

T
6592

T. 6592

உ

சிவமயம்.

திருச்சிற்றம்பலம்.

சிற்றம்பலசேகரம்.

இஃது

சென்னைமாநகரம்

சதுர்வேதசித்தார்த சபைத்தலைவரும்

திருவண்ணாமலை

நானதிபக்குடைத் தருமகர்த்தருமாயிருந்த

சைதாபுரம்

உமாபதிமுதலியார் அவர்கள்சகோதரர்

சை - சிற்றம்பலமுதலியாரால்

புதுமொழி

வேண்பாவாகவும்,

முதுமொழி

விருத்தமாகவும் சேர்த்து

இயாவரும் எளிதிலுணரத்தக்க

உரையுடனியற்றப்பட்டு,

ஹையர் குமாரர்

தென்னாற்காடுஜில்லா உசூர் சிரஸ்தாராகிய

சை - இராஜேஸ்வரமுதலியார்

கேட்டுக்கொண்டபடி,

திருமயிலை

வி-சுந்தரமுதலியாரால்

தமது - சென்னை

விக்டோரியா ஜூபிலி அச்சுக்கூடத்தில்

பதிப்பிக்கப்பட்டது.

Copy-Right.

1893.

புத்தக விளம்பரம்.

சென்னை தங்கசாலைவீதி - 324 - வது - செ - வீக்டோரியா ஜூபிலி அச்சுக்கூடத்தில் பதிப்பித்திருக்கும் புத்தகங்கள்.

வஸ்தலமுறைதேவாரம்-திக்குகழிதம்-ரூபா சு, ஷே தின் கழிதம்-ரூபா-நி, திருக்குறள் - திருவருட்பயன்மூலமும், கருத்துரையும் - ரூபா-க, பெரியபுராணவசனச்சுருக்கம்-அணை-க0, திருவிளையாடற்புராணவசனச்சுருக்கம் - அணை-க0, ஷே வசனச்சுருக்கம் இரண்டும் ஒன்றுசேர்ந்தது-ரூபா-க, தேரத்திரக் கொத்து (எ0) நூல்களடங்கியது காலிகோகட்டடம் - அணை-கசு, ஷே மார்பில்கட்டடம்-அணை-கஉ, அம்மணியம்-ஐயாசாமியம்-இராஜேஸ்வரம்-சோதிடநூல்-அணை-அ, சிற்றம்பலசேகரம்-இது தங்கள் திசாபலன்களைத் தாங்களே தெரிந்துகொள்ளும் சோதிடநூல்-அணை-க0, ஆதிசைவப்பிரபாவம்-அணை-ந, சைவதூஷணபரிகாரம் (ஸ்ரீஆறுமுகநாவலரவர்கள் செய்தது) அணை-ச, பட்டணத்தார்திருப்பாடற்றிரட்டு சரித்திரத்துடன் அணை-உ, ஔவைக்குறள்மூலம்-அணை-உ, ஔவையார் திருவள்ளுவநாயனார்சரித்திரம்-அணை-உ, சிவபோகசாரம், சொக்கநாதவண்பா-அணை-உ, பதிபசுபாசவிளக்கம்-அணை-க, சிவபுண்ணியக்கௌளிவு-அணை-க, திருத்தொண்டர்புராணசாரம்-அணை-க, ஏரெழுபது-அணை-க, விவேகசிந்தாமணி-அணை-க, பத்திரகிரியார்மெய்ஞ்ஞானப்புலம்பல்-அணை-ஊ, சிவப்பிரகாசக்கட்டளை-அணை-ஊ, தத்துவக்கட்டளை-அணை-உ, புப்பவிதி-அணை-உ, இருச்சொல்லலங்காரம்-அணை-உ, காமாமுதலிய அடையாளக்குறிப்பையெளிதில் விளக்கும் வாசகக்குறிப்பு-அணை-உ.

வேண்டியவர்கள், இன்னும் பல புத்தகங்களை ஷே அச்சுக்கூடத்தில், விலைக்கு வாங்கிக்கொள்ளலாம்.

இந் நூல் அட்டவணை.

	அட்டவணை.		அட்டவணை.
பக்கம்.		பக்கம்.	
க-ல்	குறிப்பு	க0டு	கோட்சாரம்
உ-ல்	பிறப்பு	க0௭	விபரீதம், அங்ககிரகம்
”	சிறப்பு, தூன்முகம்	க0௯	காலசக்கிரம்
௩	நூல்	க௧௪	துவாதசபாவம்
௪	யுகபலன், வருஷபலன்	க௧௮	நவக்கிரககாரகம்
உ௧	அயனம்	க௨0	இலக்கினபலன் சுருக்க
உ௨	ருது	க௨௨	ஷை நவக்கிரகம் [ம்.
உ௩	மாசம்	க௨௪	ஆண்டெண்
உ௭	தேதி	”	முலைப்பால்
உ௮	வாரம்	க௨௫	போஜனம்
௩0	பகூழ்ம்	க௨௫	சல்வி, ஜீவனம்
௩௧	திதி	க௨௯	இருப்பிடம்
௩௫	நகூத்திரம்	”	விவாகமின்மை
௪௩	யோகம்	”	மரிப்பிடம்
௫0	கரணம்	௧௩௧	நகூத்திரபாதம்
௫௩	துயாச்சியம்	௧௪௮	நவக்கிரகதிசாயுக்கதி
௫௮	அமிர்தகழிகை	௧௭௫	மாரகதிசாயோகம்
”	நாழிகை	”	சனி சுக்கிரன்
௫௯	காலம்	௧௭௬	கோளகளின்ருணம்
௬0	வேளை	”	மேடவிராசிமுதவிய
௬௨	இலக்கினம்	௧௮௨	சபாசபர், ஸ்தானம்
௬௯	இராசிசமையம்	௧௮௩	எல்லாக்கோளருணம்
௭0	ஷை பாதசமையம்	”	சுபகேந்திரம் பாபகேந்
௭௧	ஷை நகூத்திரபாதம்	௧௮௪	எட்டுக்கின்றவன் [திரம்
”	ஓரோ	”	கேந்திராதிபத்தியதோ
௭௨	திரேகாணம்		ஷம்
௭௩	நவாம்சம்	௧௮௫	பொதுச்சுபயோகம்
௭௮	துவாதசாம்சம்	”	இராஜயோகம்
௭௮	திரிம்சாம்சம்	௧௮௬	ஷை பங்கம்
௭௯	உயிர் உடல்	௧௮௭	மாரகவில்லக்கணம்
௮0	முன்னறியும்	”	நித்தியபலன்
”	உச்சகிரகம்	௧௮௮	இராசிச்சக்கிரப்பேர்
௮௩	கெஜ்கேசரியோகம்	”	காலச்சக்கிரப்பேர்
”	ஈசபங்கம், கிரகமாலிகை	”	ஸ்திரீஜாதகம்
”	ஷை சேசரம்	௧௮௯	அங்காரகதோஷம்
௯௨	அஷ்டகவர்க்கு	”	துற்பலன், நற்பலன்
௯௪	இராசிகளில்சந்திரன்	”	பிரசவவீடு
௧00	சந்திரனைக் கிரகங்கள்	௧௯௩	சதுரங்கபலயோகம்
	பார்த்தல்	”	ஆருடம்.
௧0௩	இராசிகளில் சநி		

சா ற் று க வி க ள் .

மதிராஸ் பிரசிடென்சிகாலீஜ்

தமிழ்த்தலைமைப் புலைமை நடாத்திய

தி - ஈ - ஸ்ரீநிவாசராகவாச்சாரியாரவர்களியற்றிய

கொச்சகம்.

பேராருஞ்சோதிடநூற்பெருமைபிறங்கிடவே
தேராதார்தாமுந்தெளிந்தாரி நேமாப்பக்
காரார்பொழிற்சைதைக்காவலன்சிற்பலவன்
ஏரார்தன்பெயரொடுசேகரமெனுநூலியற்றினனே.

மஹாவித்வான்

புரசை - அஷ்டாவதானம்

சபாபதிமுதலியாரவர்களியற்றிய

விருத்தம்.

சுரகுருமுதலோர்தொகுத்தபல்கணிதத்
தொல்லைநூற்பொருணனியாய்த்
நிரல்பரவியசிற்பலசேக
ரம்மெனநிலவுமோர்பநுவல்
வரனுறவிரித்தான்சைதைவாழ்ஐயா
சாமிமால்சுதனுமாபதிதன்
விரவுசோதரன்சிற்பலக்ருரிசில்
விளம்புதன்பெயரமைவுறவே.

சென்னை பிரசிடென்சி காலீஜ்

முதலாவது தமிழ்ப்பண்டிதர்

கோ - இராசகோபாலபிள்ளையவர்களியற்றிய

அறுசீர்க்கழிநெடி லாகிரியவிருத்தம்.

முன்னேவினைப்பயன்வருங்கான்

முன்னுணராதிடரினனிமூழ்கியேங்கல்

என்னையிருங்கடலுலகீரினியேனும்

பொழிற்சைதைமேயவேந்தல்

தன்னையொப்பிலாச்சிற்றம்பலப்பெயர்நா
வலனீரைந்தவறிலாமே
கொன்னைநமக்களித்தனன்சிற்றம்பலசே
கரமெனுநூல்குறிக்கொளீரே.

ஷை காலீஜ்

இரண்டாவது தமிழ்ப்பண்டிதர்

தொ - வேலாயுதமுதலியாரவர்களியற்றிய

ஆசிரியப்பா.

முதுமறைதெரித்தபழுதறுபொருட்பயன்
மண்ணகன்வரைப்பினெண்ணருமக்கள்
யாக்கைபெற்றன்றியியையாயாக்கையு
நெடிதுன்னல்லதுமுடிவுபோகா
புடிமிசைநெடிதுறப்பல்வயின்வினைத்தடை
அடுக்கியவருதவினமையாவடுக்கிய
கறங்கெனக்கொட்புறவியற்கையேயதனால்
ஆறிந்தனர்மறந்தனர்லமந்தலண்டென
மறந்தலைமயன்றனருணர்ந்தனர்யுப்பாக்
கருநெறிகடப்பக்குருட்டுக்கங்குற்
கொருசுடரளித்தெனமுழுதொருங்குணர்ந்தோ
ரருணைறிபடர்ந்தனர்மமையப்பனாய்த்
தெருணைறியானிழல்செய்தவர் தேசிகன்
மயறப்பயந்தவழியேவகுத்தனர்
தென்றமிழ்க்கடவினும்வடசொற்பரப்பினு
மன்றமற்றவைமயங்குந்ரளாக
வியறிந்தமிழ்நாட்டெல்லையினிலங்குற
முன்னையர்முதுமொழிதன்னுறுபுதுமொழி
வீரைஇயவொருநூல்சேகரித்துத்தன்
விறற்புகழ்ப்பெயரினவிளக்கினனறத்து
வழிவருமாட்சிவான்குடிசெழுமிய
வண்டலம்புறுவயற்றொண்டநாடதன்வயிற்
றுவரத்தொகுத்தவமுடைமூவரு
ளுலகுநிலைபெறீஇயவுமுதுமுதனடாய்ப்

சாற்றுக்கவிகள்.

பொன்னேரிவிற்பெறுபுலஞ்செறிவேளாண்
டனிமரபோங்கச்சைதையம்பதிவாழ்
சிவராயகோத்திரஞ்செய்தவமெனவரும்
ஆண்டியப்பனுமணியேவலம்மையும்
பூண்டியல்பேரமைபொருந் துறத்திருந் து
மையாச்சாமியும்மணியம்மையும்
எய்யாத் தவத்தினினிதீன்றெடுப்பக்
கலபமஞ்சைப்புலவன்சேவடிப்
போதுகுடுமுதகுமுமாபதி
முற்றுந் துணையெனமொழிந் துறு
சிற்றம்பலனெனுஞ்செய்தவத்தோனே.

காஞ்சிபுரம் - பச்சையப்பமுதலியார்,

ஹையிஸ்கூல் தமிழ்ப்பண்டிதர்

தி - கேசவசுப்பராயமுதலியாரவர்களியற்றிய

ஆசிரியவீருத்தம்.

விதுமொழிவாள்வதநமயிர் தீளேமடவார்

வளர்ச்சிதைவீறிவாழு

மதுமொழியையாச்சாமிமதலைசிற்றம்

பலப்புலவன்வையமுய்யப்

புதுமொழியுமுதுமொழியும்புனைகணித

நூன்மொழியின்பொலிவுநோக்கி

லெதுமொழிசோதிடமொழியேயிம்மொழிக்கு

நிகர்மொழியாயியம்பற்பாற்றே.

புதுவை - சோதிடம்

தா - அப்பாசாமிபிள்ளையவர்களியற்றிய

இரட்டையாசிரியவீருத்தம்.

சீருறுமறிவிற்கிறந்திடுமாதியாஞ்

சேடன்வானவர்முனிவார்

திக்கின்றயாவருமருளிணற்றமிழினிற்

றெளியுமுபகாரமாக

ஏனாறுசோதிடமியற்றிடாக்குறைவினா
 விலகுபலநூல்களாய்ந்தே
 யிலனுறைவோர்முக்காலவர்த்தமானந்தெரிந்
 தின்பசாகரமருந்தத்.

தானாறுசைதாபுரத்தினிற்பொன்னேரி
 தவறில்வேளாளமரபிற்
 றவமுறவுத்த்சிற்றம்பலக்கோமான்
 றனிபெயரினான்மாணுற
 ஏனாறுநல்லசிற்றம்பலசேகரமெனு
 மியற்பெரியநூலளித்தே
 பிகபரசுகம்பெற்றகங்களித்தியாவரு
 மியம்புபுகழெய்தினனரோ.

கட்டளைக்கவித்துறை.

மெய்தானுணர்ந்தவர்சோதிடநூல்கள்விசேஷவன்பை, யெ
 ய்தாவுரைத்தனரென்றாதிசேடன்றன்னேய்ப்பொழியச், சை
 நாபுரத்துச்சிற்றம்பலப்பேர்கொடுத்தான்பிறந்து, செய்தான்கி
 ற்றம்பலச்சேர்க்கைநூல்யாண்டுஞ் சிறப்பிக்கவே.

இதன்கருத்து - ஆகிசேடன் - சோசியத்தில் ஒருநூலும் செய்
 யாதினால், சைதாபுரம் சிற்றம்பலக்கோமானாகஜெனித்து, சிற்றம்
 பலசேகரமென்கிற இந்நூல் செய்தானென்பதாம்.

அக்கவுண்டாண்ட்டு

ஜெனரல்ஆபீசு டிரேசரி ரூபிரண்டெண்டாண்ட்டு

சி - வை - நாமோதரம்பிள்ளையவர்களியற்றிய

வென்பா.

முன்னகந்தியோதமுனிவர்மிகுசோதிடநூல்
 பன்னினார்சிற்றம்பலவேளின்-றன்ன
 பலசேகரித்தொருங்குபார்த்தமைத்தான்கிற்றம்
 பலசேகரநூல்பரிந்து.

டிப்டிமாஸ்டர்

அட்டெண்டாண்ட் ஆபீசுமானேசர்

பொ - வேங்கடசுப்புமுதலியாரவர்களியற்றிய

வெண்பா.

சிற்றம்பலக்குரவன்சேகரித்தசேகரமுஞ்
சிற்றம்பலச்சூத்திரத்திகிரி - பெற்றவர்க்கு
ளம்மணியமையாஸ்வாமியத்தையாய்ந்துணர்ந்தோர்
கண்மணியாக்கொள்வர்களிந்து.

உமெலைப்பேட்டை - தாலுக்முனிசிப்

சை - காசிவில்வநாதமுதலியாரவர்களியற்றிய

வெண்பா.

சோதிடநூல்பானுவெனத்தோன்றியசிற்றம்பலவே
ளோதிடுமிச்சேகரத்திற்கொப்புளதோ - ஜாதகவ
லங்காரமும்பின்னும்மற்றைநூலாயில்சஞ்ச
லங்காணும்புத்திசபலம்.

பட்டுக்கோட்டை - தாலுக்முனிசிப்

சை - அருணகிரிமுதலியாரவர்களியற்றிய

வெண்பா.

ஆயிரஞ்ஜோதியுவண்ணியொளிர்ந்தாலுமவை
மாயிருஞாலமதியாமோ - ஆயிலெண்
சிற்றம்பலன்றத்தசேகரமெண்சிரமே
மற்றெதைச்சொல்லவரும்வாய்.

இந்நூலாகிரியர் சகோதரர்

இந்துமதசித்தாந்தி

சை - உமாபதிமுதலியாரவர்களியற்றிய

வெண்பா.

உகாதியணியணியாயோர்சேகரமாய்
பகாப்பலன்களெல்லாம்பகர்த்தான் - அகாதமுள்ளெண்
சித்திசைதாபுரம்வாழ்செம்மல்கிற்றம்பலவேள்
நூர்த்துநூர்த்தாய்ந்துபலநூல்.

இந்நூலாசிரியரது
அத்தியந்தப்பிரியரும்,
சென்னை

இத்துணைபூஷணிபத்திராசிரியருமாகிய
திருமயிலை - வி. சுந்தரமுதலியாரவர்களியற்றிய
நேரிசை ஆசிரியப்பா.

திருக்கிளர்வாசச் - செழுங்கமலத்தில்
இருக்கைமேவி - யினிதுவாழுறாஉம்
சதுரானனத்தன் - தகவினாற்றந்த
அதிரார்கலிகும் - அங்கண்மாவிலத்தில்
எண்டிசாமுகமும் - இசைபரந்தெங்கும்
கண்டிராவளங்கொள் - கவின்மிகுசென்னையில்
சுத்தாந்திரப்பொருள் - தருசதுர்வேத
சித்தாந்தச்சபைத் - திகழ்பெருந்தலைவனும்
நுவலரும்பொய்யே - துதலியபொருளாம்
விவிலியநூலை - வேதமாக்கொண்டு
மதியிலார் தம்மை - மருட்டுறுங்கிரிஸ்து
மதகண்டனஞ்செயும் - வலியகுடாரியும்
தங்கியவிதவ - ஜனக்குழாத்திடையோர்
திங்களினிலங்கிச் - சிறப்பினன்றவனும்
உண்ணாமுலையுமை - யுத்தமியிடம்வாழ்
அண்ணாமலையார்க் - கன்புமேலீட்டால்
பஞ்சநன்னிறப் - பட்டுத்திருக்குடை
எஞ்சுறாதளித்திங் - கின்பின்வாழ்ந்தவனும்
ஆயசீர்வாய்ந்த - வணிமலர்ப்பொழில்வான்
மேயநற்சைதை - வியனகர்மேவும்
சிவராயகோத்திரஞ் - சிறக்கமுன்செய்த
தவமோருருவிற் - சார்ந்தெனவந்தோன்
இமாசலன்புதலவிக் - சிறைவனுக்கன்பன்
உமாபதியென்னு - மோங்கியபெயரான்
பின்னர்வந்துதித்துப் - பீடுறுகல்வி

மன்னியபுலவர் - மணியெனவிளங்கி
 இலக்கியவிலக்கண - மீழுக்கறத்தெளிந்து
 விலக்கியதபுத்து - விதித்தவாநடப்போன்
 உலகினிற்புகழா - முடம்பைநிறுத்த
 அலகிலா நூல்க - ளரிதினியற்றினேன்
 தந்தைதாய்மைந்தன் - தம்பெயர்புவியில்
 இந்துமார்த்தாண்ட - னிருக்குமட்டோங்க
 ஐயாசாமீயம் - அம்மணீயம்
 மெய்யார்புகழின் - விளங்கிராஜேஸ்வரம்
 என்னுஞ்சோதிட - விணையிலா நூல்கள்
 மன்னியஜகத்தோர் - மகிழ்வுறத்தந்தோன்
 இன்னனபலநூல் - இயம்பியதகைசால்
 பன்னுறுசிறந்த - பலப்பெயர்ப்பெரியோன்
 தாவருகோள்கள் - தருபலாபலனை
 எவருந்தாமே - யெளிதினிங்குணர்வான்
 பண்புறுசிறந்த - பலசேகரமென்
 நெண்பெறுதன்பே - ரிசையவோர்பனுவல்
 அறைந்தனநனை - யவன்றவத்துதித்து
 நிறைந்தசாந்தம் - நீடியகல்வி
 அறந்தருசிந்தை - யதிசுவபக்தி
 சிறந்தவாய்மை - தீதுசெய்யாமை
 ஆசினல்லொழுக்க - மாதியகுணமே
 பேசுநற்பணிபாப் - பிறங்குறக்கொண்டோன்
 அகிலம்புகழ்தென் - னாற்காட்டுஜில்லா
 திகழூநல்லுசூர் - சிரஸ்ததாரென்னும்
 உயருத்தியோக - முரிமையிற்பார்ப்போன்
 இயலுறும்பெயரின் - இராஜேஸ்வரனெனும்
 விழைதருபுகழ்சால் - மேலோன்
 எழிறாவச்சிட்ட - டிசைநிறுத்தினனே.

உ

சிவமயம்.

சிற்றம்பலசேகரம்.

பாயிரம்.

தற்ப்பு.

இந்நூலாசிரியரின் பிதா

சென்னை அசெஸ்மென்ட் ஆபீஸ் மாணேஜராயிருந்த
சைதாபுரம்

ஐயாசாமிமுதலியாரவர்களியற்றிய

இரட்டையாசிரியவிருத்தம்.

அந்தமுளாவாங்கீரவாண்முலகுவைகாசியார்ந்தபதின்மூன்றுதிகதி
யாதிவாரஞ்சோதிநாளில்திரையோதசியியாழ்லக்கினந்தன்னிலே
வந்தகுருசேய்புகர்மடங்கலிற்காரரவுமகிழ்கோலின்மதிவற்சனி
வாலரவுகுடமேவமாலாகுகதிரேறில்வாய்ந்ததேகோள்கணிலையா
முந்துகதிராமொல்சனியேறுபுகரியாழ்முனைகேதூளிர்சேய்துலா
முதலரவுமகரமிசைகுருசந்திரன்மீனமொழியிலிஃதமிசையாகச்
செந்திருவமர்ந்திடுஞ்சென்னைபுரிதன்னிலேசிற்றம்பலக்கோன்வரச்
செப்பினர்களுத்தமகிரோமணிகளிச்சதன்நீர்க்காயுவும்பெறுகவே.

	புத	சூரி	சு - கு ல - செ
கே			
			ரா
சனி		சந்	

ல - சந்	கு	பு-ச	சு
குரு			கே
ரா			
		செ	

பீ ற ப் பு.

நேரிசைவெண்பா.

பொன்னேரி விற்பெற்ற பூவசியன் கங்காரு
லன்னாடி யப்பன்வே லம்மாள்பே—ரன்னையாச்
சாமியம்ம ணிக்குச்சேய் சைதையனோக் கேதரத்தக்
தாமன்கோத் ரனசிவரா ஜன்.

சீ ற ப் பு.

கிரிஸ்துமதத் ரஸ்காரங் கீர்த்திஹிதி காசஞ்
சரித்ராசதுர் வேதசித்தார் தஞ்செய்—பெருத்தசபை
மேய்ந்தச்சேத் ரம்பரசங்க மேலருணைக் கைந் துவர்னம்
வாய்ந்தகுடை பாலிக்கு மன்.

நூ ன் மு க ம்.

கணபதி காப்பு.

வெண் செ ந் து றை.

அழகிய மலைமக ளம்பிகை பால
னேழிறரு கணபதி யிணையடி தொழுவாம்.

வழிபடுங் கடவுளர் துதி.

முடுகுவெண்பா.

முக்கணக்கி லக்கணக்குண் முக்யபல னஃதுரைக்க
வேக்கணமு மக்களுக்கி லக்கணமா—முக்கணக்கன்
றந்தமுந்தி வந்ததொந்தித் தந்திபிந்தி வந்தகந்தன்
வந்துவந்து புந்திதந்த வர்.

கா ர ண ம்.

விற்பூட்டு வெண்பா.

தாரணியுந் தாய்தந்தை தம்பெயரான் முன்பிரண்டு
சிரியநூ லோதியபோற் றேர்பலனின்—போதனற்
சேகரமாச் செப்பெனவென் சேயிரா ஜேஸ்வரன்செம்
பாகமுடன் சொன்னெனுற்ப லம்.

சுவரூப சூசகம்.

நே ரி சை வெ ண் பா.

சோதிடத்திற் காதாரந் தூய்கோணுள் ராசியிவைக்
காதாவு நூலம்ம ணீயமாஞ்—ஜாதகத்திற்

சூற்றறையால் வாழ்பவ் கோரும் பலன்சொலும்ச்
சிற்றம் பலசே கரம்.

சித்திவிதி.

மாதா பிதாரூருதெய் வத்திடத்துப் பத்திசுத்தி
மீதா நவக்கோண் விதிபூஜை—யாதாரங்
கொண்டவருக் கெல்லாங்கை கூடுமெனில் வேறென்ன
பண்டுமொழி தப்பாதப் பா.

அருமைபெருமை.

பெற்றவட் கேதெரியும் பின்னேப்பேற் தின்னருமை
மற்றவர்க ளென்னறிய மாட்டுவார்—சிற்றம்
பலச்சே கரத்தைப் படித்தவர்முன் பேரைச்
சொலச்சே யருமைதோற் றும்.

அரசாக்கி.

சென்னையினூல் சேகரித்தான் சீமை யெழுகடலுக்
கன்னையென வேவக் தவதரித்துக்—கன்னியமாச்
செங்கோ னடாத்துகின்ற திண்டோளி விக்டோரி
தங்காலிஞ் சிற்றம் பலம்.

அவையடக்கம்.

புலத்திலுயர் சோதிடர்முன் புன்மையேன் சிற்றம்
பலச்சே கரத்தைப் பகர்த—னிலத்தூர்பி
பீலிகைமான் முன்பளந்த பேருலகைத் தானளக்கக்
காலினிய றன்மையொக்குங் காண்.

நூ ல்.

தெய்வ வணக்கம்.

விநாயகர் தோத்திரம்.

சிற்றம் பலத்தினடஞ் செய்யு முமாபதிமுன்
பெற்றந்த யானைமுகப் பெம்மானை—புற்றிறைஞ்சிப்
பாடியெழிற் சிற்றம் பலசே கரத்துரைத்து
நீடியயு காதிபல னேர்ந்து.

அமைப்பு.

அந்நா டலையெழுந்தை யாரழிக்க வல்லவர்க
ளெந்நா ணிதரிசன மீங்கிதுவா—முன்னான
வீசன்மா யோன்பிரம னிந்திரனா லும்லவவி
லேசந் திராணியிலே யேல்.

யுகபலன்.

* முதுமொழி.

சந்தானதீபிகை.

விருத்தம்.

ஆதியாங் கிரேத யுகத்தினிற் கர்ப்பா தானமே யாதியா கவும்பின்
சோதியாந் திரேதந் தனிற்சூறி கண்டதாதியா கவுந்துவா பரத்திற்
பேகியாச் செனன தோற்றமே யாதியாம்பெருங் கலியுக மிதனி
னீதியா மகவு பூமியிற் செனித்த தாதியாகவுங் கொள னெறியே.

(இதன்பொருள்.) நான்குயுகத்துள் முதன்மையாகிய கிரேதாயுகத்
தில் கர்ப்பதானஞ்செய்ய நியமித்தலக்கினமே ஜெனன லக்கினமாக
வும், பின்பு பிரகாசம்பொருந்திய கிரேதாயுகத்தில் சூல்கொண்டகு
றிப்பே ஜெனன லக்கினமாகவும், துவாபரயுகத்தில் பேதிக்காத ஜெ
னனத்தின் தோற்றமே ஜெனன லக்கினமாகவும், பெரிதாகிய கலியுக
மென்னும் இந்தயுகத்தில் கிரமமாகக் குழந்தைபூபதமானதே ஜெனன
லக்கினமாகவும் கொள்ளுதல் முறைமையாம் என்றவாறு.

இச்செய்யுளிறுதியில் கொளலென்னுஞ் சொல்லுக்கு கொண்டு
ஜாதகமெழுதுதல் என்பது தார்ப்பரியார்த்தம்.

வருஷபலன்.

பிரபவ.

† புதுமொழி.

வெண்பா.

சத்கால சேஷபன் சகலகுண சம்பன்ன
னித்தியமு மாதே நெறியுடையோன்—புத்திமான்
கால மறிந்துதவுங் கண்ணியவான் றர்மியெனச்
சிலப் பிரபவனைச் செப்பு.

(இ-ள்.) நற்கருமத்திற் காலத்தைச் செலுத்துவனும், எல்லா
நற்குணங்களாலு நிறைந்தவனும், எப்பொழுதும்நன்மார்க்கத்தி னிற்
பவனும், விவேகியும், அடுத்தவர்களுக்குத் ததியறிந்து உதவிசெய்யுங்

* முதுமொழியென்பது, முன்னோர் வாக்கியமென்றறிக.

† புதுமொழியென்பது, இந்நூலாசிரியர் வாக்கியமென்றறிக.

கனவானும், அறத்தைச்செய்பவனும் ஆவனென்று பெண்ணே நீ பிர
பவவருஷத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (க)

வி ப வ.

நித்தியசந் தோஷமுள னிட்களன்வி டன்றனவான்
புத்தியுள பந்துஜென பூஜிதன்மா—வித்துவான்
கீர்த்திபரன் முற்றினுமே கிள்ளாக்குச் செல்வாக்யன்
சீர்த்திவிப வாண்டானைச் செப்பு.

(இ-ள்.) எப்பொழுதுஞ் சந்தோஷமாயிருப்பவனும், கபடமில்லா
தவனும், காமுகனும், கிரவியவானும், அறிவுள்ள பந்துஜெனங்களால்
பூஜிதையுள்ளவனும், சிறந்த பண்டிதனும், மிகுந்த புகழையுடையவ
னும், தன் வாழ்நாளளவும் கிள்ளாக்கு எங்குஞ் செல்லும்படியான
வாக்குநானமுள்ளவனும் ஆவனென்று விபவவருஷத்திற் பிறந்தவ
னைச் சொல்லுவாயாக எ-று. (உ)

சு க் கீ ல.

பரநாரி நேசன் பலவீன மெய்யன்
றருமசுலன்மிகுந்த நாதா—வுரைநிலையன்
வல்லவனும் வாய்க்கணக்கில் வண்மையுள நல்வசனன்
றுல்வசுக்ல வாண்டினுதிந் தோன்.

(இ-ள்.) பரஸ்திரீகமனனும், பலவீனமான தேகியும், தருமஞ்செ
ய்பவனும், சுத்தனும், உதாரியும், சொற்றவறாதவனும், வாய்க்கணக்
கில் வல்லவனும், இதமானவார்த்தையை உடையவனும் ஆவனென்று
சுக்கிலவருஷத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (உ)

பிரமோதூத.

அரசர் புகழமைச்ச னுசில் சுபாஷி
பெரும்போர்க் களமதனிற் பேரான்—நிருவா
பரணப் பிரியன் பயனில்சொற் கேளான்
பிரமோதூ தன்னென்று பேசு.

•(இ-ள்.) மன்னவர்களால் மதிக்கத்தக்க மந்திரியும், சுபவார்த்தை
கள் பேசுபவனும், யுத்தத்திற் பின்னிடாதவீரனும், ஆபரணங்களைத்
தரிப்பதில் விருப்பமுள்ளவனும், அப்பிரயோஜனமான வார்த்தைகளு
க்குச் செவிகொடாதவனும் ஆவனென்று பிரமோதூதவருஷத்திற்
பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (ச)

பிரஜோற்பத்தி.

தரும சுரூபி தனவான் வெகுபுத்
திரமித் திரகளத்ர தீர—னரிய

தீரவாக்பன் பந்து ஜெனபூ விரிதனாப்
பிரஜோற் பதியானைப் பேசு.

(இ-ள்.) புண்ணியபுருஷனும், விசேஷதீரவியமும், மிகுந்த புத்
தீரர்களும், நல்ல சிநேகிதர்களும், இல்லறத்திற்குத்தக்க மனையாரும்,
தேசியமும், சொன்னிலைமை யுடையவனும், பந்துஜெனங்களைப்
பூஜிப்பவனும் ஆவனென்று பிரஜோற்பத்திவருஷத்திற் பிறந்தவனைச்
சொல்லுவாயாக எ-று. (இ)

ஆங்கீரச.

நிபுணன் றயாள நெறிபுள்ள சீலன்
செபதபர் தன்னிற் சிரேஷ்டன்—சுபவசன
ஜோங்குபுகழ்த் தேக ஜெரேவாக் கியன்றனவா
ஜங்கீரச நென் றறி.

(இ-ள்.) மிகுந்த கல்வியும், தயவும், பரிசுத்தமும், செபத்திலும்
தபுத்திலும் சிரேஷ்டமும், நல்வசனமும், புகழுடனும், மாறாதவாக்
கும், தீரவியமும் உள்ளவன் ஆவனென்று ஆங்கீரசவருஷத்திற் பிறந்த
வனைச்சொல்லுவாயாக எ-று. (ஈ)

ஸ்ரீ மு க.

போகி தனவான் புஜபெலவேர் தர்மெச்சுர்
தேகிபர நாரிசி நேகனிரு—வாகிகடற்
சு-முசுமேற் கீர்த்தியொடு குன்றலில்பே ராண்மையுளோன்
சீமுகவான் டானென்று தேர்.

(இ-ள்.) சுகமனுபவிப்பவனும், பாக்கியவானும், அரசர்கள்கொண்
டாடத்தக்க சரீரமுள்ளவனும், அன்னியஸ்திரீயினிடத்தில் நேசமும்,
எடுத்தகருமத்தை முடிக்கும்வல்லமையும், உலகில் கீர்த்தியும், மிகுந்த
பராக்கிரமமும் உடையவனும் ஆவனென்று ஸ்ரீமுகவருஷத்திற் பிறந்த
வனைச்சொல்லுவாயாக எ-று. (ஐ)

ப வ.

தனுவிற் பலமுள்ளோன் றூரணியோர் போற்று
மினத்திற் பிரசித்த நென்னுங்—கனவான்
றவறாத வாக்யன் றமோகுணத்த நென்று
பவவருஷத் தானைப் பகர்.

(இ-ள்.) சரீரவலிமையும், உலகத்தார் யாவரும் தொழும்படியா
னவிதத்தில் மகாபிரசித்தனும், கனமும், சொல்லிலைமையும், கோபகு
ணமும் உடையவன் ஆவனென்று பவவருஷத்திற் பிறந்தவனைச் சொ
ல்லுவாயாக எ-று. (அ)

யு வ.

உலுத்தன் குருபி யுடல மெலிந்தோ
 னிலைவரமாம் புத்தியிலா வீரகு—முலகி
 னவிதலிலாப் பேராசைக் காகர மாவன்னேர்
 யுவருஷத் தானென் றுரை.

(இ-ள்.) உலுத்தத்தன்மையும், அவலக்ஷணமானதேகமும், இ
 னைத்தசரீரமும், உறுதியற்றபுத்தியை உடையவனும், அடங்காத அவா
 வீற்கு ஓர் வாசஸ்தலமும் ஆவனென்று யுவருஷத்திற் பிறந்தவனைச்
 சொல்லுவாயாக எ-று. (௭)

ந ரீ து.

காம்பிரி யன்றனவான் காரியத்தைச் சாதிப்போ
 னம்பிரியா நேச னருளாளன்—சோம்பலிலான்
 வாதிடுணி தீர்க்கு மருத்துவன்மா தர்க்கியெனத்
 தாதுவரு ஷத்தானைச் சாற்று.

(இ-ள்.) கெம்பீரமும், திரவியமும், நீனைத்த்காரியத்தை முடிக்க
 கும் வல்லமையும், நீங்காச்சிறேகமும், கிருபையும், சோம்பலின்மை
 யை உடையவனும், ரஸவாதஞ்செய்ப்பவனும், வைத்தியனும், தருக்
 கும் பேசுபவனும் ஆவனென்று தாதுவருஷத்திற் பிறந்தவனைச் சொல்
 லுவாயாக எ-று. (௮)

ஈ ல் வ ர.

அழகுள்ள தேக னமிர்த வசனன்
 குழவி பெருத்த குழாத்தோன்—பழுதில்லாப்
 பாஸ்கரணப் பூசிக்கும் பண்புசெல்வன் யோகனென
 வில்வரசம் வற்சரண யெண்.

(இ-ள்.) அழகானசரீரமும், அமிர்தவாக்கும், அதிககுழந்தைக
 ளும், குற்றமற்ற சூரியனைத் தொழுங்குணமும், செல்வமும், நல்லயோ
 கமும் உடையவன் ஆவனென்று ஈஸ்வரவருஷத்திற் பிறந்தவனைச் சொ
 ல்வாயாக எ-று. (௯)

வெ கு தா னி ய்.

தனவான் வியாபாரி சாதுசங்கள் போகி
 கனவா னலந்தருஞ்சத் கர்மி—நுனிநீள்
 புகழாளன் மட்டாப் புசிப்பவனா மென்று
 வெகுதா னியனை விளம்பு.

(இ-ள்.) திரவியமும், வர்த்தகமும், சாதுக்கள் கூட்டமும் போக
 மும் சீர்மையும் உடையவனும், ஈன்மையைக் கொடுக்கும் நல்லகரு

அ

சுற்றம்பலசேகரம்.

மங்களைச்செய்பவனும், மிகுந்த கீர்த்தியையுடையவனும், மிதமாகப்பு
சிப்பவனும் ஆவனென்று வெகுதானியவருஷத்திற் பிறந்தவனைச் சொ
ல்லுவாயாக எ-று. (கஉ)

பிரமாதி.

குரூரத் தொழிலோன் குலவீனன் கோபி
சிரோபூ ஷணமில் சிநியோன்—விருபி
கரவாளன் கன்மனத்தன் காசளியா னாகப்
பிரமாதி யுற்றவனைப் பேண்.

(இ ள்.) கொடுமையான தொழில்களைச்செய்பவனும், தரழந்தகு
லமும் கோபமும் உடையவனும், எப்பொழுதும் தலையில் வஸ்திரமில்
லாமலிருப்பவனும், விகாரமான தேகமும், வஞ்சகமும் கடினநெஞ்சு
ம் உள்ளவனும், ஒருகாசம் கொடாதவனும் ஆவனென்று பிரமாதிவரு
ஷத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (கங)

விக்கிரம.

தனவான்சே னாதிபதி தக்க வுதாரி
கனமான பார்வையுள் கண்ணன்—நினமானஞ்
சக்ரவர்த்தி போன்மகிழ்ச்சி சார்ந்திருப்ப னாமென்று
விக்கிரமநல் லாண்டானே விள்.

(இ-ள்.) அதிகதனமும், தளகர்த்தத்துவமும், உதாரத்துவமும்,
கம்பீரமான பார்வையுள்ள கண்களை உடையவனும், தினமும் சக்ர
வர்த்திபோலச் சந்தோஷமாயிருப்பவனும் ஆவனென்று விக்கிரமவரு
ஷத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (கச)

விஷு.

மதியிலா மூடன் மலடனப வாக்க
கதியளிபாச் செய்கைபுரி கன்மி—யதிக
விஷுமி விகடப் பிரசங்கி யென்று
விஷுவருஷ மேயவனை விள்.

(இ-ள்.) புத்தியில்லாத பேதையனும், பிள்ளையில்லாதவனும்,
மோட்சபதத்தைக் கொடாத களவு கட்டுதல்தன்முதலிய தீயசெ
யல்களைச்செய்யும் பாபியும், மிகவும் விரோதங்களைச் செய்பவனும், வி
கடமாய்ப் பிரசங்கிப்பவனும் ஆவனென்று விஷுவருஷத்திற் பிறந்த
வனைச் சொல்லுவாயாக எ-று. (கரு)

சீந்திரபாணு.

சுகிரிருத் தப்பிரியன் சூதாட்டந் தன்னில்
வெகுசமர்த்தன் பல்வகையில் வேட்கை—மிகவுடைய

மானவன் மேம்பாடு வாய்ந்தவனா கச்சிதா
பானுவரு ஷத்தவனைப் பாடு.

(இ-ள்.) சுகமும், நாட்டியத்தில் விருப்பமும், சூதாடுவதில், மிகுத்
தசாமர்த்தியமும், பலவிதத்தில் ஆசையும், பெருமையும் உடையவன்
ஆவனென்று சித்திரபானுவருஷத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக.

சுபானு.

குடும்பிகுலா சாரங் குறித்தியல்வோன் றன்மி
தடித்தெழுமுற் சாகன்சல் லாப—னிட்டுவற்
தபானுவிற்ச பைக்கட் டலையொளிர்வ னென்று
சுபானுவிலே யுற்றவனைச் சொல்.

(இ-ள்.) பெண்சாதி பிள்ளை பந்துக்களை யுடையவனும், ஜாதியா
சார விதிகளையெண்ணி நடப்பவனும், தருமஞ்செய்பவனும், மிகவுமெ
முகின்ற மனக்கிளர்ச்சியுள்ளவனும், சல்லாபமாய்ப் பேசுபவனும், ஆ
காயத்திலுதிக்கும் சூரியனைப்போலச் சபையில் தலைமையானவிடத்
தில் பிடுகாசிப்பவனும் ஆவனென்று சுபானுவருஷத்திற் பிறந்தவனைச்
சொல்லுவாயாக ஏ-று. (கஈ)

நாரண.

கட்டுடலன் பாக்கியவான் காணிற் கலகத்தை
யட்டிடுவன் யுகமொழி யாடுவா—ளிட்டுமுட
னானநா லோது மமைப்புடைய னுமெனவே
தாரணசம் வற்சரனைச் சாற்று.

(இ-ள்.) திடமானதேகமும், மிகுந்தசெல்வமுள்ளவனும், கல
கத்தைக் கண்டால் அதையடக்கிவிடுஞ் சமர்த்தனும், விவேகமாகவா
ர்த்ததைபேசுபவனும், வேதாகம புராணங்களை அன்போடு வாசிக்கும் அ
பிசையுடையவனும் ஆவனென்று தாரணவருஷத்திற் பிறந்தவனைச்
சொல்லுவாயாக ஏ-று. (கஆ)

பார்த்தீப.

மானவர்க்கு நாபகனல் வாசமணி வான்றனநா
சானைமற வான்சேர் ததியினன்றித்—தானசையை
யார்த்தீமன் கோதையாபா லங்கணையா னுமென்று
பார்த்தீப வற்சரனைப் பாடு.

(இ-ள்.) மனிதருக்குத் தலைவனும், நல்லவாசனை திரவியங்களை
அணிந்துகொள்பவனும், தனது குருவை மறவாதவனும், (எண்முகள்
சுத்தித்துப் பொருந்துகின்ற பூமாலையை அணிந்துள்ள ஸ்திரீகளிடத்

தில்) கூடுகிறகாலத்திலல்லாமல் தான் மோகத்தை கொள்ளாதவனு
ம் ஆவனென்று பார்த்தீபவருஷத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக.

வி ய.

திடமினெஞ்சன் கோபி தெரிவைபர்மே லாசை
விடமனதி லெண்ணான் வெளிந—னடர்த்ர
வியவான் சிநேகம் விரும்பியுறா னென்ன
வியவான் டினனை விளம்பு.

(இ-ள்.) ஸ்திரமில்லாத சித்தமுள்ளவனும், கோபியும், ஸ்திரீக்
ண்மேல் மோகத்தைவிடுதற்கு உள்ளத்திற் குறியாதவனும், அறிவில்
லாதவனும், மிகுந்த பொருளுள்ளவனும், பிறரிடத்தில் சிநேகத்தை
விரும்பிச் செய்யாதவனும் ஆவனென்று வியவருஷத்திற் பிறந்தவ
னைச் சொல்லுவாயாக எ-று. (உ௦)

சர்வசித்து.

சுகிர்தவாக் கன்விபவன் சோர்வுதபு சிலன்
றகுதி யுடையன் றபாளன்—றிகழ்கலைக
ளுப்த்துணர்ந்த வன்கனக முள்ளவனு மென்றுசர்வ
சித்துவரு ஷத்தானைத் தேர்.

(இ-ள்.) நல்லவாக்கும், வைபோகமும், கள்ளமற்ற ஒழுக்கமு
ள்ளவனும், யோக்கியனும் கிருபையுள்ளவனும், மேலான ஞால்களை
நன்றாகக் கற்றறிந்தவனும், தனவானும் ஆவனென்று சர்வசித்து வரு
ஷத்திற் பிறந்தவனைச்சொல்லுவாயாக எ-று. (உ௧)

சர்வநாரி.

சத்தியவான் சிற்பி சகலவிதத்துஞ் சமர்த்த
னுத்தமப்ர புக்கண்டபை யுற்றிருப்பன்—மெத்தவிவ
காரி சிநேகிதரைக் காத்தளிப்ப னென்றுசர்வ
நாரியிலே வந்தவனைச் சாற்று.

(இ-ள்.) வாக்குநிலைமை யுள்ளவனும், சிற்பசாத்திரம் அறிந்தவ
னும், சகல வகையிலும் சாமர்த்தியமுள்ளவனும், மேலான பிரபுக்களு
டைய சிநேகத்தை அடைந்திருப்பவனும், மிகவும் நியாயமெடுத்துச்
சொல்பவனும், சிநேகிதர்களை நன்றாக இரட்சிப்பவனும் ஆவனெ
ன்று சர்வநாரிவருஷத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. ()

விரோதி.

ஏசந்து ரோகி யெதிரிலஞ்ஞை யாரிடத்து
சேசஞ் செயநினையா நெஞ்சுடையோன்—கூ சங்

குரோதி மிருந்த கொடுமையனா மென்று
விரோதியி லுதித்தவனை விள்.

(இ-ள்.) இகழ்ப்படும் துரோகியும், ஒப்பில்லாத மதிக்கேடனும்,
எப்படிப்பட்டவரிடத்திலும் அன்புசெய்ய எண்ணாதவனும், அஞ்சத்
தக்ககோபியும், அதிகதுஷ்டனும் ஆவனென்று விரோதிவருஷத்திற்
பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (உ௬)

விகிரீதி.

மணிமந்தர வாதி மதனா கமத்தன்
றுணிவுசெறி நெஞ்சினோன் றுல்யன்—கணித
மிகவுணர்ந்தோன் ஞானம் விளம்பிறைவ னாக
விகிரீதிதனிற் சார்ந்தவனை விள்.

(இ-ள்.) ககனகுளிகை முதலியமருந்திலும், மாந்திரீகத்திலும் வ
ல்லவனும், கொக்கோகமுதலிய காமநூலறிந்தவனும், அதிகதேரரியமு
ள்ளவனும், சத்தமானவனும், சோதிடத்தில் மிகத்தேர்ந்தவனும், ஞா
னத்தைப்போதிக்கின்ற ஆசானும் ஆவனென்று விகிரீதிவருஷத்திற்
பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (உ௭)

க ர.

நினன் றிறமையிலான் நிப்பிரமை கொண்டசித்த
னீனனெவ ருக்கு மினியனல்லன்—போன
பொருளைக் குறித்துப் புலம்பிநிற்ப னென்று
காவருஷத் தானைக் கருது.

(இ-ள்.) தரித்திரனும், சாமர்த்தியமில்லாதவனும், திகைத்து நிற்க
ின்ற குணமுள்ளவனும், இழிந்தவனும், எவர்களுக்கும் பிரியமில்லா
தவனும், போக்கடித்த பொருளைக்குறித்து வியசனப்பட்டிக்கொண்டி
ருப்பவனும் ஆவனென்று காவருஷத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக.

ந ந் த ன.

மந்திரத்தில் வல்லோன் மணிமுடியோர் தங்களைச்சு
தந்தரித்துக் கொண்டிடுவன் சாத்திரங்கள்—சிந்தையிலு
வந்தறைவன் மேலான வங்கிசத்த னாமெனவே
நந்தனசம் வற்சரனை நாடு.

(இ-ள்.) மாந்திரீகத்தில் வல்லவனும், ரத்தினகிரீடந்தரித்துள்ள
வர்களாகிய அரசர்களை வசப்படுத்திக்கொள்ளும்சமர்த்தனும், நல்ல சா
த்திரங்களைப் பிறருக்குச்சொல்பவனும், உயர்ந்தவ்மிசத்திற் பிறந்தவ
னும் ஆவனென்று நந்தனவருஷத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக.

வி ஜ ய.

தீமையிலாச் சுற்றச் செறிவுடையோ னித்தியமு
 நேமநிஷ்டை செய்வோ னிருவாகி—தோமி
 னிஜமுரைப்போன் சீர்த்தியொடு நின்றிருப்ப னென்று
 விஜயதனி லுற்றானே விள்.

(இ-ள்.) நல்ல பந்துக்களால் சூழப்பட்டிருப்பவனும், பிரதிதின
 மும் தத்துவநூலாராய்தலும், நிஷ்டைசெய்தலுடையவனும், எந்
 தக்காரியத்தையும் சரிப்பட நடத்துபவனும், சூற்றமில்லாத உண்மை
 பேசுபவனும், கீர்த்தியுடன் வாழ்ந்துகொண் டிருப்பவனும் ஆவனெ
 ன்று விஜயவருஷத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (உஎ)

ஜ ய.

பூமின் கிருபையுற்றோன் பூவளந்தேர் பூகிவெகு
 சாமர்த்திய னழகன் சால்புடையோன்—பூமி
 தயவிற் புரப்போன் செளரியவா னாக
 ஜயதனிற்சென் மித்தவனைச் சாற்று.

(இ-ள்.) தாமரை மலரிலிருக்கும் இலட்சுமியினுடைய ஆருளைப்
 பெற்றவனும், நிலங்களின் வளப்பங்களை அறியும் விவேகியும், மிகுந்த
 சமர்த்தனும், அழகு வாய்ந்தவனும், மேன்மையுள்ளவனும், பூமியைத்
 தயவோடு இரட்சிப்பவனும், பராக்கிரமனும் ஆவனென்று ஜயவருஷ
 த்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (உஅ)

ம் ன் ம த்.

மதனா கமந்தெரிந்தோன் மண்டலத்தில் யார்க்கு
 மிதமே யியற்றிமகி ழீச—னிதமுமெதி
 ரொன்னகரைக் கண்டிக்கு முத்தண்டன் மெய்யனென
 மன்மதசம் வற்சரணை வாழ்த்து.

(இ-ள்.) காமநூல்களைக் கற்றவைகளிற் கூறியபடி நடப்பவனும்,
 பூமியில் யாவருக்கும் நன்மையையே நித்தமும் செய்து சந்தோஷிக்கி
 ன்ற மேலோனும், தன்னையெதிர்த்த சத்துருக்களை அதஞ்செய்யும்
 பராக்கிரமனும், நிஜத்தைப்பேசுபவனும் ஆவனென்று மன்மதவருஷ
 த்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (உக)

து ன் மு கி.

சீலமே யில்லான் சினமே வளரகத்தான்
 சாலவே யன்னத்தைச் சாப்படுவான்—நூலமேற்
 றன்மெய்ப் பிணியுன் றரித்திரனாங் காரியென்று
 துன்முகியிற் றேய்ந்தவனைச் சொல்.

(இ-ள்.) ஆசாரமில்லாதவனும், கோபமே குடிக்கொண்டவளரும் நெஞ்சினனும், அதிகமாகச் சொற்றதைதீன்பவனும், தேகத்தில் நோயுள்ளவனும், வறியவனும், ஆங்காரியும் ஆவனென்று துன்முகிவருஷத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (௩௦)

ஏவிளம்பி.

எந்நாளு முண்மை யியம்பா னெளிமிகுசெம்
பொன்னு பாணந்தான் பூணலுறா—னின்னாச்சு
தேவிளம்பி நெஞ்சிற் செருக்குவன்மா பாபியென
வேவிளம்பி வந்தானெ யெண்.

(இ-ள்.) எப்பொழுதும் நீஜத்தைப்பேசாதவனும், மிகுந்தவொளிபுள்ள சிவந்த பொன்னாற்செய்த நகைகளை அணியாதவனும், தீயகுதுக்களையே பேசிச் சந்தோஷிக்கிறவனும், கொடியபாவியும் ஆவனென்று, விளம்பி வருஷத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (௩௧)

விளம்பி.

சன்மார்க்க சீவன் றையபுள்ளோன் சாந்தகுணன்
றுன்மார்க் கரைக்கண்டாற் றேத்திரிப்பன்—பின்னுங்
களங்கமிலான் ஞானி கனவானு மென்று
விளம்பியான் டானெ விளம்பி.

(இ-ள்.) நன்னடக்கையும், கிருபையும் சாந்தகுணமும் உள்ளவனும், துஷ்டரைக்கண்டால் அவர்களைத் தொழுபவனும், பரிசுத்தமான நெஞ்சனும், ஞானமும் கண்ணியமும் உடையவனும் ஆவனென்று விளம்பிவருஷத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (௩௨)

விகாரி.

தனவான் பயஸ்தன் றனுப்பிடை யுற்றேரான்
மனமேற் சலனமொடு வாழ்வோன்—றுனிதிர்
மகாரு முதவினமு மந்நிலனீய் கென்ன
விகாரியிற்சென் மீத்தோனை விள்.

(இ-ள்.) பாக்கியவானும், பயமுள்ளவனும், வியாதியுற்ற தேகியும், மனதிற்கஞ்சலத்தோடு வாழ்பவனும், மகிழ்ச்சியைக்கொடுக்கும் பிள்ளைகளையும், உதவிசெய்யத்தக்க பந்துக்களை இல்லாதவனும் ஆவனென்று விகாரிவருஷத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. ()

சாரீவரி.

ஆசார முள்ளோ நதிபோகி சந்தியவான்
ராசானு நாசன் றனவந்தன்—றேசாரு

நேர்மையுள மாவிரத னீதிபர னுமெனவே
சார்வரிசம் வற்சரணைச் சாற்று.

(இ-ள்.) நல்லொழுக்கமுள்ளவனும், மிகவும் போகம் அனுபவிப்பவனும், உண்மைபேசுபவனும், அடியார்களுக்குத் தொண்டுசெய்ப்பவனும், பணக்காரனும், ஒளிபொருந்திய சரியான விரதங்களை அனுட்டிப்பவனும், நீதிதவறாதவனும் ஆவனென்று சார்வரிவருஷத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (௩௪)

பில வ.

சாந்தகுணன் றனவான் றக்கோர்மெச் சும்புகழோன்
மாந்திரிய சாத்திரத்து மாவல்லோ—னேந்து
முலையவர்பா னேசன் முநிர்வசன னாகப்
பிலவதனிற் சார்ந்தவனைப் பேண்.

(இ-ள்.) சாத்துவிக்குணமும் பொருளும் உள்ளவனும், சீன்றோர்கொண்டாடும் கீர்த்திமானும், மாந்திரிய சாத்திரத்தில் மிகுந்த வல்லவனும், ஸ்திரீகளிடத்தில் இஷ்டமுடையவனும், நன்றாக ஆலோசித்துப் பேசுகிறவனும் ஆவனென்று பிலவருஷத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (௩௫)

சுபகிருது.

பத்துஜென போஷன் பராக்கிரமன் பாவையரைத்
தந்திரத்தி னேய்த்துடுவோன் சன்மார்க்க—னந்து
முபகாரஞ் செய்வோ னெளிர் தருமி யென்னச்
சுபகிருது வற்சரணைச் சொல்.

(இ-ள்.) பத்துக்களைப் பாதுகாப்பவனும், வீரனும், ஸ்திரீகளை உபாயத்தினாலே ரய்ப்பவனும், ஒழுக்கமுள்ளவனும், மிகுந்த உபகாரியும் தருமவானும் ஆவனென்று சுபகிருதுவருஷத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (௩௬)

சோபகிருது.

அத்துவித மார்க்க னழகனமைச் சன்ஞானி
யொத்து பலபாஷை யோதுகிற்போன்—மெடுத்து
துரிதரகி தன்மன் சுகவானுச் சோப
கிருதுவிலுற் றுணைக் கின.

(இ-ள்.) அத்துவைதியும், செளந்தரியனும், மந்திரியும், ஞானவானும், இஷ்டத்தோடு பலபாஷைகளைப் படிப்பவனும், பாயில்லாதவனும், இராஜ அபிசையும் பேரின்பமுடையவனும் ஆவனென்று சோபகிருதுவருஷத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (௩௭)

கு ரோ தி.

பலவகையுண் கொள்வோன் பரதார மோகன்
சலமிகவுஞ் சாதிப்போன் றர்க்கி—கலகன்
விரோதி விகடப் பிரசங்கி யென்று
குரோதியனைந் தானைக் குறி.

(இ-ள்.) பலவித வுணவுகளை விரும்பிப் புசிப்பவனும், பரஸ்தீக்
மனஞ்செய்பவனும், மிகவும் வயிரஞ் சாதிப்பவனும், தர்க்கம் பண்ணு
பவனும், கலகமூட்டுபவனும், யாவருக்கும் பகைவனும், அகடவிகடமா
கப் பிரசங்கிப்பவனும் ஆவனென்று குரோதிவருஷத்திற் பிறந்தவனைச்
சொல்லுவாயாக எ-று. (ந.அ)

வி சுவ ர வ சு.

தனவா னுறவினரைத் தற்காப்போன் றன்மி
மனமேற் களங்கமிலா மன்னன்—நிளமு
நிசமே புகனெறியோ னீதிபர னென்ன
விசுவாவ சூற்பவனை விள்.

(இ-ள்.) தனாட்டியனும், பெரிய குடும்பங்களைச் சம்ரட்சனை செ
ய்ப்பவனும், தருமசீலனும், பரிசுத்தமான மனதுள்ள பிரபுவும், எப்பொ
ழுதும் உண்மையே பேசுபவனும், நீதிமானும் ஆவனென்று விசுவாவசு
வருஷத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (ந.சு)

ப ரா ப வ.

குலநாசன் மூடன் குரோதிமிகு பாவி
கலகமே செய்வொன் கபடி—புலகிற்
பராவுதுணை வோரைப் படையாதோ னாகப்
பராபவசம் வற்சரனைப் பாடு.

(இ-ள்.) தன்னுடைய குடியை நாசஞ்செய்பவனும், மதிக்கேட
னும், கோபியும், மிகுந்த பாபியும், கலகம்பண்ணுபவனும், வஞ்சகனும்,
உலகத்தில் சொல்லப்பட்ட சகோதரரையற்றவனும் ஆவனென்று பரா
பவருஷத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (ச.0)

பி ல வ ங் க.

புந்திதகை யில்லாதான் புன்சிறுவர் கேண்மையினான்
பந்துவை நேசிப்பான் பலரையுமு—வந்து
கலவங்க மாதருக்குக் கண்போல்வா னென்று
பிலவங்க வாண்டானைப் பேசு.

(இ-ள்.) அறிவும் யோக்கியதையும் இல்லாதவனும், தனக்குஞ்சி
றியவர்களோடு சினேகஞ் செய்பவனும், பந்துக்களிடத்தில் பகைமுள்

ளவனும், பொருள்கொடுக்கும் பலரையும் மகிழ்ந்து கூடுகின்ற ஸ்திரீகளார்கும் வேசிகளுக்கு நேத்திரத்தை யொத்தவனாகிய வீடனும் ஆவனென்று பிலவங்கவருஷத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று.()

கீ ல க.

அதிசந்த ரன்சூர னன்புடைய நேசன்
மதிமந் திரிபோகி மன்ன—னிதமுமிசு
சீலமுடன் நெய்வபக்தி செய்பவனா மென்னக்
கீலகவாண் டானைக் கிள.

(இ-ள்.) மிகுந்த அழகனும், வீரியனும், யாவரிடத்தும் மிகுந்த பகஷ்முள்ளவனும், விவேகமுடைய மந்திரியும், சகங்களை அனுபவிப்பவனும், இராஜனும், நித்தியமும் மிகுந்த ஒழுக்கத்தோடு கடவுளை வழிபடுவோனும் ஆவனென்று கீலகவருஷத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (சஉ.)

செ ள மீ ய.

செளந்தகுண நேசன் சருவஜென முந்துநிரல்
வேந்தன் புறங்கொடா வீரியன்று—வாந்தந்
தவுபுரா ணப்பிரியன் றன்னியனா மென்றே
சவுமியவிற் சார்ந்தவனைச் சாற்று.

(இ-ள்.) சாந்தகுணமும் யாவரிடத்தும் அன்பும் உடையவனும், எல்லாஜெனங்களும் கொண்டாடுகின்ற நல்ல அரசனும், முதுகிடாத வீரனும், ஒளியுள்ள புண்ணிய புராணங்களை விரும்பிக்கேட்பவனும், தனவானும் ஆவனென்று செளமியவருஷத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (சஉ.)

சா தா ர ண.

பற்பல னூலின் பயனைமர பிற்புகலும்
விற்பனன் வீயாத மேம்பாட்டோ—னற்புடைய
மாதாவைப் போற்றிவொன் மன்னுநடு வுள்ளவனாச்
சாதார ணைப்பவனைச் சாற்று.

(இ-ள்.) பலபலசாத்திரங்களின் அர்த்தங்களையும் சம்பிரதாயமாகச் சொல்லுகின்ற சிறந்தபண்டிதனும், அழியாத மேம்பாட்டையுடையவனும், அன்புள்ள தந்தாயாரைச் சம்மந்தசீனை செய்பவனும், அசையாத நடுவுநிலைமையுள்ளவனும் ஆவனென்று சாதாரணவருஷத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (சச.)

விரோதீகிருது.

பேராசை கொண்டோன் பிணியனல்கூர்ந் தோன்சினத்த
னேராத வார்த்தையின லிட்ரேன்—தீராப்

பெருநடையன் லோபியெனப் பெண்ணே விரோதி
கிருதுவிலுற் றுணைக் கிள.

(இ-ள்.) பேராசையுள்ளவனும், நோயாளியும், தரித்திரனும்,
கோபியும், தகாதவார்த்தைகளைப் பேசுபவனும், கொடியவனும், ஓயாம
ல் அதிகமாக நடப்பவனும், உலுத்தனும் ஆவனென்று பெண்ணே நீ
விரோதிகிருது வருஷத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. ()

பரீதாபி.

குணமிலிகண் டோரைக் குலாவுவோன் பாங்காப்
பணமீட்டு வோன்விணன் பாவா—யணுவும்
பிரீதியகத் தற்றோன் பிணியாள னென்று
பரீதாபி வற்சரணப் பாடு.

(இ-ள்.) குணமில்லாதவனும், கண்டவர்க ளெல்லாரையுங் கொ
ண்டாடுவனும், பத்திரமாகப் பொருளைச் சேர்ப்பவனும், பிரயோசன
மற்றவனும், பிறரிடத்தில் அன்புசற்றுமில்லாத நெஞ்சனும், நோயாளி
யும் ஆவனென்று பெண்ணே நீ பரீதாபிவருஷத்திற் பிறந்தவனைச் சொ
ல்லுவாயாக எ-று. (சௌ)

பிரமாதீச.

பந்து துவேஷி பரதார மோக
னிந்தனையே சொல்லுநிருமூட—னெந்தக்
கிரமமூமில் லாதோன் கெடுதிபுரி வோனாப்
பிரமாதீ சொற்பவனைப் பேசு.

(இ-ள்.) பந்துக்களை விரோதிப்பவனும், பிறனுடைய ஸ்திரீயை
விரும்புவோனும், நிந்தனைகளையே பேசுகின்ற மகாமூடனும், யாதொ
ருகிரமமூமில்லாதவனும், தீமைசெய்பவனும் ஆவனென்று பிரமாதிவ
ருஷத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (சௌ)

ஆனந்த.

சுகலகலை தேர்நிபுணன் சற்குணசம் பன்னன்
றகுமான காரியஞ்செய் சாந்தன்—வெகுமானி
தானந் தவமிவற்றைத் தானியற்று வோனெனவே
யானந்த வாண்டானை யாடு.

(இ-ள்.) சுகல சாத்திரங்களையுந்தெரிந்த மகாபண்டிதனும், நந்
குணத்தானிறைந்தவனும், தகுமான காரியத்தைச்செய்யும் பொறு
மையுள்ளவனும், மிகுந்தமானியும், தானத்தையும் தவத்தையும் செ
ய்ப்பவனும் ஆவனென்று ஆனந்தவருஷத்திற் பிறந்தவனைச் சொல்லு
வாயாக எ-று. (சுஅ)

இராட்சச.

பேதையரைக் கொண்டாடிப் பேசுகின்ற நிர்மூடன்
நீதையே செய்யுந் திறமுடையேன்—சூதை
யிராப்பகலு மாடியுளத் தின்புறுவோ னென்ன
வீராட்சசவிற் சேர்ந்தவனை யெண்.

(இ-ள்.) அறியாமையே வழவாகிய ஸ்திரீகளைப்புகழ்ந்து பேசுகிற
சுத்தமூடனும், பொல்லாங்கையே செய்யும் போக்கிரியும், எந்நேரமு
ம் சூதாடிச் சந்தோஷிப்பவனும் ஆவனென்று இராட்சச வருஷத்திற்
பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (சக)

ந ள்.

சீல நெறிபடர்வோன் சிந்தாத் தருமபரி
பாலன் தீம்பண்டங்கள் பட்சணிப்போன்—கால
வளவறிந் தாகார மருந்துவோ னென்று
நளவருஷத் தானை நவில்.

(இ-ள்.) நல்லொழுக்கமென்னும் வழியிலே நடப்பவனும், அழி
யாத தருமங்களைப் பரிபாலிப்பவனும், மதுரமான வுணவுகளை உண்பவ
னும், காலத்தின் அளவை அறிந்து அதற்குத் தக்கபடி புகிப்பவனும் ஆ
வனென்று நளவருஷத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (சூ)

பி ங் க ள்.

தபசிதன வான் ஞானி சற்கருமஞ் செய்வோன்
சுபவாக் கியந்தனையே சொல்வோ—னிபமுள்ள
சங்கடமெல் லாந்தவிர்க்குஞ் சற்குணவா னாகப்
பிங்களவிற் றேய்ந்தவனைப் பேசு.

(இ-ள்.) தபசியும், திரவியவானும், ஞானியும், நல்லகருமங்களை
ச்செய்ப்பவனும், சுபகரமான வாக்கியங்களையே சொல்பவனும், பழிப்
பான பொல்லாங்குக ளெல்லாவற்றையும் நிவிர்த்திசெய்யும் உத்தமகு
ணமுள்ளவனும் ஆவனென்று பிங்களவருஷத்திற் பிறந்தவனைச் சொ
ல்லுவாயாக எ-று. (சூக)

காலயுத்தி.

திரிகரலச் செய்திகளுந் தேரு நிபுணன்
குருவாக்கை யென்றுமுளங் கொள்வோ—னரிசூழ
ஞாலமிசைக் கீர்த்தியினை நாட்டுவோ னுமென்று
காலயுத்திச் சேர்ந்தவனைக் காண்.

(இ-ள்.) பூதபவிஷய வர்த்தமானங்களில் நடக்குங் காரியங்களை
அறியும் நிபுணனும், குருவாக்கை எப்போதும் எண்ணி நடப்பவனும்,

கடல்குழந்த உலகத்தில் தன் கீர்த்தியை ஸ்தாபிப்பவனும் ஆவனென்று காலயுத்திவருஷத்திற் பிறந்தவனைச்சொல்லுவாயாக எ-று. (௫௨)

சித்தார்த்தி.

குருபத்தி யுஞ்சற் குணமுமுள கோமான்
பெருகுதனம் பெற்றோன் பிரான்றன்—நிருவடியை
மெத்தார்த்தி யோடிறைஞ்சு மேலோ நெனவணங்கே
சித்தார்த்தி வந்தவனைச் செப்பு.

(இ-ள்.) குருவினிடத்தில் பத்தியும், நல்லகுணமும் உள்ள அர
சனும், மிகுந்த பொருளுடையவனும், சராசரப்பொருட்குத் தலைவனா
கிய கடவுளினது திருவடிகளை மிகுந்த அன்போடுவணங்கும் பெரி
யோனும் ஆவனென்று பெண்ணே நீ சித்தார்த்தி வருஷத்திற் பிறந்த
வனைச்சொல்லுவாயாக எ-று. (௫௩)

ரோளத்திர்.

அன்னியநல் லாரை யணைந்துமகிழ்ந் திருப்போன்
கொள்வியலா மூர்க்ககுணங் கூடினே—னய்ய
ருரைமதியைக் கேட்டொழுகு வோனா விரவுத்
திரிதனிற்சென் மித்தவனைத் தேர்.

(இ-ள்.) அன்னியஸ்தீர்களைப் புணர்ந்து மகிழ்ந்து வாழ்பவனும்,
பெருமையற்ற மூர்க்ககுணத்தையுடையவனும், பிறர்சொல்லும் புத்தி
யைக்கேட்டு நடப்பவனும் ஆவனென்று ரோளத்திரிவருஷத்திற் பிறந்
தவனைச் சொல்லுவாயாக எ-று. (௫௪)

துன்மதி.

வெள்ளறிவோன் யோக விகற்பமுள மாமானி
துள்ளிவினை யாடுந் தொடர்புடையோ—னுள்ளமொடு
பொன்மருவும் பண்டத்தைப் போற்றுவோ னாமென்று
துன்மதியிற் றேய்ந்தவனைச் சொல்.

(இ-ள்.) அறிவில்லாதவனும், யோகபங்கமுள்ளவனும், மிகுந்த
மானியும், குதித்து வினையாடுகின்ற முயற்சியுடையவனும், கருத்
தோடு பொன்னினற செய்த வஸ்துவையும் பொருந்திய மற்றைப்
பண்டங்களையும் காப்பாற்றுவோனும் ஆவனென்று துன்மதிவருஷத்
திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (௫௫)

துந்துடி.

அங்க முயர்ந்தோ னழகன்தி போகவா
னெங்கும் பிரகாச மேய்ந்துளோன்—றுங்கமுள

பத்து ஜெனப்பிரியன் பாவலர்கட்கு கன்பனெனத் தூத்துபியிற் சார்ந்தவனைச் சூழ்.

(இ-ள்.) உன்னதமான தேகமுள்ளவனும், அழகனும், மெத்த போகவானும், எவ்விடத்துத் கீர்த்தியைப் பொருந்தினவனும், பரிசுத்தமுள்ள பந்துக்களிடத்திலும் வித்துவான்களிடத்திலும் நேசமுள்ளவனும் ஆவனென்று தூத்துபிவருஷத்திற்பிறந்தவனைச்சொல்லுவாயாக.

உருத்திரோற்காரி.

சத்தியவா னற்பிரபு சன்மார்க்கன் றன்னியவான் வித்துவஜெ னக்கோட்டி மேவினோன்—மெத்தசமு சாரிகுரு மேற்பத்தி சார்ந்தோனா ருத்திரோற் காரியிணைந் தானைக் கருது.

(இ-ள்.) உண்மைபேசுவனும், நல்லபிரபுவும், நல்லொழுக்கமுள்ளவனும், வித்துவான்கள் கூட்டத்தைப் பொருந்தினவனும் மிகுந்த குடும்பியும், குருவினிடத்தில் பத்தியுள்ளவனும் ஆவனென்று உருத்திரோற்காரி வருஷத்திற்பிறந்தவனைச் சொல்லுவாயாக. ()

இரத்தநாக்ஷி.

செம்மைநிறத் தேகன் சிவந்தவுரோ மன்றனுவி லம்மைவடுப் பெற்றோ னவாவுறுவோன்—பொம்ம விரத்தாட்சி யோன்விருதாச் சண்டைசெய்வோ னென்ன விரத்தாட்சி யாண்டான யெண்.

(இ-ள்.) சிவந்ததேகமும் சிவந்தமயிரும் உள்ளவனும், உடம்பில் அம்மைவடுவைப்பெற்றவனும், பேராசைப் படுபவனும், பொலிவாகிய இரத்தம்போலச்சிவந்த கண்களையுடையவனும், வீண்சண்டை செய்பவனும் ஆவனென்று இரத்தாக்ஷி வருஷத்திற்பிறந்தவனைச்சொல்லுவாயாக என்று. (ருஅ)

குரோதன.

உலுத்தன் குரோதி யுழைப்பாளி யென்று நலப்புடைய மெய்யுரையா நாவோன்—வலுத்த தீரேகிபிறர் தேடுபொரு ளைக்கவரவோ னாகக் குரோதனசம் வற்சரனைக் கூறு.

(இ-ள்.) உலோபியும், குரோதமுள்ளவனும், பிரயாசப்படுபவனும், எப்பொழுதும் நல்ல உண்மையைப்பேசாதவனும், திடமான தேகமுள்ளவனும், பிறர்சம்பாதித்த நிரவியத்தை அபகரிப்பவனும் ஆவனென்று குரோதனவருஷத்திற்பிறந்தவனைச் சொல்லுவாயாக என்று. (ருஆ)

அ க்ஷ ய்.

எல்லாப் பொருளு மியைந்திருக்குஞ் சம்பன்ன
 நெல்லாப் பொருள்களும்ந் தில்லாதோன்—பொல்லாத
 கட்சியைக்கைக் கொள்ளான் கடிந் துரைப்ப னென்றணங்கே
 யட்சயவி லுற்றவனை யாய்.

(இ-ள்.) எல்லாப்பொருள்களாலும் நிறைந்திருப்பவனும், எல்லா
 ப்பொருள்களும் இல்லாதவனும், பொல்லாதவழியிற் பிரவேசியாதவ
 னும், கண்டிப்பானவார்த்தை சொல்பவனும் ஆவனென்று பெண்
 னே றீ அக்ஷயவருஷத்திற் பிறந்தவனைச்சொல்லுவாயாக எ-று.(சு0)

அ ய ன ப ல ன்.

உத்தராயனம்.

யுத்தரங் கப்பிரியன் யுகமுபா யத்தியற்றிச்
 சத்துருவை யோட்டிச் சயமுறுவோ—னித்தியமுஞ்
 சுத்திபரன் ஞானதூல் சூழந் தகையனென
 வுத்தர யனத்தானே யோது.

(இ-ள்.) சமர்செய்வதில் விருப்பமுள்ளவனும், விபூகங்களை உபா
 யத்தினாலேகட்டிச் சத்துருக்களை ஓடச்செய்து வெற்றியை அடைப
 வனும், எப்பொழுதும் சுகிகரமுள்ளவனும், ஞானசாத்திரங்களை ஆரா
 யுந் தன்மையுடையவனும் ஆவனென்று உத்தராயனத்திற் பிறந்தவ
 னைச் சொல்லுவாயாக எ-று. (க)

நக்ஷிராயனம்.

சாகையினற் சீலன் நயவுநிறை காட்சியன்வே
 தாகமபு ராணமிவை தானுணர்ந்தோன்—மோகமெனும்
 பற்றற்ற ஞானி பரத்தினிலை தேர்பவன
 நற்றக்கி ணையனை நாடு.

(இ-ள்.) அழியாத நல்லசீலமும், கிருபை நிறைந்த பார்வையு
 ள்ளவனும், வேதம் ஆகமம் புராணம் ஆகிய இவைகளைக் கற்றறிந்த
 வனும், மோகமென்றுசொல்லப்பட்ட பற்றுநீங்கிய ஞானியும், சிவத்
 தினிலையை விசாரிப்பவனும் ஆவனென்று நல்ல நக்ஷிராயனத்திற்
 பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (உ)

ரு து ப ல ன்.

வ ச ந் த ரு து.

தசம்புடவீ டாயுகமுஞ் சார்ந்தவன்சிற் றுண்டி-
மிசைத்திடுவன் வாசமணி மெய்ப்பன்—பசும்பா
னசைத்தவனஞ்ச் சித்திரைவை காசிமதி நண்ணும்
வசந்தருது வந்தவனை வாழ்த்து.

(இ-ள்.) திரவியமும் தீர்க்காயுகம் பொருந்தினவனும், பலகாரங்
களைத் தின்பவனும், வாசனைத்திரவியங்களைத் தேகத்திற் பூசிக்கொள்
பவனும், பசவீன்பாலை விரும்பியுண்பவனும் ஆவனென்று சித்திரை
யும் வைகாசியும் ஆகிய இவ்விரண்டு மாதங்களுக்கிடைய வசந்தருது
விற்பிறந்தவனைப்புகழ்ந்து சொல்லுவாயாக எ-று. (க)

கிரீ ஷ் ம ரு து.

மானிசம யோச்சிதமா வார்த்தைபகர் வோன்கனவான்
ஞானிமெலி வாருடல னல்லகுண—வானம்
விராய்க்குளிப்ப னென்றானி யாடிமதி மேவுப்
கிரீஷ்டருது வோனைக் கிள.

(இ-ள்.) மானியும், சமயோசிதமாக வார்த்தைசொல்பவனும்,
கண்ணியமுள்ளவனும், ஞானியும், மெலிந்ததேகியும், நல்ல குணமு
டையவனும், சலத்தில் முழுசுக்குளிப்பவனும் ஆவனென்று ஆலரி
யும் ஆடியும் ஆகிய இவ்விரண்டு மாதங்களுஞ் சேர்ந்த கிரீஷ்டருது
விற்பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (உ)

வ ரு ஷ் ரு து.

துன்று சசியுடையன் றாயதலத் தில்வசிப்பன்
பொன்றமுள வும்புசிப்பன் பொங்குவர்ப்பை—யென்று
வருமா வணிபுரட் டாதிமதி வாய்த்த
வருஷ்டருது வந்தவனை வாழ்த்து.

(இ-ள்.) அதிக சசியுள்ளவனும், புண்ணிபஸ்தலங்களிலே வச
ஞ்செய்பவனும், சாகுமளவும் பிகுத்த உவர்ப்புப்பண்டங்களை விரும்
பித் தின்பவனும் ஆவனென்று வரானின்ற ஆவணியும் புரட்டாதியும்
ஆகிய இவ்விரண்டு மாதங்களும் பொருந்திய வருஷ்டருதுவிற்பிறந்த
வனைச் சொல்லுவாயாக எ-று. (உ)

சா ரு து.

நாகக் குபத்தினரை நாடியனை காடியுத்தி
யோகப் பெருமையினு னெண்மகிப—நாகத்

திரமைப் பசிகார்த் திகைமாதஞ் சேர்ந்த
சரருதுவிற் சார்ந்தவனைச் சாற்று.

(இ-ள்.) மலையையொத்த முலைகையுடைய ஸ்திரீகளை விரும்பிக்
கூடுகிற காமியும், உத்தியோகப்பெருமையுள்ளவனும், நல்ல அரசனும்
ஆவனென்று ஐப்பசியும் கார்த்திகையும் ஆகிய இவ்விரண்டு மாதங்க
ளுஞ் சேர்ந்தசரருதுவிற்பிறந்தவனை உறுதியாகச்சொல்லுவாயாக. (ச)

ஏ ம நீ த ரு து.

தண்ணிணரற் கூந்தலர்நே சன்சமர்த்த னெய்யுடல
னண்ணினரை யாதரிப்போ னற்பயிரன்—கண்ணியவான்
சுந்தரமா நோக்கனென மார்கழிதை துன்னியவே
மந்தருது வந்தவனை வாழ்த்து.

(இ-ள்.) குளிர்மையுள்ள மலர்களைச்சூடிய இருனையொத்த கூந்
தலையுடைய ஸ்திரீகளிடத்தில் மிகுந்த ஆசையுள்ளவனும், மிருது
வானதேகியும், அடுத்தவர்களைச் சம்ரட்சணைசெய்பவனும், நல்ல மே
ழிச்செவ்வனும், கனவானும், அழகிய கண்களையுடையவனும் ஆவ
னென்று மார்கழியும் தையும் ஆகிய இவ்விரண்டு மாதங்களுங்கூடிய
ஏமந்தருதுவிற்பிறந்தவனைப் புகழ்ந்து சொல்லுவாயாக என்று. (ரு)

சி சீ ர ரு து.

நன்னடைய னீரி. னய்ந்தாடு வோன்சுசியன்
மன்னுமிசை தானணிந்த மாதீர—னென்னப்
ப்சுமையுறு மாசியொடு பங்குனிமா தஞ்சேர்
சிசிரருது வுற்றவனைத் தேர்.

(இ-ள்.) நல்ல நடக்கையுள்ளவனும், சலத்தில் விரும்பி விளையா
டுபவனும், பரிசுத்தனும், நிலையான கீர்த்தியைத்தரித்த மகாதீரமுள்ள
வனும் ஆவனென்று குளிர்மிகுந்த மாசியும் பங்குனியும் ஆகிய இவ்
விரண்டு மாதங்களும்பொருந்திய சிசிரருதுவிற்பிறந்தவனை அறிவா
யாக என்று. (சு)

மா ச ப ல ன்.

சி த் தீ ரா.

வேதா கமத்தை விசாரணைசெய் வோன்றகப்பன்
மாதாயைப் பேணு மதிமகன்பூ—மீதாரு
மெத்தலமுங் கீர்த்தி யியைந்துமகிழ் வோனெனநந்
சித்திரையிற் சேர்ந்தவனைச் செப்பு.

(இ-ள்.) நான்கு வேதங்களையும் இருபத்தெட்டு ஆகமங்களையும் ஆராய்ந்தறிபவனும், தகப்பனையும் சிறந்ததாயையும் போஷிக்கும் புத்தியுள்ளபுத்திரனும், பூமியிலுள்ள எல்லாந்தேசங்களிலும் கீர்த்தியைப் பொருந்தி மகிழ்பவனும் ஆவனென்று நல்ல சித்திரைமாதத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (க)

வைகாசி.

பற்பலநூ லுட்பொருளைப் பாங்குடனே கூறுகின்ற விற்பனெனப் பாஷையுந்தேர் வேந்தனிவ—ணற்படியிற் செய்கா சுளதீரன் சீரியனென் றெண்ணுதலாய் வைகாசி யானே வழங்கு.

(இ-ள்.) பலபல சாஸ்திரங்களிலுள்ள பொருளைச் சொல்லவேண்டியகிரமப்படி சொல்லுகின்ற பண்டிதனும், எல்லாப்பாஷைகளையும் அறிந்த அரசனும், உலகத்தில் நல்லவழியாற் சம்பாதித்த பொருளையுடைய தயிரியசாலியும், கண்ணியவானும் ஆவனென்று பெண்ணை நீ வைகாசிமாதத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (உ)

ஆனி.

தீர்க்கா யுசவுடைய சேய்களுடன் வாழ்தனவான் வேர்க்காச் சினத்தோன் மிகுசமர்த்த—வீர்க்கூவி லீனமடை யாவமைச்ச னீண்டுதிட முள்ளவனா வானியவ தாரனையிங் காய்.

(இ-ள்.) தீர்க்காயுச உள்ள புத்திரர்களுடன் வாழ்ந்திரவியவானும், அம்பகோபியும், மிகுந்த சாமர்த்தியத்தை யுடையவனும், கடல் சூழ்ந்த பூமியில்கிறந்த மந்திரியும், அதிதீரனும் ஆவனென்று ஆனிமாதத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (ஈ)

ஆடி.

தனவான் சுசிலன் றயாபரன்மாண் புள்ள மனையா னுடனே வசிப்போன்—கனிவோடு கூடிமகிழ் தோகையர்கள் கூட்டத் தமர்வோனென் றாடியிலுற் றான யறி.

(இ-ள்.) திரவியவானும், பரிசுத்தனும், கிருபையுடையவனும், மாட்சிமையுள்ள மனைவியுடன் வாழ்பவனும், கனிகரத்தோடு கூடிமகிழும் ஸ்திரீகளுடைய கும்பலில் இருப்பவனும் ஆவனென்று ஆடிமாதத்திற் பிறந்தவனை அறிவாயாக எ-று. (ஊ)

ஆ வ ண்.

நற்பனவர் மேற்பத்தி நம்பிக்கை நாட்டுமவ
னற்பரை யெப்போது மணுகியிடான்—றற்பரணை
யாவலொடு பூசைதுதி யாற்றுநெறி யாளனென
யாவணியிற் றேய்தவனை யாடு.

(இ-ள்.) நல்ல பிராமணர்களிடத்தில் பக்தியும் விசுவாசமும்
வைத்திருப்பவனும், ஈனர்களை எப்பொழுதுங் கூடாதவனும், பரமசிவ
னை ஆசையோடு பூசையும் தோத்திரமும் செய்யும் நெறியையுடைய
வனும் ஆவனென்று ஆவணிமாதத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக.

பு ர ட் ட ா தி.

பற்பலதே சத்துவளப் பந்தெரிவோ னங்கணைவோன்
றற்புகழ்ச்சுப் பேசந் தகையுடையோன்—வற்பின்
முரட்டாட்டங் கோப முனிந்திடுந்தூ யோனாப்
புரட்டாதிப் போந்தவனைப் போற்று.

(இ-ள்.) பலபல தேசங்களின் வளப்பங்களை அறிபவனும், அக்
தேசங்களிலே சஞ்சரிப்பவனும், தன்னைத்தானே புகழ்ந்து பேசுந்தன்
மையுள்ளவனும், வலுமையான முரட்டுத்தனத்தையும் கோபத்தையு
ம் நீக்கிவிடுஞ் சுத்தனும் ஆவனென்று புரட்டாதிமாதத்திற் பிறந்த
வனைச் சொல்லுவாயாக எ-று. (க)

ஐ ப் ப சி.

சஞ்சலன் செந்நிறத்தோன் ழங்கரிய செய்கையோன்
பீஞ்சமுடை யோன்மதுரப் பான்மொழியாய்—நெஞ்சதனி
லெப்பொழுது ரிட்டே மெண்ணுகின்ற பாதகனென்
றைப்பசிவந் தானை யறை.

(இ-ள்.) சபலசித்தனும், சிவந்த நிறத்தையுடையவனும், சகித்
கக்கூடாத செயல்களைச்செய்பவனும், தரித்திரனும், மனதில் எப்போ
தும் கொடுமையை நினைக்கின்ற பாபியும் ஆவனென்று சவைபொருந்
திய பாலைப்போலும் இனிய மொழியையுடையவளே, நீ ஐப்பசிமாதத்
திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (எ)

க ா ர் தீ தி கை.

தனவான் நடங்கண்ணன் றக்க சரீரி
கனமான செய்கைக்குக் கர்த்த—லினத்தாருட்
கீர்த்தியினு லேயொளிர்வன் கேளிருடன் வாழ்வனெனக்
கார்த்திகையிற் சேர்ந்தவனைக் காண்.

(இ-ள்.) திரவியவானும், விசாலமான கண்களையுடையவனும், மட்டதிட்டமான தேகியும், பெரியகாரியங்களைச்செய்யும் பிரபுவும், தன் ஜாதியார்க்குள் கீர்த்தியினாலே பிரகாசிப்பவனும், சுற்றத்தாருடன்கூடி வாழ்பவனும் ஆவனென்று கார்த்திகைமாதத்திற் பிறந்தவனைக் குறிப்பாயாக எ-று. (அ)

மார்கழி.

அன்னபிதா வுக்கினிய னுசானே யெப்பொழுதும்
தன்னிதயத் தேவைக்குஞ் சற்குணவான்—பொன்னேமிக
வார்வமொடாரச் சிப்போ னறம்புரிவோ னுமென்று
மார்கழிமா தத்தானே வாழ்த்து.

(இ-ள்.) மாதாபிதாக்களுக்கு இனிமையாக நடந்துகொள்பவனும், குருவைச்சந்ததமும் மறவாமல் தன்மனதில் நினைத்துக்கொண்டிருக்கும் நல்லகுணமுள்ளவனும், பொருளைமிகவும் ஆசையோடு சம்பாதிப்பவனும், தருமத்தைச் செய்பவனும் ஆவனென்று மார்கழிமாதத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (க)

தை.

சஞ்சலமார் சித்தன் றனவான் குணசாலி
நெஞ்சவுட லன்வார்த்த நாசியின—னஞ்சநடைத்
தையலரைத் தான்பிரியான் றற்றுமழுக் காற்றினனாக்
தையிலிவண் சார்த்தவனைச் சாற்று.

(இ-ள்.) கலக்கம்பொருந்திய நெஞ்சனும், திரவியவானும், விசாலமான குணமுள்ளவனும், மெலிந்ததேகியும், நீண்டமூக்கனும், அன்னத்தின்நடைபோலும் நடையையுடைய ஸ்திரீகளைவிட்டுப் பிரியாதவனும், மிகுந்த பொருமையுள்ளவனும் ஆவனென்று தைமாதத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (க)

மாசி.

அதர்மனவி வேகிகுலத் தாசார மில்லா
னிதமுமிக நேடுகின்ற நெஞ்சன்—றதியறிந்து
பேசுமியல் பற்றோன் பிணியாள னென்றணங்கே
மாசியனைத் தோனை மதி.

(இ-ள்.) தருமஞ்செய்யாதவனும், மதிக்கேடனும், குலத்துக்குரிய ஆசாரமில்லாதவனும், எப்பொழுதும் விரோதத்தைத்தேடுகின்ற நெஞ்சடையவனும், சமையத்தையறிந்து பேசுந்தன்மை இல்லாதவனும், கோயாளியும் ஆவனென்று மாசிமாதத்திற் பிறந்தவனை எண்ணுவாயாக எ-று. (க)

பங் து வி.

கானத்தி லேபிரியன் காழ்த்தவினை யோட்டுகின்ற
தானமுந் தன்மஞ்செய் தகையுடையோன்—மானினியே
மங்கலமார் வாக்கை மருவுமகி பாலனெனப்
பங்குனியிற் சேர்ந்தவனைப் பாடு.

(இ-ள்.) சரகானத்தில் இவ்வுடமுள்ளவனும், வயிரமான தீவினை
யைப்போக்குகின்ற தானத்தையும் தருமத்தையும் செய்யுங் கிருபை
யுடையவனும், மங்களகரம் பொருந்திய வாக்கையுடைய அரசனும்
ஆவனென்று பெண்ணே நீ பங்குனிமாதத்திற் பிறந்தவனைச் சொல்
லுவாயாக ஏ-று. (க௨)

தே தி ப ல ன்.

குளித்தலதி போசனத்தைக் கொள்ளலெவர்க் குஞ்சோ
றளித்தல் பயப்படுத லாக்கல்—களித்துவிருந்
துண்டல்பர வீட்சணத்தோ டோங்குசுகிப் பூர்தியின்மேற்
கொண்டொழுக்கல் பல்வையக் கூட்டு. (க)

கூட்டுதக யாத்ரை குடியிடம்விட் டேகறுய
ரோட்டுசுப யாத்ரைபரி யோக்கமுடன்—காட்டுகுலா
திக்கழூ ராதிக்கஞ் சேர்குடும்பா திக்கமொடு
தொக்கதுவ சாதிக்கத் தோய்வு. (௨)

தோயமுறுதேசா திக்கமனை மேற் சுளித்த
லோய்விறுயி லின்மே லுறுமோக—மாய்வதிலா
நித்திரையோ டொண்சயன நேர்ச்சிபர தாரநலந்
துய்த்த லொழியாத் துயர். (ஈ)

* துயல்பயண விக்किनமன் சூழ்ந்தியற்று தண்டந்
துய்செய் விடநெருப்பாற் றுன்னும்—பயமுடனே
யோதுதனு ரோக மெனமுறையே யொண்ணுதலாய்
தேதிபல னாகுமெனத் தேர். (ச)

(இ-ள்.) நீராடலும், அதிகபோசனத்தைக் கொள்ளுதலும், யாச
கர்யாவருக்கும் அன்னம் படைத்தலும், பயப்படுதலும், சமையல் செ
ய்தலும், சந்தோஷித்து விருந்துண்ணலும், மேலான நோக்கமுடைத்
தாதலும், மிகுந்த சுகங்களை அனுபவித்தலும், வாகனத்தின் மீதேறிக்

* இவை நான்கும் குளகம். தண்டியலங்காரம். “குளகம் பலபாட்
டொருவினை கொள்ளும்.”

கொண்டு சஞ்சரித்தலும், பலவாகனங்களின் வாய்ப்பும், (அவற்றோடு) எண்ணப்பட்ட தீர்த்தயாத்திரை செய்தலும், ஸ்தானப்ரஷ்ட மாகுதலும், துன்பத்தைப் போக்குகின்ற மங்கள யாத்திரைசெய்தலும், வாகனாதிக்கமும் எடுத்துச் சொல்லப்பட்ட குலாதிக்கமும், கிராமாதிக்கமும் பொருந்திய குடும்பாதிக்கமும், துவசாதிக்கத்தின் சித்திப்பும், சலம் பொருந்திய தேசாதிக்கமும், மனைவிமேற் கோபித்தலும், ஒழியாத நெடுந்தூக்கமும், மனைவியிடத்து அதிக மோகமும், சொர்ப்பனமுதலிய அவஸ்தையற்ற நித்திரையும், நல்ல சயனத்தின் வாய்ப்பும், பிறன் இல்லாளது இன்பத்தை அனுபவித்தலும், தீராத துக்கமும், செல்லும் பிரயாணத்தடையும், அரசனெண்ணிச்செய்யுந் தண்டனையும், துன்பத்தைச்செய்யும் விஷத்தாலும், அக்கினியினலும் வரும் பீதியும், சொல்லப்பட்ட சரீர வியாதியும் என முறையாக முப்பது தேதிக்கும் பலனாகும் என்று பெண்ணே நீ தெளிவாயாக எ-று.

வாரபலன்.

ஆதிவாரம்.

மாரணப்போலும்மழகன் மண்ணிற் பிரசித்தன் வீரனுறு பொன்னுடையோன் மெல்லியலாய்—தேருமறை வாயினரைப் பூசிக்கு மன்சிவந்த கண்ணனென ஞாயிறவ தாரணை நீ நாட்டு.

(இ-ள்.) மன்மதனை ஒத்த அழகனும், பூமியில் பிரக்கியாதியுடையவனும், பராக்கிரமனும், மிகுந்த திரவியவானும், ஆராயப்பட்டவேதத்தை வாயினிடத்துடைய பிராமணர்களைப் பூசைசெய்யும் அரசனும், சிவந்த நேத்திரமுள்ளவனும் ஆவனென்று பெண்ணே நீ ஆதிவாரத்திற் பிறந்தவனை உறுதியாகச் சொல்லுவாயாக எ-று. (க)

சோமவாரம்.

விரதமனுட் டிப்போன் வெகுமானி தர்ம பரிபாலனம்புரிவோன் பாவாய்—திரைபுடையிற்றங்கவனி மேற்புகழைத் தாசிப்போ னாமென்று திங்கடனிற் றோய்ந்தவனைத் தேர்.

(இ-ள்.) விரதங்களை அனுட்டிப்பவனும், மிகுந்த மானமுடையவனும், தருமத்தைப் பரிபாலிப்பவனும், கடல்குழந்த பூமியின்மேல் சீர்த்தியை நாட்டுபவனும் ஆவனென்று பெண்ணே நீ சோமவாரத்திற் பிறந்தவனைத் தெளிவாயாக எ-று. (உ)

ம கீ க ள வ ர ம்.

சொன்ன மொழிதவரீவோன் சூதகத்த னேசுமற்பன்
மன்னுவரு மானமிலான் மாவபத்த—னென்னரத்தச்
செவ்வாய்க் கயனயனச் செந்திருவை யொப்பவளே
செவ்வாய்க் கிழமையனைச் செப்பு.

(இ-ள்.) வாக்குத்தத்தத்தை நிறைவேற்றாதவனும், வஞ்சகனும்,
இகழப்பட்ட ஈனனும், நிலையான வருமான மில்லாதவனுங், சத்த
பொய்யனும் ஆவனென்று, இரத்தம்போன்ற சிவந்த வாயையும், கய
ல்போன்ற கண்களையும் உடைய இலட்சுமியை ஒப்பவளே நீ மங்கள்
வாரத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (உ)

பு த வ ர ம்.

சத்தியவான் விப்பிரரைச் சந்ததழும் பூசிப்போன்
புத்திர நற்கருமம் போற்றுவோன்—சத்த
பதமருள் கர்த்தாவைப் பராவுவோ னாகப்
புதனிடை வந்தானைப் புகல்.

(இ-ள்.) பொய் சொல்லாதவனும், பிராமணர்களை எப்பொழுதும்
பூசிப்பவனும், புத்திமானும், நல்ல காரியங்களைக் கருத்தோடு செய்யவ
னும், மேலான பதவியை அருளுகின்ற கடவுளை எப்பொழுதும் ஆரா
திப்பலனும் ஆவனென்று புதவாரத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக.

சு ர வ ர ம்.

மகந்தன்னைச் செய்வோன் மதியூகி சீலன்
சீகந்தன்னிற் சத்தியவான் றர்மி—மிசூந்த
கியாதியுள மன்னரசர் கேண்மையினு னென்று
வியாழமதி லுற்றவனை விள்.

(இ-ள்.) யாகங்களைச் செய்பவனும், விவேகியும், ஒழுக்கமுடைய
வனும், பூமியில் ஒருபோதும் பொய் பேசாதவனும், தருமங்களைச் செ
ய்ப்பவனும், மிசூந்த புகழுள்ள அரசனும், பல இராசாக்களுடைய சிநே
கத்தை யுடையவனும் ஆவனென்று சூருவாரத்திற் பிறந்தவனைச் சொ
ல்லுவாயாக எ-று. (ரு)

சு க் கீ ர வ ர ம்.

தனதானியஞ் செறிந்த சம்பத்து வாய்ந்தோன்
மனுநெய்யின் மண்ணளிக்கு மன்னன்—கனகரும
முள்ளியியற்றுங் குணவா னென்னவொளி ரிழையாய்
வெள்ளியில் வந்தானை விளம்பு.

(இ-ள்.) தனமும் தானியமு மிகுந்த ஐசுவரியத்தைப் படைத் தவனும், மனு நெறியின்படி பூமியை ஆளுகின்ற அரசனும், மேலான காரியங்களை யோசித்துச் செய்கின்ற குணவானும் ஆவனென்று பிர காசிக்கின்ற ஆபரணத்தை யுடையவளே நீ சக்கிரவாரத்திற் பிறந்தவ னைச் சொல்லுவாயாக எ-று. (சு)

ச னி வ ர ம்.

பரநாரி நேசன் பலவீன தேகன்
விரத மியற்றாத விழலன்—றரையிற்
கனமில் லினத்துக் கருமியென மாதே
சனியிற் பிறந்தவனைச் சாற்று.

(இ-ள்.) பரஸ்திரீயினிடத்துப் பட்சமுள்ளவனும், வலியற்ற சரீ ரத்தை யுடையவனும், விரதங்களை அனுட்டிக்காத வீணனும், பூமியில் பெருமையில்லாத பந்துக்களையுடைய பாபியும் ஆவனென்று பெண் ணை நீ சனிவாரத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (சு)

ப சூ ப ல ன்.

சுக்கிலபகடிம்.

தர்மகுண சீலன் றையுள்ளோன் புத்திமான்
மர்மமிலாத் தூமனத்தன் மாதனவான்—கர்மபரி
பக்ருவனாம் போகியெனப் பாகைநிக ரின்மொழியாய்
சுக்கிலபக் கோற்பவனைச் சொல்.

(இ-ள்.) தர்ம சிந்தையும் ஒழுக்கமும் கிருபையும் உள்ளவனும், விவேகியும், சுளங்கமில்லாத் பரிசுத்தமான மனதுடையவனும், மிக்க தனாட்டியனும், காரியங்களை வெகுபக்ருவமாகச் செய்பவனும், போக ங்களை அனுபவிப்பவனும் ஆவனென்று, கற்கண் டைப்போலு மினிய மொழியையுடையவளே நீ பூர்வபகடித்திற் பிறந்தவனைச் சொல்லுவா யாக எ-று. (சு)

கீநஷணபகடிம்.

சுயகாரிய வாதி சுகமில்லா னீச
னயமில்வச னன்பந்து நாசன்—பயமின்
முரட்டுக் குணமுடைய மூர்க்கனெனத் தோகாய்
கிருட்டிண பக்கத்தாற் கிள.

(இ-ள்.) தன்னுடைய காரியத்தில் சாக்கிரதையுள்ளவனும், கஷ்ட டப்பிராணியும், அனாசாரனும், கடுஞ்சொல்லனும், குடும்பநாசனும்,

மிகுந்த முடனும் ஆவனென்று பெண்ணே நீ அமரபகூத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக என்று. * (உ)

தி தி ப ல ன்.

பிரதமம்.

எல்லாக் கருமமு மெண்ணிப் புரிம்தியோன்
சல்லாப வாக்கன் றனவந்த—னலாய்
ததற்படச் சீராக்குந் தகுதியுடையோனா
முதற்றிதியிற் போந்தவனை முன்.

(இ-ள்.) எல்லாக் காரியங்களையும் யோசித்துச் செய்கின்ற புத்திமானும், யாரிடத்துஞ் சந்தோஷமாகப் பேசுபவனும், தன்வானும், நிலைப்படும்படி கீர்த்தியைச் செய்கின்ற நடுவுநிலைமையுடையவனும் ஆவனென்று பெண்ணே நீ பிரதமம் திதியிற் பிறந்தவனை எண்ணுவாயாக.

து தி யை.

கீர்த்திமான் சத்தியவான் கேதமிலாச் செய்கையான்
பூர்த்தியார் தன்னினத்தைப் போஷிப்பன்—வார்த்தைத்
திதியுடையோன் மன்பொருளைச் சேகரிப்பனென்று
துதியையிலே தோய்ந்தவனைச் சொல்.

(இ-ள்.) மிகுந்த புகழையுடையவனும், பொய்பேசாதவனும், குற்றமற்ற தொழில்களைச் செய்பவனும், நிறைந்த தன் பந்துணங்களை இரட்சிப்பவனும், வாக்கு நிலையுடையவனும், மிகவும் பொருளைச் சேர்ப்பவனும் ஆவனென்று துதியைத் திதியிற் பிறந்தவனைச் சொல்லுவாயாக என்று. (உ)

தி ரு தி யை.

புண்ணியவாக் குள்ள புரவலன்பீ தன்சீல
னெண்ணுங் கரும மியற்றிடுவோன்—மெண்ணிற்
றிருப்பணியைச் செய்துவைக்குந் திண்ணியான மென்னத்
திருதியையிற் சேர்ந்தவனைத் தேர்.

(இ-ள்.) சுபாஷிதமுள்ள அரசனும், அச்சமுற்றவனும், சத்தமுள்ளவனும், நினைக்குங் காரியங்களைச் செய்து முடிப்பவனும், உலகத்தில் தேவாலயங்களைக் கட்டிச் சந்தோஷிக்கின்ற வலிய தேகனும் ஆவனென்று திருதியைத்திதியிற் பிறந்தவனை மகிப்பாயாக என்று. (ந)

ச து ரீ தீ தீ.

யாத்திரையே போவ னலகிரொழில் செய்வனன்பன்
பார்த்திரநோக்கித் தருமம் பண்ணுவன்வேல்—சுத்து

மதர்த்தவீழி யாய்மந் திரவாதி யாகச்
சதுர்த்தியிடைச் சார்ந்தவனைச் சாற்று.

(இ-ள்.) பல தேசங்களிற் சஞ்சரிப்பவனும், அளவில்லாத காரியங்களைச் செய்பவனும், யாவரிடத்தும் நேசமுள்ளவனும், பாத்திரமறிந்து தருமத்தைப் பண்ணுபவனும், மந்திரவாதியும் ஆவனென்று, வேலைத்தூரத்தி மதர்த்த விழியை யுடையவளே நீ சதுர்த்தித் திதியிற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (ச)

பஞ்சமி.

சலனமதி யுள்ளவன்வே தாகமந் தேர்வோன்கோ
மலவுடல னெய்யவிடை மாதே—புலகினிடை
வஞ்சிபரைக் கூடிமகிழ் மாகாமி யாமெனவே
பஞ்சமியில் வந்தானைப் பார்.

(இ-ள்.) சஞ்சலபுத்தியுள்ளவனும், வேதாகமங்களை ஆராய்பவனும், பிருதுவான தேசமுடையவனும், உலகத்தில் ஸ்திரீகளைச் சேர்ந்து மகிழ்கின்ற மிகுந்த காமியும் ஆவனென்று, துண்ணிய இடையை யுடைய பெண்ணே நீ பஞ்சமித் திதியிற் பிறந்தவனை எண்ணுவாயாக.

சஷ்டி.

தேகமெலி வுள்ளோன் நேசமெச்சும் பிரபு
வாகையுறு மன்னவர்கள் மானத்தோன்—வேகமொடு
நிட்ரே மாஞ்சினமு நேர்ந்தவனா மென்றுமதி
சட்டியினிற் றேய்ந்தவனைத் தான்.

(இ-ள்.) இளைத்த சரீரமுள்ளவனும், தேசத்தார் கொண்டாடுகின்ற பிரபுவும், வெற்றியைப்பொருந்திய அரசர்களா லுபசரிக்கப் படுபவனும், அவசரமும் கொடிய கோபமுமுள்ளவனும் ஆவனென்று சஷ்டித்திதியிற் பிறந்தவனை மகிப்பாயாக எ-று. (ச)

சப்தமி.

காடினிபாம் வாக்யன் கபரோகி மாபலவா
நீடுச பாக்கிர நேமியோன்—பீடுடனே
யத்தமதைத் தேடு மருளுடையோ னுண்டகையாச்
சத்தமிடி லுற்றவனைச் சாற்று.

(இ-ள்.) கடினமான வார்த்தையைச் சொல்பவனும், கடியரோகியும், மிகுந்த பலமுள்ளவனும், பெரிய சபையில் அக்கிரகண்ணியனாயிருப்பவனும், அரசனும், பெருமையோடு திரவியத்தைச் சம்பாதிக்கின்ற தயாளனும், ஆண்டன்மையுள்ளவனும் ஆவனென்று சப்தமித்திதியிற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (ச)

அ ஷ்ட ட மீ.

காமாந்த காரன் கபரோகி புத்ரருள
சீமான் நிருவமருஞ் செங்கோலன்—பூமீது
விட்டகலாப் பேராசை மேவினோ னென்றணங்கே
யட்டமியிற் சார்ந்தவளை யாய்.

(இ-ள்.) காமுகனும், சுஷயரோகியும், புத்திரரையும் பிறவிச் செல்
த்தையும் உடையவனும், இலட்சுமி விரும்பி வாசஞ்செய்யும்படி செ
ங்கோலைச் செலுத்தும் அரசனும், உலகத்தில் நீங்காத அவாயுடைய
யவனும் ஆவனென்று, பெண்ணே நீ அஷ்டமித் திதியிற் பிறந்தவளை
எண்ணுவாயாக எ-று. (அ)

ந வ மீ.

பெருபிர சித்தன் பெருத்த சரீரி
தகுமனைவி புத்திரரைச் சாரான்—மிகவுங்
குவவுமுலை வேசியரைக் கூடியிருப் போனா
நவமியிற்சென் மித்தவளை நாட்டு.

(இ-ள்.) மிகப் பிரபலமானவனும், ஸ்தூலதேகியும், தனக்குத்த
குத்த பென்சாதி பிள்ளைகளைச் சார்ந்திராமல் மிகவும் விலைமாதர்களைச்
சேர்ந்து அவர்களோடு வசிப்பவனும் ஆவனென்று நவமித்திதியிற் பிற
ந்தவளை உறுதியாகச் சொல்லுவாயாக எ-று. (ஆ)

த ச மீ.

வண்மையுள சிலன் வாக்கு நிலைமையோ
னண்ணுமனை சேயிவர்பா னுட்டமுளோன்—மண்ணி
னிசமான தர்மி நிதியாள னென்க
தசமியவ தாரனைத் தான்.

(இ-ள்.) உண்மையான ஒழுக்கமுள்ளவனும், வாக்குப் பிச்சகாதவ
னும், பொருந்திய பென்சாதி பிள்ளை ஆகிய இவர்களிடத்தில் விருப்ப
முள்ளவனும், பூமியில் உறுதியான தருமத்தைச் செய்பவனும், தன்
வானும் ஆவனென்று தசமித்திதியிற் பிறந்தவளைச் சொல்லுவாயாக.

ஏ காத சி.

வேதப் பிராமணர்பால் விஸ்வாசன் மாதனவான்
பேதமிலா வேவலாட் பெற்றிருப்பா—ஸீதீபரன்
வாகான செய்கைபுரி மானவனா மென்றுகல்லா
பேகாதசி யானை பெண்.

(இ-ள்.) வேதத்தை யோதும் பிராமணர்களிடத்தில் ஆண்டடை
ய்வனும், மிகுத்த திரவியவானும், இஷ்டப்படி நடக்கும் வேலைக்கார

ரையுடைத்தாயிருப்பவனும், நீதிமானும், அழகான செயல்களைச் செய்பவனும் ஆவனென்று, பெண்ணே நீ ஏகாதசித்திதியிற் பிறந்தவனைக் கருதுவாயாக என்று. (கக)

துவாநசி.

புண்ணியமே செய்யும் புரவலனற் சீல
னெண்ணிறன தான்யமிவை யெய்தினேன்—மண்ண
னவீனகரு மத்தைத்தா னாடிமுடிப் போனத்
துவாதசியிற் றேய்ந்தவனைச் சொல்.

(இ-ள்.) தருமத்தைச் செய்தின்ற அரசனும், சீல ஓசூக்கமுடையவனும், அளவற்ற தனதானிய சம்பத்தைப் பெற்றவனும், உலகத்தில் புதுமையான காரியங்களை யோசித்துச் செய்து நிறைவேற்றுவனும் ஆவனென்று துவாதசித்திதியிற் பிறந்தவனைச் சொல்லுவாயாக என்று.

திரயோதசி.

உலுத்தன் றனவா னுறவில்லாக் கார்மி
கலகலத்த மாந்த ரீகத்திற்—பலத்த
பிரயாசங் கொண்டு பெருமைபுறு வொனாத்
திரயோ தசியானேத்தேர்.

(இ-ள்.) உலோபியும், திரவியவானும், உறவின்முறையில்லாத பூபியும், பயனற்ற மாந்தரீகத்தில் மிகுந்த வருத்தத்தை எடுத்துக்கொண்டு பெருமையை அடைபவனும் ஆவனென்று திரயோதசித்திதியிற் பிறந்தவனைத் தெளிவாயாக என்று. (கக)

சதுரீந்தசி.

அசலார்தஞ் சொத்தை யபகரிக்குஞ் சித்தன்
விசுவாசம் யாரிடத்து மேவான்—பிசகே
பிதற்றிடுவன் மானே பெருங்கோபி யென்று
சதுர்த்தசியிற் சார்த்தவனைச் சாற்று.

(இ-ள்.) அன்னியருடைய பொருளை அபகரித்துக் கொள்பவனும், யாவரிடத்தும் விசுவாசத்தை வையாதவனும், பிறருடைய குற்றங்களையே எடுத்துப் பேசுபவனும், மிகுந்த கோபியும் ஆவனென்று பெண்ணே நீ சதுர்த்தசித்திதியிற் பிறந்தவனைச் சொல்லுவாயாக என்று. (க)

பௌரணம்.

வித்தைபுத்தி யுள்ளவடல் வேந்தன்மிகு சார்த்தனென்றுஞ்
சத்தியத்தி னீங்காச் சரித்திரத்தோ—னித்தலத்திற்
காருணிய நெஞ்சிற் கபடமீலா நென்றணங்கே
பூரணபுற் றுணைப் புகல்.

(இ-ள்.) வித்தையும் புத்தியும் உள்ள கொற்றவனும், மிகுந்த பொறுமையுடையவனும், எப்பொழுதுஞ் சத்தியத்தினின்றுந் தவ்ரூ த ஒழுக்கத்தையுடையவனும், இவ்வுலகத்தில் தயாளனும், மனதிற்கள்ளாமில்லாதவனும் ஆவனென்று பெண்ணே நீ பூரணத்திதியிற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (கரு)

அ ம ன வ ா சி.

உக்கிரனெண் டோளிபரி யூர்நிமுற்றெய்வந் தொழுவன்
நக்கமறை சாற்றிவசியஞ் செய்வன்—மிக்க
விமான மியற்றியின்பு மேவுவனா மென்ன
வமாவாசி யானை யறை.

(இ-ள்.) வீரபத்திரன் காளி தூர்க்கை முதலிய உக்கிரமுள்ளதெய்வங்களைப் பூசிப்பவனும், தகுந்த மந்திரங்களை உச்சரித்துப் பிறரை வசியம் பண்ணுபவனும், அநேகமான விமானங்களைச் செய்வித்துச் சந்தோஷிப்பவனும் ஆவனென்று அமாவாசித் திதியிற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (கசு)

ந சூ த் திர ப ல ன்.

அ ச் ச வ ி னி.

சீமான் நனவான் சிறப்புடைய மேதாவி
கோமான் மிகுந்த குணவானிப்—பூமே
லிசைபுறுவன் நேசாடி மானியா மென்க
வசவியியில் வந்தவனை யாய்ந்து.

(இ-ள்.) இலட்சுமிகரமுள்ளவனும், திரவியவானும், சிறந்த அறிஞனும், அரசனும், மிகுந்த நல்லகுணத்தையுடையவனும், இவ்வுலகத்தில் புசுழைப் பெறுபவனும், தன் தேசத்தார்மேல் அபிமானமுள்ளவனும் ஆவனென்று யோசித்து அச்சவீனிநட்சத்திரத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (க)

ப ர ணி.

தாட்டிகமாத் தேகன் சரசகுண வாள
வீட்டியநன் றென்று கிளைந்திடா—னாட்டிற்
கருவம் படைத்தவன்மா காமியா மென்று
பரணிகா ளோனைப் பகர்.

(இ-ள்.) காமபீரமான தேகியும், இனியகுணமுடையவனும், பிறந்தனக்குச்செய்த நன்றியைச் சிறிது மென்றாதவனும், உலகத்தில்

அகங்காரியும், மிகுந்தகாமுகனும், ஆவனென்று பரணி நட்சத்திரத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (உ)

கார்த்திகை.

வாக்ஜாலகன் றனவான் வாதத்திலே பிரியன் மூர்க்கன் படிப்பறியான் மூண்டபகற்—நூக்கமுள்ள பூர்த்தியாப் பொய்புகன்று பொன்னைக் கவர்வனெனக் கார்த்திகைநாள் வந்தவனைக் காண்.

(இ-ள்.) வாயாடுபவனும், திரவியவானும், இரசவாதத்திலே விருப்பமுள்ளவனும், கோபியும், வித்தையைக்கற்றுணராதவனும், பகலிலே மிகுந்த நித்திரையை யுடையவனும், மிகுதியாகப் பொய்யையப்பீபசிப் பிற்பொருளை அபகரிப்பவனும் ஆவனென்று கார்த்திகை நட்சத்திரத்திற் பிறந்தவனைக் குறிப்பாயாக எ-று. (ங)

உரோகணி.

பால்வெண்ணெ யுண்போன் பரநாரியர் பிரியன் மேல்விலாசப் புருவன் மெய்ஞ்ஞானி—வேலைத் தராதிபர் நேசன் சொற்றவரூ தவனா வுரோகணிநா னுற்றவனை யோர்.

(இ-ள்.) பாலையும் நெய்யையும் விரும்பி உண்பவனும், அன்னியஸ்திரீகளிடத்தி லிசைசுயுள்ளவனும், மேலே அகன்ற புருவத்தையுடையவனும், தத்துவஞானியும், கடல்குழந்த பூமியையானும் அரசர்களுக்கு அன்பனும், வாக்குநிலையுள்ளவனும் ஆவனென்று உரோகணி நட்சத்திரத்திற் பிறந்தவனை எண்ணுவாயாக எ-று. (ச)

மிருகசீரிடம்.

நற்புத்தி மான்குஞ்சி நன்குடனே காமமுள்ள பற்பலதே சந்திரியும் பண்பாளன்—புற்சிரங்கு கூருடலன் வேலியலைக் கொள்கரத்த னுமிருக சீரிடநாட் சேர்ந்தவனைச் செப்பு.

(இ-ள்.) நல்ல விவேகியும், குடுமியழகையும் ஆசையைமுடையவனும், பல்பல தேசங்களிற் சஞ்சரிக்கும் இயல்புள்ளவனும், புல்லிய சிரங்கு செறிந்த தேகியும், வேலினது சாயலைக்கொண்ட கையையுடையவனும் ஆவனென்று மிருகசீரிட நட்சத்திரத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (ரு)

திருவாநீரை.

திடத்தசீ ரன்சிலன் சீறுசின முள்ளோன் படித்தலத்தி னட்பியற்றும் பாங்கன்—கூடைத்த

பொருடேடிக் காப்பாற்றும் புத்தியிலா நென்னத் திருவா திரையாணைத் தேர்.

(இ-ள்.) வலுத்த தேகியும், பரிசுத்தனும், சேறுகின்ற கோபமுள் ளவனும், உலகத்தில் பிறரிடத்திற் சினேகஞ்செய்யும் உரிமையையு டையவனும், தனக்குக் கிடைத்த பொருளைக் காப்பாற்றும் விவேக மில்லாதவனும் ஆவனென்று திருவாதிரை நட்சத்திரத்திற் பிறந்தவ னைத் தெளிவாயாக எ-று. (சு)

புனர் பூசம்.

அந்தரங்கந்த னதிகதன வான் காமி
விந்தைமலர்க் கையான்மா வித்துவான்—சுந்தை
மனதுடையன் பித்தன் மகாகீர்த்தி மாணப்
புனர் பூச நாளோனைப் போற்று.

(இ-ள்.) மருமியும், மிகுந்த செல்வனும், ஆசையுள்ளவனும், புதி யதாமரைப் பூப்போலுங் கரத்தையுடையவனும், சிறந்த பண்டிதனும், கிலேசத்தை மனதினிடத்துடையவனும், பித்ததேகியும், மகாப்ரிசுத் தனும் ஆவனென்று புனர் பூச நட்சத்திரத்திற் பிறந்தவனைப் புகழ்ந்து சொல்லுவாயாக எ-று. (எ)

பூசம்.

பூஜா தூந்தரன் பூஜிதன் மாதனவான்
ராஜாதி ராஜ ரிரக்தியுளன்—மாஜரல
னாசையிற்றன் வீன்றோரை யாதரிப்போ நென்றணங்கே
பூசமனைந் தோனைப் புகல்.

(இ-ள்.) அரி அரச பூஜை செய்தலை மறவாதவனும், கனவானும், அதிக தடைட்டியனும், இராஜர்களுடைய நேசத்தையுடையவனும், சிறந்த மாயவித்தையைச் செய்பவனும், ஆசையோடு தன்னைப் பெற் ற தாய் தந்தையரை இரட்சிப்பவனும் ஆவனென்று பெண்ணே நீ பூ சநட்சத்திரத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (அ)

ஆயி லியம்.

கண்டவற்றைத் தின்பன் கபடியெவர்க் குங்கலங்கா
மிண்டன் மிகுந்த வெகுளியினன்—கண்டிதமா
னாபமதைச் சொல்வ னாயனகாம் பிரியனென்
றாயிலிபத் தார்ந்தவனை யாய்.

(இ-ள்.) கண்ட பண்டங்களைத்தின்பவனும், தன் கருத்தைப் பி ற்க்கொளிப்பவனும், எவருக்கும் அஞ்சாத திண்ணியனும், அதிககோ- பியும், கண்டிப்பாக நியாயத்தைச் சொல்பவனும், பெருத்த கண்கொ

யுடையவனும் ஆவனென்று ஆயிலிய நட்சத்திரத்திற் பிறந்தவனை எண்ணுவாயாக எ-று. (கூ)

ம க ம்.

புண்ணியவான் மானி புருஷோத் தமனதிக
கண்ணியவா னாய்தெடுத்த கல்விமான்—மண்ணின்
மிசுமழுகன் வார்த்தை மிதமாச் சொல்வோனா
மகவுடு பிறந்தவனை வாழ்த்து.

(இ-ள்.) தருமஞ்செய்பவனும், அபிமான முள்ளவனும், உத்தமபு
ருஷனும், மிக்க கனவானும், நூல்களை நன்றாகப் படித்தறிந்த பண்டி
தனும், பூமியில் மகாசந்திரனும், மிதமாக வார்த்தையுரைப்பவனும் ஆவ
னென்று மகநட்சத்திரத்திற் பிறந்தவனைப் புகழ்ந்து சொல்லுவாயாக.

பு ர ம்.

பல்லழுகன் சபலன் பன்னுமதி கேடனூரை
சொல்வன்மிசு சமர்த்தாத் தோகையரைப்—புல்லியிங்கெக்
சேரமுமே நீங்கா னெடிய தியாகியெனப்
புரமணைத் தோனைப் புகல்.

(இ-ள்.) அழகிய தந்தங்களையுடையவனும், சபலசித்தனும், துற்
புத்தியுள்ளவனும், அதிசமர்த்தாக வார்த்தையாடுபவனும், ஸ்திரீகளை
எந்நேரமுங்கூடி அவரைவிட்டுப் பிரியாதவனும், அதிக உதாரியும் ஆ
வனென்று புரநட்சத்திரத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று.

உ த் தீ ர ம்.

நன்றிமற வாதநெஞ்ச னல்லகுணம் படைத்தோ
னென்றுமே யோக மிசைந்தவன்பேர்—குன்றமுற்
புத்தியில்யோ சித்தியல்லவோன் போற்றுமபி மானியென
வுத்திரநா னுற்றவனை யோர்.

(இ-ள்.) பிறர் தனக்குச்செய்த உபகாரத்தை என்றும் நினைப்பவ
னும், நல்லகுணமுள்ளவனும், யோகவானும், தன்கீர்த்தி அழியாதபடி
மனதில் யோசித்து நடப்பவனும், அபிமான முள்ளவனும் ஆவனென்
று உத்திர நட்சத்திரத்திற் பிறந்தவனை எண்ணுவாயாக எ-று. (கூஉ)

அ ல் த ம்.

நற்கருமஞ் செய்வ னயமெவர்பா லும்முரைப்போன்
விற்பனன்பூங் கோதாய் மிசுகாமி—பொற்பணியும்
வித்தமுமுள் ளோனெடிய மேம்பாட்டோ னுமெனவே
யத்தமதில் வந்தவனை யாய்.

(இ-ள்.) சற்காரியங்களைச் செய்பவனும், யாவரிடத்தும் இனிய வார்த்தையைச் சொல்பவனும், வித்துவானும், மிகுந்த ஆசையுடையவனும், பொன்றைச் செய்யப்பட்ட ஆபரணங்களும் திரவியமும் உள்ளவனும், அதிக பிரபலியனும் ஆவனென்று பூவையணிந்த கூந்தலையுடையவளே நீ அஸ்த நட்சத்திரத்திற் பிறந்தவனை மதிப்பாயாக எ-று.

சி த் தீ ரை.

நடையிற் கதியுடைய நற்கருமஞ் செய்வோன்
மடியின் முகத்தின் மறுவன்—புடவிதனிற்
சுத்த மருமிபிறர் தோகையரை விழ்பவனாச்
சித்திரையிற் சேர்ந்தவனைத் தேர்.

(இ-ள்.) நடக்கும்போது வேகமாக நடப்பவனும், நல்ல காரியங்களைச் செய்பவனும், வயிற்றிலு முகத்திலும் மச்சத்தையுடையவனும், உலகத்தில் மிகுந்த மருமியும், அன்னியர்களுடைய ஸ்திரீகளை விரும்புகிறவனும் ஆவனென்று சித்திரை நட்சத்திரத்திற் பிறந்தவனைத் தெளிவாயாக எ-று.

(கசு)

கூ வ ரு தீ.

தெய்வமுபா சித்தன் றிடதேகி பாக்கியவான் -
வைவளரு மாபுதங்கை வைத்திடுவன்—பொய்விளம்பான்
சாதலுறு மட்டுந்தாய் தந்தையர்பா லன்புளாச்
சோதியிடைத் தோய்ந்தவனைச் சொல்.

(இ-ள்.) தெய்வங்களை வழிபடுவோனும், வலுத்த சரீரத்தையுடையவனும், திரவியவானும், கூர்மைபொருந்திய ஆபுதத்தைக் கையிற் பிடித்திருப்பவனும், மெய்பேசுபவனும், சாமளவும் தன்னைப் பெற்றோரிடத்தில் பட்சமுள்ளவனும் ஆவனென்று சோதி நட்சத்திரத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று.

(கடு)

வி ச ராக ம்.

கீதநட மாதியிடைக் கேண்மைமிக வைத்திருப்பன்
சூதன் பரிகாசச் சொல்லறைவன்—போதி
விசாவனைய கூந்தலாய் நீய்பூகி யென்று
விசாகமதி லுற்றவனை விள்.

(இ-ள்.) சங்கீதம் நாட்டிய முதலியவைகளில், இட்டத்தை மிகவும் வைத்திருப்பவனும், வஞ்சகனும், பரிகாசவார்த்தைகளைச் சொல்பவனும், பிகக்கூரிய புத்தியுள்ளவனும் ஆவனென்று, இராவையொத்த பூவையணிந்த கூந்தலையுடையவளே நீ விசாக நட்சத்திரத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று.

(கசு)

அ னு ஷ ம்.

அன்னியர் பெண் னேச னடைக்காய் நனிதின்பன்
மன்னவர்சன் மானனுயர் வாக்குடையன்—மின்னு
தனவான் சுகவான் றமரையளிப் போன
வனுடமணைத் தானே யறை.

(இ-ள்.) பிறர் மனைவியரிடத்து விருப்பமுள்ளவனும், வெற்றிலை
யும் பாக்கும் மிகவுந் தின்பவனும், அரசர்களா லுபசரிக்கப்படுபவனும்,
மேலானவர்க்கை யுடையவனும், பிரகாசிக்கின்ற பொருளள்ளவனு
ம், சுகத்தை யனுபவிப்பவனும், பந்துக்களை இரட்சிப்பவனும் ஆவனெ
ன்று அனுஷ நட்சத்திரத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று.()

கே ட் டை .

பரநாரி தோளைப் பரிசிப்பன் வேகி
பிரபுவெனும் பேர்படைப்பன் பெண்ணே—தருமத்தீத
நாட்டவர்கண் மீக்கூற நாட்டிடுவ னுமெனவே
கேட்டடையில்வர் தானைக் கிள.

(இ-ள்.) அன்னியருடைய ஸ்திரீகளைப் புணர்பவனும், தீவரமுள்
ளவனும், பிரபுவென்று சொல்லப்படும் பெயரையடைபவனும், தந்தே
சுத்தார் புகழும்படி தருமத்தை நிலைப்படுத்துபவனும் ஆவனென்று, பெ
ண்ணே நீ கேட்டை நட்சத்திரத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக.

மு ல ம்.

என்றுந் தொழில்செய்வ னின்ன வசுசமுள
என்றலாச் செய்கை நனிபுரிவன்—மன்றவா
சாலன்செய்ந் நன்றி தனைமறப்பன் செல்வனென
மூலஞ் செறிந்தவனை முன்.

(இ-ள்.) எப்பொழுதும் யாதாமொருவேலையைச் செய்துகொண்
டிருப்பவனும், வெறுப்பைத் தருகின்ற அசுத்தத்தை யுடையவனும்,
புண்ணியமல்லாத பாவச்செயல்களைச் செய்பவனும், மிகப் பேசுபவ
னும், பிறர் தனக்குச்செய்த நன்றியை நீனயாதவனும், பொருளு
டையவனும் ஆவனென்று மூலநட்சத்திரத்திற் பிறந்தவனை யெண்
ணுவாயாக எ-று. (கக)

பூ ரா ட ம்.

பரவுப காரி பணிவாளன் யூகி
மருவுசுகந் துய்ப்பனனி வார்ந்த—கரமுடையன்
சோராத மானியெனச் சூட்டோ திமநடையாய்
பூராடத் தானைப் புகல்.

(இ-ள்.) பிறர்க்குபகாரஞ் செய்பவனும், வணக்கமுள்ளவனும், புத்திமானும் சுகத்தை யனுபவிப்பவனும், மிகவும் நீண்ட கைகையுடையவனும், நீங்காத மானமுள்ளவனும் ஆவனென்று, தலைச்சூட்டையுடைய அன்னத்தின் நடைபோலும் நடையை யுடையவளே நீ பூராத நட்சத்திரத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (20)

உ நீ தீ ரா ட ம்.

புகழை விரும்புவோன் சுத்தனவாப் புல்லா வகமுடையன் சாந்த னணங்கே—சுகபோகி வித்தியா பேட்சையுளன் மிக்கதன வானென்ன வுத்திரா டோற்பவனை யுன்.

(இ-ள்.) கீர்த்தியை விரும்புவோனும், பரிசுத்தனும் பேராசையைப் பொருந்தாது திருப்தியை அடைந்த மனதை உடையவனும், பொறுமையுள்ளவனும், சுகத்தை அனுபவிப்பவனும், கல்வியிற் பிரியமுள்ளவனும், மிகுந்த திரவியவானும் ஆவனென்று, பெண்ணே நீ உத்திராட நட்சத்திரத்திற் பிறந்தவனை எண்ணுவாயாக எ-று. (21)

தீ ரு வோ ண ம்.

தனவா னிராஜன் றரும குணத்தன் மனநினைடைத் தெய்வ மறவான்—தினமுங் குருவின்றேற் பட்சத்தைக் கொண்டுறைவா னென்று திருவோணத் தானைத் தெரி.

(இ-ள்.) பொருளுடையவனும் அரசனும் தருமத்தைச்செய்யுங் குணமுள்ளவனும், மனதில் தெய்வத்தை மறவாதவனும், எப்பொழுதும் குருபந்துஆகிய இவர்களிடத்தில் விசுவாசத்தைப் பொருந்தி வாழ்பவனும் ஆவனென்று திருவோண நட்சத்திரத்திற் பிறந்தவனை அறிவாயாக எ-று. (22)

அ வி ட் ட ம்.

தொடைக ளிரண்டுந் தொனிக்கு மிடறுந் தடித்தவனற் பாவாய் தனவான்—படியிற் றெவிட்டாத வேட்கையினன் றேர்சுகவா னென்ன வவிட்டாவ தாரணையிங் காய்.

(இ-ள்.) இரண்டு தொடைகளும் தொனிக்கின்ற கண்டமும் பருத்தவனும், திரவியவானும், பூமியினிடத்தில் அதிக ஆசையை உடையவனும், நாடப்பட்ட சுகத்தை யனுபவிப்பவனும் ஆவனென்று, அழகிய பிரதிமையை ஒப்பவளே நீ அவிட்ட நட்சத்திரத்திற் பிறந்தவனை எண்ணுவாயாக எ-று. (23)

ச த ய ம்.

காலங் குறித்தியல்வன் கண்ணியவான் புத்திவி
சாலன் முயற்சியுள்ள சாந்தனனு—கூல
னதிகமா யானு மருந்திடா னென்று
சதயமதிற் சார்ந்தவனைச் சாற்று.

(இ-ள்.) காலத்தையெண்ணி அதற்குத் தக்கபடி நடப்பவனும்,
கனவானும், விசாலமானபுத்தி யுள்ளவனும், முயற்சியை விடாதவனும்,
போறுமையை யுடையவனும், யாவாக்கும் அனுகூலமானவைகளைச்
செய்பவனும், புசிக்கப்படுவ தெதையும் அற்பமாகப் புசிப்பவனும் ஆவ
னென்று சதய நட்சத்திரத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று.

பூ ர ட் ட ா தீ.

பயந்தவனைப் போலப் படர்வனதி சோர
னயந்தமொழி நாவா. லெவர்க்கு—மியம்பியவா
சேரெர்ட்டா தோட்டுஞ் செயலுடையோ னாமெனவே
பூரட்டா திக்குரியற் போற்று.

(இ-ள்.) பயப்பட்டவனைப்போல நடப்பவனும், மிகுந்த திருட
னும், எவர்க்கும் நயமானசொல்லை வாயாலேசொல்லி அவர் தன்னைக்
கிட்ட ஒட்டாமல் அவரை ஓட்டுகின்ற தொழிலை யுடையவனும், ஆவ
னென்று பூரட்டாதி நட்சத்திரத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக.

உ த் தீ ர ட் ட ா தீ.

மிதமா வுரைப்பன் மிகுந்த தனவா
னதிபண் டிதன்சீல. னுவ—னிதமுங்
கரக்காது தானமிடக் கற்பிப்ப னென்றுத்
திரட்டாதி யுற்றவனைத் தேர்.

(இ-ள்.) மிதமாகப் பேசுபவனும், அதிகதிரவிய முள்ளவனும், சி
றந்த வித்துவானும், ஒழுக்கத்தையுடையவனும், நித்தியமுந் தானத்
தை ஒளியாது கொடுக்கும்படி கட்டளையிடுபவனும் ஆவனென்று உத்
திரட்டாதி நட்சத்திரத்திற் பிறந்தவனை எண்ணுவாயாக எ-று. (௨௬)

ஔ ரே வ தீ.

அங்கமதின் மச்ச னழகன் றிடமதிய
னெங்கணும் பந்துக்களுட னேயிருப்பன்—செங்கொல
லரோவிறைய னாதிமனை யானேச னென்ன
விரேவதியிற் போந்தவனை யெண்.

(இ-ள்.) தேகத்தில் மறுவுள்ளவனும், சுந்தரனும், ஸ்திரமானபுத்
தியை யுடையவனும், எவ்விடத்தும் பந்துக்களோடுசேர்ந்து வாழ்பவ

னும், கொஞ்சம் பொருளுள்ளவனும், முதல் பாரியாளிடத்திற் பிரிய
த்தையுடையவனும் ஆவனென்று இரேவதி நட்சத்திரத்திற் பிறந்தவ
னை யெண்ணுவாயாக எ-று. அரோ - அசைநிலை. (உஎ)

யோகபலன்.

விஷகம்பம்.

பசுமாடு வாய்த்திருப்பன் பந்து ஜெனத்தோ
னிசைசுவகிப்பன் மின்னு மிழையாய்—நசையுடனே
புட்பத் தனையணிவன் புல்லாரைக் கொல்வனென
விடகம்ப முற்றவனை விள்.

(இ-ள்.) பசுக்களையும் திரவியத்தையும் அடைந்திருப்பவனும், ப
ந்துஜெனங்களை யுடையவனும், கீர்த்தியைப் பெறுபவனும், ஆசையோ
டு புலப்பீத்தை அணிந்து கொள்பவனும், சத்துருக்களை அதஞ்செய்ய
வனும் ஆவனென்று, பிரகாசிக்கின்ற ஆபரணத்தையுடையவளே நீ வி
ஷகம்பயோகத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (க)

பிரீதி.

எல்லாக் கருமத்து மிட்டங் கொளுமனத்தன்
பொல்லாக் கருமத்திற் போகானே—நல்லாய்
சிரேயசெவர்க் கும்பூிவன் நீரமுடை யோனாய்
பிரீதியிற்சென் மித்தவனைப் பேண்.

(இ-ள்.) எல்லா விஷயங்களிலும் இஷ்டத்தைக் கொள்ளுகின்ற
மனதை யுடையவனும், தீயகாரியங்களிற் பிரவேசியாதவனும், யாவ
ருக்கும் சுகவாழ்வையே விரும்புவோனும், தைரியமுள்ளவனும் ஆவ
னென்று, பெண்ணே நீ பிரீதியோகத்திற் பிறந்தவனைக் கருதுவாயாக.

ஆயுஷ்மார்.

பெலமான தேகன் பிழையற்ற சீல
னலமான காரியத்தை நாட்டுந்—தலைமையோ
டுயுணரா னுண்ணறிவ னூறூண் டிருப்பனென
வாயுஷ்மான் வந்தவனை யாய்.

(இ-ள்.) வலுத்த சரீரியும், குற்றமற்ற ஒழுக்கத்தை யுடையவனு
ம், நல்லகாரியங்களை நிலைநிறுத்துஞ் சிரேஷ்டனும், வியாதியால் வா
டாதவனும், கூரியபுத்தியுள்ளவனும், நூறுவருஷம் வரையும் சிவப்பவ
னும் ஆவனென்று ஆயுஷ்மான் யோகத்திற் பிறந்தவனை யெண்ணுவா
யாக எ-று. (ஈ)

சௌபாக்கியம்.

சுகபோகி நல்ல சுருபியுரை காப்போன்
றகையனெவ ரும்மகிழத் தக்கோன்—மகியிற்
சிவயோக சிலனெனச் செந்திருவை யன்னாய்
சவுபாக் கியோற்பவனைச் சாற்று.

(இ-ள்.) சுகங்களை யனுபவிப்பவனும், அழகியவடிவை யுடையவ
னும், சொற்பிசுகாதவனும், பெருமையையுடையவனும், யாவருஞ் சந்
தோஷிக்கத்தக்கவனும், பூமியில் சிவயோகத்தைச் செய்யும் பரிசுத்த
னும் ஆவனென்று, இலக்குமியை ஒப்பவளே நீ சௌபாக்கியயோகத்
திற்பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (சு)

சோபனம்.

நற்குணமும் பொன்னுமுள னல்லகரு மம்புரிவன்
பற்பலலங் காரமவை பண்ணுவதில்—விற்பனன்வெம்
பாபநசிக் கும்பதிக்குப் பாங்கினடப் போனெனவே
சோபனமுற் றெனைத் துதி.

(இ-ள்.) நல்லகுணத்தையும் பொருளையும் உடையவனும், நல்ல
காரியங்களைச் செய்பவனும், பலபல அலங்காரங்களைச் செய்வதில் சம
ர்த்தனும், வெய்ய பாபங்களைக்கெடுக்கும் புண்ணியஸ்தலங்களுக்கும்
கிரமத்தோடு யாத்திரை போவோனும் ஆவனென்று சோபனயோக
த்திற்பிறந்தவனைப் புகழ்ந்து சொல்லுவாயாக எ-று. (சு)

அநீகண்டம்.

நிலத்திற் பலவகையி னீள்குழலாய் பொன்னைச்
சொலும்பக் குவத்திற் றொகுப்பன்—குலத்திற்
பதியாக வீற்றிருக்கும் பாடுடைய னென்ன
வதிகண்ட வுற்பவனை யாய்.

(இ-ள்.) பூமியினாலும் இன்னும் பலவிதத்தினாலும் திரவியத்தை
ச் சொல்லப்பட்ட பக்குவத்தோடு சேர்ப்பவனும், தன்குலத்தில் அர
சனைப்போல வீற்றிருக்கும் பெருமையையுடையவனும் ஆவனென்று,
நீண்ட கூந்தலையுடையவளே நீ அதிகண்டயோகத்திற்பிறந்தவனை எ
ண்ணுவாயாக எ-று. (சு)

சுகரீமம்.

புனிதன் வெகுசென பூசித னல்ல
வனிதையர் நேசன் மதியன்—றனிக
னிகமும் பாழு மிரண்டு மடைவோனாச்
சுகர்மஞ் செனித்தவனைச் சொல்.

(இ-ள்.) பரிசுத்தனும் வெகுஜனங்களால் கொண்டாடப்படுபவனும், நற்குணமுள்ள ஸ்திரீகளிடத்தில் அன்புடையவனும், விவேகமும் தனவானும் இம்மை மறுமையாகிய விரண்டெயன்களையும் அடைபவனும் ஆவனென்று சுகர்மயோகத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக.

கீ ரு தீ.

பிறர்பொருளை வெஃகும் பெருநசையை யேய்த்தோன்
நிறமுடனே காரியத்தைச் செய்வோன்—பொறையா
ரிருதயமுள் னோரணிய வார்த்தையனா மென்று
நிருதியிடைச் சேர்ந்தவனைத் தேர்.

(இ-ள்.) அன்னியருடைய பொருளை விரும்பும் பேராசையைப் பொருந்தினவனும், ஒழுங்கோடு காரியங்களைச் செய்பவனும், பொறுமைதங்கிய நெஞ்சையுடையவனும், இன்சொற் சொல்பவனும் ஆவனென்று நிருதியோகத்திற் பிறந்தவனைத் தெளிவாயாக ஏ-று. (உ)

சூ ல ம்.

கலகப் பிரியன் கடுமையுள்ள கோபி
நிலவனைய துண்டத்தாய் நீசக்—குலத்தினரைப்
பாவித்தல் செய்வன் பகைஞரைத்தான் வெல்வனெனச்
சூலத்தி லுற்றவனைச் சூழ்.

(இ-ள்.) கலகஞ்செய்வதில் விருப்பமுள்ளவனும், கொடியவனும், கோபியும், தாழ்ந்த சாதியாரை இரட்சிப்பவனும், சத்தருக்களைச் செயிப்பவனும் ஆவனென்று, பூர்ணசந்திரினையொத்த முகத்தை யுடையவனே நீ சூலயோகத்திற் பிறந்தவனைக் குறிப்பாயாக ஏ-று. (ஈ)

க ண ட ம்.

அனாசார வாச னருமையறியான்
மனோதிடமில் லாதவன் மானே—வினாவிற்
சண்டையிடுவன் நறஞ்சுமகங் காரியென்று
கண்ட மடைந்தவனைக் காண்.

(இ-ள்.) அனாசாரம் தன்னிடத்திற் குடிக்கொண்டிருக்கப் பெற்றவனும், அருமையை அறியாதவனும், தைரிய மற்றவனும், ஒன்றைக் கேட்டால் சண்டைபோடுபவனும், மிகுந்த அகங்காரத்தை யுடையவனும் ஆவனென்று, பெண்ணே நீ கண்டயோகத்திற் பிறந்தவனாய் ணர்வாயாக ஏ-று. (ஊ)

வி ரு தீ.

புகா விபமுமுரை பண்டிதனாஞ் சிலிலோர்
குலங்கோத் திரமறிவன் கோமா—ஹலகத்

திருக்குமே லோரை யிணங்குதன வானு
விருத்திமே யோனை விளம்பு.

(இ-ள்.) பலகாவியங்களையும் பிறர்க்குச் சொல்லுகின்ற வித்து
வானும், சிலருடைய குலவளத்தையும் கோத்திரவளத்தையும் அறிப
வனும், அரசனும், பூமியின்கணுள்ள பெரியோரைச் சேர்ந்திருக்கும்
செல்வனும் ஆவனென்று விருத்தியோகத்திற் பிறந்தவனைச் சொல்லு
வாயாக எ-று. (கக)

நு ந வ ம்.

அதிக தனமுடைய னொசாரி யன்றன்
பதமபய மாகப் படிவன்—மதியார்
கருவமிதத் தோட்டிக் கலந்துறைவ னென்று
துருவமதிற் றேயுய்தவனைச் சொல்.

(இ-ள்.) மிகுந்த பொருளுடையவனும், தன் குருவினுடைய பா
தங்களே சரணாக அடைந்திருப்பவனும், தன்னை மதியாதவர்களுடை
ய கருவத்தை இன் சொல்லாலே போக்கி அவர்களோடுகூடிச் சிறேக
மாயிருப்பவனும் ஆவனென்று துருவயோகத்திற் பிறந்தவனைச் சொ
ல்லுவாயாக எ-று. (கஉ)

விய ரீ க ற த ம்.

நேசமிலான் விகட னின்மூடன் மாவாசா
பாசந் தனிவிருக்கப் பார்த்தமரா—னேச
தியாரகத்தன் றேசாந் தரம்போவ னென்று
வியாகாத முற்றவனை விள்.

(இ-ள்.) சிறேககுண மில்லாதவனும், பரிசாகம் பண்ணுவவனும்,
அதிகமூடனும், ஒருவர் மிகுந்த ஆசாபாசத்தி லிருக்கப்பார்த்துச் சந்
தோஷியாதவனும், வஞ்சம் பொருந்திய மனதையுடையவனும், அன்
னியதேசங்களிற் போய்ச் சஞ்சரிப்பவனும் ஆவனென்று வியாகாத
யோகத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (கங)

அ ரி ஷ ண ம்.

னானி மிகுதனவா னற்கா ரியம்புரிவோன்
மானி விருத்தினரை வந்திப்போன்—சீனிச்
சருக்கரையும் பாலுஞ் சரியாவுண் போனென்
றரிஷண முதித்தவனை யாய்.

(இ-ள்.) அறிஞனும், மிகுந்த பொருளுடையவனும், நல்லகாரிய
ங்களைச் செய்பவனும், மானமுள்ளவனும், விருந்தாளிகளை யுபசரிப்பவ
னும், சீனிச்சருக்கரையும் பாலுஞ் சமமாகப் புசிப்பவனும் ஆவனென்
று அரிஷணயோகத்திற் பிறந்தவனை எண்ணுவாயாக எ-று. (கச)

வ சீ சீ ர ம்.

காமிமிகு செல்வன் கனவான் சுரோத்திரிய
பூமியுளன் மேடையொடு பூங்காவு—நேமியோர்
மெச்சுமா வைத்திருப்ப னென்னவே மெல்லியலாய்
வச்சிரமேல் வந்தவனை வாழ்த்து.

(இ-ள்.) காமுகனும் தனவானும் கண்ணியவானும், சுரோத்திரிய
பூமியுள்ளவனும், மேல்வீடும் பூந்தோட்டமும் உலகத்தார் கொண்டா
டும்படி வைத்துக்கொண்டிருப்பவனும் ஆவனென்று, பெண்ணே நீ
வச்சிரயோகத்திற் பிறந்தவனைப்புகழ்ந்து சொல்லுவாயாக எ-று.(சுரு)

சீ நீ நீ.

சகல செனப்பிரியன் சத்கீர்த்தி வேந்த
னகில மெலாம்புகழு மன்பன்—பகவனிடைப்
பத்தியொடு தொண்டுமிகப் பாங்கிற் புரிவனெனச்
சித்தியதிற் சேர்ந்தவனைத் தேர்.

(இ-ள்.) சகல செனங்களாலும் விரும்பப்பட்டவனும், நல்ல புக
ழைப்பெற்ற அரசனும், உலகத்தார் யாவருங் கொண்டாடும்படியான
விசுவாச முள்ளவனும், குருவினிடத்தில் மிகவும் பத்தியையும் பணி
விடைகளையும் கிரமத்தோடு செய்பவனும் ஆவனென்று சித்தியோகத்
திற் பிறந்தவனை அறிவாயாக எ-று. (சுஎ)

வி தி பா ந ம்.

வஞ்சகமுஞ் சூது மடகல்லாய் தங்கிவளர்
நெஞ்சன் சிநேகிதரை நீணிலத்தி—லஞ்சச்
சதிபாற்றி விட்டுந் தனிரடப்ப னென்று
விதிபாத மேயவனை விள்.

(இ-ள்.) வஞ்சனையுஞ் சூதும் பொருந்தி வளர்கின்ற மனதையு
டையவனும், தன் சிநேகிதர்களுக்கும் விரிந்த உலகத்தில் அஞ்சும்ப
டி பொல்லாங்கைச் செய்துவிட்டுத் தனியேபோய் விடுபவனும் ஆவ
னென்று, பெண்ணே நீ விதிபாதயோகத்திற் பிறந்தவனைச் சொல்லு
வாயாக எ-று. (சுஎ)

வ ரி யா ன்.

துஷ்டர் தங்கோ யாரெனினுந் தூங்கக் கழுத்தரிவா
னிஷ்டர்களை யெல்லா மிழந்திட்டுக்—கஷ்டம்
பரிவா னபத்தம் பகர்ந்திடுவா னென்க்
வரியா னுதித்தவனை மற்று.

(இ-ள்.) துஷ்டர்களுக்குத் தலைவனும், யாராயினுந் தூங்காநின்ப அங்கமுத்தைய யறுப்பவனும், சிநேகிதர்கனையெல்லாம் இழந்துவிட்டுக் கீஷ்டத்தை அனுபவிப்பவனும், பொய்மையே பேசுபவனும் ஆவனென்று வரியான்யோகத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக. எ-று.

ப ரீ க ம்.

பொல்லாங்கைச் செய்து பொருள்சேர்த் திடும்பிகனன்
சல்லாப மேயறியாச் சண்டாள—னல்லாய்
மரீ இயவரை யும்மெத்தும் வஞ்சகனா மென்று
பரீகமனைத் தானைப் பகர்.

(இ-ள்.) தீயகாரியங்களைச்செய்து பொருளைச் சம்பாதிக்கும் உலோபியும், சரசகுணம் இன்னதென்றறியாத ஈனனும், தன்னோடு சிநேகித்தவரையும் மோசஞ்செய்கின்ற கபடனும் ஆவனென்று, பெண்ணே நீ பரீகயோகத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (கசு.)

சீ வ ம்.

சதாகா லமுநல்ல சாத்திரத்தை யோர்ந்து
நிதான முடனடக்கு நேமன்—பிதாவை
புவகையொடு போற்று முரவோ னெனவே
சிவமதிலுந் றேனைத் தெளி.

(இ-ள்.) எப்பொழுதும் புண்ணியநூல்களை ஆராய்ந்து ஆலோசனை செய்து சொல்லப்பட்ட உண்மைப்படி நடக்கு நியமத்தை யுடையவனும், தந்தகப்பனைச் சந்தோஷத்தோடு காப்பாற்றுகின்ற விவேகியும் ஆவனென்று சிவயோகத்திற் பிறந்தவனை யுணர்வாயாக எ-று. (உ௦)

சீ த் த ம்.

வேந்தர்கள் சன்மானன் மெய்ய ரபிமானன்
காந்தியுடன் பெண்ணே கடலுலகிற்—சார்ந்திருப்பன்
முத்தி வசனனெங்குஞ் செல்லு மொழியனெனச்
சித்த முதித்தவனைத் தேர்.

(இ-ள்.) அரசர்களா லுபசரிக்கப்படுபவனும், பிராமணர்களிடத்தில் அபிமானமுள்ளவனும், புகழுடனே கடல்குழந்த உலகத்திற் பொருந்தி வாழ்பவனும், மோட்ச நெறியைப் பிறருக்குச் சொல்லுவவனும், எவ்விடத்துஞ் சொல்லுகின்ற சொற்சத்தியை உடையவனும் ஆவனென்று, பெண்ணே நீ சித்தயோகத்திற் பிறந்தவனை அறிவாயாக எ-று. (1)

சா தீ தி ய ம்.

வேத விதியும் வியாகரண முங்கிரமத்
தொகு புணர்ந்த வுயர்புலவன்—பேதைநல

கோத்திரத்திற் பெண்ணைக் கொள்ளுகொடுத்தல் செய்வனென்
சாத்தியத்திற் புக்கவனைச் சாற்று. [மு]

(இ-ள்.) நான்கு வேதங்களிற் கூறிய விதிகளையும், இலக்கணத்
தையும் முறையாகக் கற்றறிந்த மேலான பண்டிதனும், நல்ல கோத்
திரத்தில் பெண்ணைக் கொள்ளுதலுங் கொடுத்தலுஞ் செய்பவனும் ஆ
வனென்று, பெண்ணை நீ சாத்தியயோகத்திற் பிறந்தவனைச் சொல்லு
வாயாக எ-று. (உஉ)

சு ப ம்.

அழகார் முகத்த னரிவையர்க ணேசன்
கழிபொருளை யீட்டுங் கருத்தன்—பிழைசேர்
கபரோகி கீர்த்திமான் காரிகையே யென்னச்
சுபயோகஞ் சேர்ந்தவனைச் சூழ்.

(இ-ள்.) அழகிய முகத்தையுடையவனும், ஸ்திரீகளிடத்தி லன்
புள்ளவனும், மிகவும் பொருளைச்சேர்க்குங் கருத்தை யுடையவனும்
குற்றம்பொருந்திய க்ஷயரோகத்தை யடைந்தவனும், பிரபலியனும் ஆ
வனென்று, பேண்ணை நீ சுபயோகத்திற் பிறந்தவனை எண்ணுவாயாக.

சு ப் பி ர ம்.

சஞ்சலன்விற் பன்னன் சமர்த்தனழ கன்றருமி
வெஞ்சினத்தன் கட்டுடலன் மெல்லணைமேற்—றுஞ்சிடுவன்
செப்பிகழும் கொங்கையாய் சீர்த்தியுறு செல்வனென்
சுப்பிரமிங் குற்றவனைச் சொல்.

(இ-ள்.) கவலைபொருந்திய நெஞ்சனும், பண்டிதனும் வல்லவனு
ம், சந்திரனும் தருமஞ் செய்பவனும், வெய்யகோபத்தை யுடையவனு
ம், திடதேகியும் மிருதுவான பஞ்சணமேற் சயனிப்பவனும், கீர்த்தி
யைப்பெற்ற தனவானும் ஆவனென்று, செப்பினப்பழிக்கின்ற தனத்
தையுடையவளே நீ சுப்பிரயோகத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக.

பி ர ம ம்.

பொண்ணைக் கலனைப் புதைத்துவைத்து மற்றவற்றைத்
தன்னை யளித்தோர்க்குஞ் சாற்றியிடா—னுன்னித்
தருமத்தைச் செய்வன் றயாளனா மென்று
பிரமத்திற் போந்தவனைப் பேசு.

(இ-ள்.) செம்பொண்ணையும் ஆபரணங்களையும் பூமியிற் புதைத்
துவைத்து அவைகளைப் பற்றியொன்றும் தன்னைப் பெற்றெடுத்தவர்க
ளுக்கும் சொல்லாதவனும், தீர்க்காலோசனை செய்து தருமத்தைச்

செய்பவனும், தயாளகுணமுள்ளவனும் ஆவனென்று பிரமயோகத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (உரு)

மா கே ந் தீ ர ம்.

எல்லா மறியு மியல்புடையன் பாக்கியவா
 னுல்லாச மாயெவர்க்கு மோதியவை—யெல்லாரு
 நாகேந் தியகரத்தாய் நல்கும் பிரபுவென
 மாகேந் திரத்தவனை வாழ்த்து.

(இ-ள்.) எல்லாவிதங்களையும் அறியுந் தன்மையுள்ளவனும், தனவானும் எவர்களுக்கும் அவர்கள் கேட்டவற்றைச் சந்தோஷமாய்க்கொடுக்கின்ற பிரபுவும் ஆவனென்று, ஒளிபொருந்திய சங்கைத்தாங்கிய கைகையுடையவளே நீ மாகேந்திரயோகத்திற் பிறந்தவனைப் புகழ்ந்து சொல்லுவாயாக எ-று. (உசு)

வை தீ ரு தீ.

பரதூ ஷணன்பலவான் பாதகத்தன் ருன
 தருமம் புரிவன் றனவான்—மருமலியுங்
 கைதைமல ராதி களிப்போ டணிவனென்று
 வைதிருகி யானை மதி.

(இ-ள்.) பிறரைத் துஷிப்பவனும், வலியுள்ளவனும், துரோகியும், தான தருமங்களைச் செய்பவனும், திரவியவானும், வாசனைமிகுந்த தாமழ்பூ முதலிய பூக்களை மகிழ்ச்சியோடு தரித்துக்கொள்பவனும் ஆவனென்று வைதிருகியோகத்திற் பிறந்தவனை எண்ணுவாயாக எ-று. (உசு)

க ர ண ப ல ன்.

ப ல ம்.

பாபகரு மம்புரிந்து பாரிற் பலருமிடு
 சாபந் தனைச்சுமந்து சஞ்சரிப்பன்—சோபந்
 கவியுடலன் சற்றுங் கருணையிலா னாகப்
 பவகரண முற்றவனைப் பாடு.

(இ-ள்.) பாவத்தொழில்களைச்செய்து பூமியிலுள்ள பலருமிடுஞ் சாபத்தைச் சுமந்துகொண்டு திரிபவனும், சோம்பலால் மூடப்பட்ட தேகியும், அற்பமுந் தயையில்லாதவனும் ஆவனென்று பவகரணத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (க)

ப ல வ ம்.

பூமண் டலமெல்லாம் போற்றுகின்ற கண்ணியன்பிற்
 சாமத்திற் சங்கீர்த் தனஞ்சுரங்க—ளாமன்பிற்

பாலனைய தீமொழியாய் பாடுவ னுமென்று
பாலவம்வந் தானைப் பகர்.

(இ-ள்.) உலகத்திலுள்ளவர்கள் யாவரும் புகழுகின்ற கண்ணிய
வானும், உஷத்தகாலத்திற் சங்கீர்த்தனங்களையும், சுரங்கீனையும் ஆசை
யோடு பாடுபவனும் ஆவனென்று, பாலையொத்த இனியசொல்லையு
டையவளே நீ பாலவகரணத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று.

கௌலவம்.

தோர்களிறு வாசி திறற்காலா ளென்னுமீவை
சேர்கருமந் தன்னையே செய்திடுவன்—பேருஞ்
சவுபாக் கியமுமுள னுமென்று தையால்
கவுலவமுந் றுனைக் கருது.

(இ-ள்.) இரதகஜதுரக பதாதிகளென்று சொல்லப்பட்ட இவை
கன்சேர்ந்த இராஜகாரியங்களைச் செய்பவனும், கீர்த்தியையும், ஐசுவரி
யத்தையும் உடையவனும் ஆவனென்று, பெண்ணே நீ கௌலவகரண
த்திற் பிறந்தவனை எண்ணுவாயாக எ-று. (௩)

தைதுலை.

புண்ணிய சிலன் புனிதவச னம்புகலுந்
திண்ணியனி யாவர்க்குஞ் செம்மையோன்—மண்ணிடத்துக்
கைசலியா தீயுந் கனவா னழகனெனத்
தைதுலையிற் சார்ந்தவனைச் சாற்று.

(இ-ள்.) அறநெறியில் நடப்பவனும், களங்கமற்ற வார்த்தையை
சீசொல்லுகின்ற வலுத்த தேகியும், யாவருக்கும் ஏற்கடப்பவனும், உ
லகத்தில் ஓயாமற் கொடுக்கின்ற கனவானும், அழகனும் ஆவனென்று
தைதுலைகரணத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (௪)

கரசை.

சத்துருவைச் சேதிக்குஞ் சாமர்த் தியன்புகழோன்
மித்துருவை யாதரிப்போன் மேவனனை—யத்தன்
குருவிறையை நித்தங் குறித்தேத்து வோனாக்
கரசை யடைந்தவனைக் காண்.

(இ-ள்.) பகையாளிகளை அடர்த்து வெல்லுகின்ற வல்லமையு
டையவனும், கீர்த்திமானும், சினேகிதர்களைப் பரிபாலிப்பவனும், தன்
னிடத்து ஆசைவைத்துள்ள மாதாவையும் பிதாவையும் குருவையும்
தெய்வத்தையும் நிதமுந் தியானித்துத் தோத்திரிப்பவனும் ஆவனெ
ன்று கரசை கரணத்திற் பிறந்தவனை எண்ணுவாயாக எ-று. (௫)

வ ணி சை ச.

நிபுணன்வாக் காளி நிலைதவறும் பெண்ணைச்
சபலிக்குச் செய்வன் சரசன்—விபவப்
பணி துகிலைநாளும் பரிந்தணிவ நென்று
வணிசையுதித் தானை வழங்கு.

(இ-ள்.) மிகவல்லவனும் தட்டப்படாத வாக்கையுடையவனும்,
கற்பு நிலைகுலைந்த ஸ்திரீகளை மயங்கும்படி செய்பவனும், இனிய குண
முள்ளவனும், பகரமான ஆடை ஆபரணங்களை யெப்பொழுதும் விரு
ம்பி அணிந்து கொள்பவனும் ஆவனென்று வணிசைகரணத்திற் பிறந்
தவனைச் சொல்லுவாயாக எ-று. (சு)

ப த் தீ ர ம்.

சமயத்தைப் பூசிக்குஞ் சம்பிரதாயன்னோர்
நிமையளவும் பெண்ணாசை நீங்கா—தமர்வனொளிர்
புத்திகிலை யில்லாப் புருடனென மெல்லியலே
பத்திரமீ துற்றவனைப் பார்.

* (இ-ள்.) தன்னுடைய சமய மான்மியங்களைச் சிறப்பிக்கும்படியான
சம்பிரதாயனும், ஒருநிமிஷநேரமும் ஸ்திரீ ஆசை ஒழியா திருப்பவ
னும், பிரகாசமானபுத்தி ஸ்திரமில்லாதவனும் ஆவனென்று, பெண்
னை நீ பத்திரகரணத்திற் பிறந்தவனைக் கவனிப்பாயாக எ-று. (ச)

ச சூ ளி.

அகந்தையினுள் முன்ன மகிலத் தவரைப்
பகைத்துப் பிறகு பரிவ—னகத்தை
மிகவியற்றும் பேதையென மின்வளைக்கைத் தோகாய்
சசூனியிற்சென் மித்தவனைச் சாற்று.

(இ-ள்.) முன்னம் ஆங்காரத்தினால் உலகத்தாரைவிரோதித்து
பின்பு தானேபரிந்து அவரை வேண்டிக்கொள்பவனும், பாபத்தை மி
கவுஞ்செய்கின்ற மூடனும் ஆவனென்று, பிரகாசிக்கின்ற வளையைய
ணிந்த கரத்தையுடைய மயிலை ஒப்பவனே நீ சசூனிகரணத்திற் பிற
ந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (சு)

ச சூ ளி ப த ம்.

எல்லா மறிபு மியல்புடைய னெண்கலையில்
வல்லார் மொழிதருஞ்சீர் மாலையின—எல்லாய்
புதுப்பொருள்செய் தற்குஞற்று மானவனுப் பொற்று
சூஷ்பாத மேயவனைத் தான்.

(இ-ள்.) சகல விபகாரங்களையும் அறியுங்குண முடையவனும், நல்லசாத்திரங்களில் வல்லவர்கள் சொல்லுகின்ற புகழாகிய மாலைகைய அணிபவனும், அதிகபொருளைச் சம்பாதிக்க முயற்சி செய்பவனும் ஆவனென்றுசதுஷ்பாத கரணத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று.

நாகவம்.

சந்தரஞ் சேர்வதனன் சொற்சமர்த்தன் பாக்கியவா
னிந்திரனைப் போல்வாழ் வியைந்திருப்பன்—சந்ததமும்
தேக வலியுடையன் சீரியசெய் வோனெனவே
நாகவமுற் றானை நவில்.

(இ-ள்.) அழகிய முகத்தை யுடையவனும், சாதூரியமாகப் பேசுபவனும், தனவானும் எப்பொழுதும் தேவேந்திரனைப்போல வாழ்க்கையைப் பொருந்தியிருப்பவனும், தேகவலி யுடையவனும், சிறப்பானகாரியங்களைச் செய்பவனும் ஆவனென்று நாகவகரணத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (க௦)

கிமிஸ்துக்கினம்.

சஞ்சலமார் புத்தியினன் சந்தோஷ மாப்பேசு
மஞ்சன் பலவிதத்து மாசமர்த்தன்—கிஞ்சித்
சமயோ சிதனதிக தந்திரியா மென்று
கிமிஸ்துக் கினைக்கிள.

(இ-ள்.) சஞ்சலம் பொருந்திய புத்தியையுடையவனும், யாவரிடத்துஞ் சந்தோஷமாகப் பேசுகின்ற மைந்தனும், நானாவகையிலும் மிகுந்த திறமையுள்ளவனும், சிலசமயங்களிற் கற்பினையாகப் பேசுபவனும், மிகுந்ததந்திரவாதியும் ஆவனென்று கிமிஸ்துக்கின கரணத்திற் பிறந்தவனைச் சொல்லுவாயாக எ-று. (க௧)

தியாச்சியங்கள்.

வருஷாதிவருமாறு.

முதுமொழி-விருத்தம்.

மோனமாம் வருடாந்தத்தின் மூவைந்து நாளதாகும்
மானினி னண்டிற்பானு மருவிட முன்னும்பின்னும்
ஆனது மூன்றுநாட்க ளயனகு லங்களாகும்
ஈனமி லாடுகோலி லென்றுமூன் றரைநாளென்றே. (க௨)

ஏதமின் மற்றைமாத மெவற்றிற்கு மரைநாளாகும்
ஒதிய பஞ்சாங்காந்த முள்ளது கடிசைமூன்றும்

திதுறு கிரகணந்தத் தினிலொரு வாரமாகும்
மூதுரை யாகக்கொண்டு மொழிந்திடு சூலந்தானே. (உ)

(இ-ள்.) வருடமுடிவு பங்குனிமீ பின்னிட்ட பதினெந்துநாளும்
இரண்டயனத்து தைமீ ஆடிமீ முதலில் மூன்றுநாளும், கடைசி
யில் மூன்றுநாளும், சித்திரை ஐப்பசி முதலிலும் கடைசியிலும் மூன்
றரைநாளும், மற்றையமாதங்களில் முதலிலும் கடையிலும் அரைநா
ளும், பஞ்சாங்கமாகிய வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம்
இவ்வைந்திற்குரிய நாழிகைகளுக்கு முடிவில் மூன்றுநாழிகையும், கிர
கணம் தொட்டுவிட்ட நாள் தொடங்கி ஏழுநாட்களும் சூலம் என்று.

மாசா திவருமாறு.

புரிவிதி முதன்மாதத்திற் பூசமுஞ் சோதிநெய்யும்
எருதிலுத் திராடம்பிண்டி யாழ்தனி லுத்திராடம்
விரிசிறைப் புண்ணீர்நண்டில் விளம்பரி தனிலாடங்கள்
வரமகள் சதையமந்த வணிகனீள் புரட்டைநாளே. (க)

பூசமா மகன்றீத்தேளிற் புகழ்த்திடு முரசினோடு
விசிய சுளகுதாமே வில்லிற்பாம் புங்கைமானிற்
கேசவன் மூலஞ்சாவிற் கேட்டைநீள் பரணிமீனில்
வாசநற் குழலாய்தீதா மாதகு னியத்தினுளே. (உ)

(இ-ள்.) சித்திரைமீ பூசம் சோதி சித்திரையும், வைகாசிமீ உத்
திராடம் புனர்பூசமும், ஆனிமீ உத்திராடமும், ஆடிமீ அவிட்டம்
பூராடமும், ஆவணிமீ பூராடம் உத்திராடமும், புரட்டாசிமீ சதை
யமும், ஐப்பசிமீ பூரட்டாதியும், பின்னும் கார்த்திகைமீ பூசம் கேட்
டை கீர்த்திகையும், மார்கழிமீ உத்திரட்டாதி விசாகமும், தைமீ ஆயி
லியம் அஸ்தமும், மாசிமீ திருவோணம் மூலமும், பங்குனிமீ கேட்
டை பரணியும் சேர்ந்தது மாதகுனியம் என்று.

நிகதியா திவருமாறு.

புதுமொழி-இரட்டையாசிரிய விருத்தம்.

மேடத்தி லாறுபதி னைந்திடப மேழுபதி னாறுபதி னேழ்
விளக்கம், மேவியாழ் முதலாறு கடகமுப யம்பத்து விற்றுமிரு
பதுதேதியாம், சேடிலகு வரியிரண் டொன்ப திருபத்தெட்டு
சிறுமிபதி னாறுமிருபான், நிகழொன்பதொதுலா மாறுதேட்
டிங்கண்முதல் சேர்பத்து பதினேழினில், கோடுவில் லாறுநவ

பதினென்று மான்முதல் கூடிரண் டொருமூன்றுடன், குறுகு பதினறுபதினேழ்மாசி பதினைந்து கொண்டபதினறுபதினேழ், ஒடுமீன் வருமாறு பதினைந்து பத்தொன்ப தொடுகூடு கரிநாள்களில், ஒருபலனை விழையுலகர் நற்காரியஞ்செயா தொழிகமற் றவைகொள்கவே. (க)

(இ-ள்.) சித்திரைமீ கூவகூடுவ, வைகாசிமீ எவகூவகவெ, ஜனிமீ கூவகூவ, ஜடிமீ உவகூவ உடுவ, ஜவணிமீ உவகூவ உடுவ, புரட்டாசிமீ ககூவ உகூவ, ஐப்பசிமீ கூவ, கார்த்திகைமீ கூவகூவ கவெ, மார்ச்சிமீ கூவகூவ ககூவ, தைமீ கூவ உவகூவ ககூவகவெ, மாசிமீ கூடுவ ககூவகவெ, பங்குனிமீ கூவகூடுவ ககூவகூவ ஆகிய இந்நாள் ஆகாவாம் என்று.

வாராதிவருமாறு.

புதுமொழி - வெண்பா.

இரவிமணிநாலரைமே லிந்தேழரைசேய்
பரவுமுன் நேமால் பனிரெண்—டரசனா
ளொன்றரைமேல் வெள்ளியுறும்பத் தரைசனிநா
ளன்றொன்பான் ராகுகாலம்.

(இ-ள்.) ஞாயிற்றில் சூ-மணி, திங்களில் எ-மணி, செவ்வாயில் கூ-மணி, புதனில் க-மணி, வியாழத்தில் க-மணி, வெள்ளியில் க-மணி, சனியில் கூ-மணி மேல், இராகுகாலம் ஒரு முகூர்த்தகாலம் உரை யிலிருக்கும் என்று.

திதியாதிவருமாறு.

முதுமொழி - விருத்தம்.

செப்புதிதி தியாச்சியத்தின் வகையுரைக்கக்கேண்
திகழுகின்ற பிரதமீக்கே நாலாறதாகும்
ஒப்பரிய துதியைக்கீ ராறுதிரி தியைக்கே
யுயரைம்ப துடனைந்தா மோதிபெஞ் சமிக்கும்
தப்பறுசட் டிக்குமிங்கைம் பாகினோடுநான்காந்
தக்கசுதூர்த் திக்குநவ மிக்குதகு மைந்தாம்
முப்படுதோ டொன்றாகு மொழிந்திடு சத்தமீக்கே
முன்னிடுமட் டமிக்கிருபா னுமெனவே யுரைப்பர். (க)

உரைத்திடுநற் றசமிக்கு முப்பதுடன் மூன்றா
மொன்றாமே காதுசிக்கே யோதுதுவாதுசிக்கே

விரைக்குழலா யொழிபஃதோ டைந்தாகு மேழு
 *மேவுசுதூர் தசிக்காகும் விளம்பிருபத் தாளும்
 திருத்துதிரை யோதசிக்கே யிருபானோ டொன்பான்
 மிகழ்கின்ற பூரணக்காஞ் செப்பிடுமோ ராறே
 புரைத்தவிரு னுற்றவமா வாசைக்கே யீங்குப்
 புகலுவர்நாற் கழிகைவிட மென்புலவர் புகழ்ந்தே. (உ)

(இ-ள்.) சொல்லுகின்ற திதிகளினுடைய தியாச்சியத்தின்வகை
 விபரமாவது, பிரகாசம்பொருந்திய பிரதமைதிதி-உச, ஒப்பிடக்கூடாத
 துதியைதிதி-கஉ, திரிகியை திதி-டுடு, ஓதாநின்ற பஞ்சமி சஷ்டிதிதி-
 டுச, சதூர்த்தி நவமிதிதி-டு, சப்தமி திதி-நக, அஷ்டமி திதி-உ௦, பி
 ன்ணும் தசமிதிதி-நக, ஏகாதசி திதி-க, துவாதசி திதி-கடு, சதூர்த்தசி
 திதி-எ, திரையோதசி திதி-உசு, பெளரண திதி-உக, அமாவாசை
 திதி-சு, இந்த நாழிகைக்குமேல் நாலு நாழிகை தியாச்சியமென்று
 புலவர் சொல்லுவார்கள்; இதை வாசனைபொருந்திய அளகபாரத்தை
 உடையவளே நீ அறிவாயாக எ-று.

நகூத்திரா திவருமாறு.

இ து வு ம து.

புகறநபு ராடமுடன் பரணியுத்தரட் டாதி
 பொருத்திருபா னுடனான்காம் புனர்தமகந் தோணி
 இகலுமங்கி தனக்காறைந்தாஞ்சோதி விசாக
 மியன்மிருக சிரங்கேட்டை யிவைக்கீ ரேழாகுந்
 தகையனுட மோணமவிட் டந்தனக்கீ ரைந்தாஞ்
 சாந்துகுரு நாள்பூரஞ் சித்திரை யுத்தராத
 நகைதருநா லைந்தாகு நாலெட்டா யிலிய
 நாலைத்தோ டிரண்டென்றே நாட்டிடு நவ்விற்கே. (க)

நவ்வியிழி யாய்சதைய முத்திரமீ ரொன்பா
 னல்லபரி நாடனுக்கே நவிலுவதைம் பானே
 துவ்வியமாம் ரோகணிக்கே நாற்பானு மென்ப
 திருத்தியநல் லாதிரைக்கே செப்புபதி னென்றுங்
 கவவுமிரு பத்தொன்று மாமென்ப மூலங்
 கருதுமிரு பானுடனைம் பத்தாரும் பத்தோ
 டொவ்வியவா றும்பூரட் டாதியிவற் றின்மே
 லுறுகழிகை நான்குவிட மெனவுரைப்ப ருயர்ந்தோர். (உ)

(இ-ள்.) பூரடம் பரணி உத்திரட்டாதி உதித்த நாழிகை முதல் உசா-நாழிகைக்குமேல். புனர்பூசம், மகம், ரேவதி, கார்த்திகை, ௩௦ க்குமேல், சுவாதி விசாகம் மிருகசிரம் கேட்டை, கசா-க்குமேல். அனுஷம், திருவோணம், அவிட்டம், க௦-க்குமேல். பூசம், பூரம், சித்திரை, உத்திராட்டம், உ௦-க்குமேல். ஆயிலியம், ௩௨-க்குமேல். அஸ்தம், உ௨-க்குமேல். பின்னும் சதையம், உத்திரம், கஅ-க்குமேல். அசுவனி, ௫௦-க்குமேல். ரோகணி, ௫௦-க்குமேல். திருவாதிரை, கக, உக-க்குமேல். மூலம், ௨௦, ௫௬-க்குமேல். பூரட்டாதி, கசா-க்குமேல் நாலுநாழிகை தியாச்சியமென்று பெரியோர் சொல்லுவர் என்று. (க)

யோகாதிவருமாறு.

க லி த் து றை.

கருதுவிட்கம்பமைங் கன்னலின்மேலதி கண்டங்கண்டம்
விரவியவேழின் மிசைசூலமெட்டிற்கு மீசணங்கே
புரவியல்வச்சரம் வியாகாதமொன்பதின் மேனலமாம் -
பரிகமொடுவை த்ருதிவிதிபாதம் விடமுற்றுமே.

(இ-ள்.) விஷ்கம்பம் உதித்தநாழிகை ௫-க்குமேலும், அதிகண்டம் கண்டம் எ-க்குமேலும், சூலம் அ-க்குமேலும், வச்சிரம் வியாகாதம் கூ-க்குமேலும் நன்மையாம்; பரிகம், வைதிருதி, விதிபாதம், இம்மூன்றும் முற்றிலும் விஷமாம்; பெண்ணே நீ இதை எண்ணுவாயாக என்று

க ர ணு தி வ ரு ம று .

புதுமொழி - வெண்பா.

சரத்திர மாங்கரணந் தன்னில்விட்டி யாம்பத்
திரஞ்சகுனி யேசதுஷ் பாத—மருவிய
நாகவங்கி மத்துக்ன மிவ்வைந்து நாடுங்காற்
ரோகையுத வாவென்று சொல்.

(இ-ள்.) இருவகைப்பகைத்திதியொன்றிற்கு இரண்டுகரணங்கள் வருவனவற்றில், சரம் திரமென்றெண்ணிய கரணங்களில், விட்டியாகிய பத்திரமும், தொடர்பாய்ச் சதுர்த்தசி அமாவாசி பிரதமை இம்மூன்றில் வருகிற சகுனியும் சதுஷ்பாதமும் நாகவமும், கிமஸ்துக்கினமுமாகிய இவ்வைந்தும் ஆராயுமிடத்து ஆகாவாமென்று பெண்ணே நீ சொல்லுவாயாக என்று. (க)

இலக்கினாதிவருமாறு.

விருத்தம்.

மகள்விடை சிலையினோடு மறிமுதற் சொல்லுங்கூறு
மிகலரி சூடங்கோல்வினை யிவையின்மத் திமமாங்கூறு
மகரமீ னண்டினோடு மன்னுதேள் கடையின்கூறுந்
திகழ்பணி கழுகுபன்றி தீதுறு விடமதாமே.

(இ-ள்.) கன்னி, ரிஷபம், தனுசு, மேஷம் உதித்தமுதலில், ௨-நாழிகை பாம்பு உண்ணும். சிங்கம், சும்பம், துலாம், மிதுனம், உதித்த நடுவில் ௨-நாழிகை கழுகு உண்ணும். மகரம், மீனம், கடகம், விருச்சிகம் உதித்தமுடிவில், ௨-நாழிகை பன்றி உண்ணும். இந்நாழிகை தீதென்பதாம் எ-று.

(க)

அமிர்த கடிக்கை.

புதுமொழி - வெண்பா.

வருடமதி தேதியொடு வாரந் திதியும்
பெருவுடுயோ கங்கரணம் பேரா—விராசிபுட
னின்னுமுள தீக்கடிக்கை யெண்ணியதன் மேலுற்ற
கண்லமீர் தக்கடிக்கை காண்.

(இ-ள்.) வருஷம், மாதம், தேதி, வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் இராசிமுதலானவற்றோடு இன்னுமுள்ள தீயநாழிகைகளையு மெண்ணி (தள்ளவேண்டிய நாழிகையைத்தள்ளி) அதன்மேல் வரும் கடிக்கையை அமிர்தக்கடிக்கையென்று எழுதுவாயாக எ-று.

அறுபதுநாழிகையின்பலன்.

முதுமொழி-விருத்தம்.

கோரமவுண் டேவரள கைக்குமன்றுற் கிரியை
கோடையின சனக்கோபங் கொடுவிடந்தீ கோதற்
முர்தன்மய லார்தகம்பி ரேதபுரி பாவ
மதிதேவங் கணநாத மெமனாவ மமீர்த
மேர்மிருது கோமளம் ப்ரபலம் வாசமீச
மியம்பிறைதி கம்பரம்வா னிறைகவிதை நாசம்
பாரதிப மலர்சனிசேய் ப்ரவர்த்தகந் தீக்கோரம்
பார்ப்பான்சேய் சுதமமீர்த பூரணம்பான் மதியே.

மதிமயக்கம் பாக்கியங்கே ணசம்வெகு மானம்
 வங்கிசக்கே ற்பாத மறலியுரு மகிழ்மாய்
 வதிதனமற் பகல்சமுகந் தெட்சண குரூர
 மாதண்ட மமலமதி சுபமல ததீதந்
 சதியில்பயோ ததிசுழல்சந் த்ராங்கமறு பதற்காருந்
 சார்ந்திரவி யுதயமுதல் ஜனனவரை கன்னல்
 விதியிலவருந் தொகையெதுவோ வதற்குநிகழ் பலனை
 விளம்பிடுவை களங்கமற விடிந்தகடிப் பலனே.

(இ-ள்.) க-வது கோரம், உ-வது இராக்கதம், ஈ-வது தேவம், ஞ-வது குபேரம், னு-வது இராக்கதயோகம், ஊ-வது கின்னரம், எ-வது இல்டுலகோபம், ஐ-வது விஷம், கூ-வது அக்கினி, கஃ-வது அக்ளங்கம், கக-வது மாயாந்தகம், கஉ-வது பிரேதபுரிபாவம், கஈ-வது அதிதேவம், கச-வது கணேசம், கரு-வது காலன், கசு-வது சர்ப்பம், கஎ-வது அமிர்தம், கடி-வது அபிராமம், கஊ-வது மிருது, உஃ-வது கோமளம், உக-வது பிரபலம், உஉ-வது சவாசம், உஈ-வது ஈசம், உச-வது வாஃசம், உரு-வது திகம்பரம், உசு-வது தேவேந்திரம், உஎ-வது கவிதை, உடி-வது நாசம், உஊ-வது பூபதி, ஈஃ-வது கமலம், ஈக-வது சனிசுதம், ஈஉ-வது பிரவர்த்தகம், ஈஈ-வது அக்கினிகோரம், ஈச-வது மெகண்டம், ஈரு-வது சுதம், ஈசு-வது அமிர்தபூரணம், ஈஎ-வது சந்திரம், பின்னும் ஈடி-வது மதிமயக்கம், ஈஊ-வது செளபாக்கியம், ஈஃ-வது குலநாசம், ஈக-வது உபசாரம், ஈஉ-வது வங்கிசநாசம், ஈஈ-வது உத்பாதம், ஈச-வது காலரூபம், ஈரு-வது சந்தோஷம், ஈசு-வது மிருதம், ஈஎ-வது சுசீதனம், ஈடி-வது திமிரம், ஈஊ-வது திவா, ஈஃ-வது சந்திரமுகம், ஈக-வது பிரதேகந்நணம், ஈஉ-வது காலாக்கினி, ஈஈ-வது தண்டம், ஈச-வது நிருமலம், ஈரு-வது சுபம், ஈசு-வது அசுபம், ஈஎ-வது அநீதம், ஈடி-வது பயோததி, ஈஊ-வது சுழல், ஈஃ-வது சந்திரதேகம், ஆகையால் குரிய உதயமுதல், ஜனனகாலவரையி ல் எண்ணிவருந் தொகைக்குள்ள பலனை விளம்புவாய் என்று. (க)

காலபலன்.

முதுமொழி - விருத்தம்.

அஞ்சலென வாதரித்த லதிகஜெனத் துறவெற்
 கற்கெனில னுசார மற்பசுத ரமைதி
 மிஞ்சுமிருள் பருகிரவி வருமுதய மாகில்
 வெகுமானந் தனம்பாக்யம் வெகுஜெனமித் திரமாம்

விஞ்சுறவு மொழிச்செல்வோ டிறைபரிசில் ருணமில்
 வெகுதனமத் யானமெனி லபரமிதிற் சமமா
 மெஞ்சுமத்த மனமவமா னங்குறையற் பாபு
 வெனக்கால பலனையறி யிடுகிடைய மாதே.

(இ-ள்.) பகற்காலமாகில், வெகுஜெனரட்சகன், வெகுஜென மித்
 திரன் ஆம்; நிசிகாலமாகில், அனாசாரம், அற்புத்திரர், அடக்கம் ஆம்;
 உதயகாலமாகில், வெகுமானம், தனம், பாக்கியம், வகுஜெனமித்திர
 ன் ஆம்; மத்தியானகாலமாகில், வெகுஜெனமித்திரன், வெகுஜெனங்
 கீகாரவசனம், இராஜவெகுமானம், இருணமின்மை, வெகுதனம் ஆம்;
 அபரானனமாகில், சம்பாக்கியம் ஆம்; அத்தமன சந்தியாகில், அவமா
 னம், தரித்திரம், அற்பாபு ஆம்; என்று ஒடுங்கிய இடையையுடைய
 பெண்ணே நீ காலபலனை அறிவாயாக எ-று.

வேளைபலன்.

முதுமொழி-விருத்தம்.

சாந் வீகம்.

பரவுசாத் திகவேளைக்குப் பளிங்கொளி நிறமுமுள்ளான்
 விரவுநல் லறிவுபுத்தி விதரண ஞானமுள்ளான்
 குரவர்மேற் பத்திபுள்ளான் கொடுமைசேர் துன்பமில்லான்
 வரவுறு மின்பமெல்லாம் வருமவன் றனக்குமாதே.

(இ-ள்.) பிரகாசம் பொருந்திய தேசகம், நல்ல அறிவும், புத்தி
 யும், விதரண ஞானமும், குருபத்தியும், கொடுமைசேரும் படிக்கான்
 பொல்லாங்கை நீக்கலும், அடையவேண்டிய சுகத்தையடைதலும் உ
 ளவாம் சாத்வீகவேளையில் பிறந்தவனுக்கு எ-று.

இராஜசம்.

அன்பிரா சதவேளைக்கே சனித்தவ னறிவுமுள்ளான்
 இன்பத்தி லாசைபற்று மியலுநல் லுரைகற்பாளன்
 பொன்புவி கலைகளிந்தப் புவிக்குப காரமுள்ளான்
 துன்பமற் றரசாய்நீதி செலுத்துவான் சுகமுமுள்ளான்.

(இ-ள்.) அன்பும், நல்லறிவும், இன்பத்தில் விருப்பயிசுகதியும்,
 இயற்கையிலே நல்வசனத்தோடு கல்வியும், சொர்னதானம், பூதான
 ம், வஸ்திரதானம் செய்யும் லோகோபகாரமும், ஒருவருக்குந் தீமை
 யில்லாமல் நடுநிலையாய் அதிகாரம் செலுத்தலும், சுகமும் உளவாம்
 இராஜசவேளையில் பிறந்தவனுக்கு எ-று.

தாமசம்.

வலியதா மதவேளைக்குள் வந்துசன் மித்தோன்செய்கை
பொலியரித் திரையெப்போதும் புரிந்துளான் பொய்யேசொர்
நலியவே மயக்கஞ்சோம்பு நண்ணிடு மந்தனுவான் [வன்
பலகலை யறிவுமில்லான் பாவசிந் தையனேயாவன்.

(இ-ள்.) நித்திரையிலெப்போதும் விருப்பமும், பொய்யேபேசுத
லும், நிதானமில்லாமையும், சோம்பலுள்ளமனமும், கல்வியறிவில்
லாமையும், பாபத்தைச்செய்யும்படியான மனசும் உளவாம் தாமதவே
ளையில் பிறந்தவனுக்கு ள-று.

வேளைக்குள் வேளைபலன்.

இருந்துசாத் வீகந்தன்னிற் சாத்வீகந் துறவுசாந்தி
வருந்திடா வகையுற்சாகி மற்றதில் ராசதந்தான்
திருந்திய தானசிந்தை சிறந்திடுஞ் சாந்தமுள்ளான்
பொருந்திய தாமதந்தான் போதவே மந்தனுவான்.

(இ-ள்.) சாத்வீகத்தில் சாத்வீகமாகில் துறவியாதலும், சாந்தரு
ணமும், வருத்தப்படாமையும் மனோத்சாகமும் உளவாம்; சாத்வீகத்தில்
இராசசமாகில் தானஞ்செய்வதில் மனமும்பெருமைபொருந்தியசாந்த
மும் உளவாம்; சாத்வீகத்தில் தாமதமாகில் அதிக மந்தபுத்தி உளவாம்.
தக்கராச ததத்தில்ராச தம்பெறிற் றருமராகம்
ஒக்கவே யதனிற்றாம தம்பெறி லிகழ்ச்சியுள்ளான்
திக்கெனப்பாவஞ் செய்யுஞ் சிந்தைய னுவன்கண்டீர்
ழிக்கசாத் வீகமாயின் மெய்ஞ்ஞானி யிரக்கவானும்.

(இ-ள்.) இராஜசத்தில் இராஜசமாகில் தருமஞ்செய்வதில் வீரு
ப்பம் உளவாம்: இராஜசத்தில் தாமதமாகில் அவமானமும், ஒருவர்ம
னம் திடுக்கென்னும்படியான பாவத்தைச்செய்யு மனதும் உளவாம்;
இராஜசத்தில் சாத்வீகமாகில் மெய்மைபொருந்திய ஞானமும் காரு
ணியமும் உளவாம் ள-று.

ஈறுதா மதத்திற்றாம தம்பய மிகழ்ச்சிபாவம்
கூறுரித் திரையமயக்கங் குறித்ததி லாசையுள்ளான்
வேறிரா சதங்களிப்பு வெகுளியுண் ணாததுண்டல்
சீறிலாச் சாத்நுவீகஞ் செல்விபோய் வருத்தஞ்செய்யும்.

(இ-ள்.) தாமதத்தில் தாமதமாகில் அச்சமும், அவமானமும், பா
பமும், நித்திரையும், தியக்கமும், நினைத்தநினைப்பில் பிரியமும் உளவா
ம்; தாமதத்தில் ராசசமாகில், களித்தலும், கோபித்தலும், தின்னப்ப

டாததைத் தின்றலும் உளவாம்; தாமதத்தில் சாத்வீகமாகில், சீதேவி
பேய் மூதேவி வாசம் உளவாம் ஏ-று.

இலக்கினபலன்.

முதுமொழி - விருத்தம்.

மேடம்.

நாடியமேட லக்கினபலன்றான் ராசபூ சிதன்றிரபுத்தி -
நகைசெய்வ னடிமை யுளனுயரந்த நலிந்தமெய் தனமுளன்ச
மர்த்தன், —நீடியதரும சாத்திரங்கேட்ப னீள்கழுத்தோனெ
றிவசன - னிறைந்திகோபி யிளைத்திடு முழந்தா னேனர்படு மி
ருகத்தை வதைப்பன், —பாடியவைந்திற் றிப்பயமேழிற் பத்
தினிற் சுரமிரு பதிலோர் - பாவலன்வாக்கா னேயுளதிரண்டு
பத்திரண்டினிற்பயம் பாம்பால், —தேடியையைந்திற் றுசுலத்தி
னாற்கண்டஞ் செமிந்தநாலேழினிற் பிளவை - சென்மலக் கி
னத்தைச் சுபக்கிரகங்க டெரிசிக்க வயதுநூறூண்டே.

(இள்.) இயாவரும் நாடத்தகுதியான மேடலக்கினத்தில் பிறந்
தவனுக்கு இராஜர்மெச்சுதலும், சுபலிக்காத புத்தியும், நகை நானய
ங்களை விருத்திசெய்தலும், ஆளடிமைகளைப் பெறலும், மிகுந்த அழ
கும், இளைத்தசீரமும், திரவியமும், சாமர்த்தியமும், சார்வதாய் தர்ம
சாஸ்திரங் கேட்டலும், நீண்டகழுத்தும், சொல்வண்மையுமீ, முன்
கோபமும், சிறுமுழங்காலும், கண்டமிருகங்களைக் கொல்லலும், ஐந்
தாவது பிராயத்தில் அக்கினிபயமும், ஏழாவது பத்தாவது பிராயத்
தில் சுரபீடிதமும், இருபதாவது பிராயத்தில் கவிராயனது வாக்கினு
ல் வியாடியும், இருபத்திரண்டாவது பிராயத்தில் சர்ப்பயமும், இ
ருபத்தைத்தாவது பிராயத்தில் ஜலகண்டமும், இருபத்தெட்டாவது
பிராயத்தில் பிளவைப்புண்ணும் உளவாம்; இது ஜென்மலக்கினமாக
இருந்து, சுபக்கிரகங்கள் பார்வையுண்டாகில், வயது-வரையிலிருப்
பான் ஏ-று.

கலிவிருத்தம்.

மார்கழி பூரணை மன்னிய வியாழம்
ஏர்பெறு ரோகணி யிரவொரு பத்தாம்
சீர்பெறு கழகையிற் சேர்தலை நோயால்
கேர்பெறப் புகல்வர் நிரியாண மென்றே.

(இள்.) தனுர்மாதப் பூரணத்திதியில் வியாழக்கிழமையும், ரோ
கணியும், கூடிய இராத்திரி கௌ - நாழிகையில், சிரநோயால் நிரியாண
மென்று சோதிடப்பகுப்பை அறிந்தவர்கள் சொல்லுவார்களாம் ஏ-று.

ந ஷ ப ம்.

ஆண்டிடுமீடப லக்கினம்பரமர்க் கன்புறு பூசைசத்திய வான் - அற்பபேபா சனவான் றூலதேகத்த னடிமையாளன் புளிப் பிரியன்,—வேண்டிய கணிதன் வஸ்திராபரணன் மெல் லிய செவியினன்புத்தி - விரும்பியகுழவி போல்வினையாடி வெற்றியாய்ப் பிறர்பொருள் கொள்வன்,—தூண்டிடுமீரும லு ளன்பெறு மைந்தர் சொல்விருப் பன்வயதைத்தில் - சுரபயங் கழுத்திற் பிணிபதினாறிற் றுலங்குபத்தொன்பதி லிருமல்,— தாண்டியவிருப துடனிருபத்தேழ் தன்னிலே சுரஞ்சுபக்கிர கம் - தானுமேபார்க்க வயதெழுபத்தேழ் தரையினில் வாழ்ந் திருப்பானே.

(இ-ள்.) ஆண்டுகொள்ளும்படியான இடபலக்கினத்தில், பிறந் தவனுக்கு பரமசிவனைப் பக்திவிசுவாசமாய்ப் பூஜைசெய்தலும், வாக் குநிலைமையும், மிதபோஜனமும், பருத்ததேகமும், ஆளடிமையுண் டாதலும், புளிப்புலத்துவைப் புகித்தலில் ஆசையும், வேண்டியமட் டும் கணிதசாஸ்திரத்தை விசாரித்திருத்தலும், வஸ்திரம், ஆபரணம் அணிதலும், மெதுவானகாதும், புத்தியறியாக் குழந்தையைப்போல் வேடிக்கைவினோதமாய்ப் பராக்குக்காட்டிப் பராளுடைய சொத்தை லருவாய்க் கிரகித்தலும், தரிக்கவொட்டாத இருமலும், பெற்றபிள்ளை களுடைய மழலைச் சொல்லக்கேட்பதில் விருப்பமும், ௫-வது வயதில் சுரபயமும், ௧௬-வது வயதில் கண்டத்தில் வியாதியும், ௧௯-வது வய தில் ஷயமும், ௨௦-வது ௨௧-வது வயதில் காய்ச்சல் காணலும் உளவா ம்; இத்தலக்கினத்தைச் சௌமியக்கிரகங்கள் வீசுதிக்கில் வயது ௧௧- வரையில் வாழ்ந்திருப்பான் என்று.

ஆவணி முற்பக் கத்திரை யோதசி
மேவுநல் லுத்தி ராடமுந் திங்கள்
தாவறு சாயங் காலவே னையினில்
ஓவறு சுரத்தா னிரியாண முறுமே.

(இ-ள்.) ஆவணிமாதம் பூர்வபக்ஷம், திரையோதசியில் உத்திரா டமும், திங்கட்கிழமையும், கூடியமலைப்பொழுதில், சுரபீடித்ததால் நிரியாணமாம் என்று.

மீ து ன ம்.

இனியதோர் மீதுன பலன்புக முடையோ னிலச்சையு முளன்வெகுபடி - இயலுமாசார பரனிருசொல்ல னியற்று வன் விரதநல் வசனன்,—புனிதமாய்த் தனது காரியம்பார்ப்

பன் போந்திடு பித்தரோ கியுமாம் - பொருந்தியசாம வண்ண
மெய்யானன் புகலுமுன் றினிலப மிருத்தாம்,—நனியுமோ
ரைந்தி லக்கினியபமா நாலிரண்டாயுதபீடை - நண்ணியபத்
திற் சத்தூருபயமா நாடுமீரொன்பதில் வாதம்,—தனிமையா
மிருபத் தெட்டி-னிற்கண்டேணுப் தருஞ்சுபக் கிரகமே பார்க்
கில் - தக்கதோர்வருஷ மறுபதுமைந்துந் தரையினி லிருப்ப
னென் றுரைப்பாய்.

(இ-ள்.) இன்பம் பொருந்திய மிதுனலக்கினத்தில் பிறந்தவனுக்
கு கீர்த்தியும், வெட்கமும், மிகுந்த கபடமும், ஆசாரநேமமும், இரண்
டுவிதச்சொல்லும், நோன்பும், குளிர்ந்தவசனமும், சுத்தமாய்த் தன்
னுடைய சொந்தகாரியத்தைமாத் திரம் பார்த்தலும், பித்தாதீகமும்,
கருமை அல்லது பச்சைநிறமும், ந-வது பிராயத்தில் அநீதச்சாவும்,
டு-வது பிராயத்தில் நெருப்புப்பயமும், அ-வது பிராயத்தில் ஆயுதத்
தினால் தீங்கும், க0-வது பிராயத்தில் பகையாளியால் சங்கடமும்,
கஅ-வது பிராயத்தில் அண்டவாதமும், உஅ-வது பிராயத்தில் நேத்
திரவியாதியும் உளவாம்; இந்த லக்கினத்தைச் சுபக்கோள்நோக்கில்,
௬டு-பிராயம் வரையில் பூமியில் வாழ்ந்திருப்பான் எ-று.

சிங்க மதிமுற் பக்கச் சதுர்த்தசி
பொங்கு வெள்ளி புணரு மோணத்தில்
மங்குலபன் னுன்கின் மார்புநோ யாலே
தங்குநிரியா ணம்மெனச் சாற்றே.

(இ-ள்.) சிங்கமாதம், வளர்பிறை சதுர்த்தசியில், வெள்ளிக்கீழ்
மையும், திருவோணநட்சத்திரமும் கூடிய இராத்திரி கச-நாழிகை
யளவில் மார்படைப்பினால், நிரியாணமாம் எ-று.

க ட க ம்.

உரைசெறிக்கடக லக்கினபலன்க றுடன்மிகச் சிவப்புள
ன்சமர்த்தன் - உரமொடுநடப்பன் வேசையர்கமன னுயர்நவ
தானியன் றனவான்,—குருவிசுவாசன் பிதாவினுக்கிசையான்
குறிமறு கண்டிடா விடத்தில் - கூ-றுவர்சிலநா டரித்திரன்வய
து குலவியவைந்திலீ ரெட்டில்,—இருபதிவிருபத் தைந்திலீந்
நாளி லெய்திடு மவமிருத் துவமே - இனியகோள்சன்ம லக்கி
னம்பார்க்கி லிருந்துதொண் ணூறுமட் டிலகில்,—பரவியமாசி
சுக்கிலபகஷப் பஞ்சமி புந்திவாரத்தில் - பண்பொடுமிருக சிர
வுடுவதனிற் பரன்பத மடைந்துடுவானே.

(இ-ள்.) சொல்லுதற்குச் சமீபமாகிய கடகலக்கினத்தில் பிறந்த வனுக்கு, சரீரம் மிகுந்தகிவப்பும், கெட்டித்தனமும், உதட்டியாய் நடப்பதும், வேசிகளுடைய விசிதமும், தனதானியபுஷ்டியும், குருபத்தியும், பிதாவுக்கடங்காமையும், கீர்த்தியும், ஆண் குறி பெண்குறியில், அல்லது காணாவிடத்தில், மறுவும், சிலகாலந் தாரித்திரமும், ௫-௧௬-௨௦-௨௫-ஆகிய இந்தவயதில், அகாலமரணமும் உளவாம்; இந்தலக்கினத்தை நன்மையானகிரகம் பார்க்கில், ௯௦-வயதுவரையிலிருந்து, மாசிலா வளர்பிறையில் பஞ்சமியும் புதவாரமுங்கூடிய மிருகசீரிஷ்டநட்சத்திரத்தில், சிவபதமடைவான் எ-று.

சி ங் க ம்.

அடைவொடுசிங்க லக்கினபலன்க ளமுதுசா லவும்புசித்திடுவன் - அருச்சுணைபுரிவன் றருமசிந் தையினு னனுதினம் பெரும்உசியாவன், — திடமுறும்புத்தி மான்பிணிவந்து தீர்ந்திடு முடன்றொழிற் பிரியன் - செப்புமோரைந்து பத்திருபத்தேழ் செறிவயதிற்குரம் வந்து, — புடமருந்தருந்தி முப்பதுநாளும் போனபின் றீரும்லக்கினத்தைப் - புருகுகோன்காணி லெண்பதுவயதும் பூமியி லிருந்துபங் குனியில், — வடிவறுமபர பக்கபாட்டிமையின் மன்னுமத் தத்திற்சன்பகலில் - மதிந்தி முடித்த சடையர்பொற் பதத்தில் வாழ்வனென் றுரைப்பர்மாதவரே.

(இ-ள்.) கிரமமாகிய சிங்கலக்கினத்தில் பிறந்தவனுக்கு வெகுவுணவு புசித்தலும், சிவார்ச்சுணசெய்தலும், தருமகுணமும், பிரதிதினம் பெருகியபசியும், திரண்டபுத்தியும், வியாதிவந்தா லுடனே திருதலும், வேலைசெய்ய விருப்பமும், ௫-௧௦-௨௪-இந்தவயதுகளில் சுரம் மீரிட்டு முப்பது நாள்வரையில் அஷ்டதமருந்தி, அதன்பேரில் வியாதி நிவர்த்தியும் உளவாம்; இந்தலக்கினத்தைச் சுபக்கிரகங்கள் பார்க்கவையுமாகில், ௮௦-வயது வரையில் உலகத்தின் கண்ணிருந்து, பங்குனிமீ அழகற்றதேய்பிறையில் பாட்டிமைத்திதிபொருந்திய அஸ்தநட்சத்திரம் கூடிய சனிவாரம் பகலில், சந்திரனையும் கங்கையையும் தரித்திருக்கின்ற சடாமகுடத்தையுடைய பரமசிவனது பொற்பாதகமலத்தில் வாழ்வடைந்திருப்பான் எ-று.

க ண் னி.

மாதெனுங்கன்னி லக்கின பலன்கண் மகிழ்தரு மன்றித்திரவான் - மாசிலாசார முனன்பலகரும் வகையறிந் திடுவன் பின்வயதில், — மீதெனுந்தனங்க டேடுவீனந்தின் மேவிய

வக்கினி பயமாம் - விளங்கியபத்திற் சுரம்பதினெட்டின் மே விடுமம்மைநோ யென்ப, —மேதகுநல்லோர் காணினல்வய தோ வியைந்திடு மேழுபத் தேழாம் - மேன்மைவைகாசி குறைபக்கம்பன்னான் கெணுந்திதி யிசைந்தசித்திரையில், —கோ துறுகுன்ம வியாதிவாதையினுற் குறிநிரியாணமேயாகும் - குலவுசர்க்கரைகற் கண்டுதேன்பால்போல் கூறுசொற் கொல் வைவாய் கொடியே.

(இ-ள்.) ஸ்திரி என்று சொல்லப்பட்ட கன்னியாலக்கினத்திற் பிறந்தவனுக்கு தருமஞ் செய்தலும், தரித்திரமும், குற்றமற்ற ஆசாரமும், அநேக காரியங்களைத் தெரிதலும், பின்னிட்டவயதில் அதிக தனத்தைச் சம்பாதித்தலும், வயது ௫-ல் தீபயமும், ௧0-ல் சுரபீடி தமும், ௧௮-ல் டைசூரியும், மேன்மைபொருந்திய சுபக்கிரகம் பார்வையுண்டாகில், ஆயு எவ்-க்குக் குறைவில்லாமையும், மேலான வைகாசிமாதம் அபரபகூடம் சதுர்த்தசி சித்திரை நட்சத்திரத்தில் குற்றமுள்ள குன்மநோயினால் மரணமாம், நல்ல சருக்கரையும், கற்கண்டும், தேனும், பாலும் கலந்ததுபோல் சொல்லும் கோவைப்பழவன்னவாயினையுடைய ஸ்திரியே என்று.

சூ ல ா ம்.

கொடியனாங்காரிக் குச்சமார்துலாத்தோன் குறித்திடு மனைவியரிருவர் - குமரர்கடிரண்ட குலனபிமானி கூறுசம்பத்துளன் றனவான், —படியில்வாழ்மன்னர்க் கினியனற்சுகவான் பரிமளகந்தபூப்பிரியன் - பற்றுளதமரோன் றருமசிற்தையினுன் பரவுமேழாண்டினையீ யால், —கடியவிராறாண்டதனீ ல்வைசூரி காணும்பத்தொன்பதிற் பகையாள் - கண்டதோரிருபத் தெட்டில்வேல்புனலாற் கண்டநாற் பத்திரண் டினியர், —நெடிய பார்வையினு லெண்பதேதாடைந்நு நின்றுதேள் குறைத்திதியாறில் - நிறைகதிர்வாரம் விருத்தியோகத்தி னீளுதயத்தி னீங்குவனே.

(இ-ள்.) குரூகிரகமாகிய சனிக்கு உச்சத்தானமாகிய துலாலக்கினத்தில் பிறந்தவனுக்கு சொல்லத்தகுந்த பெண்சாதிகள் இரண்டும், குழந்தைக் கூட்டமுள்ள குலமும், அபிமானமும், சொல்லத்தகுதியான அயிஸ்வரியமும், திரவியமும், பூமியில்வாழும் அரசர்களிடத்தில் சிநேகமும், நல்ல சுகமும், பரிமளமிருந்த மலர்க்கையணிதலும், நத்திய உறவினர்களும், தருமகுணமும், எ-ம் ஞெய்தில் அக்கினிபயமும், உடனே கட-ம்ஞெய்தில் ஸ்போடகமும், கசு-ம்ஞெய்தில் சத்தூரு

பகையும், உஅ-ம் வருஷத்தில் ஆயுதபயமும், சஉ-ம் வருஷத்தில் ஜலகண்டமும், இந்த லக்கினத்தை சௌமியகிரகம் பார்க்கில் அரு-
வரும் வரையி லிருந்து கார்த்திகைமீ இருஷணபகை சஷ்டியில் ஆ
திவாரம் விருத்திநாமயோகத்தில் சூரியோதயகாலத்தில் இறப்பான்.

வி ரு ச் சி க ம்.

நீங்கருந்தேளாம் லக்கினபலன்க ணேசனாதந்தைதாயி
டத்தில் - சித்தமாய்மனேவி யிடத்தினிற் பிரிய னிரந்தரம் னீய
சொற் பகர்வன்,—பாங்குடன் றொடுத்த காரியமுடிப்பன் பர
வுநாலாண்டினிற் சுழுத்தில் - பயிலுநோயைந்திற் சுரங்களீரை
ந்திற் பன்னிரண்டிற் பதினெட்டில்,—ஒங்குமக்கினியாற் பயம
தாநாற்பா னுறுசன்னி வா தமுஞ் சுரமும் - உத்தமர்சென்ம ல
க்கினங்காணி றொருபதுகுறைய நூறாண்டாம்,—தீங்கறுமானி
சுக்கிலபுகை துவாதசியுஞ் சனிக்கிழமை - திகழ்விசாகத்தி லந்
திவேளையினிற் நிண்ணமாய்வருநிரியானம்.

(இ-ள்.) நீக்கமில்லாத விருச்சிக லக்கினத்தில் பிறந்தவனுக்கு
பிதா மாதாவினிடத்திலிஷ்டமும், சார்வதாய் தாரத்தினிடத்திற் பி
ரியமும், எப்பொழுதும் நல்ல வார்த்தையைச் சொல்லுதலும், கிரமமா
க எண்ணி ப கருமத்தை முடிவுசெய்தலும், ச-ம் வயதில் கண்டதோ
ஷமும், ரு-ம் வயதில் பலசுரமும், க0-க2-க4-ம் வயதில் நெருப்பினு
லபாயமும், ச0-ம்வயதில் சன்னிபாதசுரமும், இந்த லக்கினத்தை
உத்தமகிரகம் நோக்கில் பத்து குறைய நூறுவயதும், குற்றமில்லாத
ஆனிமாசம் வளர்பிறைத் துவாதசி சனிவாரம் பிரகாசம் பொருந்திய
வீசாக நகைத்திரம் கூடிய சாயுங்காலத்தில் உண்மையாய் சாதலுமாம்.

வேறு.

தனுசு.

ஆணியெனுந்தனுசுலக்கின பலன்மூத்தானுக்
கண்ணுமினையோர்க்கஞ்சுவான் வண்மைபுகழோள்
பேணியநற்போகவான் சத்துருவையறிவன்
பெரியவித்தையிளவயதிற்பெற்றிவேனிதியம்
நாணியலைச்சற்படுவனவெய்திலேதான்
நான்மூன்றிற்பதினைந்திலெட்டிஹற்பான்
காணுநேத்திரரோகஞ்சுபரெழுபத்தேழாம்
சுருதுநிரியானந்தேட்கானபடிகண்டாய்.

(இ-ள்.) பொன்னுரையாணிபோன்ற தனுசு லக்கினத்தில் பிறந்
தவனுக்கு பெரியவர்களாக இருக்கின்றவர்களுக்கு மரியாதையில் அச்

சப்படுகிறதுபோல சிறியவர்களுக்கும் அச்சப்படுதலும், நன்மைபொருந்திய கீர்த்தியும், பொருத்தமான நல்லபோகமும், சத்தருக்களைக் கண்ணிபிடித்தலும், மேலான கல்வியை இளமையிற்றானே கற்றுக்கொள்ளலும், திரிச்சலும், நடுப்பிராயத்தில் திரவியப்போக்கினால் அலைச்சல்படலும், ௧௨-ல் ௧௫-ல் ௩௨-ல் ௬௦-ல் கண்ணோயும், இந்தலக்கினத்தைச் சுபக்கோள் தரிசித்தால் எ-ம் ஆண்டில் நிரியாணம். விருச்சிகலக்கினத்திற்குச் சொல்லியபடி பார்த்துக்கொள்ளவும் எ-று.

ம க ர ம்.

கண்டசுறூலக்கினங்காணாவிடத்தின் மறுவாம்
கண்கணீண்டுருண்டிருக்குங்கமழ்புஷ்பப்பிரியன்
மண்டுதிருடித்தியபிமானிசுகதேகி
வருஞ்சிவந்தமெய்யுடையன்மனையானுக்கினியன்
மிண்டுபுகழ்கொன்றிடுவன்மேவுமொருபத்தில்
விளம்புகுரநாலெட்டுவிதேசமுப்பத்தேழில்
உண்ணசர்ப்பயஞ்சுபக்கோணைக்கவறுபத்தேழ்
உயர்பாரில்வதிந்திடுவனெனவுரைசெய்வாரே.

(இ-ள்.) மகரலக்கினத்தில் பிறந்தவனுக்கு தெரியாவிடத்தில்மச்சமும், நேத்திரம்—நீட்சியாகவும், உருட்சியாகவு மிருக்கும், வராசனை புஷ்பத்தி னிடத்தில் விருப்பமும், மிருந்த புத்திரமும், மாணமும், சொகுசானதேகமும், சிவப்பானநிறமும், பெண்சாதியி னீட்டத்தில் பிரியமும், பறவைகளைக் கொல்லுகையும், ௧௦-ல் காச்சலும், ௩௨-ல் யாத்திரையும், ௩௭-ல் பாம்புபயமும், இந்த லக்கினத்தை சுபக்கிரகம் பார்த்தால் சு-எ-வயது வரையில் உலகத்திலே உயிரோடிருப்பனென் சொல்லுவார்களாம் எ-று.

வேண்செந்துறை.

பூசமா தங்குறை புகலும் பஞ்சமி
ஆசி லுத்திரட் டாதி யருக்கனள்
வீசு காலையின் மென்கொன்றை சூடிய
தேசிக னன்னடி சேர்வது திண்ணமே.

(இ-ள்.) மகரமதியில் அபரபுகூற் பஞ்சமி, குறைவற்ற உத்திரட் டாதி, ஆதிவாரம் உதயத்தில் கொன்றைமாலையை அணிந்த பரமசிவனுடைய திருவடிசேர்வது உண்மையாம் எ-று.

து ம் ப ம்.

பரிந்தகும்பலக்கினத்தான்றனையேபுகழ்வன்
பழிப்பன்மற்றோர் தம்மைக்குள்ளன்னற்பவித்தை

தெரிந்தபித்தசாரீரன் செய்நன்றிமறப்பன்
 செங்கண்ணன்சுகமுள்ளன்ஸ்தீரீகளுக்குறண்பன்
 பொருந் துபதினோராண்டிற்சுரமாம்பத்தொன்பான்
 புரிந்தசன்னிவாதசுரம்புண்ணியர்பார்த்திடினே
 திருந் துவயதெண்பதுசித்திரையைந் தாந்திதியில்
 திகழ்செங்கைபொன்வாரத்தந்தியிலந்தியமே.

(இ-ள்.) முயலும்படிக்கான கும்பலக்கினத்தில் பிறந்தவனுக்கு
 தன்பெருமையைத் தானே புகழ்தலும், மற்றப்பேர்களை இகழ்தலும்,
 குள்ளமும், அற்பமான கல்வியும், பைத்தியசரீரமும், ஒருவர்செய்த
 உபகாரத்தை உடனே மறந்தலும், சிவந்தகண்ணும், சொளக்கியமும்,
 ஸ்ரீகணேசமும், கக-ல் சுரம் கக-ல் மிகுந்த சன்னிபாதசுரமும், இந்த
 லக்கினத்தை நல்லவர்கள் பார்த்தால் திருத்தமாய் ௮0-வயதிருந்து
 சித்திரமாதம் பஞ்சமி திதியில் திருவாதிரை நகரத்திரத்தில் வியா
 முக்கிழமை அங்கிகாலத்தில் நிரியாணமாம்.

மீ ன ம்.

அந்தமுறுமீனலக்கினந்தனவான்கூரன்
 அழகியமெய்யன்ஞானியகோரவிருதாரன்
 கந்தமலர்ப்பிரியன்றண்கண்கிருபையாளன்
 காதுநோய்பிறருடைமைக்காசிப்பன்கண்டே
 முந் துகமயத்தன்பல் லூணருந் துழர்க்கன்
 முந்நான்கிலிருபதினின்மூளுய்கச்சுரந்தான்
 நொந்திருமலெழுநான்கிற்சுபக்கோணைக்கிடினே
 நூ றுண்நிநிரியாண நுவல்கும்பத்தடைவே.

(இ-ள்.) கடைசியாகிய மீனலக்கினத்தில் பிறந்தவனுக்கு திரவி
 யமும், செளரியமும், செளந்திரியரூபமும், ஞானமும், அகோரமுள்ள
 இரண்டுகளத்திரமும், பரிமள மிகுந்த புஷ்பத்தினிடத்திலிஷ்டமும்
 குளிர்ச்சிபொருந்திய கண்களும், தயையும், கர்னரோசமும், அன்னி
 யாள் பொருளை யபகரித்தலும், எதற்கும் முன்னாக்கிருதைப்படுத்தலும்,
 கண்டதெல்லாம் தின்னும்படிக்கான மௌட்டியமும், கஉ-ல் உ0-ல்
 சுரமும், உஅ-ல் இருமல் வியாதியும், இந்தலக்கினத்தை மேலான கி
 ரும பர்க்குமேயானால். ௩-ம் வயதில் நிரியாணம் கும்பத்திற்கு ஒற்ற
 படி சொல்லுக எ-று.

வேறு.

புதுமொழி-கவித்துறை.

இ ரா சி ச மையம்.

சீராங்கமனசின் தைவிசனஞ்சுகஞ் ஸ்நானஞ்செயல்
 தேரோங்கு தானந் தவமுடிசூட்டலு நீளுணவு

போரோங் கியகுரோ தம்பினிராஜ்ஜியம் பொங்குசுத்தி
பாரீங் கிவைபன் னிருசமயந்தகர் பான்முதலே.

* (இ-ள்.) க-வது சிறப்புபொருந்திய யாத்திரை, உ-வது துக்கம், ஈ-வது சவுக்கியம், ச-வது ஸ்நானம், று-வது தானம், ஈ-வது தபம், எ-வது கிரீடாதாரணம், அ-வது போஜனம், க-வது குரோதம், க௦-வது ராஜ்ஜியபாரம், கக-வது சந்தோஷம், கஉ-வது தேகசுத்தி, ஆக பன்னிரண்டும் மேஷாதிரீஞ்சந்தம் பார்த்துகொள்ளவும் என்று.

வேறு.

புதுமொழி-ஆசிரியசந்தவிருத்தம்.

இராசிபாதசமையம்.

சீரடைகாய்தர்ப் பணமாலஸ்யஞ் சிவதுதிபெண்கூட்டம்
சிலவுற்சாகம் பலபலதுக்கந் தேகங்காயமுறல்
தெரவுபாசனஞ் சந்தோஷம்மாந் யானிகம்புத்திரர்சீர்
தெளிவின்னித்திரை போஜனபாசஞ் சயினம்பற்சுத்தி
நீரில்ஸ்நானம் அனுஷ்டானஞ்சத் துருபயநேருணவு
நிகழ்துக்கஞ்ஜெய மிகுபோகம்மரு ணீண்டவிலாசம்பின்
கோரியஜெபமுத் தம்வைபோகங் குலாசமாமோகம் [வே
கொள்துபரம்மிலை மூர்ச்சைமுத்தணி கோசபைதெரிதிரு
சீருமுடிவாங்கன் முடிசூட்டல்வஸ் திரந்தானேதரித்தல்
தெய்வச்சபைகாண் வந்திடலிந்திரன் றெரிசனவாக்வாத்
திரிவிக்கிரமம் ஷீண்பிரசங்கந் தேவிப்பிரசாதம்
செஞ்சந்தோஷம் வேதியீட்டந் தெருளுமுற்சாகம்
கரிமுகில்கூந்தல் தெரிவையேயிங்கு கணிக்கவாறெட்டாம்
காணத்தகர்முன் மீனம்பகர்பின் காலொருநாலோரை
உரியதுவென்றே தெரிவையேஜனன வோரைக்குளசைமயம்
ஓதிவொதிடல் தீதெனபோதீந் புண்மைக்கண்மணியே.

(இ-ள்.) க-வது தாம்பூலம், உ-வது தர்ப்பணம், ஈ-வது ஆலஸ்யம், ச-வது சிவபூஜை, று-வது ஸ்ரீகள் கூட்டம், ஈ-வது மனோற்சாகம், எ-வது பலதுயரம், அ-வது காயம்படல், க-வது அவுபாசனம், க௦-வது சந்தோஷம், கக-வது மாத்தியானிகம், கஉ-வது புத்ரலாலனை, கஈ-வது அதிகரித்திரை, கசு-வது போஜனபாசம், கரு-வது சயினம், கஈ-வது தந்தசுத்தி, கஎ-வது ஸ்நானம், கஅ-வது அனுஷ்டானம், கஈ-வது சத்துருவேதை, உ௦-வது போஜனம், உக-வது துக்கம், உஉ-வது விஜயம், உஈ-வது வைபோகம், உச-வது மயக்கம், உஊ-வது முகவிலாசம், உஈ-வது ஜெபம், உஎ-வது சண்டை, உஅ-

வது போகம், உக-வது சிலாக்கியம், ஈ௦-வது மோகம், ஈக-வது துக்கநாசம், ஈஉ-வது மூர்ச்சை, ஈஈ-வது முத்தாபரணம், ஈச-வது ராஜசபை, ஈரு-வது கிரீடம்வாங்கல், ஈசு-வது கிரீடாதாரணம், ஈஎ-வது வஸ்திரமணிதல், ஈஅ-வது தேவசபை காணல், ஈகூ-வது சபைக்குள் வரல், ஈ௦-வது இந்திரதரிசனம், ஈக-வது வாக்குவாதம், ஈஉ-வது பராக்கிரமம், ஈஈ-வது வீண்பிரசங்கம், ஈச-வது காளியைக்கண்டு வெகுமதி பெறல், ஈரு-வது வெகு சந்தோஷம், ஈசு-வது பிராமணருடனிருத்தல், ஈஎ-வது பெருவிலாசம், ஈஅ-வது உற்சாகமாம். கறுத்த அளகபாரத்தையுடைய ஸ்திரியே இவ்விடம் எண்ணிப்பார்க்க, ஈஅ-என்னுந்தொகை காணும், ஆகையால், மேஷமுதல் மீனம் வரையில் ஒவ்வொருராசிக்கு பங்கு கால் நான்காகும். அதற்குரியதொகை யொட்டுகின்ற ஜெனன லக்கினத்தினுடைய பங்கின் காலுக்கு சமையம்பார்த்துச் சொல்லுவாயாக என்று.

புதுமொழி-ஆசிரியவிருத்தம்.

இராசிநகடித்தீர்பாதகிரகசமையம்.

ஒரிராசிக்குரிய வடுபாதமொன்பது வுற்றராசியிலெந்தகோ, னுறையுமந்தப்பதம் பெற்றசமையப்பல ஜேதிலது வொன்பதாகும்,—பேரதிய வொன்றிற்கி ராஜ்ஜியம்ரன்டிற்கு பீதனமூன்றிற்கெனில், பிசகாததுக்கநான் கிற்குகோபுரமைந்து போப்பெற்ற சிங்காதனம்,—ஊரறியவா றிற்கு கோகிலம்மேழிற்கு வுள்ளதேபோகமெட்டு, உறங்கலாமொன்பதிற்காகாத தாமச மூகித்தெடுக்கவறிவாய்,—நாரியர்கணத்திலே காரியகுணத்திலே நயவார்த்தைசயமாகசொல், நங்கையேமங்கையே பங்கஜமணங்கையே நவபாதகிரகசமையமே.

(இ-ள்.) இராசி க-இ நகடித்தீர்பாதம் கூ-ஆகையால், எந்தராசியிலெந்த கிரக மிருக்கின்றதோ, அந்த ராசியி னந்த பாதத்திற்குள்ள சமையம் க-இ இராஜ்ஜியபாரம், உ-இ தனநாசம், ஈ-இ துக்கம், ச-இ கோபுரம், ரு-இ சிங்காதனம், சு-இ கோகிலம், எ-இ ஸ்திரி போகம், அ-இ சயினம், க-இ தாமசம் என்று.

வேறு.

முதுமொழி-ஓரைபலன்.

சாற்றுவோரையிலாண்முதற்பாதியிற்
றக்கவாண்கோள்வலியுறிலாணதாம்
தோற்றுமோரையிற்றேகைமுற்பாதியிற்
றுப்பபெண்கோள்வலியிற்றெண்ணதாம்

போற்றிலங்குவலிபெற்றகோணிறம்
 • பொருந் துமாருயிர்புத்தியும்பூணுமே
 ஆற்றல்பொன்புகர்மான்மதிவந்தசே
 யழகாம்விமீசரருடனக்காணுமே.

(இ-ள்.) ஆண்ராசி யுதிக்க முற்பாதியி லாண்கிரகம் வலிபெற்று
 நோக்க பிறந்தகுழந்தை புருஷப்பிரஜை எனவும், பெண்ராசியுதிக்க
 முற்பாதியில் பெண்கிரகம் வலிபெற்றுநோக்க பிறந்தகுழந்தை ஸ்ரீபி
 ரஜை எனவும், அப்போது தோஷரகிதமாய் தேறிநின்ற கிரகத்தினு
 ல் நிறமும், ஆயுவும், குணமும் சொல்லுக. குரு, சுக்கிரன், புதன்,
 சந்திரன், இவர்கள் ஷை ஓரையில் இருக்க, பார்க்க, பிறந்த குழந்தை
 அழகுள்ளதாம் விமீசரர் கிருபையுமுண்டாம் என்று.

நீரைகாணபலன்.

நனிதிரயமுதற்காணங்கண்டமட்டேயாகும்
 நவிலிரண்டுநாபிவரைமூன்றப்பானும்
 வினவியதே தாரிவ்விடத்திற்பாபிகளேநின்றால்
 விரணமுண்டாஞ்சுபக்கிரகமேவின்மறுவாகும்
 புனிதமொசெபர்பார்வையுறினுமறுவாகும்
 பொருந் துநிறந்தெரிந்ததனைப்புகன்றிடவேண்டிடிவே
 இனிமையுடனிருந்தகிரகத்தின்வன்னந்தானே
 யிருந்தபடிக்கேயிருக்குமெனவிளம்புவீரே.

(இ-ள்.) திரேகாணமென்பது மூன்றுபங்காகும், அதாவது—
 ஜெனித்தலக்கினத்தை மூன்றுபங்கு செய்ய்க, அதில் முதலாம்பங்கு
 சிகைமுதல் கழுத்தளவு, இரண்டாம்பங்கு அதுமுதல் தொப்புளளவு,
 மூன்றாம்பங்கு அதுமுதல் பாதமளவு, முக்கூறும். இத்தானங்களில்
 குருகிரக மிருந்தால் விரணம், செளமியகிரக மிருந்தால் மறு, இத
 ல்லாமலும் சுபகிரக பார்வையுண்டாகில் விரணமில்லை மறுவுண்டு,
 நிறமுதலானதைச் சொல்வதற்கு, அந்த அந்த கிரகவாநம்போ லிரு
 க்குமென்று சொல்லுக என்று.

வீரமுறுங்கதிருந்தால்விலங்கினத்தினாலும்
 விளங்குசசியிருந்தக்கான்மெய்விரணங்கொம்பால்
 பார்மகனுற்றிடிவங்கியாற்படையினாலும்
 பாகனுற்றிபூமிநிமித்தம்விரணம்பற்றும்
 ஆரியனாகுருசங்கருநின்விரணமில்லை
 ஆங்காரியுறிற்கல்லால்ராகுவிஷமத்தால்

கூரியகேதிரணமுள்ளானல்லோர்கள்கண்டால்
கூறுமிரணந்தீர்ந்தகுலவும்வடுவாமே.

(இ-ள்.) மேற்சொல்லிய பங்கில் வைரம்பொருந்திய சூரியனிருந்தால் மிருக்கத்தினால் விரணம், சந்திரனிருந்தால் கொம்பாலாகிய விரணம், செவ்வாயிருந்தால் நெருப்பினாலும் ஆயுதத்தினாலும் விரணம், புதனிருந்தால் பூமி கிமித்தியந்தால் விரணம், குருசக்கிரானிருந்தால் விரணமில்லை, சனியிருந்தால் கல்லினாலும்; இராகிருந்தால் சேஷ்டடை விஷமத்தாலும், கேதிரந்தால் முட்களினாலும் விரணமாம். சுபக்கிரகபார்வை யுண்டாகில் விரணந்தீரும். ஆனால் அடையாளமாத் திர மிருக்கலாமென்க ள-று.

வடுவுரைக்கில்சிரத்திரவிமுகத்தின்மதியாகும்
மாப்பிற்சேபுமின்மறுவுமன்னுமிரணமுந்தான்
முடியரசனுதரத்திற்புந்தியிடைதனிலே

மூரிநெடுங்காரியிருதுடைதனிலேயாகும்
கடுவுறையுங்கருநாகங்கரந்தனிலேயாகும்

காலிரண்டிற்செம்பாம்புதான்கலந்தூநிற்கும்
நடுமுதுகிற்சக்கிரனுமாம்விரணம்பாவர்

ரண்ணுமிடந்தனிலென்றேநாட்டுவார்நல்லோரே.

(இ-ள்.) அடையாளமாவது மேற்சொல்லிய பங்கில் சூரியனிருந்தால் சிரசில், சந்திரனிருந்தால் முகத்தில், செவ்வாயிருந்தால் மாப்பில், குருவிருந்தால் வயிற்றில், புதனிருந்தால் இடுப்பில், வலிமைச்சனி இருந்தால் இருதுடையில், இராகிருந்தால் இருகையில், கேதுவிருந்தால் இருகாலில், சக்கிரனிருந்தால் முதுகில், விரணமுண்டாமெனச் சொல்லுமிடத்தில் பாபக்கிரகங்க ளிருந்தால் மாத்திரம்மேலோர் நிலைநாட்டுவர் ள-று.

முதுமொழி.

ந வ ர ம் ச ப ல ன்.

சூ ரி ய ன மி ச ய்.

கூறியதோரவியங்கிசந்தனக்குகோபி

கோலவிழிமெய்சிவப்பன் குலவுசுசியாளன்

வீறுடனேசுருண்நீண்டிருக்குமயிருடலன்

மிகவயிறுபருத்திருப்பன்சதயமொழியுடையன்

ஆறிவிபாத்திரைப்பிரியன்மோவாய்நீண்டிருப்பன்

அழகன்மிகுசினேகிதவானவிர்புத்திபுளனும்

தேறுதலையுணர்ஞானிதியாகியாஞ்சாந்தன்
சீமானாகும்பித்ததேகமுளன்றானே.

(இ-ள்.) சூரிய னமிசத்தில் பிறந்தவனுக்கு கோபமும், அழகிய கண்களும், சிவந்த தேஜசும், பிரகாசம் பொருந்திய ஒழுக்கமும், தாட்டியாய் சுருண்டு நீண்டிருக்கும் ரோமதேகமும், வயிறுபெருத்திருத்தலும், சத்தியவாக்கும், நதியிலும்-யாத்திரையிலும்-இஷ்டமும், முகக்கட்டை நீட்சியும், சுந்தரமும், மிகுந்த சிநேகமும், நல்லவிவேகமும், தேர்ந்த அறிவும், தியாகமும், சாந்தமும், ஸ்ரீமானாகவும், பித்ததேகமுமாம் எ-று.

ச ந் தி ர ன மி ச ம்.

உள்ளமதிவித்தை செல்வனாகுகத்தின்மறுவாம்
உறுந்தீர்க்காயுளன்சிறியவிழியனெனவுரைப்ப
தெள்ளியநற்குணவழகனாஞ்சூரன்நியாகி
சிநேகிதனந்தன்னறிவுகுன்றாதான்றீரன்
கள்ளமிலான்வாதசேத்துமரோகதேகன்
கருத்துளன்பின்னிர்க்கமுளளீராடப்பிரியன்
எள்ளலிலான்மோவாய்நீண்டேயிருப்பனளக
மினியசிரரோமநீண்டிருந்திடுவன்கண்டாய்.

(இ-ள்.) சந்திரனமிசத்தில்பிறந்தவனுக்கு கல்வியும், செல்வமும், முகத்தில் மறுவும், ஆயுர் தீர்க்கமும், சிறியகண்களும், தெளிந்த வசனமும், நல்ல குணவழகும், சூரத்வமும், ஈதலும், சிநேகமும், ஆந்தமும், அறிவு குறையாமலும், தைரியமும், கபடமில்லாமையும், வாதசேத்தும சம்பந்த ரோகதேகமும், கனிவும், பின்னே இரக்கப்படலும், நீர்வினையாட்டில் பிரியமும், இழிவில்லாமையும், முகக்கட்டை நீட்சியும், அளகமாகிய சிகை மயிர் நீண்டிருத்தலுமாம் எ-று.

கு ஜ ன மி ச ம்.

கண்டசெவ்வாய்கடுஞ்சொல்லன்பேடியெனுமரூபன்
கழறுவாய்திக் குடையன்மெய்சிவப்பன்கோபி
சண்டைவிருப்புடையன்றபரிதிபித்தரோகி
தரணிதிரித்திடுவன்சிறுண்டிவிருப்பினனும்
மிண்டியவஞ்சுகன்லோபிமுதுகின்மறுவினனும்
விருதுதத்வன்கிலேசிதீரன்பிரகாசி
கண்டுமொழிமானேகேடுக்கமுளானிழிசொல்
கழறிற்பொறான்பொய்யன்கனவான்கீர்த்தியினன்.

(இ-ள்.) குஜ னமிசத்தில் பிறந்தவனுக்கு கடுகடுத்த சொல்லும், அலியுருவமும், பேசும்வாய்தெத்தலும், சிவந்ததேகமும், முன்கோப

மும், வீண்சண்டையில் விருப்பமும், சுவல்பதிரவியமும், பித்தவியா தியும், ஊரைச்சுற்றுதலும், நொறுவைதின்னுதலும், கொடியவஞ்ச னையும், உலுத்ததன்மையும், முதுகில் மறுவும், வீரம்பேசுதலும், கி லேசமும், மிகுந்த தைரியமும், பேர்பிரகாசமும், கற்கண்டைப்போல் வசனமுள்ள பெண்ணே கேள் துக்கம்பொருந்தலும், இழிவான வா ர்த்தையைக் கேழ்க்காதலும், அபத்தமும் கன்னியமும் பெருமையும் ஆம் எ-று.

பு த ன மி ச ம்.

ஆனபுத்தியங்கிசுத்தனாந்தருமசீலன்

• ஐச்சுவரியன் வித்தையுள்ளரிவையருக்கன்பன்
 ஞானியிரைத்தமிழோன்பொய்யாதமொழியாளன்
 மநன்றிமறவான்கயம்போனடையுடையனழகன்
 கானவித்தையுள்ளஞரன்பசியநரம்புடையன் •
 காரியஞ்சற்றும்வழுவான்கதித்தகுணமுள்ளான்
 மானமுள்ளேவர்களைச்சந்ததமும்பணிவன்
 வன்மனத்தனச்சமிலான்மகிழ்ச்சியுள்ளாகும்.

(இ-ள்.) புத்தனமிசத்தில் பிறந்தவனுக்கு தர்மமும், சுகியும், ஐஸ்வ ரியமும், கல்வியும், ஸ்திரீகளிடத்தில் சிநேகமும், ஞானமும், பிரகாச ம்பொருந்திய இசைத்தமிழும், அழகும் பொய் பேசாமையும், உபகா ரத்தை மறவாமலும், மதயானையைப்போல் நடையும், ரூபலாவண் ணியமும், சங்கீத வித்தையும், ஞரமும், பசுமையான நரம்புகள் தேக த்தில் காணலும், கிஞ்சத்மாத்திரமும் காரியத்தில் பிசகாமலும், பெ ருமையான குணமும், மானமும், தெய்வங்களைச் சந்ததம் தொழுத லும், கடின மனதும், பயமற்ற தன்மையும் மகிழ்வும் உண்டாம் எ-று.

வி யா ழ் ன மி ச ம்.

ஆகியநல்வித்தையுள்ளன்பொன்போலுமெய்யன்

ஆண்பெறுவன்செவ்விழியனமச்சனாகுவனமும்
 வாசுசெநிரோமமுள்ளமேனோக்கன்செல்வன்
 மகிழ்வுடையன்சுகியுடையனவன்நூலதேகி
 மோகமுடனீராடுவன்மோவாய்நீண்டோன்
 மொழிமதுரன்விசிட்டமுள்ளுயர்ஞானியழகன்
 போகமிசுகுகவானல்லறிவுடையன்விசயன்
 புகழுடையன்புத்தியுள்ளன்பொன்னனங்கிசுத்தோன்.

(இ-ள்.) வியாழனமிசத்தில்திறந்தவனுக்கு நல்லகல்வியும், தங்க ச்சாயல்போன்ற சரீரமும், ஆண்குழந்தைகளைப் பெறுதலும், சிறப்பா

கிய கண்ணும், மந்திரித்தன்மையும், நெருங்கிய ரோகமும் மேலாகிய பார்வையும், செல்வமும், மகிஷியும், பரிசுத்தமும், தபமும், பருத்த சரீரமும், சந்தோஷமாய் ஸநானபானஞ்செய்தலும், முகக்கட்டை நீட்சியும், சொற்சுவையும், கபடில்லாக்குணமும், நல்லவிவேகமும், அழகும், போகமிருந்த செளக்கியமும், நல்லகியானமும், பராக் கிரமமும், கீர்த்தியும், அறிவும் உண்டாம் ஏ-று.

சு த் கீ ர ன மீ ச ம்.

பிரபலனாகியசுங்கனங்கிசத்திற்பிறந்தோன்
பெருந்தூலசரீரனெழிற்பெருஞ்செல்வமுடையோன்
திரமாகச்செய்நன்றியுணர்ந்திடுவன்றருமன்
செப்பியவுத்தமன்கூரன்கல்விபுளன்சுகவான்
கருமயிர்தான்சுருட்டையுளன் காந்தியுளன் சிடுகென்
கதிர்வடிவன் கால்வளமையுடையன்கிளைக்குறவன்
அரன்பெருமையோ தவிருப்புளனுமன்புடையன்
ஆகுமென்றேயுரைத்திடுவரநிந்திடுநல்லோரே.

(இ-ள்.) பிரபலம்பொருங்கிய சக்கிரனுடைய அமிசத்தில் பிறந்தவனுக்கு காத்திர தேகமும், அழகிய மிகுந்த செல்வமும், ஒருவர்செய்த உபகாரத்தை நினைத்தலும், தர்மமும், உத்தமகுணமும், செளரியமும், கல்வித்திறமும், சுகமும், கறுத்த சுருண்ட ரோமமும்; தேககாந்தியும், நேசமும், செவ்விய அழகும், நாற்கால்ஜீவன்விர்த்தியும், பந்துக்களிஷ்டமும், ஈஸ்வரனுடைய புகழைப் பேசதலில் விருப்பமும், அன்புடைமையும் உண்டாமென்று தெரிந்த புண்ணியவான்கள் சொல்லுவார்களாம் ஏ-று.

ச னி யி ன மீ ச ம்.

நல்லசனியவங்கிசத்தோன்கீர்த்தியிலானாகும்
நவிலவன்பொய்தள்ளாடிநடப்பன்கைவீசிச்
சொல்லுவன்மெய்க்குறளன்ராக்ஷதரூபனாவன்
தொடைபுறந்தாள்பருத்திருக்குந்தாயசருநிறத்தோன்
அல்லலுறுந்தரித்திரவானிரக்கமிலானாகும்
அன்னமெத்தவும்புசிப்பனரும்பொருளன்லோபி
வல்லதொந்தியனீலதேகனஞ்சாமனத்தன்
மன்னுதயவினைச்சற்றுமனத்திலவையான்றானே.

(இ-ள்.) நன்மை பொருந்திய சனியினுடைய அமிசத்தில் பிறந்தவனுக்கு புகழில்லாமையும், பெரும்பேசதலும், சோர்ந்துநடக்கலும், கைகட்டிப்பேசலும், குள்ளமும், ராக்ஷசவடிவும், தொடை-குதிக்கா

ல் மிகவுங் கனத்திருத்தலும், கரிகறுத்த ரூபமும், அலைச்சலுள்ளவறு
மையும், தயவில்லாமையும், சோறு மிச்சமாய் தின்பதும், அருண்ம
யாய் கொஞ்சம் பொருள் சேர்த்தலும், உலுத்ததன்மையும், பருத்த
தொந்தியும், நீலதேகமும், பயமற்ற மனதும், தயவென்பதைச் சந்
தேனும் மனதில் வைக்காதலுமாம் என்று.

இ ரா து வி ன மி ச ம்.

தானவனாமிராகங்கசுந்தனக்குபலன்தான
தருமகுணஞ்சுவரியமுநிறைந்தவசனத்தால்
ஞானவரம்பைக்கடக்குநடைபுளதகுமதியான்
நன்றியறியுந்தன்மைநகரானும்பூபன்
ஆனவர்கள்சன்மானமாசாரமில்லான்
அந்தமிலாமந்திரமுமாகாற்பஞ்செய்வன்
போனவிரைக்குறித்துநிதம்புகழ்ந்துமிகப்பேசும்
புத்திமதிபுள்ளவனும்பொற்கொடிபெண்ணமுதே.

(இ-ள்.) இராகுத்தராகு என்னும் கிரகம்சத்தில் பிறந்தவனுக்கு
தானம், தருமகுணம், பராக்கிரமம், இவைகளையும் வாய்நிறைந்தவாந்
ததையால் மோகந் நெறியையும் புரட்டுகின்ற செய்கையும், அவ்வி
ததகுந்த புத்தியும், நன்றி விசுவாசமும், பட்டினத்தை ஆளும் ராஜா
ங்கமும் ஞாக்ஷணயமில்லாமலும், அனாச்சாரமும், முடிவில்லாத மாந்
கிரீகமும், வஞ்சகமும், சென்றவர்களைக்குறித்து நித்தியம் புகழ்ந்து
பேசுதலும், இவ்வித விதரணபுத்தியும் உளவாம். பொற்கொடிபே
ன்ற பெண்களில் அமிர்தமானவளே என்று.

கே து வி ன மி ச ம்.

அமுதமுளகேதம்சமதனையுற்றுக்கேளு
அறுபத்துநான்கு கலைக்கியானமெலாமறிவன்
சமதாயன்வயித்தியத்தில் தான்சமர்த்தனுவன்
சத்துருவைமித்துருவாய்சமையத்திற்கொள்வன்
திமிதமிலாமனதுடையன்நிப்பிரமைபூண்ட
தீனரையெலாங்காக்குந்தியாகமுளசெம்மல்
குமுதமலர்விழிபோன்றகோகனசப்பெண்ணே
கோள்கள ஆரல்லமிசங்கொண்பெலன் கூறே.

(இ-ள்.) தேவாமிர்தம்புகித்த கேது என்னும் கிரகத்தினுடைய
ய அமிசத்தில் பிறந்தவனுக்கு அறுபத்துநான்கு கலைக்கியானங்களைப்
படித்துச்சொல்லலும், பொதுமையாய் வைத்தியஞ்செய்வகையில் சம
ர்த்தும், நல்லசமையத்தில் சத்துருவை மித்துருவாக்கிக்கொள்ளலும்,

சபலமும், திகில் பிடித்திருக்கின்ற ஏழைகளை ரகழிக்கும் திராணியும், கேட்டதைக்கொடுத்தும், ஆள் அரசரிமையும் உளவாம். நீலோற்பலத்தைப் போன்ற வீழியும், பொன்மயமான தேகமும் உடைய மாதே நவக்கிரகங்களுடைய நல்ல அம்சங்களைக் கொண்டு பலன்சொல்லுக என்று.

துவாதசாம்சபலன்.

புதுமொழி-விருத்தம்.

அசுபதிமுதற்காற்சோரமதில்ரெண்டுசுகமாமூன்றிற் கிசைபுத்திராவிற்பொன்சேர்ந்திடுமடுப்பின்முதற்கால் வசையிலேயோகம்ரெண்வேன்மூன்றிலாண்மையாகும் இசையுநாற்கால் தரித்தரமென்றனர்கலைவல்லோரே.

(இ-ள்.) அசுபதி க-ல் சோரம், உ-ல் சுகம், ஈ-ல் அறிவு, ச-ல் தனம், பரணி, க-ல் கீர்த்தி, உ-ல் யோகம், ஈ-ல் வலிவு, ச-ல் தரித்திரம் என்று சாத்திர மறிந்தவர் சொல்லுவ ரென்பதாம் என்று.

கார்த்திகைமுதற்கானல்ல நெறியுடைக்காளேரெண்டில் வார்த்தைகாமபீரமாகும் வகைபெறுமூன்றாங்காலில் கீர்த்தியுண்மகிபனாவன் கிளர்ந்தநான்கிற்குவித்தை பார்த்துமும் மூன்றுநானைப் பகுத்துட னுணர்ந்துகொள்ளே.

(இ-ள்.) கிருத்திகை க-ல் நற்குணம், உ-ல் காமபீரம், ஈ-ல் கீர்த்தி, ச-ல் வித்தை யுளவாம். இவ்வடைவே மற்ற நட்சத்திரங்களையும் மூன்றாகப்பிரித்து பலனை யறிந்துகொள்க என்று.

துரிம்சாம்சபலன்.

புதுமொழி-விருத்தம்.

சொன்னலக்கினத்தைமுப்பதுபங்கு
துணித்துறுங்காலைப்பாகத்திற்
கென்னகோட்பங்காமன்னகோளுதயத்
திற்கெந்தவீட்டினிலிருந்த
தன்னவீட்டின்பக்கம்முதலெட்டுத்
திக்கினுண்மற்றைகோளறிந்து
மன்னவேபூர்வதனமுதலாபம்
வருமெனச்சொல்லுஞ்சோதிடமே.

(இ-ள்.) மேற்சொல்லிய ஜென்மலக்கினத்தை ஈ-0-பங்குசெய்து ஜென்னகாலத்தின் பங்கு எந்தக்கிரகத்தின் பங்காகுமோ அந்தக்கிர

கம் னை. லக்கினத்திற்கு எந்தவீட்டி விருந்ததோ அந்தவீட்டின் தி
சைமுதல் எட்டுத்திசையிலு முள்ள மற்றைக் கோள்க ளிருக்கின்ற
திசையும் இவ்வடைவே அறிந்து, அந்த அந்த திசைப்பக்கம் பூர்வ
தனமும், லாபமும் உண்டென்பதைத்தெரிந்து கொள்க எ-று.

வேறு.

ஆட்சிபுச்சமேயாகுமருகினில்
தாட்சிமூடநீசஞ்சத்துருதாரம்
மாட்சிநன்மைகோணமாதேவதாபூமி
சூட்சிநீமைகோள்தூர்க்கையின்பூர்யே.

(இ-ள்.) மேற்கொல்லிய கிரகங்கள் ஆட்சி உச்சத்தில்ருந்தால்
பூர்வதனமும், லாபமும், சமீபமான இடத்தில் கிடைக்கும்; மூடம்
நீசம் சத்துரு இவ்விதத் தானத்தி விருந்தால் தூரமான இடத்தில்
கிடைக்கும்; அந்தகிரகம் சுபக்கிரகமானால் அந்தப்பூமி நல்லதாகவும்,
அசுபக் கிரகமானால் மசான பூமியாகவும் தெரிந்துகொள்க எ-று.

வேறு-உயிர், உடல்.

ஆதிநவக்கோளிரவி முதன்மைவீடா மாளரிமுன் மான்
வரைபிலாநிராசி, ஓதிலதுவேயுயிரா மற்றைராசி யொளிர்சா
ன்முன் கடகம்வரை யாநிராசி, மாதிரமாஞ்சுகிக்குரிய மனை
யாந்தேக மன்னுமிந்த ராசிகளில் வரில்சுபக்கோள், கோதின்
மிகச் சுகமுண்டாங் கொடுங்கோள்வந்தால் குழவிக்குசுகம்
லை கூறுவாயே.

(இ-ள்.) நவக்கிரகங்களில் தலைமையான சூரியனுடைய ராசிக்
கமுதல் மகரம்வரையில் ஆறும் உயிரென்றும், நிலைமையான சந்திர
னுடைய ராசி கும்பமுதல் கடகம்வரையில் ஆறும் உடலென்றும்
இவ்விருவகை ராசிகளில் சுபக்கிரக மிருக்கப் பிறந்தகுழந்தைகள் சுக
மாகவும் அசுபக்கிரகமிருக்கப் பிறந்தகுழந்தைகள் அசுகமாகவும் இரு
க்கும், இதல்லாமல் இவ்விதராசிகளில் முன்னர்சொன்னதை வெற்
றியென்றும், பின்னர்சொன்னதை தோர்வையென்றும் வழங்குகின்
றன எ-று.

வேறு.

ஜெனித்தநாழியிற் சேர்த்தவிராசியை
இனித்திருக்கு முயிரெனவேனுமே
ஜெனித்தநட்சத் திரத்திலிராசியை
அனித்தமாமுட லாமென்றறையினே.

(இ-ள்.) குழந்தை பிறந்தநாழியி னிராசியை உயிரென்றும் ஷை-
குழந்தைபிறந்த நட்சத்திரத்தி னிராசியை உடலென்றும் சொல்லப்
படும் என்று.

முதுமொழி-விருத்தம்.

குழந்தைபிறந்தவுடன் முன்விட்டறியும்பலள்.

மாமன்சிறுவன் ரூய்தந்தை மரணமைந்தி லீரைந்தில்,
பூமன்காரி மதிவெய்யோன் புகழ்க்கோணோக்கிற் சாவில்லை,
சோமற்கேழ்சேய் சனிதாய்சாளு சுடருக்கேழில் பிதாமரண
ம், திமைக்கோள்க ளுடலுயிரைப் பற்றிநிற்கில் சிறுவன்சாம்.

(இ-ள்.) அம்மான்-குழந்தை-தாய்-தந்தை-இவர்களுக்கு (தோ
வடம் உண்டு இல்லையென்கிற வினாவுக்கு விடை) இலக்கினத்திற்கு
ரு-ல் சு-ல் செவ்வாயிருக்கில் மாதலனுக்கும், சனியிருக்கில் சிசு
வுக்கும், சந்திரனிருக்கில் தாயிற்கும், சூரியனிருக்கில் பிதர்விற்கும்
அரிவட்டம்; சுபக்கிரகயிருக்க பார்க்க அரிவட்டமில்லை, மேலும் சந்திர
னுக்கு எ-ல் செவ்வாயாவது சனியாவது இருக்க பார்க்க தாய்மரண
ம், சூரியனுக்கு எ-ல் செய்வாய் சனி இருக்க பார்க்க பிதாமரணம்,
பின்னும் அசுபக்கிரகங்கள் சந்திரலக்கினத்திலும் ஜெனன லக்கினத்
திலும் இருக்கில் குழந்தை இறந்துபோகும் என்று.

வேறு.

நிலைசொலிற் பத்தோனெட்டோ விலக்கினத் துடை
யோன்மிக்கேல், மலைவிலை தீர்க்காயுற்றா மத்திமமிரண்டுமிக்
கேல், பிலமொன்றே லெண்ணாண்காகும் பிலவீனமூன்றுமா
கில், இலனென்றார் வயதுமெத்த வீராறிற்குள் ளென்பாரே.

(இ-ள்.) சிசு நிலையைச்சொல்லுமிடத்து சு-அ-க-இல்விடத் து
ள்ள கிரகமூவரும் பிலன்பெற்றிருந்தால் (நவக்கிரகதிகாண்டு-கஉ-0)
ஆகிய உத்தமவயதும், இருவர் பிலன்பெற்றிருந்தால் அதிற்பாதி சு-0-
ஆகிய மதிமவயதும், ஒருவர் பிலன்பெற்றிருந்தால் அதிற்பாதி கஉ-
ஆகிய அதமவயதும், மூவரும் பிலனீனராகில் கஉ-குள்ளே அதமர்வ
தமவயதென்பார்கள் என்று.

உச்சகிரகநோகைப்பலள்.

விருத்தம்.

ஒருகோளுச்சமரிட்டம்போமோங்குமிரண்டேலரசாகும்
தருமூன்றுகிற்சதுரங்கத்தானைச்சமுகமன்னவனும்
வருநால்மங்களம்புரிவிக்குமருவுடையந்தானென்றேவர்
பாவுந்திபார்முழுதும்பாரமாகியளித்தீடுமே.

(இ-ள்.) ஒருகிரகம் உச்சம்பெறில் துன்பதிவாரணம், உ-கிரகம் உச்சம்பெறில் இராஜ்ஜியாதிகாரம், ஈ-கிரகம் உச்சம்பெறில் இராத கெஜதுரகபதாதிகளுக்குத்தலைமை, ச-கிரகம் உச்சம்பெறில் வட்கமி தாண்டவம், ஞ-அல்லது சு-கிரகம் உச்சம்பெறில் தேவப்பிறப்பும் நீதியுடன் உலகமுழுமையும் காக்கலுமென்பதாம் ௭-று.

உச்சகிரகவகைப்பலன்.

சூரியன், சந்திரன்.

வழுத்தியசெங்கதிருச்சம்பெறவுதித்தோன்றானும் மன்னவனும்பிரதாபசாலிமகாபெலவான் பழித்திடுபுன்னேயில்லான்றனதான்யமுள்ளான் பலவிதவாகனனுடலிற்பழுதொன்றுமில்லான் செழித்திசெந்திரனுச்சஞ்சகலசனபிரீயன் செல்வகுணம்புத்திரவதானியமுஞ்சேரும் விழித்துமயலளித்துமனமுருக்குமடமாதர் வெகுபேரைப்புணருகின்றமிகுபோகியாவான்.

(இ-ள்.) சொல்லுதற்கூரிய சூரியன் உச்சமாகப் பிறந்தவன் அரசிமையும் பராக்கிரமமும் மிகுந்த பலாட்டியமும் அவமதிக்கத்தகுந்த கொஞ்ச நோயு யில்லாமையும் தனம் தானியமும் நானாவித வாகனங்களும் தேகத்தில் உறுப்புமுற்றமில்லாமையும்; செழுமைபொருந்திய சந்திரன் உச்சமாகப் பிறந்தவன் சகலமான பேர்களிடத்தில் வாஞ்சையும் நல்ல மனதும் புத்திரவிருத்தியும் நவதானிய லாபமும் அனேகம் ஸ்திரிகளைச்சேருதலும் அதிகமானபோகமும் உடைத்தாயிருப்பன் ௭-று.

கு ஐ ன், பு ந ன்.

ஆகுஞ்செவ்வாயுச்சங் கீர்த்திபிறர்க்கினியான் அவனிதனினைடுங்கால மாயுளுடையவனும் வாகுடையன்பித்தன்பிதிர்ந்திரவியங்களுள்ளான் மருவுமிசுபுத்திமான் மன்னவனுயிருப்பன் மோகமுறும்புதனுச்சஞ்சகலகலைவல்லன் முறைமையுடன்சங்கீதப் பிரீயன்வெகுணவான் சேசுரமாயுத்திமான் கணிதவகைதெரிவோன் திண்புவிக்கோரசனூ றுண்டிருக்குஞ்சீமான்,

(இ-ள்.) அங்காரகன் உச்சமாகப்பிறந்தவன் சிறப்பும், அன்னியரிடத்தில் தயவும், உலகத்தின்கண் வெகுகாலம் உயிருடனிருந்தலும், பராக்கிரமமும், பித்ததேகமும், பிதாபாக்கியமும், பொருந்திய மிகுந்த

விவேகமும், அரசனைப்போலிருத்தலும்; ஆசையைத்தருகின்ற புத ன் உச்சமாகப்பிறந்தவன், கலைக்கியானமெல்லா மறிதலும், பந்துக்க ளும், கீதவாத்தியங்களில் சந்தோஷமும், மிருந்தநற்குணமும், சிறப் புபொருந்திய புத்தியும், கணக்கதிகார மறிதலும் பூமியின்பேரில் ஒப் பற்ற அரசனைப்போலவும், நூறுவயது வரையில் வாழ்வை உடைத் தாயிருப்பன் எ-று.

குரு, சுக்கிரன், சனி.

ஆமரசனுச்சத்தில்வெகுசம்பத்துள்ளான்
அரசன் மிகுபோகவானணிதனமுமுளனும்
காமரசவனிதைவாகனம்வித்தைபுதல்வர்
கனமாகமருவுமுபகாரனாகவிருப்பன்
பூமலிசுக்கிரனுச்சந்தனம்வித்தைபுதல்வர்
போகமிகவுள்ளகாரியுச்சமதிற்பெலவான்
ஏமமாரோக்யந்தீர்க்காயுண்ணம்மையுடனே
இரணியங்கர்மஞ்சேனையிவைகளுள்ளமே.

(இ-ள்.) பிரகஸ்பதி உச்சமாகப் பிறந்தவன் அதிக ஐஸ்வரியமு ம், ராஜஉக்கும், மிகுந்தபோகமும், ஆடையாபரணங்களும், இன்பரச முள்ள ஸ்ரீகள்ளேசமும், நல்லவாகனங்களும், கல்வியும், புத்திரர்க ளும், காமப்பிரியமாகப்பொருந்த உதவிகள் செய்தலும்; புஷ்பவாசமு ள்ள சுக்கிரன் உச்சமாகப் பிறந்தவன் திரவியமும், படிப்பும், குழந் தைகளும், ஸ்ரீபோகமும்; சனியன் உச்சமாகப் பிறந்தவன் வன்மை யும், இன்பமும், சவுக்கியமும் ஆயுர்தீர்க்கமும் நன்மையுடன்பொன், பதி, படை, இவைகளை உடைத்தாயிருப்பன் எ-று.

வேறு.

இராதுகேது.

சுருங்கோளுச்சமதுவாகிசிற்கனத்ததுடுக்குந் தகைமையும் பார், வருங்காரியஞ்சொன்மதியுகி மாறாவலிமைமனதுளனும், அருங்கேதுச்சமதுவாகி லாயுள்வேதாந்தம், ஒருங்கேயறிந்து வுலகத்தா ருவக்கநடக்குமுண்மையனே.

(இ-ள்.) இராசுகிரகம் உச்சமாகப்பிறந்தவன் மிலேச்சராஜவல் லமையும், இனிவருங்காரியத்தைச் சொல்லும்படிக்கான மந்திரித் தன்மையும், இளைக்காத நெஞ்சமும்; கேதுகிரகம் உச்சமாகில் ஆயுள் வேதமுதலிய வேத வேதாந்தங்களும் நன்றாயறிந்து சான்றோர்களா ல் சந்தோஷிக்க நடந்துக்கொள்ளும் மெய்மையும் உடைத்தாயிருப் பன் எ-று.

கேஜகேசரியோகம், நீசபங்கராஜயோகம்.

வேறு.

இருட்கிறைசேவிடபம்பிற்சாவிற்கலைவாத்தனையா
யில்லிசையுற்றிருப்பதுபொற்கெனிற்செஜகேசரியாம்
விரூப்பமுளவாழ்வத்கன்வேந்தனுமாரீச
மெவியவிற்கிறைவனத்தவிட்டி-லுச்சந்தவனி;
வருட்பெறவுற்றிடவதனுக்காதிபன்கோணிருக்கி
ல்லவெவிரிவம்புலிக்குக்கேந்திரிக்கிலதுதான்
மருட்பெறுமநீசனுக்காகிலுமாங்கிருருபேர்
வர்க்கமுநினீசபங்கம்பெயரிவன்மன்னவனே.

(இ-ள்.) பூர்வபகஷத்துச் சந்திரனும் வியாழனும் ௪ - ம் ௧0 - ம்
ஆசு, மீனம், இடபம், தனுசு; சும்பம், இந்த ராசிகளிலிருக்கில் கெஜ
ம்க்சரி யோகமாம், இதன்பலன் சகலஜனபிரியன், வெருபாக்கியவா
ன் இராஜனென்ப, இதன்மேல் நீசனிருந்த வீட்டுக்குடையவன் அந்
த வீட்டுக்குச் சாதிபதி வீட்டிலிருக்க, இதற்குடையவன் ௫-௬-ல்
இருக்க, அல்லது மதிக்காகிலும், கேந்திரிக்க, அல்லது அந்த நீசனுக்
காகிலும் கேருதிர்க்க இது குருவர்க்கமுமேநில் நீசபங்கராஜயோகம்
இதன்பயன் அரசன் எ-று.

கிரகமாலிகாயோகம்.

எ-வீடு கிரகமாலே.

எண்ணிய லக்கினமுதலேழுவிட்டி. விடைவிடாமற்கிரக
மாலேபாக, நண்ணியில்வல்லகி யோகம்பலன்கள்கூறி னலமு
ளனுச்சாகிபாவிதியாளன், புண்ணியசம்பன்னனி வுடைய
கோமான் புகழ்ச்செறியும்பிரசங்கிவித்துவானும், திண்ணிய நந்
குலமுடைய விபுன்னசிலன் நிரள்யோகவானென்றே செப்
புவாரே.

(இ-ள்.) எண்ணத்தகுதியான இலக்கினமுதல் எழுராசிலரையி
ல் தொடர்பாய் கிரகங்கள் வரிசையாக யிருக்கப்பிறந்தவனுக்கு (வல்
லகியோகம்) பலனாவது மனதில் உற்சாகமும் செங்கோன்மையும் பு
ண்ணியசம்பத்தும் அறிவுடைமையும் கீர்த்திபொருந்திய பிரசங்கமும்
வித்துவத்தன்மையும் வன்மையும் நல்லகுலமும் கெட்டித்தனமும் ப
ரிசுத்தமும் தைரியமும் அயிஸ்வரியமும் உண்டாகும் எ-று.

எ-வீடு கிரகமாலே.

வாருலவுமுலையாள் கேளிலக்கினங்கண்முதலாய்
மாறாமலேயாறுவிட்டில்லகோணிற்கப

பாருலவுசும்தரயோகங்களென்னப்

• புகர்பலன்றனைத்தெரிந்துபார்த்திடுமப்போது
சுருலவுமன்னவனாஞ்சுகதேகன்சீமான்
சினமில்லான்கிருபையுள்ளசேர்ந்தபிரதாபன்
ஏருளவாக்கியன்னானந்தானபுத்திமானும்
இனிபதாதாவென்றேயியம்பிடுவர்கண்டீர்.

(இ-ள்.) கச்சையணிந்திருக்கின்ற கொங்கையுடைத்தானவளே, இலக்கினமுதல், ஆறிராசிவரையில் இடைவிடாமல் கிரகங்களிருக்கப்பிறந்தவனுக்கு (சக்கரதரயோகம்) பலனாவது, சிறப்புபொருந்திய இராஜத்வமும், சுகமானதேகமும், லட்சுமீகரமும், பொறுமையும், வாக்குநாட்டியும், கியானமும், அறிவும், உதாரத்வமும், உண்டாகும்.

௫-வீடு கிரகமாலே.

கண்டலக்கினங்கண்முதலைந்துவீட்டிற்
கருணையுடனேகிரகஞ்சேர்ந்துநிற்கில்
ஒண்டொடிந்பரசயோகங்களென்றனை
புரைப்பரவன்மேதாவியுச்சாகியாகும்
கண்டமிழன் பலகலையுந்தெரிந்துரைகள்பகர்வன்
சுல்லசனங்களும்புகழ்த்தான்மிகவேவாழ்வன்
எண்டிசைகள்புரத்திடுமன்னவராற்பூச்சியவான்
இனிபதனவான்வீட்டின்கருமமெலாம்பார்ப்பன்.

(இ-ள்) இலக்கினமுதல் ஐந்துராசிவரையில் நெருக்கமாய்கிரகங்களிருக்கப்பிறந்தவனுக்கு (பரசயோகம்) பலனாவது மேன்மையும், சந்தோஷமும், அழகிய தமிழ்ச்சாத்திரம் தெரிந்துரைத்தலும், சர்வத்திராணம் புகழ்வாழ்தலும், திக்கெட்டையும் காக்கின்ற அரசரால் பூஜிதமும், மிகுத்ததனமும், சம்சாரகிருத்தியங்களில் ஜாக்கிருதையும் உண்டாகும் என்று.

வேறு.

ச-வீடு கிரகமாலே.

பார்க்கிலக்கினந்தன்னேடுபயினைக்குள்ளாக
எர்க்கவேகிரகநின்றாவிதுவேகேதாரயோகம்
தீர்க்கமாய்கிருவிபண்ணரிதிதேதெடுத்திடவான்சுற்றத்
தார்க்கன்பனசுகவான்ராஜபூச்சியன்றகைமையுள்ளான்.

(இ-ள்.) இலக்கினமுதலாக நான்கிராசிவரையில் சரியாக கிரகங்களிருக்கப் பிறந்தவனுக்கு (கேதாரயோகம்) பலனாவது தாராளமாய் விவசாயம்செய்து பொருளைச்சம்பாதிக்கும் கெட்டித்தனமும்,

உறவின்முறையார்களிடத்தில் பகைமும், ராஜபூஜிதமும், பெருமையும் உண்டாகும் என்று.

௩-வீடு கிரகமாலே.

உள்ளதோர்மூன்றுவீட்டி லுற்றிடிற்சூலயோகம்
மெள்ளவப்பலனநேக வித்தையுள்ளவனுச்சாகி
தெள்ளியபோகவானுந் திரவியந்தேடுஞ்செல்வன்
கொள்ளவும்விலைகள் கூறி விற்கவுங்குறிப்புளாளன்.

(இ-ள்.) இலக்கினமுதல் மூன்றிராசுவரையில் கிரகங்களிருக்க
ப்பிறந்தவனுக்கு (சூலயோகம்) பலனாவது பலபாஷையறிதலும், உ
த்சாகமும், சம்பத்தும், பொருள்சம்பாதிக்கின்ற சீரும், கிறையவிற்கிற
ய வல்லமையும் உண்டாகும் என்று.

௨-வீடு கிரகமாலே.

ஆள்சன்மமிரண்டிலேழு கிரகமுமமர்ந்துநிற்கில்
நீள்கனயோகமென்ப ரிதன்பலனிதிமானம்க்கோர்
தாள்தொழுதிறைஞ்சிநிற்குஞ் சரசவான்மீர்க்கஜீவி
கேள்சுகபன்மன்சென்மத் தேழுமிற்கெளளயோகம்.

(இ-ள்.) இலக்கினமுதல் இரண்டாம்ராசுவரையில் ஏழு கிரகங்
கள் இருக்கப் பிறந்தவனுக்கு (மகாகனயோகம்) பலனாவது தனாட்டி
யமும், மகாபிரபுக்கள் அடிவணங்கி நின்றலும், சரசகுணமும், நீண்ட
டாயுளும், நற்கருமஞ் செய்தலும் உண்டாகும் என்று.

௧-வீடு கிரகமாலே.

யோகமாங்கெளளயோக முறுதனஞ்சற்றுமில்லான்
சோகமாயினைத்திருப்பன் சிலவுளானபகலிற்சோம்பன்
தோகைகேள்பொல்லான்சொற்பகாரியத்தொழிற்குவல்லான்
வாகுடன்புவிசஞ்சார வல்லமையுள்ளானுமே.

(இ-ள்.) இலக்கினத்தில் தானே ஏழு கிரகங்க ளிருக்கப் பிறந்த
வனுக்கு (கெளளயோகம்) பலனாவது, துட்டில்லாமையும், தேகம்வா
டியிருத்தலும், விரயமும், மூதேவீத்தன்மையும், பொல்லாப்பும், சு
ல்லபகாரிய ஜீவனமும், தேசசஞ்சாரமும் உண்டாகும் என்று.

வலத்திற்குச் சொன்னதானாலும், இடத்திற்குஞ்சொல்லலாகும்.

இரவி சேகரப்பலன்.

பிள்ளைமதிமுதனேராயிரவியுடன் கூடிற்

பேரியல்காரியசமர்த்தன்பெண்டிர்வசப்படுவ

ளுள்ளமதியாங்கபடமுரைதிடமாம்வித்தை
யுருவநல்லபுத்தியுரமாமரசருறவு
கள்ளமிலான்வெகுமானிகனகமுளானரி
கள்வசியன்பந் துசனன்கருதலர்பெற்றவனூ
மெள்ள லுளான்மந்தபுத்திரிபுசவனும்விதுநே
ரெமனளவுமாதவனூடெய்துதற்கிப்பலனே.

(இ-ள்.) இரவியுடன் பூருவமதிகூடில்பிரபலவான், இயல்புடையவன், காரியசமர்த்தன், களத்திரவசியன், அடக்கமுடையவன், இரவிசேய்கூடில்சுபடன், திடவசனூதிகள்; இரவிபுதன்கூடில் வித்தை, அழகு, புத்தி, சரீரபெலம் இவையுடையவன் - இரவிகுருகூடில் அரசருறவுடையவன்; பரிசுத்தன், வெகுமானி, தனவான்; இரவிசுக்கிரன்கூடில் களத்திரவசியன், பந்துசன சத்துரு உடையவன்; இரவிசனிகூடில் அபகீர்த்தியுடையவன், மந்தபுத்தியுடையவன்; சத்துருவசன்-இவைமதிமுதனேர்சனிவரை, இரவிசுகிதப்பலன் எ-று.

இதுவுமது.

பலனில்வசனம்புகழாமிராசசமானுமாம்
பைம்பொனுக்குள்ளதுவாஞ்சத்துருவிடன் பொன்பவனூ
நலமின்மதிதேசாந்திரியாம்புதல்வர் தனமா
நல்வசனன்மந்திரிசேனூபதியாயனஞ்
சலவிரணநோய்போகந்தனகுலமாம்பந்து
சனப்பிரிவுரோகிதனமூர்க்கனுமாந்தனமு
நிலைமையுங்கீர்த்தியுமுடையனூங்காந்திவித்தை
நிலவனநேர்மால்புகராய்நிப்பதினற்பலனே.

(இ-ள்.) இரவிமதிசேய்கூடில் வீண்வார்த்தைசொல்பவன், கீர்த்திமான்; இரவிமதிபுதன்கூடில் ராசசமானன்; இரவிமதிசுருகூடில் ராசவெகுமானன், நல்லவன், பிரபுசேவையையுடையவன்; இரவிமதிசுக்கிரன்கூடில் சத்துருஉடையவன் விடமார்க்கன், பொன்னுடையவன், பாவஞ்செய்பவன்; இரவிமதிசனிகூடில் குணவீணன், தேசாந்திரி; இரவிசேய்புதன்கூடில்புத்திரவான், தனவான்; இரவிசேய்குருகூடில் நல்லவசனன், மந்திரி, சேனூபதி; இரவிசேய்சுக்கிரன்கூடில் நயனசல விரணரோகமுடையவன், போகமுடையவன், தனமுடையவன், குலவான்; இரவிசேய்சனிகூடில் பந்துசனப்பிரிவுடையவன், ரோகமுடையவன், தனமுடையவன், மூர்க்கன்; இரவிபுதன்குருகூடில் தனம் நிலைமைகீர்த்தியுடையவன்; இரவிபுதன்குக்கிரன் கூடில் சரீரகாந்தியும் வித்தையுமுடையவன் எ-று.

இதுவுமது.

நிற்குணமனசாரநிதனனுமாந்தனமு
 நேத்திரரோகமுமறிவும்வசியமுமாநிருபர்
 சொற்கினியதொழிற்றிடமாங்கெருவமபிமானந்
 துற்கருமமால்சனினேர்சுக்கிரன்சுன்னளவு
 மெற்கிறையோடிருபெயர்கூடற்கிதுவாமுப்பேர்க்
 கிதன்மேற்பொய்கபடுசமர்த்தெழுதலுமாமிசைபொன்
 சற்குணமித்திரபுத்ரகளத்திரனனீகன்
 சசியனன்மாலொடும்பொனெடுந்தபனனைச்சாருதற்கே.

(இ-ள்.) இரவிபுதன்சனிகூடில் குணவீனன், அனசாரன், தரி
 த்திரன்; இரவிகுருசுக்கிரன்கூடில் தனம், நேத்திரரோகம், அறிவு,
 சனவசியம் இவையுடையவன்; இரவிகுருசனிகூடில் ராசப்பிரியன்,
 ராசப்பிரவர்த்தகன், மனோதிடன் - இரவிசுக்கிரன்சனிகூடில் கெருவீ,
 அபிமானி, துற்கருமி, இவைவரவியோடு இருபேர்கூடும்பலனம்; இரவி
 மதிசேய்புதன்கூடில் பொய்யன், மனோகபடி, சமர்த்தன், எழுதவல்
 லவன்; இரவிமதிசேய்குருகூடில் கீர்த்திமான், தனவான், சற்குணன்,
 புத்திரமித்திரகளத்திரவான், சேனாபதி எ-று.

இதுவுமது.

சாரமிலன்விடன்கண்பிணியாஞ்சனவிரோதி
 தரித்திரனம்புத்திதனம்ராசசமானனுமாம்
 பாரியிடத்ததிப்பிரியன்பாடகனாங்குடிலன்
 பண்டிதனூத்தாரசுதபாக்கியனும்பணஞ்சேய்
 ரீரியிவையிலானூத்தாய்பிதிர் தாரவீன
 னஞ்சமர்த்தனசுந்தரனாடகவித்தையுமாஞ்
 சோரமிரணம்விரணந்துர்த்தெழிலாமதிசேய்
 சுக்கிரனேரனன்மால்சன்சுடரொடுந்தோன்றுதற்கே.

(இ-ள்.) இரவிமதிசேய் சுக்கிரன்கூடில் உதவியற்றவன், விடன்,
 நயனரோகி; இரவிமதிசேய்சனிகூடில் இனசனவிரோதி, தரித்திரன்;
 இரவிமதிபுதன்குருகூடில் புத்திமான், தனவான், ராசசமானன்; இர
 விமதிபுதன் சுக்கிரன்கூடில் களத்திரமோகி, பாடவல்லவன்; இரவிமதி
 புதன் சனி கூடில் குடிலன், பண்டிதன்; ரவிமதிக்குரு சுக்கிரன் கூடி
 ல் களத்திர புத்திரபாக்கியவான்; இரவிமதி குருசனிகூடில் தரித்தி
 ரன்; புத்திரவீனன்; இரவிமதிசுக்கிரன்சனி கூடில் மாதூர்பிதிர் தார
 னீனன் - இரவிசேய்புதன் குருகூடில் சமர்த்தன், சுந்தரன்; இரவிசே
 ய்புதன் சுக்கிரன்கூடில் நாட்டிய வித்தையாடிகன்; இரவிசேய்புதன்

சனிகூடில் சோரம், ருணம், விரணம், தூர்த்தொழில் இவையுடைய வன் எ-று.

இதுவுமது.

தோன்றல்களந்தனமதிகங்கிரகமும்படியாஞ்
 சுததாரகினனுமாயிவையொடுபிச்சகளு
 மீன்றுவசன்சுகிபோகியரசனுமாங்கெருவி
 வித்தைநிதனத்தானும்விடனினவிரோதி
 யீன்றவர்த் துவேஷியுமாயின்மையவமான
 மெய்துகளத்திரனஞ்சேய்பொன்கவிநேரீழ
 மான்றலைவன்சனிவரையூழ்ணைதலுக்காநாற்பே
 ராய்க்கூடவிதன்மேற்கேளகத்தியமாமுனியே.

(இ-ள்.) இரவீசேய்குருசுக்கிரன்கூடில் வெருபுத்திர களத்திர வான், தனவான், கிரகவான்; இரவீசேய்குருசனிகூடில் தாரகதர னன்; இரவீசேய்சுக்கிரன் சனிகூடில் தாரகதகீனன், பிச்சகன்; இர விபுதன்குருசுக்கிரன் கூடில் மன்மதசுகி, போகவான், தராபதி; இர விபுதன் குருசனிகூடில் கெருவி, வித்தையுள்ளான், தரித்திரன்; இரவிபுதன்சுக்கிரன் சனிகூடில் விடன், இனசனவிரோதி, மாதூர் பிதூர்த்துவேஷி; இரவிசுருசுக்கிரன் சனிகூடில் தரித்திரன், அவமான களத்திரவான்-இவை இரவியுடன் மூன்றுபேர் கூடும் பலனம். இத ன்மேல் நாலுபேர்கூடும் பலனையுங்கேட்பாயாக அகத்தியமாமுனியே.

இதுவுமது.

அமர்வலவன்கோட்சமர்த்தனத்தையுதார
 மபாக்கியனஞ்சுதகீனமாசையற்பாயுவுமார்
 தமர்சனவிரோதியெத்தனத்தாரகீனன்
 சலரோகநேத்திரனஞ்சுராசைபிச்சாடனுமாஞ்
 சுமதிதனம்படைத்தலவனும்பாவிசுராபானி
 துற்கருமனூரிதனிசோரனுமாஞ்சுகளம்
 விமலமதிவித்தையுமாமதிசேய்மால்பொன்னேர்
 விதூர்த்திசுக்கிரன்விசிதன்வெயிலிடைமேவுதற்கே.

(இ-ள்.) இரவிமதிசேய்புதன் குருகூடில் போர்வல்லவன், கோ ட்சமர்த்தன்; இரவிமதிசேய்புதன்சுக்கிரன் கூடில் தயவுடையவன், உதாரமுடையவன், அபாக்கியவான்; இரவிமதிசேய்புதன் சனிகூடில் புத்திரகீனன், துராசையுடையவன், அற்பாயுவுடையவன்; இரவிமதி சேய்குருசுக்கிரன்கூடில் இனசனவிரோதி, எத்தன்; இரவிமதிசேய்குருசனிகூடில் தாரகீனன், நேத்திரசலரோகநேத்திரன்; இரவிமதி

சேய்சுக்கிரன் சனிகூடில் தூராசையுடையவன், பிச்சகன்; இரவிமதி புதன் குருசுக்கிரன்கூடில் நல்லபுத்தியுடையவன், தனவான், சேனாபதி; இரவிமதிபுதன் குருசனிகூடில் பாவி, சுராபானி, துற்கர்மி; இரவிபுதன்சுக்கிரன்சனிகூடில் தரித்திரன், சோரன்; இரவிமதிகுருசுக்கிரன் சனிகூடில் நல்லகளத்திரமுடையவன், பரிசுத்தன், வித்தையா திகள் ௭-ஹ.

இதுவுமது.

மேவலர்ச்செற்றவன்விடனும்பிச்சகன்வத்திரமு
மெய்யுமுழுக்குள்ளவனானமேன்மைவிதனமுமாய்ப்
பாவம்வதைசெய்வதற்குப்பயமிலனாதேவ
பத்தியபிமானனுமாய்பார்மகனேர்நால்வர்
நாவலன்பொன்கவிசனியுநனுமிதற்காமிதன்மே
னவில்வதைவர்க்காந்தீர்த்தயாத்திரையெந்நாட்கும்
போவநீதிற்சோரமுமாமோனமெய்ஞ்ஞானமுமாய்ப்
புசிப்புமிலதாமறுபேர்பொருந்துதற்கிப்பலனே.

(இ-ள்.) இரவிசேய்புதன் குருசுக்கிரன்கூடில் சேனாபதி, வீடன்; இரவிசேய்புதன் குருசனிகூடல்பிச்சகன், சாரமும் ஆடையும் அழுக்குடையவன்; இரவிசேய்புதன் சுக்கிரன்சனிகூடில் பெரியவன், மனோதுக்கி, பாவி, கொலைபாதகன்; இரவிபுதன் குருசுக்கிரன்சனிகூடல் தேவபுத்தியுடையவன், அபிமானி, இவைரவியோடு நாலுபேர்கூடும்பலனும் - இரவியுடன் ஐவர்கூடல் எந்நாளுந் தீர்த்தயாத்திரை சஞ்சாரமும், சோரமும் உடையவன். ஆறுபேர் கூடல் மௌன்மெய்ஞ்ஞானமும் உடையவனாகிப் புசிப்பும் இல்லாமல் இருப்பன்.

மநீ சேகராப்பலன்.

இப்பவுமன்முதலவருமிந் துவுஞ்சேர்தலுங்கே
ரியல்புதனநல்லகுலமிதையதிடவானுந்
சுப்பறைசொல்பவன் ஹாதன்கவிஞானுமாஞ்சாது
சனப்பிரியன்புத்திரனுஞ்சகலசனத்துவேஷி
துப்புரவில்லானும்பொல்லாக்களந்தாய்தந்தை
துவேஷிதரித்திரனுந் தூர்த்தொழில்பவமாதலனாந்
செப்புதல்குரூரம்விடன்றோகியுமாந்தீநேர்
சேய்பொன்னளவும்தியைச்சேருசற்கித்திறனே.

(இ-ள்.) மநீசேய்கூடல்பாக்கியம், தனம், நல்லகுலம், மனோதிடம், இவையுடையவன் - மதிபுதன் கூடல்பொய்யன், தூதன், புலவன்; மதிகுருகூடல் சாதுமார்க்கன், வெகுசனப்பிரியன், புத்திரவான்; மதிசுக்கிரன்கூடல் சகலசனத்துவேஷி, அஞ்சாரவான்; மதிசனி

கூடில் பொல்லாத களத்திரமுடையவன், மாதூர்பிதூர்த்துவேஷி, தரித்திரன்; மதிசேய் புதன்கூடில் துற்கர்மி, பாவி, தரித்திரன்; மதிசேய்குருகூடில் குருரவாக்குடையவன், விடமார்க்கன், ரோகி எ-று.

இதுவுமது.

தற்குணமனாசாரஞ்சஞ்சாரந்தாரந்
தனையரிழப்பவனாமாதரவவமானியுமாஞ்
சொற்கணழகறிவுதனவானாந் துற்கருமி
துற்சனனாம்வெகுமானிசுகிகொடைநல்லவன
நற்குலநற்புத்தியபிமானியுமாம்விருத்தை
நாயகன்வாசாலகனம்புரோகிதனல்லவன
மற்கிறையைக்கனலிகவிநேர்க்கவிசன்வரைக்கு
மணைதவிதாமிதன்மேற்சொல்லவதுவுமுப்பேரதற்கே.

(இ-ள்.) மதிசேய்சுக்கிரன் கூடில் சுதந்தரன், அனாசான், சஞ்சாரன், தாரசுதகீனன்; மதிசேய்சனிசூடில் ஆதரவு அவமானமுடையவன்; மதிபுதன் குருகூடில் அபிராமவசனன், அழகு நேத்திரமுடையவன், அறிவுடையவன், தனவான்; மதிபுதன்சுக்கிரன் கூடில் துற்கர்மி, துற்சனன்; மதி புதன்சனிகூடில் வெகுமானி, சுகி, விதரணன், நல்லவன்; மதிசூரு சுக்கிரன் கூடில் நல்லகுலம், நல்லபுத்தி, அபிமானம் இவையுடையவன்; மதிசூரு சனிகூடில் விருத்தைநாயகன் வாசாலகன்; மதிசுக்கிரன் சனிகூடில் புரோகிதன், நல்லவன் இதன்மேல் மூன்றுபேர்கூடும் பலன் சொல்லுவோம் எ-று.

இதுவுமது.

பேரதிகநல்லபுத்திராஜவசியனுமாம்
பிரக்யாதியழகுகளமிவனதுபெற்றிலனாஞ்
சீரலதிலாசைசதாநித்திரையாஞ்சுகியுந்
திடமனதுமுளனும்பொல்லாதகளத்திரனும்
வாரமறிவிசைதனலாபஞ்செவிமந்தமுமாம்
வங்கிசபூச்சியன்றனவானும்விடமார்க்கமுமாம்
பேராதிகன்சனப்பகையாம்புவிமகன்மால்பொன்னேர்
புதன்கவியேமன்மதியைப்பொருந் துதற்கித்திறனே.

(இ-ள்.) மதிசேய்புதன் குருகூடில் பிரபலன், நல்லபுத்தியுடையவன், ராஜவசியன்; மதிசேய்புதன் சுக்கிரன்கூடில் கீர்த்திமான், ரூபகளத்திரன், அழகில்லாதவன்; மதிசேய்புதன்சனிகூடில் தூராசைசதாநித்திரை உடையவன்; மதிசேய்குருசுக்கிரன்கூடில் சுகி, மனோதிடன்; மதிசேய்குருசனிகூடில் பொல்லாத களத்திரமுடையவன்

ன்; மதிசேய்சுக்கிரன் சனிகூடில் அன்பு, அறிவு, கீர்த்தி, தனலாபம், செவிமந்தம், இவைவடையவன்; மதிபுதன் குரு சுக்கிரன் கூடில் பந்துசனபூச்சியன், தனவான்; மதிபுதன் குரு சனிகூடில் விடமார்க்கன்; மதிபுதன் சுக்கிரன் சனிகூடில் வெகுசுகன், சனப்பகையுடையவன்.

இதுவுமது.

திறற்கேடன்றுக்கிபொல்லாதவனாகுமதியைச் சீவன் முதல்மூவர்களுஞ்சேரிலிவைதீரப் பிறைச்சேர்வனல்வரென்றனங்குலநல்லவனும் பெரியவனதுலனும்பிச்சுகனமீதுளனங் குறைத்தேகனாகுமைவர்கூடலண்டத்தளவுங் குணக்குமறிவுடையனமுக்குடையவனும் தன்மேற் பொறைப்போதற்கொருதனையமான்முதனேர்கனற்பாற் பெருந்துதல்கேளென்றனன் சந்தனப்பொருப்புற்றவனே.

(இ-ள்.) மதிசுருசுக்கிரன் சனிகூடில் திறற்கேடன், பொல்லாதவன், துக்கி இதன்மேல், ச, பேர்கூடற்பலன் அறியும்படி - மதிசேய்புதன் குருசுக்கிரன் கூடில் தனவான், குலமுடையவன், நல்லவன் - மதிசேய்புதன் குருசனிகூடில் பெரியவன், தரித்திரன் - மதிசேய்புதன் சுக்கிரன் சனிகூடில் பிச்சுகன் - மதிசேய்குருசுக்கிரன் சனிகூடில் பிச்சுகன் - மதிபுதன் குருசுக்கிரன் சனிகூடில் அங்கவீனன் - மதிசேய்புதன் குருசுக்கிரன் சனிகூடில் அண்டத்தளவுங் குணக்கும் அறிவுடையவன், அழக்குடையவன். இதன்மேல் பிரமாவுக்குப் புத்திரனைனவா. செவ்வாய் சேகரப்பலனுங் கேட்பாயாகவென்று திருமலர்ந்தருளினவன் சந்தனசலத்தையுடைய சுப்பிரமணியக்கடவுள் ௭-று.

சேய் சேகரப்பலன்.

தனமறிவுவயித்தியமாஞ்சற்குணஞ்சோதிடத்திற்றயவுளனந்தாதுருவாதத்தசநேற்றவனுமனத்திதில்பாடகனும்வாத்யநடங்கீதமனதுளனமங்கமதில்வடுக்குறைமற்றுளனமினசனமில்விலைக்குளனமிறைவரிடத்துளனமியல்புடையன்றனிவிடனமின்பமில்புத்திரனஞ்சினமில்சனத்வேஷனுமார்தரித்திரனங்கொடியசேவகனங்களானானேரனற்சேருதற்கே.

(இ-ள்.) சேய்புதன் கூடில் தனவான், அறிவுடையவன், வைத்தியன் - சேய்குருகூடில் சற்குணன், சோதிடப்பிரியன் - சேய்சுக்கிரன் கூ

டில் தாதுருவாதி, அசடன் - சேய்சனிகூடில் மனோசஞ்சலி, பாடகன் - சேய்புதன் குருகூடில் வாத்தியசங்கீதநடனப்பிரியன் - சேய்புதன்சுக்கிரன்கூடில் அங்கவீனன் - சேய்புதன் சனிகூடில் பந்துசனவீனன், விலைப்படுவன் - சேய்குருசுக்கிரன்கூடில் அரசரிடத்து உறவுடையவன் - சேய்குருசனிகூடில் இயல்புடையவன், தனவான், விடன், சேய்சுக்கிர சனிகூடில் துற்புத்திரனை யுடையவன் - சேய்புதன் குருசுக்கிரன் கூடில் சாந்தன், சனத்துவேஷி - சேய்புதன்குரு சனிகூடில் தரித்திரன் - சேய்குருசுக்கிரன் சனிகூடில் கொடியசேவகன் - சேய்புதன் குரு சுக்கிரன் சனிகூடில் சோரன் எ-று.

புத்தருசுக்கிர சேகரப்பலன்.

சேரல்புதப்பலனி துபாக்கியமறிவும்முளனஞ்சு
செப்புதல்வினோதவிதம்பாடகனஞ்செஞ்சொற்
சாரசன்சோதிடந்தனவான்சத்துருவற்றவனஞ்சு
சௌபாக்கியவானஞ்சத்தியன்விடனாந்தனியாஞ்சு
சூரனுமாங்குருநேராய்த்துதனையுற்றிடற்காஞ்சு
சுக்கிரனோர்பொன்னை யுறிற்சொம்மழகாஞ்சுதனி
லாரெனலாஞ்சவுக்கியமாமசிதசிதற்சேரி
லவமானகளந்தாசரழிவதுமாவதுமே.

(இ-ள்.) புதன்குருகூடில் பாக்கியம், அறிவு, அழகுஇவை உடையவன் - புதன்சுக்கிரன் கூடில்வினோதவசனன், பாடகன் - புதன் சனிகூடில் கல்விமான், கெணிதன், தனவான், சத்துருஇல்லாதவன் - புதன்குருசுக்கிரன் கூடில்சௌபாக்கியன் - புதன்குருசனிகூடில் சத்தியவாக்குடையவன், விடமார்க்கன் - புதன்சுக்கிரன் சனிகூடில் தன்வான் - புதன்குரு சுக்கிரன்சனிகூடில் சூரன் இவை புத்சேகரம் - குருசுக்கிரன்கூடில் தனவான், அழகன் - குருசனிகூடில் புத்திரவீனன் - குருசுக்கிரன்சனி கூடில் சௌக்கிய முடையவன் - இவை குருசேகரம், சுக்கிரன் சனிகூடில் அவமான களத்திரமுடையவன் ஆவதம் அழிவதுமான தாசிதாசருடையவன், எ-று.

அஷ்டகவர்கீது சமதாய்பலன்.

விருத்தம்-வேறு.

ஐயாச்சுவாமியத்தி லாரந்தசிற்றம் பலச்சக்கரம்
மெய்யாகவிங்குகொளின் மேலாம் நலனைத்தரும்
கையால்பரல்தப்புங் காணொன்றிரண்டதமம்
பொய்யாதமூன்றுமுதல் போற்றுவாயுத்தமமே.

(இ-ள்.) அஷ்டகவர்க்கு-ஐயாச்சுவாமீயத்தில் காணும் சிற்றம்பலச் சக்கிரத்தை, மெய்யாயி வ்ருகொண்டபார்த்தால், நன்மையாம். 'அதுதள்ளி - கையால் கணக்கிடும் பரல் தப்பிப்போனாலும் போம்,' அதுநிற்க அஷ்டகவர்க்கில் - ஒன்றிரண்டு பரலின்பலன் அதமம், மூன்றின்மேலேறும் பரலின்பலன் உத்தமம் எ-று.

எழுவரீபலன்.

இரவிக்கொன்பான்மதிக்கும் புருந்திக்குமீரண்டாம் குருவிற்கைந்தாஞ்சேய்க்கு மூன்றுசக்கிரனுக்கோரேழ் வருசனிக்கிருநான்காகும் வாய்ந்திடுஞ்சமதாயத்தை விரிவுசொத்தியத்தால் தாக்கி மேன்மூவொன்பானுக்கீராளே.

(இ-ள்.) சூரியன் சமதாயத்தில் கூ-வது இராசிப்பரலைக்கொண்டு பிதாவுக்கும், சந்திரன் சமதாயத்தில்-ச-வது இராசிப்பரலைக்கொண்டு-மாதாவுக்கும்-நாதிக்கும், குருசமதாயத்தில் இ-வது இராசிப்பரலைக்கொண்டு-புத்திரர்க்கும், குஜன்சமதாயத்தில் ஈ-வது இராசிப்பரலைக்கொண்டு சகோதரருக்கும், சுக்கிரன் சமதாயத்தில் எ-வது இராசிப்பரலைக்கொண்டு களத்திரத்திற்கும், சனிசமதாயத்தில் அ-வது இராசிப்பரலைக்கொண்டு ஜாதகனுக்கும், யாதொருபலனைச் சொல்லுமிடத்தில், அந்தந்த இராசியின்பரலை சோத்தியபரலினால் பெருக்கி உள்க்குக்கொடுக்கின்றது-நட்சத்திரமாகும் எ-று.

திருவளரொளிபிறைக்குச் சென்னிரண்முன்னாகக்கொள் தெரிவையேதேய்ப்பிறைக்குச் செப்பவிட்டம்முன்னாக விரைவுடனெண்ணிக்கண்ட நாள் குருமேவுங்காலம் பரவுநற்பலன்சன்மேவில் பன்னுகாரகர்க்குவூனம்.

(இ-ள்.) அதனால் வருந்தொகைக்கு பூர்வபகூதத்தில் அச்சுவனீ முதலாகவும், அமரபகூதத்தில் அவிட்டமுதலாகவும், எண்ணிக்கண்ட நகூத்திரத்தில் குருவரில் நன்மையும், சனிவரில் தீமையும், அந்தந்த காரகருக்கு உண்டாம் எ-று.

ஊனமிற்பரன்முப்பான்மே லோங்கிடி-லுத்தமந்தான் ஆனவையைந்தின்மேலே யாகிடினமத்திபந்தான் போனதிற்குறையுமாகில் புகல்பலனதமமாகத் தானுரையோரைத்தொட்டு சதுர்சதுர்சதுராக்கொள்ளே.

(இ-ள்.) ஜாதகனுடைய வாழ்நாளை முக்கூறுக்கியதற்கு சர்வாஷ்டகவர்க்கில்-இலக்கினமுதல்-நான்கு வீட்டி-லுள்ள தொகை ௩௦-க்கு மேல்பட்டா லுத்தமபலன் என்றும், அதற்குமேல் நான்கு வீட்டிலு

ள்ள தொகை உரு-க்கு மேற்படில் மத்திப்பலனென்றும், அதற்குமே ல்•நாள் குவீட்டி. லுள்ளதொகை உரு-க்குக் குறையில் அதம்பலன் என்றும் சொல்வாயாக- இதுதான் திரிவிதகண்டமெனப்படும் ஏ-று.

எக்காளமுற்றபல நேறுந்தினந்தினமும்
தொக்காதுமத்தளமே துஞ்சிமீஞ்சிதுஞ்சிடுமாம்
முக்காலும்டமருகமோ வோங்கிதுஞ்சிவோங்கிடுந்தான்
இக்காலத்தவருக்கு மிதுவேதிரிவிதயோகம்.

(இ-ள்.) மேற்சொல்லிய திரிவிதகண்டத்தில் எக்காளயோகபல னாவது - விர்த்தியாகிக் கொண்டிருக்கும், மத்தள யோகபலன்-குறை ந்து-நிறைந்து - குறையும், டமருக யோகபலன் - ஏறி - இறங்கி - ஏற்றமாகுமாம் ஏ-று.

பதினென்றிற்கோரோடுங்கில் பகர்ந்திடுசெலவுமேலாம்
துதிபெறுபத்திலேறி வியந்துஞ்சிற்சகடமில்லை
வதியுமாறெட்டிராநின் மன்பரற்றொகைக்குமேலாய்
பதிபுகழிர்ணடொன்பான்பன் னென்றிற்குப்பகர்வாயோகம்.

(இ-ள்.) இலாபத்தானத்திற்கு விரயத்தானத்தொகையுயரில் செலவதிகம், ராஜ்ஜியத்தானத்திற்கு விரயத்தானத்தொகையுயரில் செலவதிகம், கூ-அ-கஉ-ன் தொகைக்கு உ-க-கக-ன் பரல் உயர்ந்திருக்குமாகில் யோகபலன் சொல்லுவாய் ஏ-று.

இராசிகளிற் சந்திர னின்றபலன்.

மேடநீநின்றபலன்.

விருத்தம்-வேறு.

பன்னிருராசிகடோறுஞ்சந்திரன் றுனின்ற

பலன்பகர்வாமேடத்தின்மதிநிற்கப்பிறந்தோன்

மின்னுவிழிபுருண்செற்றேசிவந்திருக்குங்காமி

மிகுதூரடந்திடுவன்சீக்கிரசந்தோஷி

பொன்னேமிகத்தேடியுடனேசிலவுபுரிவான்

புயபலன்வீரியன்மடவார்கலவிக்குவலியன்

சென்னிதனின்மறுவடுவொன்றுளன்சபலனாகும்

செலங்கண்டஞ்சவன்முழந்தாட்செறிபிணிவுள்ளவனாம்.

(இ-ள்.) இராசி கஉ-ல் சந்திரனின்றபலன் சொல்லிடத்தில் மேஷராசியில் மதியிருக்கப் பிறந்தவனுக்கு பிரகாசம்பொருந்திய நே த்திரமானது உருட்சியாகவும், கிஞ்சம் சிவந்தும், காமாந்தகமும், அதிகநடையும், சீக்கிரமாய் சந்தோஷித்தலும், திரவியத்தைச் சம்பா

தித்துச் செலவுசெய்தலும், புஜபலபராக்கிரமமும், ஸ்ரீகருடன்வி
ணையாடுவதில் கெட்டித்தன்மையும், தலையில் மறு அல்லது வடிவுபுத்
திசயலமும், ஜலத்தைக்கண்டால் பயமும், முழங்காலில் நோயும் உ
ண்டாம் எ-று.

இடபத்தினீறபலன்.

உள்ளமகிழ்தருளுமதியிடபத்திலிருக்க
உற்பவித்தோன்குணங்கிருபையுடையனல்லரூபன்
தெள்ளியநாசியின் முகத்திற்பக்கத்தின்மறுவான்
தியாகவான்றொடைவதனம்பருத்திருமலுளனும்
பிள்ளைகண்முந்தியுமுள்ளான்பெண்பெறுவன்பொறுமை
பெறும்பசியனிருசொல்லன்பின்புசந்தோஷிப்பன்
கள்ளவிழிபார்க்கினியனண்பருக்குறண்பன்
கண்டிடுமத்திமவயதோன்சவுக்கியபாக்கியவான்.

(இ-ள்.) இருஷபராசியில் பிறந்தவனுக்கு இரக்கமுள்ள மனமும்,
அழகும், பிரகாசம்பொருந்திய மூக்கில் முகத்தில் பக்கத்தில் மறுவும்,
துடை முகம் பெருத்திருத்தலும், இரும்புதலும், முதலில் பிறப்பது
ஆண்பிள்ளை, பிண்ணிட்டுப் பிறப்பது பெண்பிள்ளைகள், சாந்தம், அதி
கபசி, வாக்கு மாறிப்பேசி பின்பு சந்தோஷமடைதல், பரத்தையரு
க்கு கிநேகம், கிநேகிதருக்குச் சிநேகன், ஆயுமத்திபம், சவுக்கியம்,
சம்பத்து உண்டா மென்பதாம் எ-று.

மிதுனத்தினீறபலன்.

வான்மிதுனசகிபலன்மின்னார்மகிழுஞ்சுரதன்
மகிழ்தூதன்சிவந்தகண்ணன்மயிர்கருண்டேயிருப்பன்
தான்மிகச்சூதுகள்பெறுவனழகன்சத்தியவான்
சாப்பாட்டி.னிற்பிரியன்றகும்புத்தியானம்
பான்மைசெறிபட்டுக்கொரியமுள்ளமுகத்தில்
பருத்தமறுவுளன்பிரியவாக்குமிகுரசவான்
தெனையமொழிமடவார்கொண்டாடிப்புக்கழ்வர்
திடமாயுன்னதமாகச்செறிந்திருக்குநாசி.

(இ-ள்.) மிதுனராசியில் மகியிருக்கப் பிறந்தவனுக்கு ஸ்திரீகள்
சந்தோஷிக்கத்தகுந்த லீலாவீனோதம், தூதுபோவதில் இச்சை, சிவ
ப்புக்கண், சுருட்டைமயிர், மிகுந்த சூதுகள் தெரிதல், அந்தம், உண்
மை, போஜனப்பிரியம், தகுதியானபுத்தி, நல்ல பட்டுவஸ்திரமணிவ
தில் சந்தோஷம், முகத்தில் மறு, பிரியமுள்ள ரசவசனமும், அழகிய
ஸ்திரீகள் புகழ்தலும், ஆயுதீர்க்கமும், அழகியமுகக்கும் உண்டாம் எ-று.

கடகநீதினீற்பலன்.

நாச்சுமிலாக் கடகத்தின் மதியுலவச்சனித்தோன்
 நண்ணுபலன் மடவாரைநகைபுரிந் துசயிப்பன்
 வீசிவளைந்தோடுவனன்புடையநன்பருடையோன்
 வீடதிகமாய்க்கட்டிமேவுவன்மெய்குறளன்
 நேசமுறுமனக்கள் னுத்தேசமுள்ளான்
 நிலையில்லாந்தனம்படைத்துணிலத்திலிருப்பன்
 பாசமுள்ளெவருக்கும்பருத்தகழுத்துளனும்
 பரவுசமவுபாயனெனவேபகரவேண்டும்.

(இ-ள்.) கடகராசியின் பலனாவது—ஸ்திரீகளை கைவசம் செய்
 துக்கொள்ளல், வளைந்து வளைந்து ஓடல், அன்புள்ள சிநேகிதருடை
 த்தாயிருத்தல், அனேகமாய் வீடுகளைக்கட்டிவாழ்தல், குறுகியதேகம்,
 கபடசிநேகம், யோசனை, நிலையில்லாத்திரவியம் சம்பாதித்திருத்தல்,
 யாவரிடத்திலும் பிரியம், பெருத்த கழுத்து, சமையத்திற்குத் தக்க
 வுபாயமெடுத்தல் உண்டாமென்பதாம் என்று.

சிங்கநீதினீற்பலன்.

வேண்டிடுஞ்சிங்கத்தினிற்சந்திரனிருக்கும்பலன்கள்
 மிகுகொடியனெடுங்கதுப்பன்மின்னூர்க்குப்பகைவன்
 நீண்டமலைபிற்காட்டிற்சஞ்சரிக்கப்பிரியன்
 நேயமிலான்பசிதாகமுடையவனுண்பிரியன்
 நீண்டிடுந்தாம்பூலநேயன்மனோதுக்கன்
 திரிபாகிபழில்பராக்கிரமன் றிரபுத்தியுளனும்
 ஆண்டகர்விவன்னடையான் விசாலமுளவதனன்
 அற்பகாரிபக்கோபிபாவனெனச்சொல்லை.

(இ-ள்.) சிங்கராசியின் பலனாவது—மிருந்தகொடுமை, நீண்ட
 திகை, ஸ்திரீவிரோதம், மலை-வனம்-இதுகளில் வாசம்செய்ய இவந்
 டம், நேசமில்லாமை, பசிதாகம், போஜனப்பிரியம், தாம்பூலப்பிரிய
 ம், சஞ்சலம், கொடை, உடைமை, வீரத்தன்மை, கெட்டிமனசு,
 கெர்வம், உரத்தநடை, பரந்தமுகம், அற்பத்திற்குக் கோபம் உண்டாம்.

கன்னியினீற்பலன்.

சொல்லுங்கன்னியிற்சோமன்சூழ்பலன்கள் பகரில்
 சுகவான்சத்தியவாக்கிகராதத்திற்பிரியன்
 கல்விபிறசாத்திரவகையில்வல்லவன்மெய்யினைத்தோன்
 காயமுமுன்னதன்லச்சையுடன்படுநற்கருமன்

வெல்லுமேம்பாடுடையன்றர்மசிந்தையாளன்
விதேசத்திற்சஞ்சாரிமிருதுவாக்குமுளனாம்
நல்லவர்கள்பலராலேபூசிதம்பெற்றிடுவன்
நாரிகேள்பிள்ளைகொஞ்சமாநவிலுங்காலே.

(இ-ள்.) கன்னியிராசியின் பலனாவது—சுகம், சத்தியவசனம், லீலாவீநாதம், கல்வியில் சாஸ்திரங்களில் வல்லமை, மெலிந்ததேகம், நெடியவுருவம், வெட்கம், சத்தாரியதூரந்தரம், வெற்றிப்பிரதாபம், தர்மகுணம், பரதேசசஞ்சாரம், மிதவசனம், சன்மார்க்கர்களால் பூஜிதை, பெண்குழந்தை அதிகம், ஆண்குழந்தை கொஞ்சம் உண்டாம் எ-று.

துலாந்தீநின்றபலன்.

காலேகோலிடத்தினிற்சந்திரனிருக்கும்பலன்கள்
கன்னியரைச்சயித்திடுவன்கல்வியிற்பண்டிதனாம்
மேலேகிஞ்சிதரோகிசுகனிதியமுடையோன்
விப்பிராதேவர்களிடத்திற்பிரியன்வெகுசாந்தன்
கோலேபோலினைத்தசையாப்பிரகிருதியிலையான்
கொள்ளவும்விற்கவும்வல்லன்குலமாதருடையன்
மாலேகேடமர்பகைவனாமங்கவீனன்
மனதிற்சந்தோஷமிலான்வன்மனங்கண் டர்.

(இ-ள்.) துலாவிராசியின் பலனாவது—ஸ்திரீகளைச் செயித்தல், கல்வியில் பாண்டித்தியம், கிஞ்சத் வியாதி, சுகம், திரவியம், பிராமணை விசுவாசம், தெய்வபத்தி, சாத்விகம், கோல்போல் வளர்த்திருத்தல், மெலிவு, திரபுத்தியில்லாமை, கொள்ள-விற்க-வல்லமை, நல்ல குடியில் பிறந்த பெண்களை யடைதல், இனசத்துரு, உறுப்புருமைவு, மனசில் துக்கமுடைமை, பகை உண்டாம் எ-று.

விரீச்சுகந்தீநின்றபலன்.

கண்டிர்சந்திரபகவான்விரிச்சிகத்தின் பலன்கள்
சுருதுங்காற்றிரண்டமுழங்காலுடையனாவன்
கொண்டாமவாலிபத்தில்தாதையிழந்திடுவன்
கொடியசேஷ்டையன்னச்சங்கொள்வானேயாளன்
செண்டாடுஞ்செங்கைமன்னர்பூசிதனையிடுவன்
செனங்களறியாதொளித்துச்செய்குவன்பாவத்தை
மிண்டாரும்பகழிமிருகம்பிடிக்குங்கையன்
விழிமார்பும்பருத்திருக்குமெனப்பலன்கள் கூறே.

(இ-ள்.) விருச்சிகவிராசியின் பலவைது—திரட்சியானமுழந் தீர், தன்னைக்கொண்டாடல், பாலியதிகையில் பிதாவிழப்பு, மிகுந்தகுறும்பு, பயப்படல், பீணி, ராஜபிரிதி, பிறநயாமல் பாவத்தைச் செய்தல், மிருகங்களையும் பசுங்களையும் பிடிப்பதில் கைதீர்ந்தவன், கண்-மாப்பு-விசாலம் உண்டாம் என்று.

தனுசினின்றபலவர்.

சூறுதனுராசியிற்சந்திரனின்றபலவர்கள்

சூன்முதுகுள்ளவன்பலவான் குலவியகம்பிரன்
வீறுநிதிக்கினியனுற்சாகிசிற்பமறிவன்

மிகுவாசையுள்ளவெல்லுஞ்சொல்லன்வீரியவான்
தேறுபிதாநிதியதனைச்செலவுசெய்யுந்தியாகி

செறியும்புயந்திரண்டிருக்குந்திண்கவிதையறிவான்
மாறுசெய்தேதன்நமரைத்தூவிப்பன்வசியன்
மணிகளணிந்திடுகழுத்துமவதனமுநீண்டிருப்பன்.

(இ-ள்.) தனுசுவிராசிப்பலவைது—முதலு கூன், பெலம், காம்பீரம், பொருளாசை, சந்தோஷம், சிற்பசாஸ்திரம், பேராசை, வெல்லுஞ்சொல், பராக்கிரமம், தகப்பன் தேடிவைத்த திரவியச்செலவு தாராளம், திரண்ட உருண்டதோள், நன்றாய் கவிலகூணந்தெரிதல், செலவுசெய்தல், மோசமாகச்சுற்றித்தை இகழ்தல், வசீகரம், இரத்தி னுபரணம் பூண்டிருக்கும் கழுத்து, நீண்டமுகம் உண்டாம்* என்று.

மகரத்தினின்றபலவர்.

நீண்டமகரச்சிக்குப்பலன்றனமுமில்லான்

நிறைந்தகாவியந்தெளிவானிதியுதவாலுத்தன்

பூண்டசவுபாக்கியவான்கேடானசொல்லே

புகலுங்காமியகமனன்புயபலவானுவன்

வேண்டியவிச்சைகளுடையன்சோம்பனிங்கிதனும்

மின்னனையார்புகழுகன்மெய்க்கிருபையில்லான்

ஆண்டகையன்மனைவியைத்தன்மைந்தரைக்கொண்டாடி

அவனிமிசையிருப்பனெனவறிந்துரைகள்செய்வார்.

(இ-ள்.) மகரவிராசிப்பலவைது—திரவியம், இல்லாமை, பூரணமாகக் காவியாலங்காரந்தெரிதல், பொருளுதவி செய்யாதலோபி சம்பத்து, கெட்டவார்த்தை பேசல், காமவிகாரம், புஜபலம், மிகவும் இச்சைகொள்ளல், சோம்பல், இனிமை, ஸ்திரீகள் மோகிக்கத்தக்க வடிவம், உள்ளன்பில்லாமை, புருஷரைவெல்லல், பெண்டு பிள்ளைகளை மெச்சுதல் உண்டாம் என்று.

கும்பந்தீனிற்றபலன்.

செய்யகும்பச்சசிபலன்களிடுப்பின்மறுவுளனும்
 சிலகருமழிக்கவுமாக்கவும்வலியன்சில்லோர்
 தையலுக்குமகட்டுமிச்சையுறும்பாவிக்கொடியன்
 சரீரமதுநீண்டிருப்பன்காறுடையும்பெரியன்
 துப்பகழுத்தும்நெடியன்பெருமுதுகன்வழிகள்
 துலைவாகநடக்கவலன்கந்தமலர்ப்பிரியன்
 மெய்யினரம்புயர்ந் துதலைசிக்ருமயிருள்ளான்
 விரவுபெருங்குறியனெனவேவிளம்பவேண்டும்.

(இ-ள்.) கும்பவிராசியின்பலனாவது—இடையில் மறு, சிலகாரியங்களை அழித்தலில் ஆக்கலில் வல்லமை, சில சிறுபெண்களிடத்திலும் குமாரியிடத்திலும் புணர்ச்சிப்பாபமும், கொடுமையும், நெட்டைத்தேகம், பெருத்தமுதுவு, நெடுந்தூரநடை வல்லமை, வாசனை, புஷ்பத்தினிடம்பிரியம், சரீரத்தில் நரம்புகள் எழும்பியிருத்தல், சிக்குள்ள சிகை, ஆண்குறி நீட்சியும் உண்டாம் என்று.

மீனத்தீனிற்றபலன்.

விளம்பியமீனச்சசிக்குப்பலனீரிற்றிற்கும்
 மீன்முதற்செந்துக்களின்மேன்மிகப்பிரியனாவன்
 வளம்பெரியபோகபோக்கியவஸ்துக்களினும்
 மருவுகிரகங்களினுமனமுடையனாவன்
 னுளமதனிற்பரதாரவிருப்புடையனழகன்
 உற்றகுலமகளிடத்துமுறவுடையன்சமவான்
 இளம்பிறைமீந் துதலதனிற்சிந்தூரநிலதம்
 எழுதியிளையோர்மனதையிழுக்குமடமானே.

(இ-ள்.) மீனவிராசிப்பலனாவது—ஜலத்தினிடத்திலுண்டாகிய ஜீவசெந்துக்களை மிகத்தின்னல், வளப்பம்பொருந்திய போகபாக்கியமான பொருளிடத்தும், வீடு வாசல்களிடத்தும் பிரியம், பரதாரகமனம், அழகு, நல்லபெண்சாதி யிடத்தில் நேசமும், சமத்வம் நெற்றியில் சிந்தூரப்பொட்டிட்டுக்கொண்டு வாலிபர்மனதை வலிக்கும்படியான அழகுள்ள பெண்ணே என்று.

சந்திரனைக் கிரகங்கள் பார்த்தபலன்.

வேறு.

மேடம்.

ஆட்டில்வேள் குடையைப்புந்தியார்காணிவிதிகவித்தை பூட்டியபொன்சேய்காணிற் புரவலனாகிவாழ்வன் கூட்டியபிருகுகாணிற் குணவானாகாரிகள் என் நீட்டியபதங்கன்காணிவிரணியமில்லையென்னே.

(இ-ள்.) மேஷத்தி லிருக்கின்ற மன்மதனுடைய குடையாகிய சந்திரனை புதன்பார்க்கில் கல்வி, குருவுங் குஜனும்பார்க்கில் இராஜனாக வாழ்வன், சக்கிரன்பார்க்கில் குணசாலி, சனிபார்க்கில் திருடன், சூரியன்பார்க்கில் திரவியமில்லாமை, (இராகு கேது பார்க்கில் மிருகபயம், நிலவழக்கு) எ-று.

குடபம்.

என்னரன்விடையிலேறுமிராமனைச் செவ்வாய்க்காணில் பொன்னிலான்புந்திகள்ளன்பொன்காணிற் புகமுளோமும் பன்னியபளிங்குவேந்தன்பங்குபாதன்பொன்னுள்ளான் தன்னியகதிரோன்காணிலேவியதொழில்செய்வானும்.

(இ-ள்.) ஈஸ்வரனுடைய வாகனமாகிய ரிஷபத்திலிருக்கின்ற இரவிந்குகாரியாகிய சந்திரனை குஜன்காணில் இல்லாமை, புதன்காணில் திருட்டு, குருகாணில் கீர்த்தி, சக்கிரன்காணில் அரசு, சனிகாணில் திரவியம், சூரியன்காணில் இட்டவேலை செய்தல், (இராகு கேது காணில் வாகனம், பொருள்) எ-று.

மீதுளம்.

வான்றண்டல்லோனையாரல்காணவல்லிரும்புவிற்பன் காண்முடம்புந்திகாணின் மன்னனாகுகன்கன்காணின் மேன்மைபண்டிதனஞ்சங்கன்காணினல்லச்சமில்லான் மான்சனிதனிநூல்விற்பன்மார்த்தாண்டன்மீடியேதங்கும்.

(இ-ள்.) மிதுனத்தில் இரவிந்குகிபனாகிய சந்திரனை சேய்காணில் இரும்பு வியாபாரம், மொண்டிக்கால், புதன்காணில் இராஜத்வம், குருகாணில் மேம்பாடு பாண்டித்தியம், சக்கிரன் காணில் தைரியம், மகராதிபனாகிய சனிகாணில் பஞ்சுவிற்பன், சூரியன்காணில் தரித்திரம், (இராகு காணில் பெருமை, கேதுகாணில் ஞானம்) எ-று.

கடகம்.

தங்கியநண்டிலீந்துதன்னைவக்கிரன் றுன் காணில் பொங்கியகுசலைசெய்துபொருளடைபுதனில்வித்தை

துங்கமன்பார்க்கில் ஞானிசங்கன்பார்வைக்குமன்னன்
செங்கதிர்நோக்கக்கண்ணோய்திறல்சனியிருமலெய்ப்பான்.

(இ-ள்.) கடகத்தி விருக்கின்ற சந்திரனை செவ்வாய் காணில் வாய்விற்று ஜீவனம், புதன்காணில் கல்வி, குருகாணில் ஞானம், சக்கிரன்காணில் அரசு, சூரியன்காணில் கண்ணோய், சனி காணில் இருமல், இளைப்பு, (இராகுகாணில் வியாதி, கேதுகாணில் வாதம்) எ-று.

சி ங் க ம்.

உய்யரியிந்தைப்புந்திபார்க்கச்சோதிடநூலோதும்
செய்யபொன்றனவான்வெள்ளிதிருஷ்டிமன்னவனாங்காரி
மெய்யுறநோக்கினாவிதத்தொழில்விளைப்பன்வெய்யோன்
பையவேகாணின்மன்னம்பயில்குசன்பாராள்விப்பன்.

(இ-ள்.) சிங்கத்தி விருக்கின்ற சந்திரனை புதன்காணில் கணித
சாஸ்திரம், குருகாணில் தனம், சக்கிரன்காணில் அரசு, சனிகாணில்
நானாவிதத்தொழில், சூரியன்காணில் இராஜத்வம், செவ்வாய் காணி
ல் உலகானும், (இராகுகாணில் விரோதம், கேதுகாணில் கலகம்.

க ணீ வ்.

விற்பனமடந்தையிந்தைவேண்டியேகணக்கன்காணின்
நற்புவிபுரப்பன்பொன்னோக்கத்திற்சேனாபதியாம்
முற்பகர்சங்கன்சாலரிபுணன்சேய்முடவன்வெய்யோன்
பொற்புறக்காணிற்சன்னியாற்பிழைப்புண்டாவானே.

• (இ-ள்.) கன்னியி விருக்கின்ற சந்திரனை புதன்காணில் லோக
சம்ரக்தகம், குருகாணில் சேனாதிபத்தியம், சக்கிரன் காணில் மிகுந்த
வித்துவத்தனம், செவ்வாய் சனி சூரியன் காணில் ஸ்திரீமூலத்தில்
ஜீவனம், (இராகுகாணில் இடம், கேதுகாணில் பொருள்) எ-று.

நு லா ம்.

ஆவன்கோவிடத்தல்லோனை மால்காணினரசனாவன்
மேவியபொன்னின்பார்வைமிகுசொன்னவேலைசெய்வன்
தாவியபிருகுகாணில்யாபாரிசனிசேய்வெய்யோன்
மூவர்கண்டிடிவஞ்சிப்பன்பலரையும்முறைமைபோல.

(இ-ள்.) துலாத்திலிருக்கின்ற சந்திரனை புதன்காணில் பிரபுத்
வம், குருகாணில் பொன்னாலாகுந்தொழில், சக்கிரன் காணில் வியா
பாரம், சனி செவ்வாய் சூரியன்காணில் வஞ்சனை, (இராகு காணில்
பிரீதி, கேதுகாணில் மேன்மை) எ-று.

விருச்சிகம்.

போலுந்தேவிந் தைக்கண்டபுதனுக்குத்தாதைரெண்டாம்
மேலுமேகுருதிர்ஷ்டிக்குப்பிராமணசீலன்வெள்ளி
சாலவேகாணவண்ணாபணிசனிவெய்யோன்செவ்வாய்
கோலமாமங்கவீனன்றித்திரன்குணம்வேறாமே.

(இ-ள்.) விருச்சிகத்தி விருக்கின்ற சந்திரனை புதன் காணில்
தந்தையிருவர், குருகாணில் பரிசுத்தம், சக்கிரன்காணில் வண்ணன்
தொழில், சனி செவ்வாய் சூரியன் காணில் அங்கவீனம், தரித்திரம்,
குணமாதல் (இராகுகாணில் விஷப்பிரிகை, கேதுகாணில் மயக்கம்.)

ந ளு சு.

ஆந்தலுவிராமன் றன்னைப்புதன்காணவறிஞன் ஞானி
போந்தபொன்காணமன்னும்பொருந் துசக்கிரன்றிரிஷ்டிக்குச்
சேர்ந்துகின்றசூரியப்பல்பல்கூடிச்செவ்வாய்வெய்யோன்
ஏந்தியசனியுங்காணவிருமலாயிருப்பன்கண்டிர்.

(இ-ள்.) தனுசி விருக்கின்ற சந்திரனை புதன் காணில் அறிவு,
குணம், குருகாணில் அரசு, சக்கிரன்காணில் பலபேர்கள் யனுசரித்த
ல், செவ்வாய் சூரியன் சனிகாணில் தேககநீனம், (இராகுகாணில்
அரசு, கேதுகாணில் விதவத்தன்மை) எ-று.

ம க ர ம்.

கண்டிமகரத்திந்தைக்கணக்கனுமரசன்காணப்
பண்டிதன்சுக்கிரற்குப்பயில்குருநரேந்த்ரனுவான்
மொண்டிக்குத்தனவானுவன்முனிர்விதரித்திரந்தான்
மண்டியகுசனும்பார்க்கிற்பூபதியாகிவாழ்வான்.

(இ-ள்.) மகரத்தி விருக்கின்ற சந்திரனை புதன் குரு காணில்
வித்தியாவிஸம், சக்கிரன்காணில் குருபீடம், பிரபுத்வம், சனிகா
ணில் திரவியம், சூரியன்காணில் தாரித்திரம், செவ்வாய் காணில் வே
காராட்டியம், (இராகு காணில் மேம்பாடு, கேதுகாணில் யாத்திரை.)

கு ம் ப ம்.

வாழ்கும்பச்சசியைப்புந்திகாணப்பூபதியுமாவன்
நீன்குருநோக்கிழ்மிநிருபர்போனீளவாழ்வன்
சூழ்குசனிரவிகாரிசுக்கிரனுவர் காணில்
தாழ்விலாப்பரதாரத்திற்பரியங்களுள்ளான்.

(இ-ள்.) கும்பத்திலிருக்கின்ற சந்திரனை புதன்காணில் இராஜ்
ஜ்யாதிபதித்துவம், குருகாணில் ராஜ்ஜ்யாதிகாரம், செவ்வாய் சூரி

யன் சனி சுக்கிரன் காணில் பரஸ்திரீ கமனம், (இராசு காணில் தீபா ந்திரம், கேதுகாணில் ஜலபதார்த்தம்) எ-று.

மீனம்.

உள்ளமீனத்திலிந்தையுறும்புந்திகண்டகாலே
மெள்ளவேபிரியவாக்கிவேந்தற்குவேந்தேயாகும்
தெள்ளியவெள்ளிகாணப்பண்டிதன்செவ்வாய்வெய்யோன்
கள்ளமாங்காரிமூவர்காணவேபாவியாவன்.

(இ-ள்.) மீனத்திலிருக்கின்ற சந்திரனை புதன்காணில் பிரியவச
னம், சூருகாணில் இராஜாதிதவம், சுக்கிரன்காணில் சகலகலைவல்
பம், செவ்வாய் சூரியன் சனிகாணில் பாபத்வம், (இராசுகாணில் வி
ரோதம், கேதுகாணில் கோபம்) எ-று.

இராசிகளிற் சனி நின்றபலன்:

மேட-விரிச்சீகத்தீனிற்றபலன்.

வேறு.

மேடத்திற்காரிநிற்கின்மிகுமாயரூபிமூர்க்கன்
தேடிடானுறவுசற்றும்பிரமிக்கச்சிறிதுசொல்வன்
ஒடுதேள்காரிக்கேகட்டுண்டுமெய்க்கீறதாவன்
நீடியதனமுமில்லான்கொலைசெய்தேநிற்பன்றானே.

(இ-ள்.) மேடத்தில்சனியிருக்கப்பிறந்த ஜாதகன்—மாயாவாதி,
மூர்க்கன், பந்துக்களை விரும்பாதவன், பிரமிக்கும்படியானவார்த்தை
சொல்பவனும். விருச்சீகத்தில் சனியிருக்க—ஒருவருக்கு கட்டுபடல்,
ஊடலம் வருத்தப்படல், துட்டில்லாமை, கொலைசெய்தலாம் எ-று.

இடப-துலாதீனிற்றபலன்.

நிற்குமோரிடபத்தன்னினிற்கிற்பெண்கட்குலோலன்
நற்குணன்மறதியில்லானூரியர்பலரைச்சேர்வன்
முற்கோலிற்சவுரிநிற்கின்முற்றியதனவானுவன்
சற்குணன்கியாதிபுள்ளன்றகுவனூர்மணியமாவன்.

(இ-ள்.) இடபபலன்—ஸ்திரீகளுக்கு வல்லாசன், நல்ல குணக்
கியன், மறதியில்லாதவன், அனேகமாய் ஸ்திரீகளைப் புணர்வனும்.
துலாப்பலன்—முழுதினூந்தனவான், சற்குணன், கீர்த்திபரன், கிரா
மாகிராரனும் எ-று.

மிதுன-கடக கன்னியிவின்றபலன்.

ஆனதோர்மிதுனங்கன்னிதனிற்சனியமர்ந்தகாலே
தானமாம்புதல்வரற்பத்தகைமையிலல்லார்க்குமாண்பன்

வானுநுநண்டிற்காரிமருவிற்றாய்மகன்பொன்னில்லான்
நனவான் ஞான வீனன் மங்கினபல்லன்மூர்க்கன்.

(இ-ள்.) மிதுனங் கன்னியின் பலன்—தவப்பேராகிய புத்திரர்
ள் குறைவு, யாவரிடத்திலும் கணிசமாம். கடகபலன்—புத்திரன்,
பொருளில்லாமை, பாபச்செய்கை, அறிவில்லாமை, ஊற்றைப்பற்க
ள், மூர்க்கம் உண்டாம் என்று.

சிங்கத்தீனிற்றபலன்.

மூலமாஞ்சிங்கங் ட்டின் முனிவுறுஞ்சனிதானிற்கில் .
சாலவாசாரமில்லான்சுகமிலான் றூட்சியுள்ளான்
சீலமாங்குலம்விளங்கப்பெற்றிடுஞ்சேயுமில்லான்
வேலைவாரிதியைவண்டைமுனிந்திடுமவிழியினுளை.

(இ-ள்.) மூலாதாரமாகிய சிங்கத்தின்பலன்—சாந்தமற்ற சனிநி
ற்கில், அஞ்சாரன், பீடையன், தாட்சியானவன், தன்குலம்விளங்
கும் பேர்சொல்லப் பிள்ளையற்றவனும். வேலாயுத்ததை-சமுத்திரத்
தை-வண்டை திரஸ்கரித்த கண்ணினையுடைய பெண்ணே என்று.

தனுசு-மீனத்தீனிற்றபலன்.

விழிமீனத்தனுவிற்றாரிமேவின்மன்னவருக்கன்பன்
மொழிசுகமுடையன்மைந்தர்திரவியமுள்ளனாவன்
வழிவசமானபெண்டிருள்ளவன்மலர்க்கேணையன்
செழியபெண்டிர்மேற்பகூங்காட்டிடுஞ்சிந்தையானே.

(இ-ள்.) கண்ணிற் கினமாகிய மீனம், தனுசு, சனி நிற்கில் ஆர
சர்களுக்கு அன்பான இனியவார்த்தையன், புத்திரபாக்கிய முள்ள
வன், நல்லவழியில் பெண்டிடையவன், கண்ணேயன், பெண் சாகியி
னிடத்தில் பிரியமுள்ளவனும் என்று.

மகா-தும்பத்தீனிற்றபலன்.

சிந்துவாழ்மகரகும்பஞ்செறிந்துவன்காரிநிற்கில்
உந்தியநகரம்படண்முடையவனுறுகேணையன்
சந்ததந்தனங்கள்சேர்ப்பன்செலவுளன்சரீரகட்கன்
சந்தரப்பரத்தைநண்பன்பலனுளன்சோரனாவான்.

(இ-ள்.) மகரகும்பத்தில் சனிநிற்கில், நாடு, நகரம், கண்ணேய்,
சார்வதாய் திரவியஞ்சேர்தல், செலவழிப்பு, இளைத்ததேகம், தாசிகா
ந்தம், பிரயோசனமுடைமை, திருட்டுத்தன்மையாம் என்று.

கோட்சாரபலன்.

சூரியன்.

சூரியன் ஜென்மம் ரெண்டில் துலங்கியநாலந்தேழில்
பாரியவெட்டோடொன்பான்பகர்ந்தபன்னிரண்டினின்றால்
காரியக்கேடலைச்சல்கண்வலிதலைநோய்வினாய்
வீரியச்சண்டைவெட்டைவிடுவிட்டோட்டுந்தானே.

(இ-ள்) சூரியன் க-ல், உ-ல், ச-ல், ரு-ல், எ-ல், அ-ல், கூ-ல், கஉ-ல், வந்தால் நினைத்தகாரியமுடியாது. திரிச்சல், நேத்திரவியாதி, சிரநோக்காடு வீண்சம்பம், சச்சறவு, சூடு, இடம்விட்டுப்பேர்தலாம் ஆகையால், இதுமுதலான பலனைநிரணியையாகக் கொள்கவும் என்று.

சந்திரன்.

பனிமுகிரெண்டினூலில்பரிவிலாவாறிலெட்டில்
கனிவிலாபன்னிரண்டில்கதிக்கவேயிற்றிருந்தால்
இனியநற்பொருளுமடையினமாங்கேடுதுன்பம்
தனிமைபிற்செலவுதுக்கந்தான்கொடுத்திடுமென்றெண்ணே.

(இ-ள்.) சந்திரன் உ-ல், ச-ல், கூ-ல், அ-ல், கஉ-ல், வந்தால் துட்டு - துணி-குறைவு, கெடுதி, பொல்லாப்பு, விரயம், துயரமாம் என்று.

சேவ்வாய்.

நிலமகன்சென்மந்தன்னினிறுவியரெண்டினூலில்
சிலுகுவாறெட்டில்பத்தில்செறிந்தபன்னிரண்டினின்றால்
புலவிதக்கேடுபெண்டிப்பாழ்பொருணைசம்வெட்டை
சொலுவாயுத்தால்பிடைதுக்கநீர்ப்பெருக்குண்டாடீம்.

(இ-ள்.) குஜன் க-ல், உ-ல், ச-ல், கூ-ல், அ-ல், க0-ல், கஉ-ல், வந்தால் நாலாவிதத்திலும் கெடுதி, மனைவி நாசம், பொருள் விரயம், உஷ்ணம், ஆயுதபிடை, துயரம், பிரமியம் ஆம் என்று.

புதன்.

புந்திகோள்ஜென்மந்தன்னில்பொருந்திடாமூன்றினூலில்
வந்தையாறெட்டில்லாறில்விளங்குபன்னிரண்டினின்றால்
பந்தைபேதகமாம்வெட்டைதிரவியக்களவுபிடை
கொந்தலர்குழலாய்தோழன்கோவினூல்குற்றமாமே.

(இ-ள்.) புதன் க-ல், ரு-ல், ச-ல், கூ-ல், அ-ல், க0-ல், கஉ-ல், வந்தால் சிந்தை வேற்றுமை, சூடு, பொருணைசம், வியாதி, சிநேகிதனாலும், இராஜாவினாலும், தீமையாம் என்று.

கு நு.

பொன்னவன்சென்மந்தன்னில்பொதுமையாமூன்றினூலில்
மின்னுமாறெட்டிந்பத்திலவிரயம்பன்னிரண்டினின்றால்
தன்னுடன்பிறந்தார்சேதந்தானியமாடுமக்கள்
பின்னமாம்பதியிழந்தேபிழைப்பற்றுத்திரிவர்தாமே.

(இ-ள்.) வியாழன் க-ல், ஈ-ல், ச-ல், கூ-ல், அ-ல், க0-ல், கஉ-ல்,
வந்தால் சகோதர பீடை, தானியமும் மாடும் மக்களும், நாசம், ஸ்தா
னபிரஷ்டம், ஜீவனமில்லாமை திரிச்சலாம் என்று.

சுக்கிரர்.

சுக்கிரன்மூன்றிலாநில்துலங்குமேழோன்பான்றன்னில்
உக்கிரமாகுமென்றேயுரைப்பர்கள்பலனோவென்றால்
நிக்கிரகமாகுமக்கணிலையினின்மாடுசாகும்
வக்கிரமாவார்ப்துவாய்ப்தபொன்னுசாமாமே.

(இ-ள்.) சுக்கிரன் ஈ-ல், கூ-ல், எ-ல், கூ-ல், வந்தால் புத்திரர்வி
ட்டுப் பிரிவார்கள், இருந்த இருப்பில் காலிமாடு சாகும், பந்துக்கள்
கையாவார்கள், கையிலிருந்த பொருளும் போகுமாம் என்று.

ச வி.

முடவன்றான்சென்மந்தன்னின்மூன்றுவிரண்டினூலில்
திடமுடனெட்டிந்பத்திற்செறிந்தபன்னிரண்டினின்றால்
உடமையும்பொருளுமாடுமொண்டொடியாளுங்கூட
அடிமையும்பதியுநாசமாதலுமானக்கேடே.

(இ-ள்.) சனியன் க-ல், உ-ல், ச-ல், அ-ல், க0-ல், கஉ-ல் வந்
தால் உடைமைபோம், பொருள் நஷ்டி, நாற்கால்ஜீவன் ஆனி, மனை
விமோசம், அடிமை இல்லாமை, இடம்விட்டுப் பேர்தலான மானக்
கேடாம் என்று.

இராது-கேது.

ராகுவங்கேதுவுந்தான்ரம்யமில்ஜென்மமெட்டில்
வேகமொன்பானீராரும்வீட்டினில்வந்திருந்தால்
பாகுசேர்மொழியாள்கேளுபதிவிட்டுபேருங்கெட்டு
பிச்சுத்திலழகுமாறிதிடமற்றுப்போகுந்தானே.

(இ-ள்.) இராகு அல்லது கேது க-ல், அ-ல், கூ-ல், கஉ-ல், வந்
தால் கருப்பஞ்சாற்றின் சுவைபோன்ற சொல்லினை யுடையவனோ
கேள். இருப்பிடம் பேர்தலும், பேரழிவும், நாசமும், உருமாதிய பெல
வீனமுமாம் என்று.

விபரீத கோட்சார பலன்.

வேறு-புதுமொழி.

இரவியைந்தாமிடந்தனிலே திங்களெட்டில்
 ஏழதனிற்செவ்வாயுமிரண்டிற் புத்தி
 விரவுகுருமுன் றிடத்திற்சுங்கனூலில்
 மீக்கசனிசென்மத்திவிருபாம்பொன்பான்
 திரமுடனேயித்தலங்கள்சேருமாகில்
 சிறைகாவல்வெகுநோயுஞ்சிலுசுசண்டை
 உரைதடுமாற்றமுங்கேடுமரணசேதம்
 உண்டுபலன்பொல்லாதென்றுரைக்கலாமே.

(இ-ள்.) சென்மராசிக்கு ரூ-ல் சூரியன், அ-ல் சந்திரன், எ-ல் செவ்வாய், உ-ல் புதன், ஈ-ல் குரு, சு-ல் சக்கிரன், க-ல் சனி, கூ-ல் ராகு-நேது வருங்காலம், காராகிரகம், காவல், வியாதி, வில்லங்கம், வியாச்சியம், வாய்குளர்தல், சாவு-நஷ்டம், ஆகிய தீயபலனெ மென்ப தாம் என்று.

வேறு.

அங்கச்சீரீயன்.

காரார்குமுலாய்தலைமுன்றுமரசாங்கல்வியாய்முன்றுஞ்
 சீரார்வயிறைந்திடமுண்ணுஞ்செம்பொன்றேடுங்கையெட்டும்
 பாரேநீரடத்துங்காலெட்டும்பகலோணமுன்பிறந்திடுநாள்
 நேரேதொட்டுக்கோணின்றதினமீதெண்ணிகழ்த்தியிடே.

(இ-ள்.) நகூத்திரம் உ-ல், தலையில்நிற்கும் ஈ-ம், இராச்சியம் வாயில்நிற்கும் ஈ-ம், வித்தை; உயிற்றில்நிற்கும் ரூ-ம், விருந்துவலக் கை நிற்கும் அ-ம், தனம்; காலில்நிற்கும் அ-ம், வழிநடை; இரவியிருந்தநகூத்திர முதல் ஜாதகன்பிறந்தநாளளவு மெண்ணிப் பலன்சொல்லுக (இவ்வடைவேபார்த்துப்பலன்சொல்லவும்) என்று.

வேறு.

அங்கச்சந்திரன்.

ஆரன்முன்னேமுநாளுஞ்சிரசிலே-யமருமுன்மாசிமுன்னே
 முமுதுகிலே, பாரமேபனைமுன்னேழ்வயிற்றிலே-பாவைமுன்
 நேமுநாளிருகாலிலே; தீரசென்னிவயிற்றிருநாணல-தீயதா
 ங்கான்புதுகுறுகால்களே; சாரவெங்களவிமீசுரர் தாணினை-த
 க்ககன்மையுந்தீமையுஞ்சாற்றுமே.

(இ-ள்.) அங்கச்சந்திரன் கிருத்திகைமுதல்-எ, தலையிலு; மகமு தல்-எ, முதுவிலு; அனுஷமுதல்-எ, வயிற்றிலு; சதயமுதல்-எ, பாத்த

தில் அமைத்து முன்சொன்ன சிரசிலும் வயிற்றிலும் உள்ளநாள். கசு-
நன்மை, காலிலும் முதுகிலும் உள்ளநாள் கசு, தீமை அபிசித்தைக்
கூட்டிப்பார்க்கவும் என்று.

வேறு.

அங்கச்சேவ்வாய்.

இடர்வாய்மூன்றுமவலக்கணிரடின்பமிடக்கணிரண்டழிவா
மிடேரூர்மூன்றுங்கைமூன்றுமேம்பாடிடக்கைமூன்றுதுயர்
மடவாய்வலப்பாலொன்றுநலமிடமொன்றழிவுவயிறைந்தூண்
இடையார்வலக்காலிரண்டுநலமிடக்காலிரண்டுமியாத்திரையே.

(இ-ள்.) வாயில் மூன்றுந் துக்கம், வலக்கணிரண்டு மின்பம்,
இடக்கணிரண்டும் அழிவாம், கழுத்திலுங்கையிலுமூன்றுமேம்பா
டி, இடக்கையில் மூன்றுந் துக்கம், வலப்பாலொன்றும நன்மை, இட
ப்பாலொன்றும நாசம், வயிற்றில் ஐந்தும் உணவு, வலக்காலிரண்டும
நலம், இடக்காலிரண்டும யாத்திரையுண்டாம் என்று.

அங்கப்புதன் குரு-சுக்கிரன்.

சேதமாக்குந்தலைமுன்றுஞ்செல்வமாக்குங்கழுத்தமூன்று
ரோதினன்றுவலக்கைமூன்றுள்ளத்திடராமிடக்கைமூன்று
முதிவயிற்றிலைந்தாக்கமரையிலிரண்டுமழிவுண்டாம்
பாதமெட்டுகடையுண்டாம்பச்சைமால்பொன்புகொன்றே.

(இ-ள்.) தலையில் நிற்கும் ௩-ம் அர்த்தநாசம், கழுத்தில் நிற்கும்
௩-ம் ஸ்ரீயுண்டாம், வலக்கையில் நிற்கும் ௩-ம் நன்மையுண்டாம்,
இடக்கையில் நிற்கும் ௨-ம் துக்கமுண்டாம், வயிற்றில் நிற்கும் ௫-ம்
ஆக்கமுண்டாம், அரையில் நிற்கும் ௩-ம் அழிவுண்டாம், காலில் நிற்
கும் ௮-ம் நலையுண்டாம், இப்படி புதன் வியாழன் வெள்ளி இம்மூ
வர்க்குள்ள பலனென்றறிவதாம் என்று.

அங்கச்சனி.

என்றுந்தீதுவாயோர்நாளினிமைவலக்கைநாலாகும்
சென்றுநடத்துங்காலாறுந்தீமையிடக்கைநாலாகும்
நன்றியூறும்வயிறைந்தும்நயனமிரண்டுந்தனமுண்டாம்
கன்றும்புயங்கிரண்டுமுடிசுவிழ்க்குந்தலைமுன்றுடன்காரி.

(இ-ள்.) வாயில் சு-ம் கெடுதி, வலக்கையில், ச-ம் நன்மை, காலி
ல் சு-ம் திரிச்சல், இடக்கையில் ச-ம் தீமை, வயிற்றில் ௫-ம் போஜ
னம், கண்ணில் ௨-ம் திரவியம், புஜத்தில் ௨-ம் காலிமாடு, தலையில்
௩-ம் கிரீடந்தடுத்தலாம் என்று.

இராசு, கேது.

வேறு.

மாதுகேண்மேடமுதற்கருநாகம்வாழ்மனையளவுமட்டெண்ணி, மீதிமீன்மட்டும்முறுதொகைதன்னில்விளங்கவேபெருக்கி முந்நான்கில், போதவேகழித்துமீந்தலக்கினத்திற்புணர்திரி கோணராசியினில், ஏதமாங்காரிமருவுநாட்கண்டமெனவறி கோட்சரந்தனக்கே.

(இ-ள்.) பெண்ணேகேள், மேஷராசிமுதல் இராசு சஞ்சரிக்கின்ற இராசிவரையி லெண்ணிய தொகையை, இராசுநின்ற இராசிமுதல் மீன்மவரையி லெண்ணிய தொகையால் பெருக்கி, கட-ல் கழித்து நின்றசேடத்தொகைக்கு எந்த இராசியாகின்றதோ அதில், அவ்வது, அதற்குகிரிகோண இராசியில், சனிவருங்காலம் கெண்டமாம்.

காலசக்கிரம்.

வலவோட்டு நகஷத்திரம்.

முதுமொழி-விருத்தம்.

பரிபுணர்பூசமத்தம் பைமூலம்பூரட்டாதி எரிபணிமரக்கலாடி யீறுநாள்பத்துமொன்றும் தெரிவையேபரணிபூசஞ் சித்திரைபொய்கைகூட வரியவுத்திரட்டாதி யோடைமூன்றும்வலவோட்டாமே.

(இ-ள்.) அஸ்வனி, புனர்பூசம், அஸ்தம், மூலம், பூரட்டாதி, சித்திரை, ஆயில்யம், சோதி, உத்திராடம், ரேவதி, ஆக கடு-ம், ஒரு தொடர். பரணி, பூசம், சித்திரை, பூராடம், உத்திரட்டாதி, ஆக கடு-ம், ஒருதொடர். ஆகதொடர் இரண்டிற்கும் நகஷத்திரம் கடு-ம், வலவோட்டென்பதாம் என்று.

இடவோட்டு நகஷத்திரம்.

உருண்மகம் விசாகமோண மொருநான்கு மொன்றேயாகும், பருமீர்க்கிரமேபூரம் பனையவிட்டம் நான்கொன்றும், அருள் செங்கை யுத்திரங்கேட் டையுஞ்செக்கு நான்குமொன்றும், சருவநாளி துமுன்னுன்குஞ் சாற்றிடவிடவோட்டாமே.

(இ-ள்.) உரோகணி, மகம், விசாகம், திருவோணம், இந்நான்கும் ஒருதொடர். மிருகசீரிஷம், பூரம், அனுஷம், அவிட்டம், இந்நான்கும் ஒருதொடர். திருவாதிரை, உத்திரம், கேட்டை, சதயம், இந்நான்கும் ஒருதொடர். ஆக தொடர் கூ-க்கும், மொத்தநகஷத்திரம் கடு-ம், இடவோட்டாம் என்று.

வலவோட்டுநகடித்திரபாத சக்கிரகிரவநஷம்.

வேறு.

காலச்சுக்ரந்தகர்சேயேழ்காளைக்கவிபதினாறாண்டு
மேலைத்தண்டுபுதனொன்பான்மீனளிசசிமூவேழியின்
வாலேச்சூரியனைந்தாம்வின்மன்பத்தாருஞ்சுன்னான்காண்
டேலுமிதுபோன்மற்றெந்த விராசிக்கதிபன்கணக்காமே.

(இ-ள்.) காலச்சக்கிரவநஷம் மேஷச்செவ்வாய்க்கு-எ, ரிக்ஷப
ச்சக்கிரனுக்கு-கசு, மிதுனப்புதனுக்கு-கூ, கடகச் சந்திரனுக்கு உக,
சிங்கச்சூரியனுக்கு-இ, தனுர்க்குருவுக்கு-க0, மகரச்சனிக்கு-ச, இவ்
வடைவே மற்றையராசிக் கிரக வருஷங்களைக் கண்டுகொள்க எ-று.

கணக்குவலத்திற்காடாதி கயலீராகு மிடத்திற்கோ, பி
ணக்குவிர்ச்சிக முன்பின்வில் பேசில்புத்தி வழிபிசகும், அணை
க்கசகக்கிவுபொத மறிவாய்நாழி கோளாண்டை, பிணைத்துப்
பெருக்கீந்தாண்டிருப்பு பெண்ணைசெல்லைப் பிரித்துசொலே.

(இ-ள்.) வலவோட்டு நகடித்திரபாத சக்கிரக்கணக்கு மேஷாதி
மீனாந்தமாகவும், இடவோட்டுநகடித்திரபாதச் சக்கிரக்கணக்கு விருச்
சிகாதி தனுராந்தமாகவும் கொள்க. புத்திசக்கிரம் சிலது ஒழுங்கிராது.
எந்தச்சக்கிரத்தின் நகடித்திரபாதவாதியந்த நாழிகையில் சென்ற
நாழிகை, அல்லது நின்ற நாழிகைத்தொகைக்கும், அந்தச்சக்கிர கிர
கவருஷத்தொகைக்கும் மாறிக்கொடுத்து செல்லுபோக இருப்பிவ்வ
ளவென்று பிரித்துச்சொல்வாய்பெண்ணை எ-று.

வலவோட்டுநகடித்திரபாத புத்திச்சக்கிரம்.

மறியேறியாழ்நண் டரிபெண்கோல் வளர்தேடனுமாமு
தற்காலாண், மறின்மான்கான்மீன் நேள்கோல்பெண் யேநண்
டரியாழ்நகாலாண், குறியேறாமீன்சான்மான் குனிவிற்
கொறியேறியாழ்முக்கால், செறிசேர்நண்டுபெண்கோ நே
ள்வின்மான்சான்மீனாற்கால்.

(இ-ள்.) முற்கூறிய வலவோட்டு நகடித்திரம் பதினந்தினுள்
நடுநாள்தவிர ஒருதொடர் நகடித்திரம் பத்தின் முதற்பாத புத்திசக்கி
ரம் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிங்கம், கன்னி, துலாம்,
விருச்சிகம், தனுசுவரையில் ஆக-கூ, இரண்டாம் பாதபுத்திசக்கிரம்
மகரம், சும்பம், மீனம், விருச்சிகம், துலாம், கன்னி, கடகம், சிங்கம்,
மிதுனம் வரையில் ஆக-கூ. மூன்றாம் பாதபுத்திசக்கிரம், ரிஷபம்,
மேஷம், மீனம், சும்பம், மகரம், தனுசு, மேஷம், ரிஷபம், மிதுனம்

வரையில் ஆக-கூ. நான்காம்பாதபுத்திசக்கிரம். கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், சும்பம், மீனம் வரையில் ஆக-கூ ஆம் எ-று.

கால்தேள்கோல்பெண் குளிரியாழ் கனவேறஜமீன் பரணீமுற்கால், சால்மான்விற்கொறி யிடபம்யாழ் தண்ணூர் நண்டரி பெண்ணிருகால், கோல்தேள்கிலைமான் குடமீன்றேள் கோல்பெண்முக்கால் குளிரியாழ், மேல்பார்நளிரரி யாழ்விடைமேல் மேஷமீன்சான் மான்வில்லே.

(இ-ள்.) மற்றொருதொடர் நகூத்திரம் நடுநாள் ஐந்தின் முதற்பாத புத்திசக்கிரம் விருச்சிகம், துலாம், கன்னி, கடகம், சிங்கம், மிதுனம், ரிஷபம், மேஷம், மீனம்-கூ. இரண்டாம் பாதபுத்திசக்கிரம். சும்பம், மகரம், தனுசு, மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிங்கம், கன்னி-கூ. மூன்றாம் பாதபுத்திசக்கிரம். துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், சும்பம், மீனம், விருச்சிகம், துலாம், கன்னி-கூ. நான்காம்பாத புத்திசக்கிரம். கடகம், சிங்கம், மிதுனம், ரிஷபம், மேஷம், மீனம், சும்பம், மகரம், தனுசு ஆக-கூ எ-று.

இடவோட்டுநகூத்திரபாத புத்திசக்கிரம்.

மூவுற்சுரூசான் மீன்கொறிசே வளர்தண்டரிநண் டெருண்முதற்கால், பூவுற்பெண்கோ றேண்மீன்சால் பொருமான்விறறே டிலையிருகால், தாவிப்பெண்ணரி நண்டியாழ்சே தகர்வின் மூனுங் குடமுக்கால், காவிக்கயலா டேறியாழ்சிங் கங்குளிர் பெண்கோ றேணற்கு.

(இ-ள்.) முற்கூறிய இடவோட்டு நகூத்திரம் பனிரண்டினுள் தலைநாள் நான்கின் முதலாம்பாத புத்திசக்கிரம்—தனுசு, மகரம், சும்பம், மீனம், மேஷம், ரிஷபம், மிதுனம், சிங்கம், கடகம், ஆக-கூ. இரண்டாம் பாதபுத்திசக்கிரம். கன்னி, துலாம், விருச்சிகம், மீனம், சும்பம், மகரம், தனுசு, விருச்சிகம், துலாம், ஆக-கூ. மூன்றாம் பாதபுத்திசக்கிரம். கன்னி, சிங்கம், கடகம், மிதுனம், ரிஷபம், மேஷம். தனுசு, மகரம், சும்பம், ஆக-கூ. நான்காம்பாதபுத்திசக்கிரம். மீனம், மேஷம், ரிஷபம், மிதுனம், சிங்கம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், ஆக-கூ எ-று.

குளமீன்சான்மான் விறறேள்கோல் குமரிப்புலிநளிர் சிரமுதற்கால், களிகொளியாமும் விடைமறிவில் கலைசான்மீனா டேறிருகால், துளிரார்மிதுனம் புலிகுளிர் பெண் டிலேதேண்

மீன்சால் கலைநூக்கால், கொளுவாய்சிலைதே டிலைபெணரி குளிர்யாழ்குண்டை மறிநாற்கால்.

(இ-ள்.) இடைநாள் நான்கின் முதற்பாத புத்திசக்கிரம் மீனம், சும்பம், மகரம், தனுசு, விருச்சிகம், துலாம், கன்னி, சிங்கம், கடகம், ஆக-கூ. இரண்டாம் பாதபுத்தி சக்கிரம் மிதுனம், ரிஷபம், மேஷம், தனுசு, மகரம், சும்பம் மீனம், மேஷம், ரிஷபம், ஆக-கூ. மூன்றாம் பாதபுத்தி சக்கிரம் மிதுனம், சிங்கம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மீனம், சும்பம், மகரம், ஆக-கூ. நான்காம்பாத புத்திசக்கிரம் தனுசு, விருச்சிகம், துலாம், கன்னி, சிங்கம், கடகம், மிதுனம், ரிஷபம், மேஷம் ஆக-கூ. எ-று.

மறுண்மீன் சான்மான் விற்றேள்கோன் மாதரிநளிராதி ரை முதற்கால், குறியாழேறு கொறிவின்மான் குடமீனாடு விடையிருகால், நெறியாழ்புவிநளிரர் பெண்கோறே ணீண்மீன் சான்மா னிகழ்முக்கால், கறுவிற்றேலிலை பெண்ணரிக்கற் கடகம்யாழ்விடை தகர்நாற்கால்.

(இ-ள்.) கடைநாள் நான்கின் முதற்பாத புத்திசக்கிரம் மீனம், சும்பம், மகரம், தனுசு, விருச்சிகம், துலாம், கன்னி, சிங்கம், கடகம், ஆக-கூ. இரண்டாம்பாத புத்திசக்கிரம் மிதுனம், ரிஷபம், மேஷம், தனுசு, மகரம், சும்பம், மீனம், மேஷம், ரிஷபம், ஆக-கூ. மூன்றாம் பாதபுத்தி சக்கிரம் மிதுனம், சிங்கம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மீனம், சும்பம், மகரம், ஆக-கூ. நான்காம்பாதபுத்திசக்கிரம். தனுசு, விருச்சிகம், துலாம், கன்னி, சிங்கம், கடகம், மிதுனம், ரிஷபம், மேஷம், ஆக-கூ. எ-று.

கால சக்கிர புத்திசக்கிரக்கிரகம் கொடுக்கும்பலன்.

வேறு.

குஜன்காலசக்கிரத்தில்குளிர்ச்சரம்விரணங்கண்ணேய்வசப்படர்வுதிரகாசந்தனச்சேதமனதிற்றுக்கம் துசமாயுதத்தாற்பீடைதுன்பங்கள்பலவுஞ்சொல்லு நிஜமானபூமிநாசரின்றமாதாவுக்கானி.

(இ-ள்.) செவ்வாய்பலனாவது—குளிர்ச்சரம், விரணம், நேத்திரவியாதி இரத்தகாசம், தனநாசம், மனோதுக்கம், பூமிநாசம், மாதூரீடை, சண்டை, ஆயுதத்தால் காயம், இவ்விதத்துன்பங்களைக் கொடுக்கும் எ-று.

சொல்லுஞ்சக்கிரற்குநல்ல தலம்வித்தை சுகம்பொன்னுண்டாம், நல்லபுத்திரர் பசுக்கள் பிதூர்நன்மை பூமிலாபம்,

மெல்லவே பிணிபோம்புத்தி விலாசம்விற் பிரர்மேற்பத்தி, வல்லமை பிரியாதேவ தாபத்தி மருவுமென்றே.

(இ-ள்.) சக்கிரன்பலனாவது—ஸ்தலதரிசனம், கல்வி, சொளக்கியம், திரவியம், சுபுத்திராள், பசுக்கள், பிதுர்சவுக்கியம், பூமிலாபம், வியாதிசாந்தம், புத்தித் தூண்ணியம், விவாகம், பிராமண விசுவாசம், வல்லமை, தேவதாபத்தியுண்டு பண்ணும் எ-று.

என்றமால்சக்கிரத்தில்வித்தைபொன்லாபமீயும் நின்றவாகனம்விவாகம்யாபாரநிறைந்தபைங்கூழ் வென்றிகொள்பங்குலாபமேம்பாடுதீர்த்தசேவை ஒன்றுநல்லுறவேர்விட்டி-லுரியசம்பந்தமுண்டே.

(இ-ள்.) புதன்பலனாவது—கல்வி, தனலாபம், வாகனசித்தி, விவாகசித்தி, வியாபாரவித்தி, விசேஷ வேளாண்மை, லாபமுள்ள பங்குபாகம், மேம்பாடு, நதிதரிசனம், சேர்ந்த பாத்தியத்தில் நல்லசம்பந்தம் உண்டாக்கும் எ-று.

உண்டாம்வெண்மதியின்காலசக்கிரம்வரிற்பொன்னோடு கொண்டாமெனதிலன்புகுணங்களுஞ்சாந்தமாகும் விண்டாவாரோக்கியந்தான்வெகுபூமிலாபமுண்டோர் வண்டாருங்குமுலாயோமசாந்தியுமணமுமுள்ளே.

(இ-ள்) சந்திரன் பலனாவது—திரவியலாபம், மனோற்சாகம், சாந்தகுணம், சொளக்கியம், விசேஷபூமிவரத்து, ஓமசாந்தி சுபசோபனத்தி நடத்தும் எ-று.

உள்ளதோரிரவிகாலச்சக்கிரம்வரிற்கண்ணோயும் தெள்ளியபிணிபுங்காவல்சிறையுமாதாவுநாசம் ஒள்ளியபிள்ளைபெண்டிர்க்கேதருறவுமானி மெள்ளவேசிரரோகத்தான்மேனியும்கவருந்தும்.

(இ-ள்.) சூரியன்பலனாவது—நெத்திரவியாதி, மீடை, காராகிரம், மரவேசம், மாதுருக்கரிந்தம், புத்திரகளத்திர மித்திர விரோதம், தல்கொயினால் தேககூணம் செய்யும் எ-று.

வருந்திடாவேந்தன்காலச்சக்கிரம்வரிற்பொன்னோடு திருந்தியபூமிலாபந்திடம்பெறும்புதலவருண்டு பொருந்தியசுபவிவாகம்பூபதியாற்சன்மானம் தருந்திறன்மன்னர்பூசைசகலபாக்கியஞ்சொல்சேரே.

(இ-ள்.) பிரகஸ்பதி பலனாவது—திரவியலாபம், பூமிவரவு, நல்லபுத்திரப்பேறு, சுபசோபனம், ராஜசன்மானம், ராஜபூஜீதம், சகலசம்பத்தும் உண்டாக்கும் எ-று.

சேருமேகாரிகாலச்சக்கிரஞ்செறிந்தகாலே
பாம்பொன்புதல்வாநாசம்பயமனத்துக்கமுண்டு
சேருளவண்ணைநாசஞ்செப்பியமகாவியாதி
வாரணிமுலையார்வேண்டார்வருந்துவார்பிணியினூலே.

(இ-ள்.) சனிபலனாவது—களத்திரம், பொருள், புத்திரநாசம், பீதி, மனோதுக்கம், மாதாவியோகம், வியாதிபீடிதம், ஸ்திரீவிரோதம், வியாதியால் தேக நலிவுகொடுக்கும் எ-று.

நாண்டல் முதலியது.

பிணி தத்துமருவும்வாறுபின்மீனத்திருந்துதேளில்
தணியவேபாயுங்கண்னிதனிநின்றநண்டிந்தும்
அணிசிங்கத்திருந்துதண்டிற்றபுரனும்புடன்வினின்று
பணியுமேடத்தைப்பற்றிவிழுமிந்தப்படிக்கறிவாய்.

(இ-ள்.) பீடையுண்டாவது—மீனராசியிலிருந்து விருச்சிகத்தில்
கிரகம் பாயும்போதும், கன்னிராசியிலிருந்து கடகத்தில் தத்தும்
போதும், சிங்கவிராசியிலிருந்து கடகத்தில் புரளும்போதும், தனுசு
விராசியிலிருந்து மேஷத்தில் விழும்போதும் எ-று.

அதந்நவீபரம்.

அறிந்துவிழுந்தால் சுரமுண்டு பாயிலவன் பெண்டிருக்
குஞ், செறிந்தசுரமாம் புரண்டிடினோய் சேர்ந்துதத்தி லவன
ன்னைக், குறுஞ்சுத்தங்க ளினக்கொள்வ ரொருதண்டுற்றே சிங்
கத்திற், பிறிந்துசென்றா விரணமதாம் பேசங்காலச் சக்கிரமே.

(இ-ள்.) விழும்போது—சுரபீடிதம், பாயும்போது களத்திரசுரீ,
புரளும்போது வியாதிபீடிதம், தத்தும்போது மாதாவைச்சார்ந்த பந்
துநாசம், மிதுனத்திலிருந்து சிங்கத்தில் குதிக்கும்போது விரணமுண்
டாம் எ-று.

இலக்கணமுதல்.

துவாதச பாவக விபரம்.

சீர்பெறுஞ்சென்ம லக்கினத்ததிபர் சேர்ந்தினி திருத்திடு
மந்தப், பேர்தருபலன்கண் மெய்நிறஞ்சுரூபம் பெருந்தியுதிர
மத்தகமும், ஏர்பெறுமுபாங்கஞ் சிந்திதங்கிலேசமில்க்கணர்நீ
ர்த்தி மூர்த்திகளும், பார்தருஞ்சுபசத் தோஷமும்வயதும் பக
ர்சுறுத்தானமென் றுரைக்கும்.

(இ-ள்.) சிறப்புபொருந்திய, ஜெனனலக்கினாதிபதி பொருந்திய
நலங் கொடுத்திடும்படியான நாமத்தை விளக்கும் பிரயோஜனகர

முள்ளசரீரம், காந்தி, வடிவம், புக்கிசம், இரத்தம், சிரம், அழகிய பிரகிய மிசம், நினைப்பு, மனவாட்டம், லக்ஷணம், கீர்த்தி, மூர்த்திகரம், பூமி யிலடையவேண்டிய சுபகரம், சந்தோஷம், ஆயுர்முதலியவை தெரியச் சொல்லுமிடத்து முதற்றான மாகுமாம் எ-று.

உரைத்திடுஞ்சவுபாக் சியந்தனங்குடும்ப மொளிசெறிநெ த்திரம்வித்தை, தரைப்பெறுஞ்செல்வ முடன்புகல்வாக்கு சா த்திரக்கேள்விகண் முற்றும், விரைத்தெழுகமனமனமுமுத்தே ச மேம்படவிரும்புசெம்பொன்னும், நிரைத்திருநெவரத் தினமி ரண்டிடத்தி நிலைமைகண் டிரைசெய்வர்நின்றே.

(இ-ள்.) சொல்லும்படியான—பூர்ணபாக்கியம், தனம், குடும்பம், பிரகாசம்பொருங்கிய நேத்திரம், கல்வி, பெருத்தசெல்வம், வசனம், சாத்திரவிசாரணை முதலியதும், கமனம், மனசு, உத்தேசம், மேன்பா டடைதல், பொன் னொபரணம், இரத்தினபரணம், முதலியதைத் தெரிய யச்சொல்லுமிடத்து இரண்டாகுமிடமாம் எ-று.

நின்றிடுமூன்றாமிடத்திநிற்பலன்க ணிருபராலுரைசெயு ம்பிலன்கள், வென்றிகொள்போகமடிமையாள்கானம் விரிய ஞ்சத்துவந்துணைவர், பொன்றிடாதினிய காதுநோய்கன்ன பூ டணம்புசித்திடுங்கலன்கள், துன்றுவிக்கிரமஞ்சேவகாவிருத்தி சூழ்தயிரியங்களுஞ்சொல்வர்.

(இ-ள்.) மூன்றாகுமிடத்தைக் குறிக்குமிடத்தில், இராஜகாரிய ம், வெற்றிவைபோகம், ஜளடிமை, சங்கீதம், பராக்கிரமம், சாந்தம், சேகோதரம், அணிகலம், காதுநோய், கர்ணபூஷணம், போஜனபாத்தி ரம், வீரம், உத்தியோகம், தயிரியம் எ-று.

சொல்லியவித்தை வாகனஞ்சுபங்கள் சூழும்பாபாரமும் னையும், வெல்லுமேம்பாடுஞ்சவுக்கியமன்னை விரும்புநல்லுற வினராகும், நல்லரிட்சேபம்பரவிஷயங்கணறைகமழ் பாற்பசு கன்று, வல்லதோர்தேவத்தானமிப்பலனை வழத்துநான்காமி டங்கொண்டே.

(இ-ள்.) படிக்கின்றகல்வி, வாகனம், சுபகரம், வியாபாரம், பூமி வெல்லத்தகுந்த மேன்மை, சுகம், தாய், விருந்து, சுற்றம், புதை, பா ள்கிரீ கவனம், வாசனைத்திரவியம், பாலுள்ளபசவும், கன்றும், தேவா லய முதலியதை நான்காமிடப்பலனைக்கொள்க எ-று.

கொண்டதோர்மாமன் பிதாபெறும்புதல்வர் குலவுபூரு வஞ்செய்புண்ணியமும், தண்டமிழ்வாணர் புகல்பிரபத்தத் த ரித்திடுங்கர்ப்பமத்திரங்கள், மிண்டியவித்தை விதரணம்புத்தி

விரும்பும்பலனெலாமறிந்தே, கண்டுரைத்திடுவரைந்தாமிட
ங்கொண்டே கற்றுணர்ந்தருளுமாதவரே.

(இ-ள்.) அம்மான்வர்க்கம், தகப்பன்வர்க்கம், புத்திராள், முன்
ஜெனனத்தில் செய்த நல்வினை, மகாவித்துவாண்களால் பிரபந்தம்பெ
றல், கர்ப்பாதானம், மந்திரோபதேசம், சத்காலகேட்பம், விதரணம்,
புத்தி முதலியதை ஐந்தாகுமிடத்தைக் கொண்டு சொல்லுக என்று.

மாதுகேள்வியாதி சத்துருபீடை மற்றுமாயுதங்களாலிர
ணம், ஓதியனாதி யால்வருதுன்பம் யுத்தமெய் வாதைபொற்
கண்டம், பேதமாங்கள்ளர் புனல்மடந்தையரால்பிறங்குபாம்
பாலுநோயுளது, நீதிசேர்பிரதா னிக்கமுஞ்சிறையி னிலைமை
யாராமிடங்குமித்தே.

(இ-ள்.) வியாதி, சத்துரு, துக்கம், ஆயுதகாயம், பங்காணவழி
கு, துன்பம், சண்டை, தேகநோய், பொல்லாத ஆபத்து, திருடராலு
ம், ஐலத்தாலும், ஸ்திரீகளாலும், சர்ப்பந்தாலும் அபாயம், அதிகாரம்
செலுத்தல், காவல்படல் முதலியதை ஆறாகுமிடத்தைக் கொண்டு
சொல்லல் என்று.

குறித்திடுங்கமன மணமடந்தையர்க்கும் குமரர்கடமக்
குநல்லின்பம், நிறுத்திடுவிபகா ரந்தமர்கூட்ட நேமியோருத
வுசன்மானம், பிதித்தறியியாபா ரம்மணம்புரிநாள் பின்மனை
யாள்வியம்பெறுதல், மறிக்கயல்விழியா யேழிடங்கொண்டு
வழுத்துவார்மறைமொழிப்புலவர்.

(இ-ள்.) யாத்திரை, கலியாணம், பெண்டிபிள்ளைகளுக் குண்டா
கும்சுகம், விபகாரவிசாரனை, பந்துக்கள்வரவு, இராஜப்பிரபுசன்மா
னம், கொள்ளல் வீற்கலான வியாபாரம், மங்களநடக்குங்காலம், கள
த்திரபோக முதலியதை ஏழாகுமிடத்தைக்கொண்டு சொல்லுதல்.

புலவறும்படைமால் வாதைசேருபுத்தம் பொருப்பின்
மேலேறிவீழ்த் திடுதல், நிலைபெறும்வியாதி விக்கினங்கிலேச
நீர்பலதுன்பமோடிணம், சிலவினைட்ட மில்விழுக்காடு செ
றிபகைமரணமித் தனையும், உலகினிலுயர்ந்தோ ரட்டமபல
ன்கண்டுரைசெய்வருண்மை பெற்றிடவே.

(இ-ள்.) ஆயுதபீடை, உயுத்தியம், மலையேறி விழுதல், வியாதி
பீடிதம், விக்கினம், கிலேசம், மிகுதியான பலதுக்கம், விரணம், விர
யம், நஷ்டம், பகைநேரல், சாதல் முதலியதை எட்டாகுமிடத்தைக்
கொண்டு சொல்லுதல் என்று.

பெற்றிடுந்தந்தை மகம்பயில்தருமம் பெருமைசேர் பாக்கியமடங்கள், உற்றதோர்பரம புண்ணியங்குளமு முயர்த்துப்பணியுபதேசம், வெற்றிசேர் நீர்க்கா வணம்புகழ்கூபம் விரும்பிய செல்வமீதெல்லாம், கற்றறிந்தோர்களுன்பதாமிடத்தாற் கருணையும்பெறமொழிந்தீடுவார்.

(இ-ள்.) தகப்பன், யாகாதிருத்தியம், தானதர்மம், கீர்த்தி, பாக்கியம், சத்திரம் சாவடி, புண்ணியகருமம், தடாகமுண்டாக்கல், தேவாலய பிரதிஷ்டை, குருவினிடத்தி லுபதேசம்பெறல், பேர்விளங்கத் தண்ணீர்ப்பந்தர் வைத்தல், தருமத்திற்கு கிணறு வெட்டுவித்தல், நிலைத்த செல்வ மனுபவித்தல், ஜீவகாருண்யம் முதலியதை ஒன்பதா கு மிடத்தைக்கொண்டு சொல்லுதல் எ-று.

மொழிந்திடும்பலபுண்ணியம்புவியாளல் முயன்றுபட்டணங்க டாபித்தல், பொழிந்திடுங்கரும மிரக்கமெய்ஞ்ஞானம் பூசனைமனைபிதாப்பவங்கள், ஒழிந்திடுமினிய தேவதாபத்தியுயர்சுவரியம்பிரதாபம், இழிந்திடுமிரவு கருப்பமூண்சுவையு மிவைபத்தாமிடப் பெயரென்னே.

(இ-ள்.) பற்பலதர்மம், இராஜாதிக்கம், தன்பேரால் நாடுகரமுண்டாக்கல், அவ்வியகல்வியம், தயை, ஞானம், தெய்வபூஜை, நிலநெட்டு, தகப்பன் செய்பாவமொழித்தல், தெய்வபத்தி, பராக்கிரமம், பேரும்பிரதாபமும், இரவிற்சையோகம், போஜனருசிமுதலியதை பத்தா கு மிடத்தைக்கொண்டு சொல்லுதல் எ-று.

என்னுமூத்தவர்சே வித்திடும்பேர்க ளிளங்கொடிமனைவி பொன்வித்தை, மின்னியலாபம் பயிர்பரிவேழம் விளங்குநல்லறிவுதண்டிகையும், உன்னியமனத்தீற்றுக்கமுந்தீரு முத்தரீயஞ்செறிவகையும், பன்னியபதினோ ராமிடங்கொண்டு பரிந்தருள்புரிவர் பாவலரே.

(இ-ள்.) ஜேஷ்டபிராதாக்கள், சேவகஞ்செய்பவர், இளமைப்பென்சாதி, பொன், கல்வி, வரும்படி, பயிர்ப்ச்சை, அஸ்வம், செஜம், நல்லறிவு, ஆந்தோளி, மனோவியாகுலம் போக்கல், ஆடையாபரணம், முதலியதை பதினொன்றாகு மிடத்தைக்கொண்டு சொல்லுதல் எ-று.

பாவமந்தியதே சத்திலுத்தியோகம் பணச்செலவுடனுறும் போகம், மேலிபசயன சவுக்கியம்வீவாதம் விளைந்திடுந்தொழில்புரிகன்மம், ஆவதோர்தானம் புண்ணியந்தியாக மருண்மகஞ்சார்வதா விருத்தி, சேவலங்கொடியோ னருளிணிற் பெரியோர் செப்புவர் துவாதசப்பலனே.

(இ-ள்.) இப்பாவகத்தால்—பிரதேசவுத்தியோகம், தன விசயத் தேடு உண்டாகும்போகம், நித்திரை சவுக்கியம், விவாதமுண்டாகு தல், தொழிற்றுறைச் சேய்கை, தானதர்மம், பரவுபகாரம், கொடை, யாகாதிகுருத்திய விருத்திமுதவியதை சேவற்கொடிபடைத்த சிவசப் பிரமணியக்கடவுள் கிர்பைபெற்ற சான்றோர்கள், பனிரண்டாகு மிடத்தைக்கொண்டு துவாதசபாவகபலன் சொல்லுதல் ௭-று.

வேறு.

நவக்கிரக காரகம்.

சனீக்தும், இரவிக்க்தும்.

விருத்தன்மரவேலைகளவாயுவியிர்வேதை
மேதிசிறைபற்றுதைவெட்கமின்றேய்வீண்சொல்
வருத்தமிரும்படிமையன்வாயடித்தல்கடுகு
வயற்களநீலுமுந்தசுபஞ்சேவகமெண்ணெயுமாம்
பருத்தசிரஞ்சிலும்பன்மயிர்யித்தியசரீரம்
பான்மிளகுரசவாதம்பண்டிதங்கோதும்பை.
யொருத்தலைநோவானைசிவம்லோகம்வச்சரம்வலக்கோ
வியிர்த்தவன்யாத்திரைபகலீதனற்குளகாரகமே.

(இ-ள்.) மரவேலை, களவு, தீர்க்காயு, ஆத்ம இம்சை, ஞ்ருமைய ர்க்கம், சிறைப்படல், நிசிகாலத்துப்பிதா, வெட்கமில்லாதவை, ரோ கம், வீண்வார்த்தை, துன்பம், இரும்பு, ஆளடிமை, சாத்தான், வாய டித்தல், கடுகு, வயற்களம், நீலரத்தனமுதலானவை, உழுந்து, அசுபகரீ மம், சேவகாவிர்த்தி, எள்ளு, எண்ணெய், இவை முதலானவைக்கெ ல்லாம் சனியேகாரகன். பருத்தசிரம், சிலும்பினமயிர், பைத்தியசரீ ரம், பால், மிளகு, ரசவாதம், வைத்தியம், கோதும்பை, ஒருத்தலை நோவு, ஆனை, சதாசிவம், பஞ்சலோகம், வச்சிரரத்தன்ம், வலதுநேத் திரம், பிதா, யாத்திரை, பகற்பொழுது, இவைகட்கெல்லாம் சூரிய னே காரகன் ௭-று.

மதிக்க்தும், சேய்க்தும்.

அகளங்கன்சுவையுண்மாவாய்துயில்வெண்கலமுப்
பளர்வண்ணர்வெண்ணெய்குடையரிசிபனிப்பயறுப்
பிகழ்வரலங்கம்மிடக்கண்கயரோகமுழுவன்
யாபாரமச்சமுத்தம்வஸ்தர்முவைக்கெனலாங்
குசன்முனவன்றுவரைதுவர்கோவிசுலாலன்றீக்
குளவினையர் துணைவரிகல்குருதிரணஞ்சிவப்புத்

தகர்சயம்பாகங்காயஞ்சாகசந்தாம்பிரம்பூ
தனையர்விரணங்காளிதழுவீவர்காரகமே.

(இ-ள்.) பராசத்தி, போசனம், குதிரை, மாதூரு, நீத்திரை, வெண்கலம், உப்பளவர், வணனார், வெண்ணெய், குடை, அரிசி, பணிப்பயறு, உப்பு, சிறிதுநாள்பருத்து மினைத்துமிருக்குஞ்சரீரம், இடக்கண், சயரோகம், உழவன், மச்சம், முத்து, புடவை, இவைகளின்யாபாரம், இவைகட்கெல்லாம் சந்திரனே காரகன். சுப்பிரமணியர், விக்ஷிணேசுரர், துவரை, பவளம், கோபவான், குலாலன், அக்கினி முகமாகச்செய்யுந் தொழிலினர், சகோதரர், யுத்தம், இரத்தம், கடன், சிவந்தரத்தனமுதலானவை, ஆட்டுவர்க்கம், சுயம்பாகம், காயம், சாகசம், செம்பு, பூபாலர், விரணம், பத்திரகாளி, இவைகட்கெல்லாஞ்சுண்டியேகாரகன் எ-று.

புநனுக்கும், வியாழனுக்கும்.

கார்வணன்றேர்ப்பாகனம்மரன்கல்விமரகதஞ்சேங்
கன்றிலைவாணிபன் றாதன்கணக்கனபுஞ்சிகனுந்
தேர்கதைகாவியந்தாதன்சேண்டனமெழுத்துச்
செவ்விலையன் றாசிபரன் நிரவசனாதிக்கன்
பாரநிவன்பயறுதராவெந்தையமால்பாலர்
பசும்பொன்மதுவான்கடலைபார்த்திபராண்ராகம்
பேரதிகன்சீரகஞ்சீவன்மணிமேதகம்வீப்
பிரன்பிரமணண்டிகுருப்பேரிவர்காரகமே.

(இ-ள்.) விஷ்ணுபகவான், தேர்ப்பாகன், அம்மான், கல்விமுதலானவை, பச்சைரத்தன்முதலானவை, சேங்கன்றுவர்க்கம், இலைமுதலானவை, வைசியன், தானாபுதி, தூதுவன், கணக்கன், அலி, தேர், கதைகாவியம், தாதன், அந்தரநாட்டிய முதலானவை, இலிகிதம், விஷையசோரன், தாசிபரன், திரவசனாதிக்கன், சகலபிரபஞ்சமுமறிந்தவன், பாசிப்பயறு, தரா, வெந்தையம், இவைமுதலானவைக்கெல்லாம் புதனேகாரகன். புத்திரர், சொர்னம், தேன், ரிஷபவர்க்கம், கடலை, அரசர், புருடராகரத்தன், பட்டப்பேர், சீரகம், வைரேரியரத்தன், கோமேதகரத்தன், விப்பிரவர்க்கம், பிரமா, ஆண்டிவர்க்கம் இவை முதலானவைக்கெல்லாம் வியாழனேகாரகன் எ-று.

சுக்கிரனுக்கும், இராதுவுக்கும், கேதுவுக்கும்.

பேரிவெற்காய்தாசர்பசுபெண்டிருறவூர்தி
பேரியைவாத்தியமுதற்சங்கீதநடப்பிரியந்

நார்கொடிடானாவிமுதலாயபரிமள்வா
 சனையனவணைமுதல்வெண்சாமரைசையோக
 மேரிளமைமொச்சைபுளியீயமளையயஞ்சோ
 றெப்பொழுதும்பரியாசப்ரசங்கமிரகூகன்மால்
 சூர்மலர்ப்பெண்ணிரசித(மாசனாஞ்சோரம்வெகுபேச்
 சவ்வேடத்தொழில்சிகி)தூர்த்தொழிவிவர்காரகமே.

(இ-ள்.) பட்டப்பெயர், கிரகம், பகற்காலமாதூரு, தாசி தாசன் முதலானவர், பசு, களத்திரம், மித்திரம், வாகனம், பேரியைமுதலானவாத்தியம், சங்கீதம், நாட்டிய முதலானவைகிற்பிரியம், மால் முதலானவை, கொடி, டால்முதலானவை, நாவிப்பிள்ளைமுதலாகிய நானாவிதப்பரிமள்வாசனாதிகள், கட்டில் மெத்தை, சப்பிரமஞ்சமுதலானவை, வெண்சாமரை, போகபோக்கியம், அழகு, இளமை, ச்சை, புளி, ஈயம், தயிர், பால், அன்னம், எப்போதும் விகடவினேதப்பரியாசப் பிரசங்கப்பிரியம், சனரகூகம், ஆசை, தேவப்பெண்கள், இலக்குமிதேவி, வெள்ளி, இவைமுதலானவைக்கெல்லாஞ்சுக்கிரணைகாரகன். களவு, வெகுபேச்சு, நானாவிதவேடத்தொழில், செப்பிலித்தை, இவை முதலானவைக்கெல்லாம் இராசுவேகாரகன். கபடத்தொழில் முதலானவைக்கெல்லாம் கேதுவேகாரகன்-இவை காரகாதிபாவர்க்கம் எ-று.

இலக்கிளபலன் சுருக்கம்.

தற்பெயர்மற்றுள்ளவைக்குந்தற்பெயரிற்சொல்லன்மேற்
 சாற்றுதலக்கிளபலனாந்தவமுனியேதகர்ப்பேர்
 முற்பவனமாகவிலரசர்வெகுமான
 மூர்க்கன்வெகுசனப்பிரியன்மோகிதயிரியவா
 னற்பனனாசாரன்மனதமைதிபொறையறிவ
 னாகம்ரயன்மனப்பயமெய்யனற்றருவாயுத்தார
 கற்படன்மட்சுவர்விழுதலால்விரணாதிக்கன்
 களாந்ரதவயன்றனையரற்பங்கனிட்டர்சிரேட்டர்களு.

(இ-ள்.) சொன்னவையல்லாமல் மற்றது எது உதையமோ அந்தப்பேர்ப்படிபலன்சொல்லுக-அகத்தியனே இலக்கிளபலன் கேட்பாயாக. இலக்கிளமேடமாகில் இராசுவெகுமானம், மூர்க்கன், வெகுசனப்பிரியன், மோகி, தையியவான், அற்பன். அனாசாரன், அடக்கமுடையவன், பொறுமை, அறிவு, அழகு, மனோபயம் இவையுடையவன், அனல் மரம் ஆயுதம் கல்சுவர்விழுதல், இந்தவர்க்கங்களினாலே விரண

துகமுள்ளசரீரம், உபயகளத்திரம், அற்புத்திரர், சகோதரகிரேஷ்டன் எ-று.

களத்திரதோஷந்தனையர்காலாந்தரமுளர்தற்
கார்பரன்ருணதோஷங்கண்டறிவன்கபடத்
துளத்தவனாமிஷையசளனையுபையமனையி
யுரைக்குடையன்மூத்திரகிரிச்சனனுதரரோகி
வளர்த்திசொற்பதனமறவழக்கறிவன்கணக்கன்
மை. துனவபேட்சையவமனையுமகாகபடி
யளப்பிலவமானமுளனற்பசுதர்காமத்
தமுத்தசதாதுக்கியிவையான்கதைநண்டதற்கே.

(இ-ள்.) இலக்கினம் இடபமாகில் களத்திரதோஷம், காலாந்தர
புத்திரர், சுயகாரியபரன், ருணதோஷமறிவன், மனோகபடியென்க-
யிதுன்பாகில் விஷையாதிகள், உபையமாதா, களத்திரத்தின்சொற்
கேட்பவன், மூத்திரகிரிச்சனன், உதரரோகி, வளர்த்திடுவசனாதிகள்,
வார்த்தைசொர்வில்லாதவன், வழக்கறிவன், கணக்கன், மைதுனா
பேட்சி, ரோககளத்திர நென்க-கற்கடகமாகில் களத்திரசகவீனன்,
கபடுள்ள அவமான களத்திரம், அற்புத்திரர், வெருகாமி, சதாதுக்கி
யென்க எ-று.

அதர்மகர்மிநேத்திரசிரசானனநோயீன்றோர்க்
காருலன்கெம்பீரவசனத்தவனாமமுரு
சுதரதிகம்பின்னிர்க்கம்வஞ்சகந்தூராசை
சுயகார்பரன்பிறராற்றொழிற்றனம்பெற்றுடையோ
னிதமகிதமிரண்மெறிந்தினசனபெந்துவினா
லெப்பொழுதும்பூச்சுமுளனுமிர்க்கம்பீதி
மதனசுகிபொறுமைபுகழ்மதிருணம்வல்லமைநல்
வடிவறிவாஞ்சீயமுதற்றுலைவரைக்குமாமே.

(இ-ள்.) இலக்கினம் சிங்கமாகில் பாவகர்மி, நேத்திரசிரமுகரோ
கி, மாதூர்பிதூர்த்துவேஷி, கெம்பீரவசனியென்க-கன்னியாகில் அழகு,
வெகு புத்திரர், பின்னிர்க்கம், மனோவஞ்சகம், தூராசை, சுயகாரியப
ரன், பிறராற்றொழிற்றனம் பெற்றுடையோன், இதமகிதம் இரண்டு
ஞ்செய்பவன், பந்துசன பூச்சியனென்க-தூலமாகில் இரக்கம், மனோ
பீதி, மன்மதசுகி, பொறுமை, புகழ் நல்லபுத்தி நல்லகுணம், வல்லமை,
அழகு, அறிவு, இவையுடையவன், எ-று.

வரைவில்விஷையப்பிரியன்பெந்துசனத்தேவஷி
வஞ்சகனாதுலனுபையமானிமதிமானா

முரையில்வணங்கினவருறவுண்மையபிமான

• முத்தியோகபரனும்வாசாலகனுபாயி

திரமதிதுரரசையினனாகுகடண்ட

தெரித்திரன்மித்திரரையினல்செய்பவனூந்தெய்வம்

பெரியவர் பிராமணர் தம்மிடத்ததிக்கபத்தி

பெருஞ்செலவுதெண்முதற்சேலளவீவைபேசுவதே.

(இ-ள்.) இலக்கினம் விருச்சிகமாகில் வரையற்றவிஷையப்பிரியன், பெந்துசனத்துவேஷி, வஞ்சகன், தரித்திரன், வெருமானி, அவமானி, புத்திமானென்க - தனுசாகில் நல்லவசனன், மித்திரன், சத்தியவான், அபிமானி, சதா உத்தியோகபரனென்க-மகரமாகில் வாய்சாலகன், உபாயி, திரபுத்திமான், துரரசையுடையவனென்க - கும்பமாகில் அகண்டவயிறு, தரித்திரன், மித்திரரை யுபாதிப்பவனென்க - மீனமாகில் தேவபிராமணர் பெரியவரிடத்திற் பத்தியுடையவன், வெருசெலவாளி, எ-று.

இலக்கின நவக்கிரக உபக்கிரக பலாபலன்.

பேசுவதவ்வோரைமுதற்சட்டியாங்ஸம்வரைக்கும்

பேரசுபசுபமதற்காய்ப்பேசுவதப்பலனும்

வாசமலரிறையுதையம்வரிற்சிரநேத்திரநோய்

வழிப்பயணசஞ்சாரமரசனன்மாப்பீதி

கேசமசனந்தனையரற்பமதியாகிற்

கீர்த்தியவழுகுசுகிரியைசளன்றழலேற்

பூசல்களத்திரவீனஞ்சஞ்சலம்பொறாமை

பூமிசகோதரலாபம்புரவீரணங்கரவே.

(இ-ள்.) இலக்கினவோரை முதற்சட்டியாங்கிசம் வரைக்குமுள்ளபேர்ப்படி அசுபசுபமறிந்து அதற்கு அதுவாப்பலன்சொல்லுக - இலக்கினத்தில் இரவிநிற்கில் சிரநேத்திரரோகம், வழிப்பயண சஞ்சாரம், இராசாக்கினி, மிருகபயம், அற்பகேசம், அற்பபோசனம், அற்பபுதல்வரென்க-மதியாகில்கீர்த்தி, தயவு, அழகு, நல்லதொழில், காரியக்காரனென்க. சேயாகில் யுத்தம், களத்திரவீனம், சஞ்சலம், பொறாமை, பூமியாற்சகோதரத்தால்லாபம், சரீரவீரணம், சோரம், எ-று.

புரப்புதனெல்வித்தைதனம்புகழ்வேசியர்சங்கம்

புலவன்வெருசனபூச்யன்பொறுமைபுத்தியறிவு

குருப்பெயரிலனேகசனரட்சுகன்விவேகி

குலேசனதிருபனுலகுடையவர்கொண்டாடும்

வரக்கவிதைதெய்வீகவசனம்வெகுமான
மதியறிவுநல்லகுணமனசுபுகராகில்
விரைக்குழலார்வசியசமுகன்வீஷையகுசலன்
வெகுமானியிவர்க்குடையகாரகமிக்குளதே.

(இ-ள்.) இலக்கினத்திற்புதனாகில், வித்தை, தனம், புகழ், வேசியர் சங்கம், புலவன், வெகுசனபூச்சியன், பொறுமை, புத்தி, அறிவென்க - குருவாகில், அனேகசனரட்சகன், விவேகி, குலேசன், அதிரூபன், உலகுளோர் கொண்டாரும் வரகவிதை, தெய்வீகவசனம், வெகுமானம், நல்லபுத்தி, அறிவு, நல்லகுணம், நன்மனசு என்க-சுக்கிரனாகில் ஸ்திரீவசியன், சுமுகன், விஷையகுசலன், வெகுமானியென்க-இவர்களுடையகாரகமுங்கூட்டிச்சொல்லுகு என்று.

மக்கப்பவச்சனியுதையமேலவமானம்
விதனம்வெகுபோசனம்விசாரநீருவித்தை
யக்கிரமம்பொய்கொலைசெய்யவக்யாதீசார
மனசாரம்வாயடித்தலடித்ததட்டிப்பறித்த
றுக்கமனமடிவுறக்கஞ்சோம்பலரவாகிற்
சோரம்வெகுசனபூசயன்றுர்தொழில்விரோத
மக்கள்வெகுபாக்கியமனோவஞ்சகந்தியாகம்
வர்மமகாகோபம்வெகுவார்த்தையுடையவனே.

(இ-ள்.) இலக்கினத்தற் சனியிருக்கில் அவமானம், தரித்திரம், வெகுபோசனம், விசாரம், நிருவித்தை, கிரமத்தப்பு, பொய்சொல்லு, கொலைசெய்தல், அவக்கியாதி, சோரம், அனுகாரம், வாயடித்தல், அடித்ததட்டிப்பறித்தல், தூக்கம், மனமடிவு, சதாநித்திரை, சோம்பலென்க-இராகுவாகில்சோரம், வெகுசனபூச்சியம், தூர்தொழில், விரோதம், புத்திரர், வெகுபாக்கியம், மனவஞ்சகம், தியாகம், மனோவர்மம், மகாகோபம், வெகுவார்த்தையுடையவன் என்று.

அவமதி துற்சிகியுதிக்கில்யாசகம்பாய
மவமானமரசர்பயமதிகசனத்வேஷம்
பவம்வதைசெய்குதன்முதலாம்பாதகம்விகாதம்
பயமிலதாமாந்தியெனிற்பயங்குடிவல்கெறுவன்
கவைவிகடமந்தபுத்தியிலன்பவன்குதுவிற
காரியவிக்கினநிதனங்காலன்மரணஞ்செய்
குவன்மதிநந்தனன்முதல்வர்தற்பெயர்தற்பலனாக்
குணமகுணத்தீறளவுங்கூறுவதவ்வியல்பே.

(இ-ள்.) இலக்கினத்திற்கேது இருக்கில், பாவபுத்தி, பொல்லாத வன், யாசகசீவனம், அபாயம், அவமானம், இராசபயம், வெருசனத்துவேஷம், பாவம், வதைசெய்தல்முதலாகியபாதகம், விகாதம், மனோதிடமென்க. குளிகனுகில் மனோபயம், குடிவம், கெறுவம், சஞ்சலம், விகடம், மந்தபுத்தியென்க. குளிகபவனனுகில் காரியவிக்கினம், தரித்திரமென்க. காலனுகில்மாரணமென்க - கலைக்கியான பாதன்முதலானவராகில் அவரவர்பேர்போலும் பலன்சொல்லுக-இந்தப்படி, கஉ-ம், இடம் வரைக்கும் குணானுகிந்து பலன்சொல்லுக எ-று.

ஆண் பெண்ணிக.

கொச்சகம்.

சந்திரனிலக்கினத்திற்றங்கில்குற்றமெல்லாம்போம்
எந்தவிதமுஞ்சசிபெண்ணேர்கலைமிகுமேலானாம்
நந்தலிலாக்கோணைக்கிறைப்பானெட்டானென்றே
கொந்தலர் பூவின் குழலாய்கூர்ந்தறிவோர் சொல்வாரே.

(இ-ள்.) இலக்கினத்தில் சந்திரனிருக்கில் யாதொரு தோஷமுமில்லை, பிறந்தகுழந்தை பெண், விர்த்திசந்திரனுகில், பிறந்த குழந்தை ஆண், நல்லோர்காணில் வயது-சஅ, என்று சொல்லுக எ-று.

இ து வு ம து.

விருத்தம்.

பாரின் மந்தன்பரிந்தொற்றைராசியில்
சேரநிற்கிலாண்பிள்ளை ஜெனித்தும்
சீருலாவியசெவ்வாயிரட்டையில்
பேரவாவொடுநிற்கிற்பெண்பிள்ளையே.

(இ-ள்.) சனி ஜெனனலக்கினத்திற்கு ஒற்றிற்ற இராசியில் இருக்குமாகில், பிறந்த குழந்தை ஆணென்றும். இரட்டித்த இராசியில் இருக்குமாகில் பெண்ணென்றும் சொல்லவும் எ-று.

வியாதியும் பாலும் உண்டாமென்பது.

விருத்தம்.

பூவையிலக்கினத்திபுதன் குஜன்மிதுனங்கன்னி
மேவிடப்பரிதிபார்க்கில்விளைக்குமாசனத்தில்ரோகம்
ஏவுறுசசிக்குமுன்றாமதிபேனாடிராசுகூடில்
பாவைபோனோஞ்சையாகிபலர்முலைப்பாலுங்கொள்வன்.

(இ-ள்.) இலக்கினத்திபுதி புதனாகவாவது குணாகவாவதாயிருந்து மிதுனம் - கன்னியிலமர குரியனும்பார்க்க - ஜாதகனுக்கு ஆசனரோக முண்டாம், சந்திரனுடன் மூன்றாமதிபதியும் இராகுவுக்கடி.

யிருக்க - ஐாதகன் மரப்பாவைபோன்று - இளைத்து தாயார்முலைப்பா
லன்றி - அன்னியமாதர் பாலையு முண்பன் எ-று.

போஜன பாத்திரம்.

சந்தவிருத்தம்.

எண்ணியரெண்டாமாதி லாபமூன்றூதி
யிதமில்லாப்பாவியர்கா ணிடந்தனிலேரின்ரூல்
உண்ணலுந்கலமில்லா னுகந்தரெண்டாம்வீட்டி-
லுயருஞ்செங்கதிரோனு முலகிலுள்ளோர்காண
நண்ணிபதோர்சனிமேவ ரெண்டாம்வீட்டாதி
நன்பொழுமூன்றாம்வீட்டி நயந்தூநிற்கத்தானும்
பண்ணுடனேசுபர்பார்க்கிற் பால்வெள்ளிக்கலமே
பாவக்கோள்விழிநோக்கப் படைப்பதுவெண்கலமே.

(இ-ள்.) இலக்கினத்திற்கு உ-கக-ந-க் குடையவர்களை பாபக் கி
ரகம் பார்த்திருந்தால் உண்ணவும், உண்ணப்பாத்திரமும், இல்லாமை
யாம். உ-ல் சூரியன் சனி இருக்க உ-க்குடையவன் ந-ல் இருக்க,
சுபக்கிரகபார்வையுண்டாகில் பாலுடனே வெள்ளிக்கலமுமுண்டு. கு
ரூக்கிரகபார்வை யுண்டாகில், உண்ணும் பாத்திரம் வெண்கலமாம்.

வேறு.

கல்வித்திரம்.

பிரக்கிணேசேர்திரிகோணங் கேந்திரத்தும்
பிரியமதிபுதனிருக்கிற் றமிழ்வித்தையாகும்
திருக்கில்லாரவிசெவ்வா யுற்றிருந்தால்
• தெலுங்குவித்துவானாகும் கருங்கோணிகில்
நெருக்கவே துருக்குமா ரியபாஷைக்கு
நிபுணவித்துவானாகும் வெள்ளிகுருமேவில்
சிரக்கனமாஞ்சாத்திரங்க டமக்குவல்ல
திடவித்வா னாமெனவுஞ் செப்பிடவுமாமே.

(இ-ள்.) சிறப்புப் பொருந்திய திரிகோணத்திலும் கேந்திரத்திலு
ம் புதனிருந்தால் தமிழ்பாஷை, சூரியன் செவ்வாயிருந்தால் தெலுங்கு
பாஷை, இராகுவிருந்தால் துருக்கு - இந்துஸ்தான்பாஷை, சுக்கிரன்
குருவிருந்தால் - சிரசாய்விளங்கும் சாஸ்திரசம்பத்து, சனியிருந்தால்
இங்கிலீஷ் முதலானது உண்டாம். எ-று.

வேறு.

சீவனம்.

அம்புவியோர்செய்தொழிலாற்சீவனமுண்டாகும்
அவையறிலக்கினஞ்சோமனாதவன்மும்மனைக்கும்

தம்பமொடுபத்தாம்வீட்டங்கிசையிலிருந்தோர்
தம்மிலதிகப்பலமாத் தரித்தவரங்கிசைதான்

வெம்புரவீத்தேரோனங்கிசத்தவனேபலமே
மேவிற்புல்வைக்கோலும்விற்றுணர்வேகொள்வன்
செம்பொன்விற்பதூராசிப்பலனூலுங்கோரை
திக்குபலமுண்டாகிற்செய்வன்வயித்தியங்கள்.

(இ-ள்.) உலகத்தின்கண்வந்த - மானிடர் செய்யுந் தொழிலால
டையும் பலனைத் தெரியச்சொல்லுமிடத்து, ஜெனன லக்கினம் சந்
தூரனிராசி, சூரியனிருக்கப்பட்டவீடு, இம் மூன்றிடத்திற்குத் தனி
த்தனி பத்தாம்வீட்டின்கிரகம், எந்த அமிசத்தி லிருந்ததோ அந்த அ
மிசத்தில் வலிமைபெற்ற கிரகத்தின் அமிசத்தைக்கொண்டு பலன்
சொல்லுக, அதுவே சூரியனுடைய அமிசமாகில் புல்-வைக்கோல்வி
ற்று ஜீவனம், இரரசியாகுபதியமிசமாகில், பொன்பொருளால் ஜீவ
னம், இலக்கனாதிபதியமிசமாகில், நூல், கோரையினாலும், வயித்திய
முஞ் செய்து ஜீவனம் எ-று.

களங்கமிலாவெண்டிங்களங்கிசமேயாகி
கமமுமிலக்கினத்திரையக்காணமுதலாகில்
விளங்கியநற்பயிர்த்தொழிலேபுரிந் துணவுகொள்வன்
மேவியரெண்டாந்திரையைக்காணமதேயாயின்
வளங்கொள்சிந்துவிற்சம்மாண்கப்பல்சோங்கோட்டி
வாழ்வன்மூன்றாந்திரையைக்காணமுமேயாயின்
இளம்பிடியோதிமந்தனையும்பழித்தநடைமடவார்
இணக்கத்தாற்சீவனமுண்டென்பரினியோரே.

(இ-ள்.) வளர்பிறைச் சந்திரனமிசத்தில், முதலாந்திரேக்கா
ணமாகில், நல்ல பயிர்பச்சையிட்டு ஜீவிப்பன், ஹை இரண்டாந்திரேக
காணமாகில் சமுத்திரத்தில் தோணி கப்பல் படகோட்டி ஜீவிப்பன்,
மூன்றாந்திரேக்காணமாகில், கிளித்தியானையி னடையையும், அன்ன
நடையையும் சரியல்லவென்ற ஸ்திரீகள் மூலமாய் ஜீவிப்பன் எ-று.

இனியசெவ்வாயங்கிசத்திலக்கினமேவலுக்கில்
இரும்புவெள்ளிசெம்பொனும்விற்றுப்பவனவாங்கிசைதான்
நனியபலமாயிடி லக்கினியிலுறுதொழிலே
நடத்திடுவன்றிரிம்சாங்கிசம்பலமேயாயின்
தனியுறுமாயுதம்பிடித்துச்சேவிப்பனேழாந்
தானமதுபிலைகிற்றக்கெதொழில்செய்வன்

கனிமொழியாயிரவிமுதல்சனிமட்டுமெண்ணிக்
கண்டதுசுப்தாங்கிசமேழாம்பலன்கண்டரே.

(இ-ள்.) செவ்வாயினுடைய அமிசத்தில் லக்கினும்சம் பிலத்தால் ஈயம், இரும்பு, வெள்ளி, பொன்வற்று ஜீவிப்பன், நவாம்சம் பிலத்தால் நெருப்பிடத்து வேலைசெய்து ஜீவிப்பன், திரிம்சாம்சம் பிலத்தால் ஆயுதபாணியாகி ஜீவிப்பன், 'ஏழாவது அமிசம்பிலத்தால் வருத்தத் தொழிலால் ஜீவிப்பன், முக்கனியொத்த மொழியினையுடைய பெண்ணே? சூரியன்முதல் சனிவரையிலெண்ணி சத்தமமாகிய ஏழாம் அமிசத்தின் பலன் சொல்லுதல் ஏ-று.

கண்டபுதனங்கிசத்தின்பலனவனங்கிசையேல்
காவியங்கற்பன்றுவாதசாங்கிசமேயாயின்
மிண்டுசிற்பசாஸ்திரமேயறிந் துணவுகொள்வன்
மேவதிரிம்சாங்கிசமேயெழுதுந்தொழிலாளன்
கொண்டவறுபதிலோரையங்கிசமேற்கணிதம்
குறித்திவன்புதனிருந்தராசிதனைப்பிரித்து
மண்டியறுபதுபங்குவதிலொற்றைப்புங்கில்
வந்துபுதனிருக்கிலிதுவேவழுத்தல்வேண்டும்.

(இ-ள்.) புதனமிசப் பலனாவது, நவாமிசையில் தான்பிலத்தால் இலக்கணவிலக்கியவித்தையால் ஜீவிப்பன், துவாதசாம்சையில்பிலத்தால் சிற்பசாஸ்திரமூலமாய் ஜீவிப்பன், திரிம்சாம்சத்தில் பிலத்தால் எழுத்துமூலமாய் ஜீவிப்பன், சஷ்டியாம்சத்தில் இலக்கினும்சம் வலுத்தால் கணிதசாஸ்திரமூலமாய் ஜீவிப்பன், புதனிருந்தராசிதனை ௬0-பங்குசெய்ய ஒற்றிற்பங்கில் புதனிருந்தால் மேற்சொன்ன பலனைச்சொல்ல வேண்டுமென்பதாம் ஏ-று.

வேண்டுகுருவங்கிசத்தின் முதற்றிரையக்காணம்
விப்பிரராற்பலனிர்ண்டார் திரேக்காணந்தன்னில்
பூண்டதேவதைகளினூற் பலன்மூன்றாங்காணம்
புண்ணியத்தாற்பயனாகுஞ் சக்கிரனங்கிசைக்குத்
தாண்டுகிரபிகளெருமை பெறுமூன்றாங்காணம்
தக்கவெள்ளிவிற்பனடுத் திரையக்காணந்தான்
மீண்டுமுதற்றிரையக்காணம்மதுவேயாயின்
விரவுநவரத்தினமே வியாபாரஞ்செய்வன்.

(இ-ள்.) குருவினுடைய அமிசத்தில் க-வது திரேக்காணமாகில், பிராமணமூலமாய் ஜீவிப்பன். உ-வது திரேக்காணமாகில் தெய்வகடாகுத்தினால் ஜீவிப்பன். கூ-வது திரேக்காணமாகில் தர்மவகையில்

ஜீவிப்பன். சக்கிரனுடைய அமிசத்தில் பிறந்தவன் காலிமாபேசு எருமையினால் ஜீவிப்பன். ௩-வது திரேக்காணமாகில் வெள்ளிவியாபாரத்தால் ஜீவிப்பன். ௨-வது திரேக்காணமாகிலும் ௧-வது திரேக்காணமாகிலும் நவரத்தின வியாபாரத்தால் ஜீவிப்பன்- ௭-று.

செய்யசனியங்கிசத்திற் பலன்சிறுவன் றுனுஞ்

செப்பியமித்ராங்கிசமே பிரயாசத்தொழிலாம்

வெய்யபாவக்கிரகம் லக்கினந்தைப்பார்க்கில்

மெத்தவுஞ்சுமைசுமந்து மெய்க்ருணவுகொள்வன்

ஐயமிலக்கினந்தன்னை நீசருங்கண்டாக்கால்

ஆகாதகாரியங்க எவத்தொழிலேசெய்வன்

துப்பசனியங்கிசத்திற்சுபக்கிரகங்கூடில்

துலங்கிடவேதான்சொற்பத்தொழில்செய்துவாழ்வன்.

(இ-ள்.) சனியமிசத்தின் பலனாவது—மித்திராம்சம் ~~செய்து~~

கஷ்டஜீவனம், குருக்கிரகம் லக்கினத்தைப் பார்க்கில் சுமைசுமந்து

ஜீவிப்பன், நீசகிரகம் பார்த்தால் தகாத வேலைசெய்து ஜீவிப்பன், ச

னியமிசத்தில் சுபக்கிரகமிருக்கில் சொற்பத்தொழிலால் ஜீவிப்பன்.

வேறு.

ஆகவன்சசி லக்கினமூன்றிற் கதிபரி லதிகமாய்ப்பலந்

தோன், அடைந்தவங்கிசந்தான் பரிதியங்கிசமே யாகில் புல்

வைக்கலும் விற்று, நீதியாய் வயித்தியங்களுஞ்செய்வன் நீள்

பிறையங்கிசமாயின், நீரினிற்சோங்கு நடத்தியேயுய்வன் நில

மகனங்கிசையாயின், ஒதுமக்கினியாலிருப்பொன்வெள்ளி யு

ருக்கலாயுதங்களினாலும், உணவுகொண்டிடுவன்புந்தியங்கிச

மே லுரைத்திடுகணிதமுங்கணக்கும், தீதறுசிற்பத் தொழில்

கள்காவியத்தாற் சிவனம்வேந்தனங்கிசைக்கு, தெய்வமா ம

றையோர்ப்பெரியவராலுஞ் சிவனம்புரிந்தனி திருப்பன்.

(இ-ள்.) சூரியன், சந்திரன், இலக்கினம், இம்மூன்றிடத்ததிபதி

வலுத்திருந்தாலும், அல்லது இம்மூவிடத் தயிசைக்கிரகம், சூரியன

பிசமாகில் புல் வைக்கோல்விற்று ஜீவிப்பன், மேலும் வயித்தியமூல

மாய் ஜீவிப்பன், சந்திரனமிசையாகில் ஐலத்தில் கட்டுமரமுதலிய

மரக்கலம்விட்டு ஜீவிப்பன், செவ்வாயி னமிசையாகில் அக்கினியிட

த்தில் ஈயம், இரும்பு, பொன், வெள்ளி யுருக்கியும், ஆயுதம்பிடித்தும்

ஜீவிப்பன், புதனமிசமாகில் மேன்மையாய் கணிதசாஸ்திரம் கணக்கு

குற்றமற்ற சிற்பத்தொழில் இலக்கணசாஸ்திரம், இதுமூலமாய் ஜீவி

ப்பன், குருவினுடைய அமிசமாகில், தேவதையாலும் வேதியராலும்

சர்னோர்களாலும் ஜீவிப்பன் ௭-று.

கலிவிருத்தம்.

இருந்தசுக்கிரனங்கிசமேறிலே
திருந்தரத்தினம்வெள்ளியாற்சுவனம்
பொருந்தசன்னங்கிசம்புகவீனமாய்
வருந்திடுந்தொழிற்செய்வன்வளமிலான்.

(இ-ள்.) சுக்கிரனமிசமாகில் இரத்தினம், இரசிதம், இதஞல் ஜீவிப்பன். சனியமிசமாகில் ஈனத்தொழில் செய்தும் மெய் வருந்தும் படியான ஜீவனஞ்செய்வன் கஷ்டப்பிராணீ எ-று.

வேறு.

இருப்பிடம்.

தானமாஞ்சென்மவீடு சரமெனிற்பரதேசத்தில்
ஆனதோர் திரமதாயின் மருவன்சுதேசந்தன்னில்
ஈனமிலுபயமாகி விதரதேசத்திற்பாதி
ஊனமிற்சுதேசந்தன்னி லுறைவன்பாதிபுங்காண்பீரே.

(இ-ள்.) ஜாதகன் ஜென்னலக்கினம்-சரமாகில் பிரதேசவாசம், திரமாகில் சுதேசவாசம், உபயமாகில் பிரதேசத்தில் சிலகாலமும், சுதேசத்தில் சிலகாலமும் வாசமாம் எ-று.

வேறு.

விவாக மீன்மை.

எண்ணுதபாவியர்கள் திரத்திலெய்திட
நண்ணுகவாறெட்டுபன்னிரண்டினண்ணிட
ஆன்னுஞ்சத்துருசீசம்பெறத்தோன்றிட்டான்
மின்னுரைக்கைகப்பிடித்து வேட்டல்செயமாட்டானே.

(இ-ள்.) இயாதொரு ஜாதகத்திற்கு ஏழாமிடமாகிய களத்திரத்தானத்தில் சூரூக்கிரகங்களிருந்தாலும், அந்தஸ்தானதுபன்ஷ்ட்டாஷ்டம் விரயத்தானத்திலிருந்தாலும், சத்துருஸ்தானம் நீசஸ்தானம் அடைந்தாலும், இவ்விதக்குறிப்புகளில் பிறந்தவன் பாணிக்கிரகனஞ்செய்துமணம்புரியமாட்டான் எ-று.

வேறு.

மரிப்பிடம்.

வரத்தினிற்பார்க்கவனுதைபமறையவன்பெண்மதியாய்
வருடையிலாங்கிசமான தனுப்புறமாய்வரினுர்
தரத்தினிலந்தணனுறினுஞ்சிவலோகமிரவி
கழலிவர்கள்பெலக்கினரருலகிவிரசதமு

நிரத்துகலைக்குளவி துவும்பெலத்தல்பி துருலக
 • நிதியினத் துதையமுறினிமலருடன் கூடித்
 திரத்துதையகேந்திரத்திற்றிவிக்கிரவிற்சரமாச்
 சீவனுறிவிவன் சீசர் தல்பிரமபதமெனுமே.

(இ-ள்.) எ-ல், சுக்கிரனும், க-ல், குருவும்கன்னியிற் சந்திரனுமாக இலக்கினம் தனுவாகி மேடாங்கிச மேறிலும், இலக்கினத்தில் வியாழன் இருக்கிலும் சிவலோகம் அடைவனென்க - கிரகாதிபரில் இரவிசேய் பெலக்கில் பூலோகத்தை அடைவனென்க-சுக்கிரனும் பூருவபகூத்துச்சந்திரனும் பெலக்கில் பிதுருலகம் அடைவனென்க-மீனலக்கினமாகி குருவ்ருக்கிலும் திவியிற்றிரமும் நிசியிற்சரமும் இலக்கினமாக கேந்திரத்திற் சுபருடன் வியாழன் கூடியிருக்கிலும் பிரமபதம் அடைவனென்க எ-று.

தேவருலகடைபவன் நாகஞ்சேர்பவன் வைதண்டம் பெறுபவன்.

பதப்பதியுமிதற்கிறையுமுற்றவர்பார்த்தவரும்
 பார்ப்பான்றன்வர்க்கமுறிப்பண்ணவரா குவராற்
 சிதப்பதியுமெட்டி றுஞ்சுபராசியாகித்
 தீதகலச்சுபர்பார்க்கிறேவருலகடைவர்
 மதப்பதிமன்பெலக்கவசையீறிவர்கணீச
 மடைந்திடினுரகமைக்கோணேர்பூமிவான
 முத்தற்பதிமற்றப்புறமாய்மொழிவர்குருவர்க்க
 முதற்புதனைச்சனிபார்க்கினமாலுலகமுறலே.

(இ-ள்.) கஉ, இதற்குடையவனும் இதில் இருந்தவனும் பார்த்தவனும் குருவர்க்கமேறில் தேவனாவனென்க. க௦-அ-கஉ-ம், சுபராசியாகி பாவமில்லாச் சுபர்பார்க்கில் தேவருலகத்தை அடைவனென்க. எ-க்குடையவன் பெலக்க, க, அ, கஉ, க்குடையவர்கள் நீசவர்க்கம் அடையில் நரகம் அடைவனென்க-மேடக்கோண் முதல் நாற்கோணில் இலக்கினமானதுகண்டு பூலோகம் அந்தரலோகம் சுவர்க்கலோகம் நேர்வைத்துச் சொல்லுக. இலக்கினம் குருவர்க்கமாகி புதனிருக்க சனிபார்க்கில் வைருண்டம் அடைவனென்க எ-று.

வேறு.

நக்சுத்திரபாதபலன்.

அக்ஷவினி.

ஆசிரிய விருத்தம்.

சீர்பெறுகோளன் சஞ்சலன்பாவி செறிந்திடும் ரூபமேயி
ல்லான், செப்பியபிலுக்க னந்நியர்க்கன்பு செய்குவ னசுபதி
முதற்கால், தார்செறிபிறரின் குணத்தினையறிவன் சவுந்தர
வானலம் புரிவன், சாத்திர முரைக்குஞ் ஞானமுட்பார்வை
தருமிருகாலினிற் சனித்தோன், ஏர்பெறுகணித வித்தையிற்
பிரிய னினிதுளபுத்தியே புகல்வன், இசைசந்திமூல ரோகநற்
கரும மெண்ணுவன் மூன்றதாங்காலான், போர்செறியுடம்பு
வளைவதாமதிக புத்திமாந்சோதிடமறிவான், புரந்தரன்காமி
சுத்திய்வானும் புகமுநாற்காலினி லுதித்தோன்.

(இ-ள்.) சிறப்புப்பொருந்திய குற்றம் பேசதலும் சபலமும் பால
மும்-அழகில்லாமையும் டம்பமும்-அன்னியமானவர்களுக்குப் பிரியம்
செய்தலும், அசுவனி நக்சுத்திரமுதற் பாதத்தவர்க்குண்டு.

கூர்மையுடன் எதிரியின்மனதை யறிதலும் - சந்தரமும் - நன்
மைசெய்தலும் - சாத்திரங்கள் முறையிடும்படியான மெய்க்ஞானத்
தில் தீர்ந்தியும் ஷை இரண்டாம் பாதத்தவர்க்குண்டு.

அழகுபொருந்திய சோதிட சாஸ்திரத்தில் - அபிலாசையும் - இ
னிப்பான புத்தியைச் சொல்லுதலும்-மூலரோகமும் நற்செய்கையை
வீரும்புதலும் ஷை மூன்றாம் பாதத்தவர்க்குண்டு.

சண்டைசெய்தலில் சோம்பலில்லாமல் தேகத்தைவளைத்தலும்-
மகாவீவேகமும் - சோதிடசாஸ்திர மறிதலும் - இந்திரபோகமும்-ஆ
சையும்-சுத்தியமும் ஷை நான்காம் பாதத்தவர்க்குண்டு எ-று.

பரணி.

காலமாஞ்சிவப்பன் மிகுபராக்கிரமன் கனபிலனீதியுமு
ள்ளான், கருதலர்சிங்கஞ் செந்நிறமயிரான் காணுமேபரணியி
ன் முதற்கால், கோலமாமானி நிபுணனும் வசியன் குணமுள
ன்புத்திமாந்காமி, கூரியதருமசாத்திரமுரைப்பன் குலவியப
ரணி காலிரண்டான், சாலவுங்கோபி யுருட்சியுள்கண்ணன் ற
ன்னியன் மானிசந்தோஷி, சற்குணனெடியோ னாகுமூன்றாங்
கால் சாற்றிய பரணியாமதன்மேல், தூலதேகத்தன் கோபி
யாமரசர் துன்னுசேவகத்துவமுள்ளன், தூர்ச்சனன்கெருவியா
குமேபரணி தோன்றுநாற்காலினுற் சொல்லே.

(இ-ள்.) ஜெனனகாலவிசேஷம் சிவந்ததேகமும்-உத்தண்டமும்-மிகுந்த பலமும்-விபகாரமும்-சத்தருக்களை ஜெயிக்கும் கோளரிபோலும் சிவப்புரோமமும்-பரணிக்ஷத்திர முதலாம் பாதத்தவர்க்குண்டு.

அழகிய அபிமானமும்-வெகுவல்லமையும்-கிரகித்தலும்-நல்லகுணமும்-விவேகமும்-ஆசையும்-தர்மசாஸ்திரஞ் சொல்லுதலும் பொருந்திய ஷை இரண்டாம் பாதத்தவர்க்குண்டு.

மிகுந்தசோபமும்-வட்டமாகியகண்ணும்-எல்லாத்திறமையும்-அபிமானமும் - உத்சாகமும்-நற்குணமும்-தேகதாட்டியும் ஷை மூன்றாம் பாதத்தவர்க்குண்டு.

காத்திரதேகமும்-கோபமும்-இராஜத் துவாராவில் உத்தியோகமும்-துன்மார்க்கமும்-கெர்வமும் ஷை நான்காம் பாதத்தவர்க்குண்டு.

கார்த்திகை.

சொல்லுமாசாரன் வித்துவான்பிரபு தோன்றியவல்லாபமுள்ளவனும், சூரனரசன் புத்திமான்ரோகி தோன்றிடுமாரவீண் முதற்கால், வெல்லுமாசார வீனன்மானிடர்கள் வெறுத்திடுகோபமுள் ளவனும், வெற்றிசேர்பிறரைச் சேர்ப்பனாறன்னை விரும்பிடான் கார்த்திகையிருகால், புல்லுவனரிட்ட மடந்தையரிதம்மைப் புத்தியிலான்மிகுசூரன், பொருந்திடாக் கோபி கருவிபோல் லாங்கைப் புரிசுவனாமொரு மூன்றில், அல்லுறுமிடிபன் கலைபலவறியா மனனத்தாபமேயுள்ளான், அடைந்திலான் பொறுமை துக்கவான்ரோகி யாகுநாற்காலதன் பொருளே.

(இ-ள்.) சொல்லத்தகுந்த ஆசாரமும்-வித்துவத்தன்மையும்-பிரபுத்துவமும்-நினைத்தபடி இலாபவரும்படியும்-சூரமும்-நரசமும்-அறிவும்-கிஞ்சத்ரோகமும் கிருத்திகைமுதலாம் பாதத்தவர்க்குண்டு.

அனாசாரமும்-எல்லோரும் அசங்கியப்படும்படியான மூர்க்கமும்-தான் முயற்சிபடச் சிலரைச் சேர்த்துக்கொள்ளலும்-சாஸ்திரங்களைப் பாராட்டாமையும் ஷை இரண்டாம் பாதத்தவர்க்குண்டு.

கெட்ட நடைபடிப்பெண்களைச் சேர்த்தலும்-புத்திகுறையும்-அகிகசூரத்துவமும்-வீண்கோபமும் - கெர்வமும் - கொடுமையைச் செய்தலும் ஷை மூன்றாம் பாதத்தவர்க்குண்டு.

தரித்திரமே குடிக்கொண்டிருத்தலும் - படிப்பில்லாமையும்-மனவெறுப்பும்-பொறுமை யில்லாமையும்-துயரமும்-வியாதியும் ஷை நான்காம் பாதத்தவர்க்குண்டு என்று.

ரோகணி.

பொருளழகுள்ள னலைச்சலான்காமி புறத்தியார்க்கியந்
துவன்றுன்பம், பொறையிலான்வர்ம்மி ரோசவான்றோகி பொ
ருந்துரோ கணிமுதற்காலான், அருளுயர்சாந்த குணமுளான்
ரோகி யான்சத்ய வாக்கியாசாரன், அமர்ந்ததோர்பெண்ணை
மணப்பன்வாய்ச்சால னன்புளனாமிருகாலான், குருவருள்க
ணித வித்தைசங்கீதன் கூறியமந்திரன் சகவான், குலவியப
ஞ்ச காவியமறியுங் கொள்கையானாகு மூன்றாங்கால், இருளி
லா த்தத்வ னந்நியருடைமைக் கிச்சைசெய் புத்தியானினிய, ஏந்
தழைலோலன் ரோகணிநாற்கா லீனிவ்லருவோன்பல னுரை
க்கில்.

(இ-ள்.) நற்பொருளடைதலும் திரிச்சலும்-அவாவும்-அன்விய
ருத் துடைபூறு செய்தலும்-பொறுமையிலலாமையும்-மர்மமும்-குரத்
வமும்-வியாகியும்-ரோகணி நட்சத்திர முதலாம் பாதத்தவர்க்குண்டு.

இருபைபொருந்திய தண்மையும்-பீடையும்-பேச்சு நிலைமையும்-
சிலமும்-இவ்வாழ்க்கைக்குத்தகுதியான பெண்ணைக் கலியாணம்செய்
தலும்-வாக்கு ஜம்பமும்-பிரீதியும்-ஹை. இரண்டாம்பாதத்தவர்க்குண்டு.

ஆசாரியனுடைய இருபையும்-கணிதசாஸ்திரமும்-கானவித்தை
யும்-மாந்திரீகமும் - செளக்கியமும் - பிரகாசம்பொருந்திய பஞ்சவகை
ணகாவியங்களை யறிதலும் ஹை முன்றும் பாதத்தவர்க்குண்டு.

அழகுள்ளதேகமும்-பிற்பொருளை யிச்சிக்கும் படிக்கான குண
மும்-ரகத்தியுள்ள ஸ்திரீ லோலத்துவமும் ஹை நான்காம் பாதத்தவ
ர்க்குண்டு என்று.

மிருகசீரிஷம்.

உரைத்திடுதனவான் சந்ருசங்கார னுதித்திடுந் தேசனாங்
கோபி, உண்மையாசார வீனன்ராக்ஷதனா மோங்குமான்றலை
முதற்காலான், தரைக்குணல்வழக்கே யுரைப்பனுத்தேசி சா
துவாமனோகரம் பெற்றேரான், சத்தியவாக்கியரிவையர்லோலன்
சாந்திடு மிரண்டதாங்காலான், உரைக்குறல்லுதார குணமுள
னல்ல னுத்தமன்சா துசந்தோஷி, உசிதவாசாரன் புத்திமான்
சிமா னுற்றமூன்றும்பதத்துதித்தோன், விரைத்துறுபுத்தி சந்
தியன்சாது மேவியதருமனற்காமி, ஸீரியன்கோபி வஞ்சகனொ
ன்றே விளம்புநாற்பாதமாமினியே.

(இ-ள்.) சொல்லத்தகுந்த திரவியமும்-சத்தரு நாசமும்-காத்தி
ரசீரமும்-கோபருணமும் - சுத்தமில்லாத ஆசாரவீனமும் - ராக்ஷச
டையும் மிருகசீரிட நட்சத்திர முதலாம் பாதத்தவர்க்குண்டு.

உலகத்திற்குச் சரியான வழக்கத்தைச் சொல்லலும்-யோசித்த
ஆம்-தண்மையும்-மனசுந்துர்வ்டியும் - சத்தியவசனமும் - ஸ்திரீகமன
மும் ஷை இரண்டாம் பாதத்தவர்க்குண்டு.

பிரபலமான ஓளதாரியகுணமும்-யோக்கியமும்-உத்தமநடக்கை
யும்-பரமசாதுவும்-சந்தோஷகுணமும் - உச்சிதம்பொருந்திய ஒழுக்க
மும்-விவேகமும்-சம்பக்கரமும் ஷை மூன்றாம் பாதத்தவர்க்குண்டு.

விரைவுவுள்ள புத்தியும்-சத்தியமான வசனமும்-சாந்தகுணமும்
தருமமும்-ஆசையும்-வீரியமும்-கோபமும்-கபடமும் ஷை நான்காம் பா
தத்தவர்க்குண்டு எ-று.

தீ ந வ ா தீ ர ா.

இனியநல்வசன குணமுளன்மகத்தமா யெவ்வன் நாரியர்
க்கினியன், இயலுறுநல்ல வாதிரைமுதற்கா லினில்வருங்குண
த்தினென்ப, தனியுரைவாய்சா லகனுநீட்டுள் திருக்கிய
ன்கர்விதீகையிலான், தகுதியாய்மடவா ருடன்புணர்ந்திடுவ
ன் சாற்றியபாதமோ ரிரண்டில், குணியவில்லாத ரோகமுமுள்
ளோன் கோபிதண்கிருபையு மில்லான், கோளமஞ்சு நாரிய
ர் தமக்கே குணமில்லான் காலொருமூன்றில் துனியுநல்வேகி வுற
வினர் ப்பகையான்றேன்றியன்மமா மனத்தன், தூர்ப்புத்தி
யூத்தையுடம்புளன்பொல்லாத் தூர்ச்சனனகு நான்கென்றே.

(இ-ள்.) இனிமையான வார்த்தையும்-நற்குணமும்-பரிமாத் தும
மும்-யவ்வன்ஸ்திரீகளுக்கிஷ்டமும்-திருவாதிரை நட்சத்திர முதலாம்
பாதத்தவர்க்குண்டு.

ஒப்பற்றவாக்கு தாட்டியும்-பழிபோடலும்-வாதுபேசுதலும்-கேர்
வப்படுதலும்-விரதமில்லாமையும்-தகுதியான ஸ்திரீகளுடன் கமனம்
பண்ணுதலும் ஷை இரண்டாம் பாதத்தவர்க்குண்டு.

குணியக்கடாத வியாதியும்-கோபமும்-சாந்தம் தயையில்லாமை
யும்-கோள்சொல்லுதலும்-பெண்களுக்குப் பயப்பட்டாலும் குணமில்
லாமையும் ஷை மூன்றாம் பாதத்தவர்க்குண்டு.

கோபத்தில் சுறுசுறுப்பும்-உற்றாப்பகையும் - ஈனமாகியகுணமும்
துஷ்டபுத்தியும்-அழுக்கடைந்ததேகமும்-கொடுமையுள்ள துற்செய்
கையும் ஷை நான்காம் பாதத்தவர்க்குண்டு.

பு ந ரீ பூ ச ம்.

என்றுமெய்தூலப் பிலுக்கனற்போகி யிசைந்திடுசெவிட
னாங்காமி, ஏனமாமயிர னிதுபுநர்ப்பூச மாமுதற்காவினிவிசைந்
தோன், துன்றியபித்த னுட்டினதேகி சோம்பலாசாரமு மில்

லான், துக்கமேறித்தம் பொருந்துவனிருகா றேன்றியநாட்பலன் மிகவே, அன்றிறங்குட்ட ரோகியாஞ்சாது மலைச்சலரன் காரிய மறிவான், அந்தமுடந்தரோகவான்நீர்க்க வயதுளான் பாதமூன் றதனில், நன்றிநிற்பிரிய முள்ளவன்குள்ளவல்ல வனமுகுளானென்றே, நாடியபார்வை லக்ஷணமறிவ னுற்பத மறிந்துரைதனக்கீக.

(இ-ள்.) ஸ்தூலதேகமும்-சளுக்கும்-நன்றயனுபவித்தலும்-காதுகேளாமையும்-ஆசையும்-பன்றிமயிரைப்போன்ற ரோமமும்-புன்பூச நட்சத்திரம் முதலாம் பாதத்தவர்க்குண்டு.

இளைத்தபயித்தியமும்-காங்கையுள்ள தேகமும்-அசத்தியும்-அனூசாரமும்-சார்வதாய் துயரமும் னை இரண்டாம் பாதத்தவர்க்குண்டு.

ஜெனனமானபோது விளைந்த குஷ்டவியாதியும்-வெகு மேதகமும் - ஁லைச்சலும் - காரியந்தெரிதலும்-பலத்தபலனோயும்-நீண்டவாயுளும் னை மூன்றாம் பாதத்தவர்க்குண்டு.

நன்மையான காரியத்தி லிஷ்டமும்-வாமனமும்-வல்லமையும் அந்தமும்-யாவரும் நாடும்படியான பார்வையும் னை நான்காம் பாதத்தவர்க்குண்டு. எ-று.

பூசம்.

தனக்கொடிமாதே சூலைநீட்டேரன் றருமவான் கோபிபுத்தியுளான், தாழ்வறுந்தீர்க்க வாயுளான்றீயன் றகுமிளிர்பூசரான் முதற்கால், தினத்தினிற்பிரபு சர்வவியாபகனூஞ் செனங்களைத் தாபரித்திவ்வான், செப்பியநிதானியநியர்சினேகி சேர்ந்திடுமிரண்டதாம் பதத்தில், இனத்தினர்க்கினியன் புத்திமா ன்னானி யினிபசந்தோஷியானேசன், இதத்தினுனல்ல காரியமுடிப்ப நெழில்பெறு மூன்றதாங்காலான், மனக்குறுசண்டையுடையவன்கோபி வாஞ்சையானூரியர் தமக்கே, மகிழ்ந்திடுகமனன் பூசநன்றாகால் வரும்பலனறிந்துணர்மின்னே.

(இ-ள்.) பொற்கொடிபோன்ற பெண்ணை-குட்டைப்பற்றியநோயும்-நிஷ்டேரமும்-தர்மகுணமும்-கோபமும்-புத்தியும்-குறைவற்ற ஆயுளும்-கொடுமையும் பூசநட்சத்திர முதலாம் பாதத்தவர்க்குண்டு.

பிரதிநாளிலும் பிரபுத்துவமும்-சகலத்திலும் வியாபகமும்-ஜெனக்கூட்டங்களைக் காப்பாற்றலும்-சொல்லிதானமும்-பிறரைச் சினேகஞ்செய்தலும் னை இரண்டாம் பாதத்தவர்க்குண்டு.

பந்துக்களிடத்திலிஷ்டமும்-அறிவும்-விலேகமும்-மிகுந்த சந்தூர்ஷ்டியும்-சினேகமும்-பக்குவமாக நற்கருமஞ் செய்தலும்-அழகுபொருத்திய னை மூன்றாம்பாதத்தவர்க்குண்டு.

தைரிய மில்லாமையும்-சச்சரவும்-சினமும்-விசுவாசமும்-ஸ்திரீக
ளிடத்தில் சந்தோஷமாய்ச் சேர்த்தலும் ஷை நான்காம் பாதத்தவர்க்
குண்டு ஏ-று.

ஆ யி ல ய ம்.

மின்னியதனமும் பெண்வடிவுள்ளான் மேன்புத்தியுடைய
யன்சந்தோஷி, மிகுநலனான தொழில்புரிந்திடுவன் வேண்டு
மாயிலியத்தின் முதற்கால், அன்னியரேவற் றொழில்புரிந்திடு
வ னாழகுளனேக்கமுமுள்ளான், அசங்கியனடையன் றுர்ப்புத்
தியுடைய னாயில்யங் காலிரண்டதற்கே, நன்னியற்கோபி நாரி
யை வதைப்பன் ஞானியாலசியனா றிபுணன், நலமிலாவார்த்
தைப் பற்றவேயுரைப்ப னாயமிகுபாதமுன்றதற்கே, புன்கொ
லைநாசம் புரிபவனசுபன் புகர்தனைச்செய்பவர்க் கினியன், புலை
ச்சியர்சங்கம் பண்ணுவனோயைப்புணர்ந்திடுநான்கதாங்கானே.

(இ-ள்,) பிரகாசிக்கும்படியான திரவியமும்-ஸ்திரீரூபமும்-மேன்
மையான விவேகமும்-உச்சாகமும்-மிகுதியான நன்மையும்-அனேக
மான காரியங்களைச் செய்தலும் ஆயிலிய நட்சத்திர முதலாம் பாதத்
தவர்க்குண்டு.

அயலார் இட்டவேலையைச் செய்தலும்-சொளந்தரமும்-வியாகூ
லமும்-ஒழுக்கங்கெட்டநடத்தையும்-துன்மார்க்கமும் ஷை இரண்டாம்
பாதத்தவர்க்குண்டு.

இயற்கையிலே கோபமும்-ஸ்திரீகளைத் துன்பப்படுத்த லும்-தெளி
தலும்-சோம்பலும்-கெட்டித்தனமும்-பிரயோசனமில்லாத வார்த்தை
யைப் பேசுதலும் ஷை மூன்றாம் பாதத்தவர்க்குண்டு.

பொல்லாத கொலைசெய்தலும்-ஆமங்களமும்-புரட்டு செய்யப்ப
ட்டவர்களிடத்தில் பிரியமும்-நீசஸ்திரீசங்கமும்-வியாதியும்-ஷை நான்
காம் பாதத்தவர்க்குண்டு ஏ-று.

ம க ம்.

காலனைப்போலப் பயமுளசிவந்த கண்ணன்பேராசை
யான்யுகி, கருதிசெய்வந்த மெய்யினன்சேர்ந்த குஞ்சியான்மக
முதற்காலான், போலியான்புத்தி யனல்வடுவுடையோன் பொ
ருட்செலவானசந்தோஷி, பொன்னிறக் கண்ணன் காதினோ
யுடையோன் பொருந்திய காலிரண்டதற்கே, சாலவும்பலவா
ன் மிக்ககோயுள்ளான் சாதுபொல்லாதவன் கடினன், றுன்மி
கவாசையுடையவன் றாயன் றகுதிகான்மூன்றினி லுதித்தோ
ன், சீலனாரி பேச்சினைக்கேட்பன் சிரங்குடனோயுமுற்றிடு

வன், சிந்தைநோயுடையோன் மதுரவாசகனார் தெளிந்துரை
நாற்பதமாமே.

(இ-ள்.) சண்டாளனைப்போல - பயந்தரும் பார்வையும் - இரத்
தக்கண்களும்-பெருத்த ஆசையும்-யோசனையும்-சிவந்த நிறத்தேகமும்
சிவந்தசிகையும் மகநட்சத்திர முதலாம் பாதத்தவர்க்குண்டு.

போலைத்தனமும்-தேகத்தில் நெருப்புக்காயமும் - திரவியச்செவ
வில் சந்தோஷமும்-பொன்மயம்போன்ற விழியும்-கர்னரோகமும் ஷை
இரண்டாம் பாதத்தவர்க்குண்டு.

மிருந்த பலாட்டியமும்-அதிகமான வியாதியும் - சாத்தவிகமும்-அ
ண்டக்கொடுக்காத கோபமும்-கண்டகமும்-பேராசையும்-பரிசுத்தமும்
ஷை மூன்றாம் பாதத்தவர்க்குண்டு.

பரிசுத்தமும்-ஸ்திரீகளுடைய வார்த்தையைக்கேட்டலும்-புண்
ணும்-சிலநோயும்-மனக்கவலையும்-தித்திப்பானவார்த்தையும் ஷை நா
ன்காம் பாதத்தவர்க்குண்டு எ-று.

பூரம்.

ஆமெனுந்தீர னின்சொலன்கோபி யானவன் சவுரியன்
சிறுவீ, டாக்கமில்லாதான் வியாபாரஞ்செய்வா னுனபூரம்மு
தற்காலான், தாமெனுமுழவுத் தொழில்புரிசுடினான் ருகமுங்
கிலேசமு முள்ளோன், தானொருசகாயம் பிரபலனில்லா தவ
னென்ப விரண்டகாங்காற்கே,நாமனுங்குணவா னாகுமேன்பா
ட்டா னல்லதோர்கீர்த்திமானாகும், நாடியமூன்றாம் பதமெனு
ம் பொருளை நாட்டினி லுரைப்பர்நல்லோரே,தேமுறுந் துக்கங்
குரவடுவுள்ளன் சொற்றிடுகிந்தையேபுரிவன், சோர்வறுமறை
யோர் தேவதூஷணத்தைச் சொல்லுவனான்கெனக் கண்டே.

(இ-ள்.) தைரியமும்-மாதூரியமான வார்த்தையும்-கோபமும்-வீ
டுவாசலில்லாமையும்-வர்த்தகஞ் செய்தலும் பூரநட்சத்திர முதலாம்
பாதத்தவர்க்குண்டு.

மிருந்த பயிர்த்தொழில் செய்யும்படிக்கான சம்சாரியும்-இல்லா
மையும்-கவலையும்-உபகாரம்செய்தலில் பிரபலமில்லாம விருத்தலும்
ஷை இரண்டாம் பாதத்தவர்க்குண்டு.

குணக்கியமானபேரும்-மேன்மையும்-சுபகீர்த்தியும் ஷை மூன்றா
ம் பாதத்தவர்க்குண்டு.

சார்வதாய் துக்கமும் - குருநிந்தையும்-அபாண்டம் போடுதலும்
சோம்பலைக்கும் பெரியோர்களையும் தெய்வங்களையும் தூஷித்தலும்
ஷை நான்காம் பாதத்தவர்க்குண்டு எ-று.

உ த் தி ர ம்.

கண்டெனமிருது வசனனாங்கீர்த்தி கண்ணியன் றீரனிங்
கிதனாங், கருதியகிளைஞர் மேன்வீரூப் புடையான் காணுமுத்
திரமுதற் காலோன், கொண்டிடுங்கர்மி தரித்திரனாணன்கோ
துறுசஞ்சலசித்தன், கூறியித்தம் யாசகனாகுங் குலவியவீரு
பதத் துதித்தோன், அண்டிடும்பிலுக்கன் பழுதிலா வுரையா
னாக்களை மேய்த்திடு மவனும், ஆனவாசார வானதாமுன்றி
லாகியபிறப்புடையவனே, வண்டனான்றி மறந்திடான்பிற
ரை மதித்திடான்பூஷணமறைவன், வாலிபந்தன்னிற் றும்ம
றித்திடுவள் வழங்குவர் நான்கெனப்பெரியோர்.

(இ-ள்.) சொற்கவையுள்ள மிதபாஷிணியாயும்-கீர்த்தியும்-கண்
ணியமும்-தையியமும்-இங்கிதவார்த்தையும்-பந்துக்கள்மீ துசந்தோஷ
மும் உத்திரநட்சத்திர முதலாம் பாதத்தவர்க்குண்டு.

கர்மியும்-இல்லாமையும்-அதிகதிண்டியும்-குற்றமுற்ற சபலகுண
மும்-பிரதிதினம் பிட்சையெடுத்தலும் ஷை இரண்டாம் பாதத்தவர்க்
குண்டு.

டம்பமும்-பரிசுத்தமான வசனமும்-பசுமாட்டுமந்தைகளை மேய்த்
தலும்-யோக்கியதையும் ஷை மூன்றாம் பாதத்தவர்க்குண்டு.

போக்கிரித்தன்மையும்-ஒருவர்செய்த சகாயத்தை மறக்காமலும்-
ஒருவரையும் லட்சியம் செய்யாமையும்-தூறுபேசதலும்-சிறுபோதிலை
யே பெற்றவன்சாதலும் ஷை நான்காம் பாதத்தவர்க்குண்டு எ-று.

அ ஸ் த ம்.

பெரியதோர்கலகம் பண்ணுவித்திடுவன் பேசியபொய்ய
னாங்கர்வி, பிலுக்கனாசாரன் பசுக்கடம் மிடத்திற் பிரியமாத்
தத்தின் முதற்கால், அரியதோர்குணவான் செய்தொழிலறி
வா னானதோர் வாலிபந்தன்னில், அன்னைபேரம்பாட்டோ டா
டளிற் பிரிய நதியுரை யுடையனா மிரண்டில், தரியலர்போல
மனத்தினுன்றந்தை தானறுஞ் சிறுவயததனில், தந்திரவாதி
ரோகியாபாரி சார்ந்திடுமூன்றதாங்காலான், உரியநன்னடை
யா னீகையானெடியோ னேதுசந்தோஷவானாகும், உகிதனா
மன்னைக் கிணியன்மெய்க்கீர்த்தி யுடையனாற்காற்பலனறியே.

(இ-ள்.) பிரபலமான கலகத்தை உண்டுபண்ணுதலும்-பொய்வா
ர்த்தைப் பேசுதலும்-ஆங்காரமும்-ஐம்பழம்-சுசியும்-காலிமாடுகளிடத்
திற்பிரியமும் அஸ்தநட்சத்திர முதலாம் பாதத்தவர்க்குண்டு.

அரிதான குணமும்-செய்யுந்தொழிலில் திறமையும்-சிறுவயதில் பிதாயிறந்திடுதலும்-ஆடல்பாடலில் சந்தோஷமும்-அதிகமாய் வார்த்தையாடுதலும் ஷை இரண்டாம் பாதத்தவர்க்குண்டு.

சத்துருவைப்போல மனதைக் காட்டலும்-இளம்பிராயத்தில் தகப்பன் சாதலும்-குதும் பீடையும் வாணிஜ்ஜியமும் ஷை மூன்றாம்பாதத்தவர்க்குண்டு.

ஒப்பத்தகுந்த நன்மார்க்கமும்-உதாரத்துவமும்-உயரமும்-சந்தோஷகுணமும்-அபூர்வமான செய்கையும்-தாய்சொற்றவறாமையும்-புகழுடலமும் ஷை நாலாம் பாதத்தவர்க்குண்டு எ-று.

சி நீ தீ ரா.

அறிந்திடாப்பொல்லாக்காரியம்பண்ண வறிகுவனேத்திர ரோகி ஆக்குவான்வியாக்கி யானஞ்சஞ்சாரி யாகிடுஞ்சித்திரை முதற்கால், பெறுந்தனிவசனன் நேகபோஷனையான் பெருமிடியானெடி யோனும், பேணியதபசிசஞ்சலனென்றே பேசுவர் மாசிலாரிரண்டால், செறிந்திடுங்கீர்த்தி மான்பராக்கிரமன் றிட்டுறும் வித்துவான்னானி, செப்புநன்னடையோ நறிவுடையாளன் றிரிபதமதி லுதித்தோனும், எறிந்திடும்பகைவர் தமைமடக்கிடுவ னியல்புத்தியான்சய முள்ளான, ஏதமற்றிடு நாற் கரலினுக்கென்றே யியம்புவர் மேனமைபெற்றோரே.

(இ-ள்.) அறியக்கூடாமல் பொல்லாங்கான காரியஞ்செய்ய உபாயத் தெரிந்திருத்தலும்-நேத்திரரோகமும்-மொழிபெயர்த்தலும்-தேச சஞ்சாரமும் சித்திரை நட்சத்திர முதலாம் பாதத்தவர்க்குண்டு.

ஒருவருடைய போதகத்திற் கெதிர்பாராமல் பேசுதலும்-சரீரத்தை நன்றாய்காப்பாத்தலும்-வெகுதரித்திரமும்-உன்னதமும்-தபசிரேஷ்டமும்-வியாகூலமும் ஷை இரண்டாம் பாதத்தவர்க்குண்டு.

பிரபலமான கீர்த்தியும்-வெற்றியும்-தேர்ந்தவித்தவத்தன்மையும்-அறிவும்-நற்குணமும் - நற்செய்கையும் ஷை மூன்றாம் பாதத்தவர்க்குண்டு.

எறிந்துபேசப்பட்ட சத்துருக்களை வசியம்பண்ணுதலும் - இயற்கையில் விவேகமும்-விஜயமும்-குற்றமற்ற ஷை நான்காம் பாதத்தவர்க்குண்டு எ-று.

ஈ வா தீ.

பெற்றிடுதீரன்சொப்பனன்னானி பிரபுவையடைந்தினி திருப்பன், பெருமைசேர்வித்தைப் பிரசங்கிசாது பேசியசோழியின் முதற்கால், உற்றநற்றிடவா னுகும்வாய்ச்சால னுத்தி

மான்காரியவாதி, உண்மையானந்த ரங்கவான்காமி யோ துகா
லீரண்டதாம் பலனே, வெற்றிவிறற்றொழிலன் குரூரனாங்குடி.
லன் மேவுநன்னடையிலான்கலக, மியத்துவான்சோதி வீள
ம்புமுன்றாகு மெனும்பதத் துதித்திடுவோனே, சொற்றிறன்
கோபி கலகமேற்பிரியன் றூர்ச்சனன் சிலவான்காமி, சோரனா
நான்காம் பதத்தினிலுதித்தோன் றேற்றியவடிவமைத் தோ
ளாய்.

(இ-ள்.) சுபாவத்தில் தைரியமும்-கனவுகாணலும்-தெளிந்தநா
னமும்-மகாப்பிரபலவான்களைச் சிநேகஞ் சேர்ந்திருத்தலும் - சிறப்பு
பொருந்திய கல்வியும்-பிரசங்கதாட்டியும்-சாத்வீகமும் சோதிநட்சத்
திர முதலாம் பாதத்தவர்க்குண்டு.

வலிமைபொருந்திய சரீரமும்-வாக்கு சாதூரியமும்-விவேகமும்
காரியத்தில் ஜாக்கிரதையும்-நிலைமையும்-ரகசியமும் - ஆசையுள் ஷை.
இரண்டாம் பாதத்தவர்க்குண்டு.

வல்லமைபொருந்திய வில்வித்தையும்-கொடுமையும்-விஷமும்
நன்மார்க்க மில்லாமையும்-கலகப்பிரியமும் ஷை மூன்றாம் பாதத்தவர்க்குண்டு.

சொல்லிலைமையும் - ஆத்திரமும்-விகல்பம் செய்வதில் பிரீதியும்-
துன்மார்க்கமும்-சிலமும்-சந்தோஷமும்-சோரமும் ஷை நான்காம் பாத
த்தவர்க்குண்டு எ-று.

விசாகம்.

அமைத்திடுவஞ்சன் கல்விமானாகு மறிவன்சோதிடஞ்ச
வுக்கியவான், அறிவுறுபுலவன் வாணிபம்புரிவா னாகுமீமவீசா
கத்தின் முதற்கால், தமைப்புக்கழந்திடுவன் மந்திரன்காமி சத்
தியனீதிமான்ரோகி, சரசவானஞ்சந் தோவியிங்கிதவான் சா
ற்றிருகாற்பல னென்பாய், இமைத்திடுபிலவான் சோரனாங்கு
ள்ள வினியகாரியமறிந் திடுவன், எழில்பெறும்பரஸ்திரீகமன
ன்வாய்ச்சாலனேதமீன் மூன்றநாங்காலான், அமைப்பெரும்பு
த்தி யுடையனும்யோகியருத்தன முடையவன்ரூனி, அழகு
றுந்தாரமொன்றுள்ளனெழியா னாகும்வாய்ச்ச சாலனாற்பதமே.

(இ-ள்.) வஞ்சகநிறைவும்-படித்ததன்மையும்-சோதிடசாஸ்திர
மறிதலும்-ஆசோதையும்-கல்வித்திறமும்-வியாபாரஞ் செய்தலும் வி
சாகநட்சத்திர முதலாம் பாதத்தவர்க்குண்டு.

தன்னைத்தான் புகழ்ந்துகொள்ளுதலும் - மந்திரவித்தையும்-அபி
லாசையும்-நிலைமையும்-நீதியும்-பிணியும்-வினையாட்டும்-வேடிக்கையும்
ஷை இரண்டாம் பாதத்தவர்க்குண்டு.

பார்வைக்குப் பலமும்-சோரத்தனமும்-குள்ளமும்-உபாயமாய்கா
ரியத்தை கிரிசித்தலும்-அழகிய பெண்களைப் புணர்தலும்-வாயாடுதலும்
ஹை குற்றமற்ற மூன்றும் பாதத்தவர்க்குண்டு.

அமைந்த விசாலமான புத்தியும்-அவனாதித்தன்மையும்-அரும்
பொருளுடைத்தாயிருத்தலும்-கியானமும்-சௌந்தரமான வெரேம
னைவியும் - உயரமும் - வாக்குதாட்டியும் ஹை நான்காம் பாதத்தவர்க்
குண்டு ஏ-று.

அ னு ஷ ம்.

பதமுளனிதி யிங்கிதமறிவான் பண்புறுசத்தியவானும்,
பகருமாசாரன் மந்திரசீலன்பற்றிய வனுஷநாண்முதற்கால்,—
இதமுளபுள்ளாங் குழலினிற்பிரிய னிசைந்தவாய் சாலனுட்பு
த்தி, எய்தியசிறப்பன் மானிகாமியனா மிருபதப்பொருளென
வுரைப்பர்,—விதமுளபுத்தி மான்சவுந்தரியன் மென்ருரலோ
சையா னெழுதும், வித்தைசாதூரியனெடுப்புளோனென்றே
விளம்புமூன்றும்பதத்திற்கே,—அதஞ்செயும் விஷுவாக்,கன்ப
ரத்துரோக மன்னியதமயர்களுள்ளா, னன்புறுமோசை நா
ணமுமுடைய னவிர்சிரங்குடையனாத்தெரியே.

(இ-ள்.) மேலானபதமும்-விவகாரமும் -பக்குவமறிதலும்-மேன்
மை பொருந்திய பிரமாணமும்-விரதமும்-மாந்திரிகமும் - ஓழுக்கமும்
அனுஷநட்சத்திர முதலாம் பாதத்தவர்க்குண்டு.

இன்பமாகிய நாதசரங்களில் பிரியமும்-பொருந்தியவாக்கு ஜால
மும்-புத்தியில் விசேஷமும்-அபிமானமும்-காமாதூரந்தரமும் ஹை இர
ண்டாம் பாதத்தவர்க்குண்டு.

பகுற்றறிவும்-சந்தரமும்-மிருதுவாகிய குரலோசையும்-எழுத்து
வகையில் சமத்தும்-எடுப்புள்ள யுத்தியும் ஹை மூன்றும் பாதத்தவர்க்
குண்டு.

நாசத்தைக்கடறும் அறவாக்கும்-பரமாத் துரோகமுள்ள ஆண்
ணன்மார்களும்-இனிப்புள்ள கண்டத்தோசையும் - வெழக்கறையும்-
புண்வியாதியும் ஹை நான்காம் பாதத்தவர்க்குண்டு ஏ-று.

கே டீ டை.

தெரிந்துதானெழுத வல்லவன்கர்வி செய்ய்பரி காசியர்
ன்காந்தி, செறிவினையாட்டு நடக்கைசந்தோஷி சீர்மிருங்கேட்
டையின் முதற்கால்,—பொருந்துசங்கீதப் பிரியன்வாய்ச்சாஸி
புகழூறல்லீகையான் சுகவான், போகிகன்மனத்தன் ரோகியா
மென்றேபுகலுவ ரிரண்டதாங்காலே,—திருந்துகண்ரோகியசு

வுளன்கலகன் செப்பியவீனபுத்தியினுன், செய்குவன்பிறர் கர்ரியத்தனசென்றே சீர்பெறுஞ்சாதுமூன் றாங்கால்,—வருத் திடுங் கலகப் பிரிபன்முன்கோபி வஞ்சகன் குரூரமே புரிவன், வந்திடுங்குலத்தின் மென்மைகூறிடுவன்மன்னியவீரிருதாளே.

(இள்.) உன்முயோசித்து எழுதுந்திறமும்-கெர்வரும்-குசோத் தியமும்-பிரகாசமான வினையாட்டு நடைபடியும்-உல்லாசமும்-சிறப்புப் பொருந்திய கேட்டடை நட்சத்திர முதலாம் பாதத்தவர்க்குண்டு.

பொருந்தியி நக்கின்ற கீதங்களிடத்திலிவ்ந்தமும்-வசனசமத்தும் பெருமையும்-கேட்டடைக்கொடுத்தலும்-சுகவாசமும்-போகமும் - கடினமனதும்-வியாதி பீடிதமும் ஷை இரண்டாம் பாதத்தவர்க்குண்டு.

திருத்தமுள்ள நேத்திரத்தில் வியாதியும்-பசமாடு விர்த்தியும்- கிள்ளிவிட்டு கூத்துபார்க்கலும்-இலேசான விவேகமும்-ஒருவருடைய காரியத்தைத் தன்காரியம்போலச் செய்தலும் - அமரிக்கையும் ஷை மூன்றாம் பாதத்தவர்க்குண்டு.

ஒருத்தர் வருத்தப்படும்படிக்கான சண்டையை மூட்டலும்-முன்கோபமும்-கபடமும்-பொல்லாங்கும்-தன் ஜுடையவயிச்சப்பரம்பரைப் பெருமையை எடுத்தப்பேசதலும்-ஷை நான்காம்பாதத்தவர்க்குண்டு.

மு ல ம்.

தானுறுமுணவிற்கிழங்கின்மேற்பிரியன் கூறாத்திரம்பாப மேபுரிவன், தாழ்விலாரோகியுன்மத்தனென்றே சாற்றுவர் மூலநாண்முதற்கால்,—வானுயர்புலைமை வயிற்றினேயுடையோன் வாய்மையும்புத்தியுமுள்ளும், வளமுடைமானிபகஷ் முள்ளவனு மருவுகாவிரண்டினில் வந்தோன்,—நானமாம் பில்லிகுனியமறிவா நெழிலுளான்சோம்பலான்காமி, இனியநற்கனிமேற் பிரியனுமன்றி லெண்ணியபலமிஃதென்ப,—கோனெனும்பலவா னிபுணனுஞ்சாது கோபமேநீக்குவன்ஞானி, கூறுசத்தருவை யடக்குவன்கழுத்திற் கொண்டநோயுளாதனீறே.

(இள்.) தான்சாப்பிடும்படியானத்தில் சிழங்குதினுசுகளைப் பிரியமாய்த் தின்றலும்-கோபமும்-பாபகாரியங்களைச் செய்தலும் - குறை யாத வியாதியும்-உன்மத்தமென்ற பயித்தியமும் மூலநட்சத்திர முதலாம் பாதத்தவர்க்குண்டு.

பிரக்கியாதியான புலைமையும்-குன்மவியாதியும் - நிலைமையும்-வி டைகமும்-வளப்பம்பொருந்திய மானமும் - ஆன்பும் ஷை இரண்டாம் பாதத்தவர்க்குண்டு.

ஈனத்தொழிலாகிய சூனியவித்தை யறிதலும்-அழகுண்டாயிருத்தலும்-அசதியும்-இனிப்பான பழவர்க்கங்களின்மேல் பிரீதியும் ஷை. மூன்றாம் பாதத்தவர்க்குண்டு.

மிகுந்தவலிமையும்-அதிகசாமர்த்தியமும் - சாந்தமும் - ஆத்திரத்தையடக்கலும்-சியானமும்-சத்துருக்களை யதஞ்செய்தலும்-கண்டமாலைவியாதியும் ஷை. நான்காம் பாதத்தவர்க்குண்டு என்று.

பூராடம்.

ஈறிலாவனக்க முடையவன்சேயோ விலாதவன்விகாதமேபுரிவன், இயம்பிடுஞ்சூரன் மத்திபவயதாமென்பர் பூராடத்தின்முதற்கால்,—பேறுறும்யோகி சவுந்தரியோனும் பெட்புறுஞ்சினேகிதமில்லான், பேதையன்வேசை கமனனென்றுரைப்பர் பெரியவிரண்டதாங்காற்கே,—மாறிலாச்சுகவான் பாக்யவான்மாதா வாலிபந்தன்னிலேமரிப்பன், வளர்பெருநோயன் குணமுளன்றெளிவன் மன்னியமூன்றதாங்காலே,—ஊறிலான்முதுகி னோயுளன்றிருடன் விளம்பவாதவான்பலவான், மேவியதுரோகி சிறுவயதிற்சாம் விளம்பியதந்தைநாற்காற்கே.

(இ-ள்.) கெடுதலில்லாத மரியாதையும்-புத்திரவீனமும் - விகாதம்பண்ணுதலும்-வீம்பும் - மத்திமவயதும் பூராடநட்சத்திர முதலாம் பாதத்தவர்க்குண்டு.

மோகநாமடைதற்கான தவசம்-அழகும் - நற்சினேக மில்லாமையும்-அறியாமையும்-வேசியாஸ்திரீகளைப் புணர்தலும் ஷை. இரண்டாம் பாதத்தவர்க்குண்டு.

மாறாதசுகமும்-சௌபாக்கியமும் - இளம்பிராயத்தில் தாயிறத்தலும்-பெருத்தவியாதியும் - நல்லகுணமும்-தேர்ச்சியும் ஷை. மூன்றாம் பாதத்தவர்க்குண்டு.

தனிமையுள்ள முதுவில் நோயும்-திருடலும்-சோரமும்-நிந்தையும்-பலிஷ்டமும்-அபகரிக்குங் குணமும்-சிறுபோதிலேயே தகப்பன் இறந்துபோதலும் ஷை. நான்காம் பாதத்தவர்க்குண்டு என்று.

உத்திராடம்.

ஏரியனல்ல புத்திமானீகையான்றகுறூல்பல வறிவன், ஏறிலாதாசான் ற்றையுபசரிப்பனெனப்புகலுத்திராடத்தின்,—ஓரதாங்காலி லுயர்பெருவாக்கி லோபியாம்பிலுக்கனற்றிடவான், உசிதமாய்கருமம் ராஜ்ஜியத்தியற்று முயிரண்டாகிய காற்கே,—கூரியகர்வி பெருமொழியாளன் குரூரணங்கலங்கினமனதான், கோபியாந்தூல வடிவுளனென்றே கூறுமூன்

றென்றதோர்காற்கே,—வீரியனல்லதன்மமேமுடிப்பன் விசேஷகூரியமுளான். லோகவேபாரமுடையன் பந்துமேற்பீரியன் வேண்டியநாற்பதம்வந்தோன்.

(இ-ள்.) அழகிய விவேகமும்-உதாரகுணமும்-தகுதியான பல சாஸ்திரங்களை யறிதலும் - குறைவில்லாமல் ஆசாரியனை உபசாரஞ் செய்தலும் உத்திராட நட்சத்திர முதலாம் பாதத்தவர்க்குண்டு.

உயர்ந்த பிரபலபிரசங்கமும்-உலுத்தத்தன்மையும் - ஐம்பமும்-தாஷ்டகமும்-வினோதமாகிய செய்கைகளைச் செய்தலும் ஷை இரண்டாம் பாதத்தவர்க்குண்டு.

சுடர்மைபொருந்திய கர்வமும்-மிகுதியான வார்த்தையும்-விஷயியும்-மனக்கிலேசமும்-ஆத்திரமும்-பருத்தவுடலும் ஷை மூன்றாம் பாதத்தவர்க்குண்டு.

வீரமும்-நல்லதர்மத்தை முடித்தலும்-வீசேஷமான காரியங்களுடைத்தாயிருத்தலும்-உலகநடத்தை தெரிதலும் - பந்துக்களித்தமும் ஷை நான்காம் பாதத்தவர்க்குண்டு எ-று.

நீருவோணம்.

வந்திடும்புத்திமானுடல்பெருத்தோன் மைந்தரில்லான் போகவானும், மன்னமுற்சாகி கலகவான்கர்வி மாந்திருவோனாத்தின் முத்தகால்,—சந்ததம்பிரமக் ஞானியாங்காவியவி லான் லொபியாஞ்சினேகந், தானிலானென்றே சாற்றுவிரண்டதாகியகாலதாம்பலனே,—தந்திடுங்காமிரோகநற்போகிதனமுளன்மெத்தவுதாரன், தயவிலானென்றே யுரைத்திடுவார்குடரும்பதமூன்றினின்பயனே,—சிற்தூறுதல்வே சையர்வுருப்புடையன் சிலனாந்தருமவான்றியாகி, சிறப்புளன்றனவான் பயிரிடுவோனாஞ் செய்யுநாற்கால்பலவகையே.

(இ-ள்.) விவேகசாலியும்-காத்திரதேகமும் - மக்களில்லாமையும்-சம்பிரமமும்-சந்தோஷமும்-சண்டைமூட்டுதலும்-ஆங்காரமும் -
வோண நட்சத்திர முதலாம் பாதத்தவர்க்குண்டு.

சார்வதாய் பிரமக்கியானமும் -காமமும் - கிருபையில்லாமையும்-உலோபத்வமும் - நேசமில்லாமையும் ஷை இரண்டாம் பாதத்தவர்க்குண்டு.

காமவாஞ்சையும்-வியாதியும்-நல்லபோகமும்-நிரவியமும்-மிகுத்தய்கையும்-தாக்கண்ணிய மில்லாமையும் ஷை மூன்றாம் பாதத்தவர்க்குண்டு.

நெற்றியில் சிருங்காரமாகத் திலதமிடுதலும் - வேசியாஸ்திரீகள் மேல் கமனமும்-ஆசாரயோக்கியமும்-தானதர்மமும்-உதாரத்துவமும்-கன்னியமும்-அயிஸ்வரியமும்-வெள்ளாண்மையும் ஷை நான்காம் பா தத்தவர்க்குண்டு என்று.

அ வி ட் ட ம்.

வகையிலான்காமி பசிபொருள்மனதில் வசையுறுகிலே சனிட்ரேன், வளம்பெறுதூல சரீரவான்கரியன் மருவியவிட்டத்தின்முதற்கால்,— தகையிலான்மனதிற்பேதகமுடையான் சத்தியன்புத்திமான்மிடியன், கூடாத்திரவாதியுக்கமுள்ளோனார் தருமவானிருபதமென்ப,— திகைசெறிகுணவான் குறுகியமெய்யன் சேர்ந்திடுதிடமுளன்மானி, செப்புநன்னடையான் செந்நிறவானார் தெரிந்திமூன்றதாங்காலில்,—தொகைமிகுதனவான் குரூரனார் தூல தேகவான்கர்விபேதகமும், துலங்கிய ரோம வழகுடையோனார் சோர்வறுநாற்பதந்தொட்டோன்.

(இ-ள்.) வழியில்லாமையும்-காமமும்-பசிதாளாமையும்-மனதில் குடிலமும் - சஞ்சலமும்-நிபஞ்சொல்லுகையும்-வளப்பம் பொருந்திய பருத்ததேகமும்-கரியநிறமும் அவிட்ட நட்சத்திரமுதலாம் பாதத்தவர்க்குண்டு.

பெருமையில்லாமையும்-மனதில் வேற்றுமை நனைத்தலும்-உண்மையும்-அறிவும்-தரித்திரமும்-அடஞ்செலுத்தலும்-தைரியமும்-தருமச்சிந்தையும் ஷை இரண்டாம் பாதத்தவர்க்குண்டு.

கீர்த்திபொருந்திய குணமும் - குட்டையாகிய சரீரமும்-கெட்டியான மனதும்-அபிமானமும்-நன்மார்க்கமும்-சிவந்தநிறமும் ஷை மூன்றாம் பாதத்தவர்க்குண்டு.

விசேஷதனமும்-குரூரபுத்தியும் - காத்திரதேகமும்-ஆங்காரமும் வேற்றுமையும் மயிரழகும் ஷை நான்காம்பாதத்தவர்க்குண்டு என்று.

ச த ய ம்.

தொட்டநற்குணவானழகுளானுதாரன் சுசியனும்விப்பிரர்மேலும், துலங்கியபசுக்கண்மேலுநற்பிரியஞ்சொர்ணமும் சதயமொன்றாங்கால்,—பொட்டெனக்கோபமுடையவன்கிலேசீ பொருந்துந்பேதகம் புரிவான், புரிதமதில்லா நிழ்குலந்தன்னிற பொருந்துவனிரண்டதாங்காலே,—பட்டுநற்கருமம் பொறுத்துடன்முடிப்பன் பசியுளன்வயிற்றினையுள்ளான், பண்புடன்பித்தன் சேவகாவிருத்தி பண்ணுவன்மூன்றதாம்பதமே,—நட்டிணையுணர்வனுத்தேசிமாமானி நாடியகாரியமுடி

ப்பன், நல்லவன்சுகவாறற்பதமென்றே நவின்றனர்நான்மறையோரே.

(இ-ள்.) மிகுந்த நற்குணமும்-சந்தரமும்-தாதுருத்வமும்-ஆசாரமும்-பிராமணர்களிடத்திலும் - பசுக்களிடத்திலும் - மிகுந்த விசுவாசமும்-பொருள்சேர்த்தலும்சதயநட்சத்திரமுதலாம்பாதத்தவர்க்குண்டு.

அடிக்கடிக்கோபமும்-சஞ்சலமும்-வித்தியாசமும்-சுசியில்லாமையும்-ஈனாளுடைய சுகவாசமும் ஷை இரண்டாம் பாதத்தவர்க்குண்டு.

சரீரபிரயாசைப்பட்டு நினைத்த காரியத்தை நிறைவேற்றலும்-பசியும்-வயிற்றுவலியும்-பித்தமும்-உத்தியோகவிர்த்தியும் ஷை மூன்றாம்பாதத்தவர்க்குண்டு.

கூத்தாட்டிற் பிரீதியும்-யோசனையும்-அண்டினபேரிடத்தில் இஷ்டமும்-எண்ணியகருமத்தை முடித்தலும்-நல்நெறியும் - சௌக்கியமும் ஷை நான்காம் பாதத்தவர்க்குண்டு, எ-று.

பூரட்டாதி.

மறையவன்பரந்த முகமுளன் பலவான்மனைவிமேற்பிரியன்போர்புரிவன், மதியுணர்வுடைய னுத்தேசிசுகவான் மன்னுபூரட்டாதிமுதற்கால்,—இறையவன்சிரேஷ்ட மந்திரமறிவனினைத்திடான்மனதுமேயொல்கி, எவர்க்குமே வணங்கிக்காரியமுடிப்போ னிருபதஞ்சந்தூர்ஷ்டிமானும்,—பொறையுளானல்ல நடையுடைப்புலவன் பிறர்மனைப்போசனப்பிரியன், போதஞ்செய்பித்த ரோகியனாகும் புத்திமான்பேசுகிமூன்றில்,—தறைபுகழ்குணவான் சத்தியனமுகன் றுழ்வறுசினேகிசுப்பிரியன், சற்றொழிற்புரியஞ்சுகமுளன்சீமான் சாற்றுநாற்புமுறுநாடே.

(இ-ள்.) பிராமணீகமும்-விசாலவதனமும்-கிடதேகமும்-பெண்சாதியிடத்திலிஷ்டமும்-சண்டைசெய்தலும்-நன்குணரும் புத்திவிஷ்டிலமும்-ஒன்றின்மேல் நாட்டமும் - சுகமும் பூரட்டாதி நட்சத்திரமுதலாம்பாதத்தவர்க்குண்டு.

இராஜத்வமும்-மேலான பீஜாகூநர மந்திரந்தெரிதலும்-பின்னுக்குவாங்காதகுணமும்-மனந்தாழ்ந்து எவர்களுக்கும் வணக்கமாக இருந்து காரியத்தை நடத்திக்கொள்ளுதலும் ஷை இரண்டாம்பாதத்தவர்க்குண்டு.

பொறுமையும்-நன்னெறியும்-புலமையும்-அசலார்வீட்டில் அடிகமாச்சாப்பிட - ஆசைகொள்ளலும் - வித்தைபோதித்தலும்-பைத்தியவியாதியும்-விவேகமும் ஷை மூன்றாம் பாதத்தவர்க்குண்டு.

உலகங் கொண்டாடத்தகுந்த கீர்த்தியும்-பிரமாணமும்-சௌந்தரமும்-மேன்மையானவர்களைச் சிநேகம் செய்தலும் நற்கருமஞ்செய்தலும்-சுகமும்-லட்சுமீகரமும் ஷை. நான்காம் பாதத்தவர்க்குண்டாம்.

உத்திரட்டாதி.

நாடொறுங்கோபி சஞ்சலன்றூதா நாடினவுடம்பினின் மாரீரன், நலம்பெறுகிரேட்டன் பிரதானனென்றே நவில்வருத்திரட்டாதிமுற்கால்,—நீறும்ரோஷக் காரனஞ்சாது நிறைந்திடுமிடியனற்குணவான், நிலைத்தனன்னடையா நறிவுளானென்றே நிகழ்த்துவாரண்டதாங் காற்கே,—கோடுறுபுத்தியிலான் பத்திமான்முன் கோபிசந்தோஷிசெம்மயிரன், கோளனூழன்றூங் காற்பலனென்றே கூறுவார்மறையுணர்புலவர்,—பீடறுஞ்சொற்கேட்பவன்மிகவாடும் பேதியானுதாரனற்பயிரைப், பேணுவான்கோபி கிலேசவானாகும் பெட்புநாற்கால்பலன்றேனே.

(இ-ள்.) நாள்தோறும் ஆத்திரமும் - வியாகூலமும் - தேகமெல்லாம் ரோமமும்-அக்கிரகண்ணியமும்-பிரதானமும்-உத்திரட்டாதி நட்சத்திரமுதலாம் பாதத்தவர்க்குண்டு.

நீண்டரோஷமும்-சாத்மீகமும்-தரித்திரமும்-நல்லகுணமும்-நிலைபெற்ற நன்மார்க்கமும்-விவேகமும் ஷை. இரண்டாம் பாதத்தவர்க்குண்டு.

• குற்றமற்ற விவேகமும்-பத்தியும் - முன்கோபமும்-உத்சாகமும்-செந்நிம்பொருந்திய ரோமமும் - ஒருவர்பேரில் குற்றஞ்சாற்றுதலும் ஷை. மூன்றம்பாதத்தவர்க்குண்டு.

துப்பற்ற கெட்டவார்த்தையைக் கேட்கலும்-மனவாட்டமும்-மனம் பேதிக்காதலும் - ஓளதாரியமும்-விவசாயமும்-கோபமும்-ஆகுலமும் ஷை. நான்காம்பாதத்தவர்க்குண்டாம் என்று.

இ ரே வ தீ.

தேன்மொழிகலகப் பிரியனாவிபுணன் செறிகுணவித்துவா ல்யாண்மும், செப்பியகிலேசி பிரியமுமுள்ளான் ற்டம்பெறுரேவதி முதற்கால்,—தானெனுஞ்சோரன் தீரமாமனத்தன் சவுக்கியன்கோபிநற்காமி, சஞ்சலன்மிருதுவாஞ்சரீரத்தன் றுனிநுகாற்பலனென்றே,—பான்மொழிபுத்தி யிலாதவன்பாவி படிநனே தனமிலானாகும், பரிந்திடுமுதாரன் குணமிலானென்றே பகருமூன்றும்பதமதற்கே, நானெனுந்தீரன் சத்தியவா

க்கி நவின் றிடுங்குலத்தினிற்கேடன், நாடியசுகவான்சத்ருசங்
கூர னலம்பெறுகுரஹற்பதமே.

(இ-ள்.) இனிப்பானவார்த்தையும்-கலகஞ்செய்தலும்-மிகுந்தவ
ல்லமையும் - நிறைந்த நல்லகுணமும்-பாண்டியத்தியமும்-சார்வதாய்
கிலேசமும்-உவப்பும் ரேவதிநட்சத்திர முதலாம் பாதத்தவர்க்குண்டு.

திருட்டுப்பட்டமும்-உறுதியான மனசும்-சுகமும்-அவசரப்படுதலு
ம்-மிகுந்த ஆசையும்-வியாகூலமும்-மெலிந்ததேகமும் ஷை-இரண்டாம்
பாதத்தவர்க்குண்டு.

வெள்ளைச்சொல்லும்-அறிவில்லாமையும்-பாபமும்-திருட்டுத்தன
மும்-காசில்லாமையும்-எல்லாக்காரியத்திலும் முயலுதலும் - ஈகையும்
குணக்கேடும் ஷை மூன்றாம் பாதத்தவர்க்குண்டு.

தன்னைத்தானே தயிரியசாலியெனச் சொல்லுதலும்-சொல்லிலை
யும்-பிறந்தகுலத்திற்குக்கேடும்-தன்மட்டும் சவுக்கியமும்-பகையாளிக
ளைத்தும்சம் செய்தலும்-வீரமும் ஷை நான்காம்பாதத்தவர்க்குண்டாம்.

நவக்கிரக திசாபுத்திபலன்.

பூமேவுங்கார்த்திகைமுன்-பூரமளவுங்கிரகந்
தாமேவுவாரிரவிசந்திரனுங்-கோமளஞ்சேர்
அங்காரகன்கருங்கோ-ளானகுருமந்தன்புத
னுங்கேதுசுக்கிரனாகும்.

(இ-ள்.) இலக்ஷமீ கரம்பொருந்திய - கித்திகைநகூத்திரமுதல்
பூரநகூத்திரம் வரையிலுள்ள நாள் ஒன்பதனுள் கிரமமாக ஒவ்வொன்
றில் பொருந்திவருங் கோள்களாவது சூரியன் - சந்திரன் - அழகுபொ
ருந்திய செவ்வாய் - இராகு - குரு - சனி - புதன் - கேது - சக்கிரன் -
என்பதாம் எ-று.

இன்னவகைநட்சத்-திரயிருபானேழையுமுன்
சொன்னபடியே-தொகுத்தறிவா-யன்னவகை
புத்திரம்பூராடமட்டு-முத்திராடம்பரணி.
பித்திறமுன்சொல்கிரகமே.

(இ-ள்.) இந்தவகைக்கு - நகூத்திரம், இருபத்தேழையும்-முன்
கூறியபடி சேர்க்கத்தெரிந்துகொள்ள,எவ்வாறெனில்-உத்திர நகூத்திர
முதல் பூராடநகூத்திரம்வரையிலும், நாள்-சூ, உத்திராடநகூத்திர
முதல் பரணினகூத்திரம்வரையிலும், நாள்-சூ, இவற்றில் ஒவ்வொரு
கோளும் முன்போல்பொருந்தி வருமாதலால் மாந்தரில் ஒவ்வொருவ

ருடைய ஜென்மநகரத்திரம், எதுவாகுமோ - அதற்குரியகோள் முன் சொன்ன திசைக்கிரகமாமென்றறிந்துகொள்க வென்பதாம் எ-று.

பானுமுதற்சுக்கிரன்பின்-பானநவக்கிரகந்
தானிருந் துவாழ்வு-தரும்வருடம்-மாநிலத்தோர்
கேட்டுவப்பர்சாலக்-கிருபையினுவித்தொகையை
நாட்டமுடன்சொல்லுகின்றேனான்.

(இ-ள்.) சூரியன்-ஆகியாகவும், சுக்கிரன்-அந்தமாகவும், கொள் ளில் ஒன்பது கிரகங்களாகும். இவர்கள் பலன்கொடுக்கும் ஆண்டள வை இதனடியில் யான்-சங்கியத்தொகையாகச் சொல்லுகின்றபடி யால் - உலகத்திலுள்ளோர் - என்மீ துமிகக்கிருபையைத்து கேட்டு ச ந்தோஷிப்பார்களென்பதாம் எ-று.

சுவைவாயுவாரி-தூய்ப்புராணம்மிந்
திவன்கலைஸ்மிருதி-யின்னும்-புவியில்
புணையேர்விகுதி-புயல்ராவணன்னை
எனவிஃதுநூற்றிருபானே.

(இ-ள்.) சுவை-சு, வாயு-கௌ, வாரி-எ, புராணம்-கௌ, சந்திரகலை- கௌ, ஸ்மிருதி-கௌ, பெயர்விகுதி-கௌ, புயல்-எ, இராவணன்சுசுரன்னை- ௨௦ ஆகையுடையதொகை ஹுகௌ, ஆகையால், இஃதுநவக்கிரகங்களி ன் திசைவருஷங்களாகுமென்பதாம் எ-று.

ஒந்தோர்மஹாதிசையி-லொன்பதுகோளும்புசிக்க
வந்தேயிருக்க-வகையறிய-அந்தத்
திசையாம்வருடத்தைச்-சேர்த்துவருமுன்
நிசையினாலேபெருக்கல்செய்.

(இ-ள்.) உவந்து ஒவ்வொருகோளின் திசையில் - அந்தக்கிரகமுத லிய நவக்கிரகங்களும் பலனைப்பகுந்துண்ணவந்திருக்கும். புத்திப்பிரி வாவது - முந்தியருங்கிரகத்தின் திசைவருஷத்தொகையைப் பிந்திய ருங்கிரகத்தின் திசைவருஷத்தொகையைக்கொண்டு மாறவேண்டு வதென்பதாம் எ-று.

கண்டதொகையைக்-கருதிமகாதிசைகள்
கொண்டவருடத்தொகையிற்-கூறிடத்து-உண்டதொகை
நானேபுசிப்பந்தத்-தன்மைபோலெத்திசைக்குந்
கானேர்முழலணங்கேகாண்.

(இ-ள்.) முன்மாறின மொத்தத்தொகையை-மகாதிசையின் வ ருஷத்தொகையாகிய ௧௨௦இ - கொடுக்க, உண்டாகிய ஈவுதானே.

அந்த அந்தக்கிரகத்தினுடைய புக்தியளவாகும். அத்தன்மைபோலவே, எந்தக்கிரகத்தின் திசையாண்டாலும், எந்தக்கிரகத்தின் புக்தியையும் பார்த்துக்கொள்கவென்பதாம் என்று.

தக்கதிசையும்புசிப்புந்-தானறியும்வாறிதுவே மிக்கதிசைமூன்றுவிதமுண்டா-மொக்கவவை சாற்றுங்காலந்தரந்-தான்சூகூழாமம்பின்னும் ஈற்றிற்பிராணதிசையே.

(இ-ள்.) திசைப்பிரிவும் - புக்திப்பிரிவும் - அறியத்தக்கவகை இதுவேயாம். பின்னும், மூன்றுவகைப்பிரிவுகளிருக்கின்றன. அவைகளில், அந்தரப்பிரிவு - சூட்சுமப்பிரிவு, கடையாகிய பிராணப்பிரிவாம் - அவற்றிற்கும் இவ்வடைவே மாறியீதென்பதாம் என்று.

இந்ததிசைமூன்-னியம்புந்தொகையாலே சிந்தைகளிகூர்ந்து-தெளிவாகச்-சந்ததமும் பார்க்கும்பெரியோர்கள்-பாதாம்புயமலரைச் சேர்க்குந்தமியேன்கிரம்.

(இ-ள்.) இதுமுன் கூறிவந்த கணக்கைக்கொண்டு மனோச்சாகத்தினாலே - தெளிவுறச்சதாகாலமும், விசாரண செய்யும்படியான மேதாவினருடைய பாததாமரையை எனது சிரத்தின்மீது அணியவே னென்பதனால் அவர்களுடைய ஆசீர்வாதம்பெற்று இந்நூல் இடையூறின்றி முடியுமென்று வணக்கம் செய்யப்படுமென்பதாம் என்று.

கூறும்பலனைக்-கொடுமென்போன்போதகனும் வேறுபண்ணி தட்டிவைப்போன்-வேதகனாந்-தேறுபலன் கூட்டிவைப்போன்பாசகனாந்-கோலமஹாதிசையி லீட்டுபொருள்கராகனீவான்.

(இ-ள்.) ஒவ்வொருகோளின் திசையில்-வரும்புக்திக்கிரகங்களில் தனது பாகப்பலனைக் கொடுக்கச்செய்யுங் கோள்போதகனெனவும், அப்பாகப்பலனை மாறுபடுத்திங்கோள் வேதகனெனவும், தேறியபலனைக் கிடைக்கச்செய்யுங் கோள்பாசகனெனவும், சம்பாதித்தபொருளைப்பெறச்செய்யுங் கோள் காரகனெனவும் சொல்வரென்பதாம்-என்று.

பானுதிசையின்மந்தன்-பாசகனாந்-சுக்கிரனே மானேகேள்வேதகனா-மாவேந்தன்-தானேதான் காரகனாந்-செவ்வாய்-காசினியோர் தாமறிய ஏரணியும்போதகனமே.

(இ-ள்.) சூரியனுடையதிசையில் - சனி - பாசகன், சுக்கிரன் - வேதகன், சூரு - காரகன், செவ்வாய் - போதகனென்பதாம் எ-று; இந்துதிசையில்வெள்ளி-யேர்த்ததேதார்பாசகனும் வீந்தமலரின்னண்பன்-வேதகனும்-மந்தனே கங்காநதிபுடைசூழ்-காசினியிற்காரகன்பி சங்காதசெய்ப்போதகன்.

(இ-ள்.) சந்திரனுடையதிசையில் - சுக்கிரன் - பாசகன், சூரியன் - வேதகன், சனி - காரகன், செவ்வாய் - போதகனென்பதாம். மங்கலன்றன்றிசையின்-மார்த்தாண்டன்பாசகனும் திங்கள்பெரும்போதகனஞ்சேயிழையீர்-பொங்குபுகழீயுமால்வேதகனும்-மித்தரணியோரறிய வாயுசனிகாரகனும்வந்து.

(இ-ள்.) செவ்வாயினுடையதிசையில் - சூரியன் - பாசகன், சந்திரன்-போதகன், புதன் - வேதகன், சனி-காரகனென்பதாம் எ-று. புந்திசையிற்-புரவலனேபோதகனஞ்சந்திரனேபாசகனஞ்சு-தானாகும்-இந்துதுதல் மின்னேசெவ்வாய்தானே-வேதகனும்வெள்ளியோ மன்னுபுகழ்க்காரனும்வந்து.

(இ-ள்.) புதனுடையதிசையில் - சூரு - போதகன், சந்திரன்-பாசகன், செவ்வாய் - வேதகன், சுக்கிரன் - காரகனென்பதாம் எ-று. வேந்தன்மஹாதிசையில்-வெய்யவனேவேதகனும் போந்துவருஞ்செவ்வாயே-போதகனங்-காந்திசெறி சந்திரனேகாரகனஞ்சு-தையலேதாரணியில் மந்தனேபாசகனும்வந்து.

(இ-ள்.) சூருவினுடையதிசையில் - சூரியன் - வேதகன், செவ்வாய்-போதகன், சந்திரன்-காரகன், சனி - பாசகனென்பதாம் எ-று. வெள்ளிமஹாதிசையில்-வேந்தனேபோதகனஞ்சு-தெள்ளியமால்பாசகனஞ்சு-செங்கதிரோன்-மெள்ளவருங் காரகனே தானாகுங்-காரியேவேதகனும் வாரணியுங்கொங்கைமயில்.

(இ-ள்.) சுக்கிரனுடையதிசையில் - சூரு - போதகன், புதன் - பாசகன், சூரியன் - காரகன், சனி - வேதகனென்பதாம் எ-று. சனியின் நிசையில்-சசிபோதகனும் மினியகுஜன்வேதகனென்-தேர்க்குங்-கனிமொழியாய்

வெள்ளியேபாசகனும்-வேந்தனேகாரகனும்
தெள்ளிய நூலாலறியுஞ்சீர்.

(இ-ள்.) சனியினுடைய திசையில் - சந்திரன் - போதகன், செவ்வாய்-வேதகன், சுகிரன் - பாசகன், குரு-காரகனென்பதாம் என்று.

ஒருவன் மஹாதிசையி-ஹ்றபலனுண்ண
வருமந்வக்கிரக-மட்டுந்-தெரியவே
போதகனும் பாசகனும்-போற்றுபொருள்காரகனும்
வேதகனுமாகிவரும்.

(இ-ள்.) ஒரு கிரகதிசையிலுள்ள பலனைப் பகுத்துபுசிக்கும்படியான கிரகங்களுள் - போதகனென்றும், பாசகனென்றும், காரகனென்றும், வேதகனென்றும் வருவர்களென்பதாம் என்று.

இந்தப்படிநால்வ-ரெய்தியொருவன்றிசையில்
வந்துபலனுண்ணும்-வகையறிந்தே-சிந்தித்
துரைக்கில்பலனொற்றிருக்கு-மொண்டொடியேசொல்லிவை
தரைக்குள்வந்தோரறியத்தான்.

(இ-ள்.) இவ்வகையாக - நான்குபெயரும், ஒவ்வொரு கிரகத்தின் திசையில் - அவரவருக்குள்ளாகப் பலனைப்புகிப்பர். அஃது - விபரந்தெரிந்து யோசித்துப் பலனைச் சொல்லில் பொருந்தியிருக்கும் ஆகையால், பிரகாசம்பொருந்திய வளையலையணிந்திருக்கும் - மாதேஃ இப்பூமிகண் ணெனனமெடுத்த மாந்தர்கள் அறிந்துக்கொள்ளும்படி கூறுவாயென்பதாம் என்று.

இரவீதிசாபலன்.

அக்கினியாற்பீடை-யமர்விருத்திப்பொன்சேதம்
மிக்கபயஞ்சத்துருவால்-மேவுபகை-யொக்குமே
கண்ணோய்சிரரோகங்-காதல்பிதாமிருத்யு
வெண்ணுமிரவித்திசையிலே.

(இ-ள்.) அக்கினியமும் - சண்டைசச்சுறவும்-தனச்சேதமும் - சத்துருபயமும்-பகையும் - நேத்திரவியாதியும் - கிரனோயும்-ஆசைப்பிதாவரிட்டமும், இவைமுதலிய தீயபலன்களைக் கொடுக்கும். இஃது-சூரியனுடைய திசைக்கு சொல்லவென்பதாம் என்று.

இரவீபுக்தீபலன்.

மன்னர்பகையிருத்யு-வாணிபஞ்செட்டாகாது
பின்னும்பொருள்போம்-பிதாமிருத்யு-மன்னுஞ்
சிரரோகமும்பயமுஞ்-சேருங்கண்ணோயா
மிரவிதிசையில்விரவியே.

(இ-ள்.) அரசர்பகை - சாவு - தொழில்கேடு - தனச்சேதம் - பிதாமரணம் - தலைநோய் - திகில் - கண்ணேய் - இவைமுதலிய தீயபலனைக்கொடுக்கும். இஃது - சூரியனுடைய திசையில் - சூரியனுடையபுத்தி - ஸீ ௩-நாள் ௧௮-ல் என்பதாம்.

சசிபுத்தீபலன்.

தனலாபமாம்பகைபோள்-சம்பத்துண்டாகு
மினமானபிடைகள்விட்டேகு-மனநோயால்;
வந்தபிணிதீரும்-மார்த்தாண்டன்றன்றிசையில்
சந்திரன்வந்தேபுசிக்கில்தான்.

(இ-ள்.) திரவியலாபம்-பகையிராது-சம்பக்கரமுண்டு - இனத்திலுண்டாகிய துன்பநிவர்த்தி, மனவருத்தத்திலுண்டாகிய துன்பநிவாரணம், இவைமுதலிய நல்லபலன்களைக் கொடுக்கும். இஃது - சூரியனுடையதிசையில் சந்திரனுடைய புத்தி - ஸீ ௬-ல் என்பதாம்.

சுஜபுத்தீபலன்.

செல்வந்தனலாபஞ்-செம்பொன்னவமணியு
முல்லாசமாய்வந்-துறையுமே-யெல்லோன்
பொருந்-துமஹாதிசைக்குட்-பூபாலன்செவ்வா
யிருந்-துபுசித்தேயிடி.

(இ-ள்.) ஐஸ்வரியம்-பொருள்விர்த்தி-பொன்னுபரணமும்-ரத்தூபரணமும்வந்துசேரும். இவைமுதலிய நல்லபலன்களைக் கொடுக்கும் இது சூரியனுடைய திசையில் பூமாதேவியின் புத்திரனாகிய செவ்வாயினுடைய புத்தி-ஸீ ௭-நாள் ௬-ல் என்பதாம்.

இராதுபுத்தீபலன்.

மிகுவாதையாந்தனம்போம்-மின்னுசமாகுந்
தகுமானசத்துருவாற்-சண்டை-தொகுக்குமுட
னெப்பொருளுஞ்சேத-மிரவிதிசைக்குள்ராகு
தப்பாவந்துப்புசிக்கில்தான்.

(இ-ள்.) நோய்விர்த்தி - பொருள்நஷ்டம்-வட்சமிவிலங்கும்-தகுதியான ஒரு சத்துருவினால் சண்டை - உடனே சகலபொருளும் நஷ்டம். இவைமுதலிய தீயபலன்களைக் கொடுக்கும். இஃது சூரியனுடைய திசையில் இராதுவினுடைய புத்தி-ஸீ ௧0-நாள் ௨௪-ல் என்பதாம்.

சுநுபுத்தீபலன்.

பாவம்பகைபோம்-பரவுமனநோயகலும்
மேவியசம்பத்து-மிகுதியாந்-தாவுபுகழ்

செங்கதிரோன்றன்னில்-செய்யபிரகத்பதிதாள்
பொங்கமுடனேபுசிக்கும்போது.

(இ-ள்.) தரித்திரம் - சத்துருத்வம் - மனவியாதி முதலாய் போய்விடும், செல்வம் விருத்தியாகும்-கீர்த்தியுண்டு இவைமுதலிய நல்ல பலன்களைக்கொடுக்கும். இஃது சூரியனுடைய திசையில் பிரகஸ்பதியினுடைய புக்தி-மீ ௯-நாள் ௧௮-ல் என்பதாம்.

சனிபுத்தீபலன்.

சத்துருவுமன்னவருந்-தக்கவுறவின்முறையு
மெத்துவகைப்பொன்சேத-மெய்துமே-எத்திக்கும்
பொல்லாப்புமுண்டாம்-புகலாதவன்றிசையில்
வல்லசனியுண்ணவரில்.

(இ-ள்.) பகைஞரும் - அரசர்களும்-உறவினர்களும் எத்திப்பொருளை அபகரித்துக் கொள்ளுவர்கள். மேலும் எந்த இடத்திலும் பொல்லாப்பும் இவைமுதலிய தீயபலன்களைக்கொடுக்கும். இஃது சூரியனுடைய திசையில் சனியினுடைய புக்தி-மீ ௧௧-நாள்-௧௨-ல் என்பதாம்.

புதபுத்தீபலன்.

குட்டம்வருநெஞ்சங்-சூலைமாற்பினேயாகும்
மட்டற்றுப்போம்போக-மாறியே-துட்டர்
அடிக்கவடிபடுவ-னாதவனில்வித்தை
படித்தபுதன்புசிக்கில்பார்.

(இ-ள்.) குல்தவியாதியும் - சூலைநோயும்-மாற்படைப்பும்-ஸ்திரீ வாஞ்சை நீக்கமும் - துன்மார்க்கரா லடிபடுதலும் இவைமுதலிய தீய பலன்களைக் கொடுக்கும். இஃது சூரியனுடைய திசையில்-புதனுடைய புக்தி-மீ ௧0 - நாள் ௬-ல் என்பதாம்.

கேதுபுத்தீபலன்.

எண்ணியிருப்பூர் தனை விட்டே-குவிக்கும்பொன்சேதம்
நண்ணுமுறவின் முறையு-நாசமே-பண்ணும்
மரணம்வரும்வெய்யோன்-மாதிசையிற்சேது
கிரணமிதுதான்புசிக்கில்.

(இ-ள்.) நல்லதென் றெண்ணியிருந்த ஸ்தானத்தைப்பேர்த்தலும் - தனவிரயமும் - பந்துடையும்-சாவும் - இவைமுதலிய தீய பலன்களைக்கொடுக்கும். இஃது சூரியனுடைய திசையில் கேதுவினுடைய புக்தி-மீ ௪ - நாள் ௬-ல் என்பதாம்.

கவிபுத்தீபலன்.

சூலையதீசாரஞ்சுரரோகந்தன்னுடனே
காலிற்சுரத்திலுனங்காட்டுங்-கோலப்
பருதிமஹாதிசையிற்-பண்பாம்பிருகு
கருதிபுசிக்கிலிதுகாண்.

(இ-ள்.) பக்கசூலை - அதீசாரபேதி - சுரவியாதிகளு மல்லாமல்
காலிலும் - கையிலும் ஊனம்-இவைமுதலிய தீயபலன்களைக்கொடுக்
கும். இஃது சூரியனுடைய திசையில் சுக்கிரனுடையபுத்தீபுல க-ல்
என்பதாம்.

மதிநீசைப்பலன்.

ஆரோக்கியஞ்சுபமு-மர்த்தலாபம்பிரியஞ்
சீரம்புலிலாபஞ்செல்வருமாம்-பாராளப்
பாக்கியமுமின்பம்-பரவும்விவாகமுமே
தேக்குவிக்குஞ்சசிதிசை.

(இ-ள்.) ஆரோக்கியம் - சுபகரம்-தீரவியலாபம்-இஷ்டம்-மேலா
னபூமிலாபம் - பேர்கொண்டு வரும்படியான புத்திரர்கள்பாக்கியம் -
சந்தோஷம் - விவாகத்தைக் கூட்டலும் - இவைமுதலிய நல்லபலன்க
ளைக்கொடுக்கும். இஃது சந்திரனுடைய திசையில் என்பதாம்.

மதிபுத்தீபலன்.

மனைவியுமுற்றாரும்-வருவர்மகிழ்ந்தே
இனம்விவாகத்துகிலு-மெய்துங்-கனகா
பீரணமுடனன்மைப்பயிலுஞ்சசியில்
தரணிமதியேபுசிக்கில்தான்.

(இ-ள்.) களத்திரம் உறவினர்கள் மனமகிட்சியுடன்புருவார்கள்-
பந்துக்களும் சுபசோபனமுண்டாகும் - வஸ்திராபரணம்-நன்மை-இ
வைமுதலிய நல்லபலன்களைக்கொடுக்கும். இஃது சந்திரனுடைய தி
சையில் சந்திரனுடையபுத்தீபுல க-ல் என்பதாம்.

குஜபுத்தீபலன்.

வாதந்திரந்திபித்தம்-வாய்ந்தவெகுநோயிவையோ
டோதுகள்ளரக்கினியா-லும்மெலிவாங்-காதலினால்
துக்கம்வருமாந்-துலங்குஞ்சசிதிசையில்
தக்ககுஜன்வந்துபுசித்தால்.

(இ-ள்.) அண்டவாதம்-கிரந்தி-பயித்தியம் பொருந்திய பலவியா
தி-இன்னும் திருடர்களினாலும்-அக்கினியினாலும்-ஸ்திரீ விஷயத்தினால்

கடுகூ

சுற்றம்பலசேகரம்.

லும் துன்பம்-இவைமுதலிய தீயபலன்களைக் கொடுக்கும். இஃது சந்திர
ரனுடைய திசையில் செவ்வாயினுடைய புத்தி மீர் எ-ல் என்பதாம்.

இராதுபுத்திபலன்.

சத்துருவாற்றுக்கந்-தனச்சேதம்ரோகபயம்
புத்திமதிநாசம்-பொருந்தியே-மெத்த
மெலிவாங்கிஞ்சத்போக-மேவுஞ்சசியில்
வலியகருங்கோளுண்வரில்.

(இ-ள்.) பகையாளிகளால் துன்பம் - திரவியநாசம்-ரோகபயம்-
புத்திமதியிராது-கிஞ்சத் சவுக்கியங்கிடைப்பது யரிது - இவைமுதலிய
தீயபலன்களைக் கொடுக்கும். இஃது சந்திரனுடைய திசையில் இராது
வினுடைய புத்திஹு கற-ல் என்பதாம்.

குருபுத்திபலன்.

வேந்தரானன்மைவரு-மேகலையுண்டா ஞ்ஜெயமாம்
போந் துசுபலாபம்-பொருந்துமே-நேர்ந்த
பிறையிற்பிரகத்பதி-பேராய்வந்துண்ணும்
முறைமையறிந்தேநீமொழி.

(இ-ள்.) அரசர்கள் சன்மானம்-வஸ்திராபரணம்-ஜெயப்பிரதம்-
சுபம் - லாபம் - இவைமுதலிய நல்லபலன்களைக் கொடுக்கும். இஃது
சந்திரனுடைய திசையில் குருவினுடைய புத்தி ஹு-க-மீர் ச-ல் என்
பதாம்.

சனிபுத்திபலன்.

துக்கம்பயமிகுறோய்-சூழ்வலங்கப்பீடை
தக்கமனைவிற்கினந்-தானாகு-மக்கினியால்
பீடைமரணம்-பெருகுஞ்சசிதிசையில்
நாடுஞ்சனிபுசிக்குறாள்.

(இ-ள்.) வியசனம் - பயம் - மிகுத்தறோய் - நெருங்கிய பந்துக்க
ளில் பீடை-களத்திரவானி-அக்கினிபயம்-சாவுசமாச்சாரம். இஃதெ
ல்லாம் சந்திரனது திசையில் சனியினுடைய புத்திஹு க-மீர் எ-ல் என்
பதாம்.

புதபுத்திபலன்.

கொற்றவர்கண்மெச்சிக்-குதிரைகுடைதண்டுகையிட
பெற்றவெகுமான-முடன்செய்வர்-மற்றுங்
குலத்திரிக்காண்பிள்ளை-குளிர்சந்திரனில்
நலத்தபுதன்புசிக்குறாள்.

(இ-ள்.) இராஜப்பிரபுக்கள் புகழ்ந்து அஸ்வம் - க்ஷத்திரம் - பல்
லக்கு முதலாகிய பெருமதிசெய்வார், பின்னும் பத்தினி ஆண்பிள்ளை
பெறுவள். இஃதெல்லாம் சந்திரனது திசையில் புதனுடையபுத்தி
வ்ருபு க-மீ ௫-ல் என்பதாம்.

கேதுபுத்தீபலன்.

மார்பிற்பிணியா-மனதில்வெகுசஞ்சலமாம்
பார்வையுறவும்-பகைநாசஞ்சேரும்
சுதன்மரணமும்பயமுஞ்சொல்சந்திரனில்
இதமிற்கேதுப்புசிக்கிலே.

(இ-ள்.) மார்பில்நோய்-மனதில் வெகுவித வியாகூலம்-பார்வை
பார்த்தல் பந்துநாசம்-புத்திரஆனி-திகிலும். இஃதெல்லாம் சந்திரனது
திசையில் கேதுவினுடைய புத்தியுள் எ-ல் என்பதாம்.

கவிபுத்தீபலன்.

வாகனம்பொன்முத்து-வருமனைவியுஞ்சேரும்
கோகனகச்செல்வங்கொடுப்பனே-பாகுமொழி
மானேசசிதிசையில்-வால்சக்கிரபகவான்
தானேபுசிக்கிலிதுதான்.

(இ-ள்.) வாகனசவுக்கியம் - பொன்ரைபரணம் - முத்தாபரணம்
வரும்-விவாகமுண்டாகும்-திரவியசம்பத்து உண்டாகும். இஃதெல்லா
ம் சந்திரனதுதிசையில் சக்கிரனுடைய புத்திவ்ருபு க-மீ ௮-ல் என்
பதாம்.

ஓரவிபுத்தீபலன்.

தக்தமிருகங்களினாற்-சத்துருவால்மன்னவரால்
அக்கினியாலும்பயமுண்டாகுமாந்-திக்கெனவே
பீடைசரீரப்-பிணியாஞ்சசிதிசையில்
நாடுங்கதிப்புசிக்கிரான்.

(இ-ள்.) நற்கால் ஜீவன்களாலும் - சத்துருக்களாலும், அரசாக்க
ளாலும் - அக்கினியாலும் பயமுண்டாகும் - இருந்தாப்போலிருந்து ச
ரீரத்தில் நோயுண்டாகும். இஃதெல்லாம் சந்திரனது திசையில் சூரிய
னுடையபுத்தி மீ ௯-ல் என்பதாம்.

துஜநீசைப்பலன்.

சித்தம்பிரமையாஞ்செங்கோலாற்சோரரால்
மெத்தபயமிருத்யு-வெண்குட்டம்-ரத்தப்
பிரமியமாமீனே-பெருகிவருஞ்செவ்வாய்
பரவுமகாதிசையின்பண்பு.

கடுஅ

சிற்றம்பலசேகரம்.

(இ-ள்.) உன்மத்தம் - அரசர்பகை - திருடரால்சாவு-வெண்மை
யான குட்டினாய்-இரக்தப்பிரமியம்-ஈனைவியாதியுண்டாகும். இஃதெ
ல்லாம் செவ்வாயினது திசைநடு எ-ல் என்பதாம்.

குஜபுக்தீபலன்,

அரசர்பகைகலக-மாயுதத்தாற்பீடை
விரவிற்றருமே-விரோதந்-தரைமீசையில்
அச்சம்வெகுவாகு-மங்காரகன்றிசையில்
மெச்சிக் குஜன்புசிக்குமேல்.

(இ-ள்.) இராஜகலகம்-ஆயுதத்தினாலே தன்பம்-உடனே சிநே
கவிரோதம்-பூமியின்மீது பயப்பிராந்தி யுண்டாகும். இஃதெல்லாம்
செவ்வாயினது திசையில் செவ்வாயினுடைய புக்திமீன் சு-நாள் உ-ல்
என்பதாம்.

இராதபுக்தீபலன்.

பித்தச்சுரம்வாத-பீடைகழியக்கினியால்
சத்துருவினன்மரணந்-தாறுகு-மெத்தலத்தும்
கள்ளர்பகையாகுமங்-காரகன்றன்றிசையில்
மெள்ளவிராகுபுசிக்குகில்.

(இ-ள்.) பித்தச்சுரம் - வாயுபீடை-தண்டம்-அக்கினி-சத்துரு
முதலியதால் மரணம்-எந்தவூர்போனாலும் அந்தவூரில் திருடருடைய
தொந்தரை உண்டாகும். இஃதெல்லாம் செவ்வாயினது திசையில்
இராகுவினுடைய புக்திநடு க - நாள் கடி-ல் என்பதாம்.

குருபுக்தீபலன்.

கல்விதனஞ்செறியுங்-காரிகையார்தம்முடனே
செல்வமுஞ்சேருஞ்-சிறப்புண்டாம்-சொல்லுலகில்
அங்காரகன்றிசையி-லானபிரகத்பதிதான்
மங்காமலேபுசிக்குமாண்பு.

(இ-ள்.) கல்வியும் தனமும் லாபமாகும்-ஸ்திரீயும் ஐஸ்வரியமு
முண்டு-கீர்த்திதிடைக்கும். இஃதெல்லாம் செவ்வாயினது திசையில்
குருவினுடைய புக்தி மீன் கக-நாள் சு-ல் என்பதாம்.

சனிபுக்தீபலன்.

செவ்வாயிற்கன்வந்து-சேருநாண்முந் நூறு
மொவ்வாகுந்தொண் ணூற்றேற-டொன்பதுநா-ள்வ்வளவுஞ்
சத்துருவினற்பயமுஞ்-சஞ்சலதுக்கங்கள்வரு
மெத்துந்திருநாசமே.

(இ-ள்.) சத்துருபயம் - சஞ்சலமாகிய துக்கமுண்டாகும் - லக்ஷ்மீகரம் நீங்கும், இஃதெல்லாம் செவ்வாயினது திசையில் சனியினுடையபுக்கி ஹ்ரு க - ண் க-நாள் கூ-ல் என்பதாம்.

புதபுக்திபலன்.

ஆபரணவத்திரமுண்டாகும்பிரமியமும்
தாபமுடன்றித்திப்பு-தானாகுஞ்-சோபங்கொள்
நீரிழிவுநோய்வருமே-நீண்டசெவ்வாய்த்திசையி-
லாரும்புதன்புகிப்பிலாம்.

(இ-ள்.) வஸ்திராபரணமுண்டு-ஆனால், விடாய்ப்படும்படியான
நீரில் தித்திப்புகாணும்-சோபத்தைச் செய்யும்படியான நீரிழிவு நோயு-
ண்டாகும். இஃதெல்லாம் செவ்வாயினது திசையில் புதனுடையபுக்கி
ண் கக-நாள் உ-ல் என்பதாம்.

கேதுபுக்திபலன்.

வெகுநோய்பயங்கடினம்-வேந்தர்பகையங்கித்
தொகுதியாலாயுதத்தாற்-துன்பம்-மிகுதியாளு
செவ்வாயிற்கேது-தின நூற்றிநாற்பத்தே
ழிவ்வாறுதான்புகிக்கிலே.

(இ-ள்.) வெகுவியாதியும்-பயமும்-சங்கடமும் - அரசர்பகையும்-
அக்கினியினாலும்-அஸ்திரத்தாலும் துன்பம். இஃதெல்லாம் செவ்வாயி-
னது திசையில் கேதுவினுடைய புக்கி ண் ச-நாள் உ-ல் என்பதாம்.

கவிபுக்திபலன்.

கானத்துறைவிலங்காற்-கள்ளராற்சத்துருவா
லீனங்கிஞ்சத்போக-மெய்துமோர்-மானனையாள்
தன்னேடிருந்தசுகந்-தாழ்வாகுந்துக்கமாம்
மின்னேசுகங்கன்புகிப்புமேல்.

(இ-ள்.) காட்டில் சஞ்சரிக்கின்ற மிருகத்தினாலும்-திருடராலு-
ம் - பகையாளியாலும் - துன்பமுண்டு. பின்னும்கொஞ்சம் சவுக்கியத்-
தைத்தரும். ஸ்திரீயினுடைய சுகம்குறைந்து துயரமுண்டாகும். இஃ-
து செவ்வாயினது திசையில் சுக்கிரனுடைய புக்கி ஹ்ரு உ-ண் உ-ல்
என்பதாம்.

இரவிபுக்திபலன்.

தனம்ராஜபூஜிதமுஞ்-சம்பத்துண்டாகும்
இனமானமின்போக-மெய்தும்-கனகரிதி
அங்காரகன்றிசையி-லாதித்தனூற்றிருப-
திங்குவருநாளாறினில்.

(இ-ள்.) திரவியம் - ராஜபூஜிதம் - சம்பத்து - ஸ்திரீசௌக்கியம் பணப்புடையல் கிடைக்கும். இஃது செவ்வாயினது திசையில் சூரியனுடைய புத்தி - ஸ்ரீ ச - நாள் சு - ல் என்பதாம்.

மதிப்புக்கீபலன்.

அதிகசுகந்தனமுண்-டாகுங்கமலப் பதியாள் தருஞ்செல்வப்-பண்புங்-குதி கொள்ளுந் துய்யமுத்திரத்தினமுஞ்-சொர்னஞ்செயமுண்டாஞ் செய்யசசிபுசிக்குஞ்சீர்.

(இ-ள்.) மேலான சௌக்கியம் - தனவரத்து - லட்சுமீகரம்பொருந்தியிருக்கும். பரிசுத்தம்பொருந்திய - முத்து - ரத்தினம் - பொன் - சுபகரமுண்டு. இஃது செவ்வாயினது திசையில் சந்திரனுடைய புத்தி ஸ்ரீ எ - ல் என்பதாம்.

இராதுக்கீபலன்.

துச்சேஷ்டைநோய்நஷ்டந்-துக்கந்துருவிருத்தி அச்சமனதிற்சோப-மக்கினியால்-மிச்சபயம் நாசவினாசம்பாரி-னல்குமற்பபாக்கியமுந் தேசுதரும்பாம்பின்றிசை.

(இ-ள்.) கொடியதொந்தரை - பிணி - விரயம் - வியாகூலம்-கெட்டசெய்கை - மனோபயம் - தாபம் - அக்கினியால்பயம் - கேடுமேல் கேடுண்டு. ஆனால், சிலபோது கிஞ்சத் பாக்கியத்தையுங்கொடுக்கும். இஃது இராகுவினதுதிசை ஶ்ரீ-கஅ-ல் என்பதாம்.

இராதுப்புக்கீபலன்.

சற்பபயமரணந்-தன்றலம்விட்டோட்டிவிக்கும் நிற்குமதிநாசம்-நிதிமோசம்-முற்படுநோய் மேவுங்கருங்கோள்-மிளிர்ச்சையிலக்கோளே தாவிப்புசிக்கிலிதுதான்.

(இ-ள்.) பாம்பின்பயம் - சாவு - ஸ்தானப்பிரஷ்டம் - அறிவில்லாமை - பொருள்மோசம் - முன்சேஷமிருந்த வியாதிகள் அதிகரிக்கும். இஃது இராகுவினது திசையில் இராகுவீனுடைய புத்தி ஶ்ரீ-உ ஸ்ரீ அ-நாள் கஉ-ல் என்பதாம்.

குருப்புக்கீபலன்.

துக்கமறுநோயகலுந்-தூர்ஜனரால்பிடையிலை மிக்கதெய்வவிப்பிரரால்-மேன்மையா-மக்காலத் தன்னியமின்போக-மணுகுங்கருங்கோளின் மன்னிமரசன்புசிப்பிவ்வாறு.

(இ-ள்.) துன்பநிவாரண - வியாதிரங்கும் - துஷ்டரால் கேடி-
ல்லை - தேவப்பிராமணரால் மேன்பாடு. அன்னிய ஸ்திரீசஞ்சாரமு
ண்டு. இஃது இராகுவினது திசையில் குருவினுடைய புத்தி னு-
ட மூ ச-நாள் உச-ல் என்பதாம்.

சனிபுத்திபலன்.

சித்தப்பிரமைகொண்டு-சேர்தலம்விட்டேகுவிக்கும்
பித்தமிகும்பிடை-பெருகுமாம்-அத்தம்
அகலும்பிதிர் பிடை-யாம்வாதமர்கும்
மிகுகலகம்மந்தன்வினை.

(இ-ள்.) மதிக்கெட்டு இருந்த இடத்தைவிட்டோட்டம்-பித்தோ
பரியான வியாதிவிர்த்தி-தனவிரயம்-பிதாவரிட்டம்-வாயுசம்பந்த வி
யாதி-கலகமுமுண்டு. இஃது இராகுவினது திசையில் சனியினுடை
யபுத்தி னு-ட மூ ௧0 நாள் கூ-ல் என்பதாம்.

புதபுத்திபலன்.

கூர்ந்தறிவு தண்மைமிகும்-கூட்டந்தமரோர்கள்
சார்ந்தசகோதரம்பெண்சாதிவகைச்-சேர்ந்தவின
மெய்துங்கொஞ்சந்துக்க-மெண்ணுந்தொளாயிரநா
ளுய்யபுதினெட்டுபுத னூண்.

(இ-ள்.) நல்ல ஆலோசனை-மேன்மை-பந்துக்கள்வரவு-தன்னுட
ன் பிறந்தோர் பெண்சாதிவர்க்கவரவு-அற்பதுக்கமும் உண்டு. இஃது
இராகுவினது திசையில் புத புத்தி னு-ட மூ கூ-நாள் ௧௮-ல் என்ப
தாம்.

கேதுபுத்திபலன்.

சுரமரசரக்கினியால்-துன்பந்தொடுத்த
கருமங்கெடுமனைவிக்குங்காண்-பிரிய
சுதனுக்குமாயுதத்தால்-துன்பம்பி துர்க்கு
சதிக்கேதுகோள்புசிக்கில் தான்.

(இ-ள்.) சுரத்தினாலும் - அரசராலும் - அக்கினியாலும் துன்பம்
நேரிடும் - எடுத்தகாரியங்கெடும் - பெண்சாதிக்கும் புத்திரனுக்கும் ஆயு
தத்தினால் பிடை - பிதாவுக்குமோசம் உண்டு. இஃது இராகுவினது
திசையில் கேதுவினுடைய புத்தி-னு-ட மூ ௧-நாள் ௧௮-ல் என்பதாம்.

கவிபுத்திபலன்.

சுக்கிரனாண்டோர்மூன்று-துய்யதனஞ்சேரும்
மிக்கதெய்வதாசியின்ப-மெய்துமே-தக்கபடி.

ஆளடிமைச்சேரு-மரசர்மானஞ்செய்வார்
நீள்கருங்கோளினினீர்க்கோள்.

(இ-ள்.) சற்பாத்திரவழியில் திரவியஞ்சேரும் - தேவதாசியினுடைய சிநேகம் - அடிமையாள்வரத்து - அரசர்கள்மெச்சி பரிசுகொடுப்பர். இஃது இராகுவினது திசையில் சக்கிரனுடைய புத்திரனுடைய நூல் என்பதாம்.

இரவிபுத்தீபலன்.

வண்ணிகளள்சத்துருவால்-மாவீரணரோகமதா
லுன்னுபயிர் பொன்சேத-முண்டாகும்- துன்னுகரும்
பாம்பின் திசையிற்-பரிதிநாண்முந் தூறுந்
தாம்புசிக்குநாளாற்றினுன்.

(இ-ள்.) அக்கினி-திருடர்-சத்துரு-ராஜரணம்-பயிர்-திரவியமுதலாகிய துகளினால் நல்டமுண்டாகும். இஃது இராகுவினது திசையில் சூரியனுடைய புத்தி-மண் கர-நாள் உச-ல் என்பதாம்.

சசிபுத்தீபலன்.

பூமிதனலாபமுடன்-போந்தமனையாள்லாபம்
ஆமிதனாலேகாணியாளர்பகை-கோமளஞ்சேர்
ராசுதிசையிற்சசிதா-னல்கியமாதம்பதினெட்
டாகுமிவைகண்டறியலாம்.

(இ-ள்.) மனைலாபமுமல்லாமல்-தகுதியான களத்திரலாபம்-ஆனால், இவைகளினாலே பங்குபங்காளிகளுடைய பகையுண்டு. இஃது இராகுவினது திசையில் சந்திரனுடைய புத்தி னுடைய கற-ல் என்பதாம்.

குஜபுத்தீபலன்.

நாடியதோர்யாத்திரையோ-நாசமாஞ்சேராயம்
நீவேன்னியால்பயமு-நேரிடுமே-ஆடாவில்
செவ்வாயொருவருடஞ்-சேர்ந்தழுவாறுநாள்
இவ்வாறுதான்புதிக்கிலே.

(இ-ள்.) உத்தேசித்திருந்த யாத்திரைதடை-திருடராலும் அக்கினியாலும் நல்டம். இஃது இராகுவினது திசையில் செவ்வாயினுடைய புத்தி னுடைய க-நாள் கடி-ல் என்பதாம்.

குருநீசைப்பலன்.

விந்தைசெயம்புத்திரர்சம்-பத்துமிருமேலரசர்
சித்தமகிழ்சன்மானஞ்செய்வரே-மெத்த
அபிஷேகபூஷணமு-மாதிரிபத்தியங்கள்
லபிதங்குருதிசாபலன்.

(இ-ள்.) வித்யாலாபம்-ஜெயப்பிரதம்-புத்திரபாக்கியம் - மேலான அரசர்கள் கிருபைவைத்து பெருமானஞ்செய்து, மிகவும்வஸ்திரரீபரணமளித்து பெருமையான சுயாதிபத்தியமும் தருவார்கள். இஃது குருவினது திசை-ஹ்ரி கசு-ல் என்பதாம்.

குருபுக்நீபலன்.

புத்திரம்ன்னர்சேர்வை-பூலாபமாரோக்கியம்
 நித்தியவிவாகமா-நிட்சேபம்-வத்திரம்பொன்
 ளுபரணமுண்டாகு-மாசான் றிசையிலவன்
 பாபமிலாப்புசிப்பில்பார்.

(இ-ள்.) புத்திரலாபம்-நிருபதெரிசனம்-பூமிலாபம்-சௌக்கியம்-சார்வதாய்சுபகரம் - புதையல்லாபம்-வஸ்திராபரண சித்தி. இஃது குருவினது திசையில் குருவினுடைய புத்தி ஹ்ரி-உ ம் க - நாள் கசு - ல் என்பதாம்.

சனிபுக்நீபலன்.

மன்னன்மகாதிசையில்-மந்தன துமாசமுப்பான்
 உன்னியநான்குநாளுற்றிமும்போ-திந்நிலத்தில்
 வேசியராலின்பங்கண்-மேவுமிதுவல்லாமல்
 பேசுதனலாபமுமாம்பின்.

(இ-ள்.) அன்னியஸ்திரீசஞ்சாரமும்-தனலாபமுண்டு, இஃது குருவினது திசையில் சனியினுடைய புத்தி ஹ்ரி-உ ம் க - நாள் கசு-ல் என்பதாம்.

புதபுக்நீபலன்.

தன தானியலாபஞ்-சத்தூருக்கள்பத்தி
 மனைவிக்குநன்றை-மருவு-மினமுடனே
 தக்கதமையன்-றனக்குநோய்மன்னவனில்
 மிக்கபுதன்புசிக்கின்மேல்.

(இ-ள்.) தனத்தானியலாபம் - சத்தூருக்கள் விசிதமாவார்கள்-பெண்சாதிக்கு நன்மையுண்டாகும் - பந்துக்கள்வரவு - தமையனுக்கு நோய்காட்டும். இஃது குருவினது திசையில் புதனுடைய புத்திஹ்ரி-உ ம் க - நாள் கசு-ல் என்பதாம்.

கேதுபுக்நீபலன்.

துக்கம்விஷநோய்-சுரரோகமும்வருமே
 தக்கதலத்திற்பிரமை-தான்கொள்வன்-மிக்கதமிழ்
 விதவஜெனர்பகையாம்-வேந் துதிசையிற்கேது
 புத்திதனைத்தானறியும்போது.

(இ-ள்.) துயரமும்-விஷத்தினுல்பீடையும்-சரநோய் பீடிதமும்-இருந்த இடத்தில் பிரமைகொள்ளலும்-வித்வஜெனார் பகையுமுண்டு. இஃது குருவின் து திசையில் கே துவின்னுடைய புத்தி ம் கக-நாள் சு-ல் என்பதாம்.

கவிபுத்தீபலன்.

சத்துருவினால்காசம்-தன்மனையாளும்பிரிவள் வித்தையகலுங்கலக-மேவுபயம்-மெத்ததிறல் மன்னன்மகாதிசையில்-மாதநாலெட்டசுரர் தன்குருவந்தேபுசிக்கில்தான்.

(இ-ள்.) சத்துருவினாலே நஷ்டம்-தன்பெண்சாதியும் பகையாவள் - படித்தபடிப்பும்போகும் - கலகமும் பயமுமகிகம் உண்டாகும். இஃது குருவின் து திசையில் சக்கிரனுடைய புத்தி ன்ரு-உ ம் அ-ல் என்பதாம்.

இரவிபுத்தீபலன்.

புண்ணியஞ்சேருஞ்ராக-பூஜிதமுஞ்சவுக்ய மெண்ணுஞ்சவுரியமுண்-டெந்நாளு-நண்ணி வருஞ்சத்துருநாசம்-மார்த்தாண்டனார்வர்திருந் துபுசிக்கிலிவை.

(இ-ள்.) தர்மமுண்டாகும்-ராஜபூஜிதமுண்டு - சார்வதாய்சொளக்கியம் - வெகுதயிரியமுண்டு - தேரும் சத்துருக்களை நாசம்பண்ணும். இஃது குருவின் து திசையில் சூரியனுடைய புத்தி-ம் க-நாள் க-ல் என்பதாம்.

சசிபுத்தீபலன்.

விலைமாதரால்போகம்-வேந்தரால்நன்மை தலைநாட்பகைநட்பு-தானாகும்-விலகும்நோய் பாராளரசன்-பகர்திசையிற்சந்திரனும் நேராய்புசிக்கும்நெறி.

(இ-ள்.) கணிகைமாதருடைய சையோகம் - அரசர்சன்மானம்-நெடுநானையபகையாளியும் இஷ்டமாவர்-பிணிகீங்கும். இஃது குருவின் து திசையில் சந்திரனுடையபுத்தி ன்ரு க ம் ச-ல் என்பதாம்.

குஜபுத்தீபலன்.

மெய்யிற்குருநோயு-மேதமக்குஞ்சுரமுஞ்செய்யசவுபாக்கியமுஞ்சேருமே-யெய்யவருஞ்சத்துருக்கணைசஞ்சவுரியங்களுஞ்சுபமும் மெத்தசெவ்வாய்புசிக்கின்மேல்.

(இ-ள்.) தேகத்தில் தமக்குக்கண்ட மேகசரமும் - நல்லசவுக்கி யமுமுண்டாகும் - சத்துருக்கள் நாசமாம் - சுவரியமுண்டு - சுபம்தீர்க்க மாரும். இஃது குருவினது திசையில் செவ்வாய்னுடையபுத்தி மீக்க நாள் சு-ல் என்பதாம்.

இராதுபுத்திபலன்.

கலகமிகுமிருகங்-கள்ளரால் துக்கம்
தலபேதமாம்புத்தி-தாழ்வாங்-குலவுபுகழ்
விரியங்கண்ட-மிகுந் தவறவும்பகையாம்
காரியராசுப்புசிப்பிலகாண்.

(இ-ள்.) கலகவிர்த்தி-மிருகத்தினாலும்-சோரராலும் துக்கம்-இட ம்விட்டுப்பேர்தல் - யோசனையிராது-கீர்த்திபிரதாபங்கள் குறையும்-பந் துக்களின்பகை. இஃது குருவினது திசையில் இராகுவீனுடையபுத்தி னுடைய உ ஸ்ச-நாள் உச-ல் என்பதாம்.

சனிதிசைப்பலன்.

சோகம்பயமிலங்குஞ்-துக்கமகோதரமுண்
டாகுமபிமானமது-கேடாம்-வாகையுள
மாட்டுக்குச்சேதம்-வருமுபுத்யமுண்டாகுந்
தீட்டுசனியின்றிசை.

(இ-ள்.) சோகமும்-பயமும்-துக்கமும்-மகோதரவியாதியும் உண் டாகும்-ஒருவர்வைத்த அபிமானங்கெடும் - மாட்டுக்குச்சேதம் வரும்- சண்டைநடக்கும். இஃது சனிதிசை னுடைய கக-ல் என்பதாம்.

சனிபுத்திபலன்.

மனைவிபுதல்வார்பொருள்-வாழகம்பீடை
தினவழக்குநோய்பயிருஞ்-சேதங்-கனவிலங்கு
பூண்டிருப்பனூர்விட்டுப்-போவன்சனிதிசைமுன்
முண்டுகொள்முன்றாகுமால்.

(இ-ள்.) களத்திரம்-திரவியம்-புத்திராள்-குடியிருந்த வீடுமுதலி யதினால் துன்பம்-நித்தியம்வழக்கு-ரோகம் - பயிர்ச்சேதம்-தனையுண்டு- ஸ்தானபிரஷ்டம்செய்யும். இஃது சனியினது திசையில் சனியினு டையபுத்தி னுடைய ஈ-நாள் ஈ-ல் என்பதாம்.

புதுபுத்திபலன்.

ஆசாரம்பூஜைஜெப-மன்புசவுபாக்கியமும்
மாசாரமுள்ளோன்பும்-வந்தெய்தும்-தேசார்
சவுக்கியமாமந்தன்றிசை-தன்னிற்புதலும்
புவிக்குள்புசிக்கின்றபோது.

(இ-ள்.) சிலமும்-பூஜையும்-புண்யகரமும்-பிரியமும் - சந்தோஷமும்-சாராம்சமுள்ள விரதமும்-மேன்மைபொருந்திய சவுக்கியமும் உண்டாகும். இஃது சனியினது திசையில் புதனுடைய புத்தி (ஹ) உமீ அ-நாள் கூ-ல் என்பதாம்.

கேதுபுத்திபலன்.

அஞ்சாரமாம்புதல்வ-ராற்பீடைபொல்லாக்
கனுவாம்பொருட்சேதங்-காட்டு-மனோதிடம்போம்
துக்கம்வாதஞ்சோபந்-தோன்றுந்தாரத்தாலும்
அக்கியினற்கேதூணறை.

(இ-ள்.) அஞ்சாரமும் - புத்திரபீடையும் - பொல்லாக்கனவும்-
பொருள் சேதமுண்டு-மனோதிரியம்போம் - துக்கமும் - வாக்குவாத
மும் - பெண்சாதியாலும் - அக்கிப்புண்ணினாலும் சோபமுண்டாகும்.
இஃது சனியினது திசையில் கேதுவினுடைய புத்தி (ஹ) க-மீ க-
நாள் கூ-ல் என்பதாம்.

கவிபுத்திபலன்.

சுத்தத்தவர்களால்-சோழரால்நன்மைவரும்
நத்தமனைவியரால்-நாடுசுகம்-அத்தும்
சகலசவுபாக்கியமுஞ்-சந்தானமந்தன்
தகுந்திசையிற்சுக்கிரன்வந்தால்.

(இ-ள்.) நெருங்கிய பந்துக்களாலும் - சிநேகிதராலும் - நன்மை
யுண்டாகும் - ஸ்திரீசவுக்கியமுண்டு - சகலசவுபாக்கியமும்-சந்தானலா
பமுமுண்டு. இஃது சனியின் திசையில் சுக்கிரனுடையபுத்தி (ஹ) க-
மீ உ-ல் என்பதாம்.

இரவிபுத்திபலன்.

செய்யதந்தைதேசாந்-திரம்போவன்புத்திரரால்
தையலால்பொன்னினால்-தான்சேதம்-உய்யவே
உற்றபுவிக்குள்பயங்க-ஊண்டாஞ்சனிதிசையைப்
பற்றிகதிர்புசிக்கும்பண்பு.

(இ-ள்.) அன்புள்ளதந்தை தேசாந்திரம்போகவும் - புத்திரரால்
லும்-ஸ்திரீகளாலும்-பணத்தினாலும்சேதம் - சுவதேசபயம். இஃது-ச
னியினது திசையில் சூரியனுடைய புத்திமீ கக-நாள் கஉ-ல் என்ப
தாம்.

சசிபுத்திபலன்.

மனைவிகுருமரணம்-வாழ்ந்தகம்பொல்லாப்பு
தனமதனாலும்பிரிவு-தான-மினமாய்

கபாலவாயுப்பிடிப்புங்-காரிதிசைதன்னில்
உபாயமதிபத்தொன்பதும்.

(இ-ள்.) பென்சாதியும்-ஆசாரியரும்மரணம் - வீட்டில் கலகம்-தி
ரவியத்தினால் பிரிவுபடச்செய்யும் - கபாலத்தில்வாயுவும் - கைகால்
பிடிப்பும் உண்டாகும். இஃது சனிதிசையில் சந்திரனுடைய புத்தி
(ஸ்ர) க-மண் எ-ல் என்பதாம்.

குஜபுத்திபலன்.

அன்னையிணிகொள்வ-ளத்தங்கணசும
முன்னியேவாழ்தலம்விட்டோட்டுமே-பின்னுமோ
நானாதுக்கம்மெய்து-நாற்றிசையெண்கார் தனில்
மானாபரஞ்சேயவரில்.

(இ-ள்.) தாய்நலுக்குவையாவள்-பொருள்விரயம் - இருந்த இட
த்தைவிட்டுப்போக்கும் - நாலாவிதத்திலும் துக்கமுண்டு. இஃது சனி
யினது திசையில் - செவ்வாயினுடையபுத்தி (ஸ்ர) க-மண் க நாள் கூ-ல்
என்பதாம்.

இராதுபுத்திபலன்.

அங்கத்திற்கேன-மதிசாரமுஞ்சுரமுந்
தங்குஞ்சிரநோய்-தனச்சேதம்-பங்கமிகும்
சத்துருவால்பீடை-சனிதிசையிலேராகு
புத்திவருகின்றபோது.

(இ-ள்.) அங்கத்திற்கேடு-அதிசாரம்-சுரம் - தலைநோய்-தனச்சே
தம்-பங்கம்வரும் - சத்துருக்களால்பீடை. இஃது சனிதிசையினில்
இராகுவினுடையபுத்தி (ஸ்ர) உ-மண் ௧0-நாள் கூ-ல் என்பதாம்.

குருபுத்திபலன்.

பூம்பொருள்புதல்வர்-பூசிதமும்வந்தெய்தும்
தாமிருந்துபோனதலஞ்சார்வர்-நேமிதனில்
உற்றாரால்நன்மை-புயர்காரியின்றிசையில்
பற்றியாசானூண்பலன்.

(இ-ள்.) பூலாபம் - புத்திரலாபம் - பொருள்வரவு-மேன்பாடு-ப
ழையபடி-தன்னிடம்வந்துசேரல்-நெருங்கியபந்துக்களால் நலமுண்டா
கும். இஃது சனியினது திசையில் குருவினுடைய புத்தி (ஸ்ர) உ-
மண் கூ-நாள் ௧௨-ல் என்பதாம்.

புதன்திசைப்பலன்.

பண்ணியமேழிப்-பயிர் பச்சைத்தான்பலிக்கும்
நண்ணும்விவாகமனை-லாபமா-மெண்ணுந்

தனலாபம்பங்குகொளத்-தானும்மிகுதி
கண்மாம்புதன்நிசைக்குள்காண்.

(இ-ள்.) உழுதுபயிரிடும்படியான விவசாயப்பலிப்பும் - விவாகமும் - பூமிலாபமும்-திரவியலாபமும்-பங்குகொள்ளில்கூடுதலும் உண்டாம். இஃது புதன்நிசை ஹ்ரு கஎ-ல் என்பதாம்.

புதன்புத்தீபலன்.

பூசிக்குமாமக்கள்-பூமியுற்றாருந்தாரத்
தேசந்தனிற்பொருளுஞ்-சேருமே-பேசரிய
நானந்தமையனார்-நன்மைசுகந்தர்ம
தானம்புதன்புசிக்கிற்றான்.

(இ-ள்.) புகழ்பெறும்படியான பிள்ளைகளும்-பூமியும்-பந்துவர்க்கங்களும் - தூரதேசத்திலிருந்து திரவியமும் உண்டாகும் - ஞானேதயமும் - தமையனார் நன்மையாக இருக்கவும் - சுகந்தமும் - தர்மதானமுமுண்டு. இஃது புதனது திசையில் புதனுடைய புத்தி ஹ்ரு உ-மஃச-நாள் உஎ-ல் என்பதாம்.

கேதுபுத்தீபலன்.

உற்றார்பகைதுக்க-மோடுதனமுஞ்சேதம்
மற்றவராலும்வரும்-பீடை-பற்றிகள்ளர்
தன்னால்குலத்திற்குத்-தாட்சியுடன்கேடு
மின்னாளேகேதுமேவிழில்.

(இ-ள்.) உறவினருடைய பகையும்-துக்கமும்-தனநாசமும்-அக்கம்பக்கத்தாரால் பீடையுமுண்டாகும்-சோரர்களால் குலத்திற்கு ஈனமும்-குறைவுமுண்டாகும். இஃது புதனது திசையில் கேதுவினுடைய புத்தி மஃ கக-நாள் உஎ-ல் என்பதாம்.

கவிபுத்தீபலன்.

அக்கினிவிட்டோமங்குருவா-லாசரிக்குந்தேவதையால்
தக்கநன்மையுள்ளமைந்தர்-தானுமுண்டு-மிக்க
வலங்காரவஸ்திரம்பொன்-னன்பாய்வருமே
இலங்குபுதனில்வெள்ளியே.

(இ-ள்.) அக்கினியாலும் - ஆசாரியனாலும் - இவ்ந்தேவதையாலும்-தகுதியான நன்மையும்-புத்திரருமுண்டு - வஸ்திராபரணஞ் சித்திக்கும். இஃது புதன் திசையில் சக்கிரனுடைய புத்தி ஹ்ரு உ மஃ க0-ல் என்பதாம்.

இரவிபுக்திபலன்.

புனல்வன்னியால்நன்மை-பொன்வித்தைபோகம்
கனபுத்தியும்-கடாகூழ்-மனைகட்டி-
நாற்காவிருகா லுள்-நற்ஜீவம்ரத்தினமும்
ஏற்கவுண்டாங்கதிரிலே.

(இ-ள்.) சலத்தினாலும் - அக்கினியினாலும் - நன்மையுண்டு-பொ
ன்னும் - வித்தையும் - வைபோகமும் - மேலானபுத்தியும்-பூமியில் பு
தையலும் - நூதனகிரகங்கட்டலும் - நாற்கால்ஜீவன்வரத்தும்-இருகா
ல்ஜீவன்வரத்தும்-நல்லரத்தினமுமுண்டு. இஃது புதன் திசையில் சூரி
யனுடையபுக்தி மீ க0-நாள் சு-ல் என்பதாம்.

சசிபுக்திபலன்.

புந்திமகாதிசையில்-போந்தசசிமாதம்
வந்தபதினேழு-மட்டுக்குந்-நொந்தே
இளைப்பன் கூயரோக-மெய்தும்பயத்தால்
களைப்பன் மற்றவ்வளவேகாண்.

(இ-ள்.) தேகம்கிரிஷிக்கும் - கூயரோகமுண்டாகும் - பயப்பட்டு
களைதாங்கும். இஃது புதனது திசையில் சந்திரனுடைய புக்தி(ஸ்ரீ) க-
மீ ௫-ல் என்பதாம்.

சூஜபுக்திபலன்.

ஆயுதத்தினற்கிரந்தி-யாற்பீடையுற்றாரால்
சூயங்கலக-மெழிலுமே-நோயுடனே
செந்துகிலும்புண்ணியமுஞ்-சேருமன்னரால்வாழ்வு
புந்தியிற்செவ்வாய்புகித்தபோது.

(இ-ள்.) ஆயுதத்தினாலும் - கிரந்திப்புண்ணினாலும் பீடை - பந்
துக்களால் கலகம் - கீர்த்தியுண்டு - நோயுண்டு - சிவந்தவஸ்திரமும்-பு
ண்ணியவிஷயமும் சேரும் - அரசர்களால் வாழ்வுமுண்டு. இஃது புத
ன் திசையில் செவ்வாயினுடைய புக்தி மீ கக-நாள் ௨௭-ல் என்பதாம்.

இராதபுக்திபலன்

வாதமிருகத்தினால்-வாதைப்பிரமாதம்
மோதுமுற்றார்நாச-முன்கோபம்-போதுகால்
நித்திரைரோகம்வருமே-நீண்டபுதனிற்சுருங்கோள்
பத்திரமாகப்புசிக்கிற்பண்.

(இ-ள்.) வாதவியாதியும்-மிருகத்தினால்தொந்தரையும் - பிரமா
தமுமுண்டாகும் - பந்துகள்நாசம் - முன்கோபம் - விடியற்காலத்தில்

ரித்திரையுண்டாகும்-வியாதியுண்டு. இஃது புதனது திசையில் இரா
சூழ்த்தி (ஹ) உ-யீர் கூ-நாள் க௮-ல் என்பதாம்.

குருபுக்நீபலன்.

பொன்பொருளைத்தேடப்-போவன்பிரதேசம்
இன்ப்பரதாபமும்வந்-தெய்துமே-புன்மைப்
பிணிசத்தருபயமாம்-பேசும்புதனில்
அணியரசனவந்துபுசித்தால்.

(இ-ள்.) பொன்னையும் - பொருளையும்தேடப்பிரதேசம்போகும்
படியாகும் - இன்பமும் - பிரதாபமும் உண்டாகும் - அந்பவியாதியும்-
சத்தருபயமுமுண்டு. இஃது புதனது திசையில் குருவினுடையபுக்தி
(ஹ) உ-யீர் கூ-நாள் கூ-ல் என்பதாம்.

சனிபுக்நீபலன்.

கெண்டம்பிரமாணக்-கேடுறவுக்கீனமாம்
மண்டலத்திற்புத்திரரும்-வந்தெய்தும்-கண்டிரநாற்
கால்ஜீவலாபமுங்-காட்டுந்தனக்கீனம்
மால்திசையில்மந்தன்வரில்.

(இ-ள்.) கெண்டம் - பிரமாணக்கேடு - பந்துநாசம் - புத்திரரு
ண்டு - நாற்கால்ஜீவன்வரத்து-தொந்தரை. இஃது புதனது திசையில்
சனியினுடையபுக்தி (ஹ) உ-யீர் கூ-நாள் க௨-ல் என்பதாம்.

கேதுநிசைப்பலன்.

பித்தம்சூயரோகம்-பெண்மருந்தினுலினைப்பன்
சுத்ததரித்திரமுஞ்-சூனியமும்-மெத்த
வருமாபொயுமே-வாய்ந்ததிற்றகேது
உருவாய்மருவுதிசைக்குள்.

(இ-ள்-) பித்தோபரி - சூயவியாதி-ஸ்திரீயால் மருந்திட இளை
ப்பன் - இல்லாமையும் - சூனியம்வைக்கப்படும் - மாடுமுட்டும். இஃது
கேதுவினது திசை (ஹ) க-ல் என்பதாம்.

கேதுபுக்நீபலன்.

குலத்திற்கோர் துக்கங்-கொடுங்கோலாலச்சம்
பிலத்தவொருசத்தருவால்-பீடை-நிலத்தில்
புதல்வருக்கும்பீடை-பொருள்கலகங்கேது
பதியிலவன்புசிக்கும்பண்பு.

(இ-ள்.) குடும்பத்தில் துக்கம் - அனீதியால்பயம் - ஒருசத்தரு
வினாலே துன்பம் - புத்திராள்நஷ்டம் - பொருள்விஷயத்தில் பொல்

லாப்பு. இஃது கேதுவினதுதிசையில் கேதுவினுடையபுத்தி மீள் ச-
நாள் உஎ-ல் என்பதாம்.

கவிபுத்தீபலன்.

தனமிசூஞ்சாந்தந்-தயிரியமுச்சாகங்
கனமரசரால்வா தங்காணும்-மனைவி
தன்றாற்கலகந்-தருங்கேதுவில்வெள்ளி
பன்னாள்புசிப்பின்பயன்.

(இ-ள்.) பொருளுண்டாகும் - சாந்தமும் - தயிரியமும் - உல்லா
சமுமுண்டாகும் - இராஜப்பிரபுவிலை வாக்ருவாதமுண்டாகும்-கள
த்திரத்தினுல் கலகமுண்டு. இஃது கேதுவினது திசையில் சக்கிரனு
டைய புத்தி ஹ்ர க-மீள் உ-ல் என்பதாம்.

இரவிபுத்தீபலன்.

தாகமழலைச்சுரமுஞ்சத்துருவாலக்கினியால்
போகனெனுமமன்னவரால்-போர்பீடை-யேகதலம்
வேற்றுமையாங்கேதுவினில்-வெய்யோன்வந்தேபுசிக்கும்
நூற்றிருபத்தாறுநாளும்.

(இ-ள்.) தாபமும் - சூட்டின்பேரில்சுரமும்-சத்துருக்களாலும்-அ
க்கினியாலும் - அரசர்களாலும் - சண்டைசச்சுரவும் - ஸ்தானப்பிரஷ
டமும் நடக்கும். இஃது கேதுவினதுதிசையில் சூரியனுடைய புத்தி
மீள் ச-நாள் சு-ல் என்பதாம்.

சசிபுத்தீபலன்.

துக்கஞ்சுகங்கலகந்-தோகையர்பொன்னாலாயம்
மிக்கதனச்சேதம்-மிகப்புசிப்பு-மொக்கலாம்
செம்பாம்பிலிந்தேழு-திங்கள்புசித்திட்டால்
அம்பாம்பேற்கண்ணாயறி.

(இ-ள்.) துயரமும் - சுகமில்லாமையும் - ஸ்திரீயினாலும்-பொரு
ளினாலும் - தீவாணத்தாலும் - தனவிரயம் - அதிகமாகச்சாப்பிடலுமு
ண்டு. இஃது கேதுவினதுதிசையில் - சந்திரனுடைய புத்தி மீள் எ-ல்
என்பதாம்.

சூஜபுத்தீபலன்.

வாதுசெய்வார்தன்னினத்தோர்-வாய்க்கூந்தேகப்பீடை
ஒதுகளளரால்பயமு-முண்டாகும்-கேது
திசையிற்செவ்வாய்புசிக்குந்-திங்களொருநாளோ
முசையுநாள்மூவொன்பதே.

(இ-ள்.) பந்துக்குரோதம்-தேகத்தில்ரோகம்-சோரபயம். இஃது சேதுவினதுதிசையில் - செவ்வாயினுடையபுத்தி மீ ச-நாள் உ-எ-ல் என்பதாம்.

இராசுபுத்தீபலன்.

இல்லில்விரோத-மியர்க்கையனாசாரம்
வல்லகள்ளர்சத்துருவால்-வாதைவரும்-நல்ல
கலகமிருபாம்புங்-கலந்தோர்வருட
முலவியநாளீரொன்பதும்.

(இ-ள்.) கிரககலகம் - அனாசாரங்குடிக்கொள்ளும் - கள்ளராலும்-சத்துருக்களாலும் சங்கடமாகும்-கலகமும்வரும். இஃதுகேதுவினதுதிசையில்-இராகுவினுடையபுத்தி (ஊ) க-நாள் கஅ-ல் என்பதாம்.

குருபுத்தீபலன்.

சம்பத்தாசாரமுடன்-றக்கபிரக்கிளையும்
இன்பமனையாள்புதல்வ-ரெய்துமே-அம்புவியில்
மானேகேதின்நிசையில்-வந்தபிரகத்பதியாங்
கோனேபுசிப்புகொள.

(இ-ள்.) சம்பத்தகரம் - சிலம் - நல்லறிவு - இஷ்டநாயகிபிள்ளை பெறுவார். இஃது கேதுவினதுதிசையில் - குருவினுடையபுத்தி மீ கக-நாள் கூ-ல் என்பதாம்.

சனிபுத்தீபலன்.

அங்கத்திற்கீனமா-மக்கினியாற்பீடையாம்
பொங்குதலப்பேதம்-பொருட்சேதம்-திங்கள்
பதின்மூன்றுமொன்பதுநாள்-பாழ்வாதபித்தம்
அதுவருமந்தன்புசிக்கவாம்.

(இ-ள்.) சரீரத்திலுணம் - அக்கினியால்சங்கடம் - இடம்விட்டுப் பேர்தல் - பொருள்விரயம் = வாதபித்ததொந்தவியாதியும் உண்டு. இஃது கேதுவினதுதிசையில் - சனியினுடையபுத்தி (ஊ) க-மீ க-நாள் கூ-ல் என்பதாம்.

புதபுத்தீபலன்.

சிமையினுல்தன்னால்-சிலுவில்லைமைந்தருற்றார்
தாமும்வருவர்-தலஞ்சேர்வர்-பூமி
வெகுலாபம்செம்பாம்பில்-மேவிப்புதனும்
தொகுதியுடனேபுசிக்கிற்சொல்.

(இ-ள்.) ஊரினாலும் - தன்னாலும்சிக்கில்லை - புத்திரபாக்கியம் - பந்துக்கள்வரவும் - தன்னிடம்வந்துசேரச்செய்யும் - பூமியினால் அது

கலாபமுண்டு. இஃது கேதுவின் துதிசையில்-புதனுடையபுத்தி மீக்க நாள் உ-எ-ல் என்பதாம்.

கவிஞ்சைப்பலன்.

மன்னர்மறையோர் தமரோர்-வாஞ்சிப்பர்வேள்வியுடன்
உன்னுகூத்தரகூடாமரைபொன்-னுண்டாகும்-மின்னுஞ்
விபாகம்சுப்பரியம்-மெய்யிற்பிணிபோம்
சுபாவமிதுசுக்கிரனிற்சொல்.

(இ-ள்.) அரசர்கள் - வேதபிராமணன் - பந்துக்கள்-சினேகம்செய்வர்கள் - யாகம் - குடை - சாமரை - பொன் - லாபமாம்-பங்குபாகம் வரும்-சுபகரம்-சந்தோஷமுண்டு. இஃது சுக்கிரனதுதிசை (ஐ) ௨0-ல் என்பதாம்.

கவிபுத்திபலன்.

தன்மார்த் தகாமியஞ்-செளரியங்களுண்டாம்
துன்மார்க்கரைச்செயிக்கத்த-துப்புண்டா-நன்மார்க்கம்
எண்ணைந் துதிங்க-ளெழில்சுக்கிரன் திசையில்
நண்ணியவன்புசிக்குநாள்.

(இ-ள்.) அறம் - பொருள் - இன்பம் - சவுரியம் - உண்டு துன்மார்க்கரைச்செயிக்கச்சக்தியுண்டு - நன்னெறியாகும். இஃது சுக்கிரனதுதிசையில் சுக்கிரனுடைய புத்தி (ஐ) ௩-மீ ச-ல் என்பதாம்.

இரவிபுத்திபலன்.

கண்வலிமெய்பீடை-துக்கங்-காவலர் தம்மால்பயமாம்
எண்ணுஞ்சுரதாப-மெய்துமே-நண்ணி
பிருகுமகாதிசையில்-பேரானவெய்யோன்
வருபன்னிரண்டுமதி.

(இ-ள்.) கண்ணோய் - தேகவியாதி - துயரம்-அரசர்களால்பீதி-எப்போதுஞ்சுரமும்-தாபமுமுண்டு. இஃது சுக்கிரனதுதிசையில் - சூரியனுடையபுத்தி (ஐ) ௧-ல் என்பதாம்.

சசிபுத்திபலன்.

சிரரோகங்காமாலை-செய்யமுதம்பந்தும்
வரவாம்மனைகட்டி-வைப்பன்-சரீரம்
உருக்கும்பிருகி-லொளிர்மதிவந் துண்ணப்
பெருக்குமதிநாலைந் துபேசு.

(இ-ள்.) சிரநோய் - காமாலை - விருந்து - பந்துவரத்து-நூதனகிரகித்தி-தேகம் இளைக்கும். இஃது சுக்கிரனதுதிசையில் சந்திரனுடையபுத்தி (ஐ) ௧-மீ அ-ல் என்பதாம்.

குஜபுக்தீபலன்.

பீணிசமாம்மார்பிற்-பிணியாகுஞ்சஞ்சலமாம்
மாநிலத்திலாபமே-வந்தெய்தும்-ஆனசெவ்வாய்
ஈரேழுதிங்க-ளியல்சுக்கிரன் திசையில்
பாரோரறியவுணும்பண்பு.

(இ-ள்.) பீணிசம் - மார்பில்நோய் - சஞ்சலம் - பூமியினாலாபமு
ண்டு. இஃது சுக்கிரனதுதிசையில் - செவ்வாயினுடையபுக்தி ஞாயிற் க
மண்டல் என்பதாம்.

இராசுபுக்தீபலன்.

புலவர்பகையிருந்தாப்-போலேசிரநோய்
குலவுந்தியாகங்-கொடுப்பன்-விலைமாதர்
போற்றவேசுக்கிரனைப்-பூண்டுகரும்பாம்பு
எத்தவருடம்பூன் றினில்.

(இ-ள்.) வித்வஜனபகை-திடிலென்றுதலைநோய்-தானங்கொடுப்
பிப்பன்-தேவதாசிகள் கூட்டம். இஃது சுக்கிரனதுதிசையில் இராசுவி
னுடையபுக்தி ஞாயிற் ற-ல் என்பதாம்.

குருபுக்தீபலன்.

இல்லாளானன்மைசுக-மெய்துந்தனலாபம்
தொல்லைமனையில்சந்தோஷமே-பல்லோரும்
கண்டுசந்தோஷக்-களிப்பினாலெட்டுமதி
உண்டுகவிபொன்னனுணவு.

(இ-ள்.) களத்திரத்தினால் நன்மையும் - சுகமும் - தனலாபமும்-
பழையபூமியினாலே சந்தோஷமும்-சுகலரும்பார்த்து சந்தோஷிக்கும்ப
டியான இஷ்டமும் ஆம். இஃது சுக்கிரனதுதிசையில்-குருபுக்தி ஞாயிற்
உண்டி-ல் என்பதாம்.

சனிபுக்தீபலன்.

பட்டினமூர்சாலப்-பரபத்தியஞ்செய்வன்
வட்டமுலை தூக்கந்த-வஞ்சிதனை-இட்டமே
செய்வன்சுரர்குருவைச்-சேர்ந்தசனிமாதம்
உய்யமுப்பாபெட்டுணர்.

(இ-ள்.) இராஜதானிமுதல் பிரதேசங்கள்வரையில், பெரிதான
வியாபாரஞ்செய்வன்- மலினஸ்திரீயைப்பணருவன். இஃது சுக்கிரனது
திசையில் - சனிபுக்தி ஞாயிற் ற-ல் என்பதாம்.

புதபுக்நீபலன்.

சிந்தித்ததெல்லாம்-ஜெயமர்த்தலாபமாம்
மைந்தரால்தோழரால்-மாநன்மை-முந்தும்
சவுபாக்கியம்பிருகு-தன்னிற்புதன்வந்
தவுபோஜனஞ்செய்யுமால்.

(இ-ள்.) நினைத்தகாரியமெல்லாஞ்சித்தி - திரவியலாபம் - புத்தி
ராளாலும் - சிநேகிதராலும் - லாபமும்-நல்லபாக்கியமும் உண்டாம்.
இஃது சக்கிரனதுதிசையில் - புதபுக்நி (ஹ) ௨-ம் ௧0-ல் என்பதாம்.

கேதுபுக்நீபலன்.

சத்துருவினாற்கூட்டு-தானுண்டுபீடையுடன்
சித்தமதிலெண்கருமஞ்சேதமாம்-மெத்த
கலகமுற்றார்நாசமது-காட்டும்பிருகில்
இலகியகேதுபுசிக்கில்.

(இ-ள்.) வியாபாரம்செய்வதில் சத்துருகூட்டுண்டு - தூர்க்குறித்
தனம் - நினைத்தகாரியஞ்சேதம் - மிகவும் கலகம்-பந்துநாசம். இஃது
சக்கிரனதுதிசையில் - கேதுவினுடைய புக்நி (ஹ) ௧-ம் ௨-ல் என்
பதாம்.

மாரகநீசாயோகபலன் வழத்துகின்றது.

மாரகூன்றன்றிசையின்-மன்னுஞ்சுபர்ப்புசிப்பில்
மாரகத்தைப்பண்ணானம்-மானவர்க்கு-மாரகத்தைப்
பண்ணுவான்ன்றிசையில்-பற்றுவகத்தவர்கள்
•திண்ணும்புசிப்பிற்செறிந்து.

(இ-ள்.) மனிதர்க்குமாரகன் றந்திசையில் தன்னுடன்சம்பந்த
முற்றிருக்கிற சுபக்கிரகங்களுடைய புக்கிகளில் மாரகத்தைக்கொடா
ன், தன்னுடன்சம்பந்தமில்லாமலிருக்கிற பாபக்கிரகங்களுடைய புக்
திகளிலே துணிந்து கொல்வான் என்பதாம்.

(க - ரை.) மற்றமாரகவிலக்கணமனைத்து முன்சொன்னபடியே
கொள்கவேன்க.

சனி சுக்கிராள்பலன் கூறுகின்றது.

பிருகுதிசையிற்சனிதன்-பேரார்ப்புசிப்பில்
பெருகுசுபாசுபங்கள்-பேணித்-தருகுவன்
அன்னவனுமப்படியே-யாழ்ந்தறிவாய்நீரூழும்
இந்நிலத்தோர்யாவர்க்குமென்று.

(இ-ள்.) கடல்சூழ்ந்த இப்பூமியிலுள்ளயாவர்க்கும் சக்கிரன் தன்
திசையில் சனியின்புசிப்பில் தனக்குண்டான பெரிதாகிய சுபாசுபங்

களை விசேஷமாய்க்கொடுப்பன். அந்தச்சனியுந்தன் றிசையில் சக்கிர ன்புத்தியில் தனக்குண்டான சபாசுபலன்களைக் கொடுப்பனென்று ஆலோசித்தறிவாய் என்பதாம்.

கோள்களின் குணங்களைப் பகுத்தறிதல்.

ஓரைதொறுமுன்ன-முரைத்தபடிக்கோட்குணங்கள்
சேரவரிசையதாய்ச்செப்பிடுவன்-காரமர்கட்
காம்புறுதோட்கண்டார்சொற்-கார்க்கூந் தற்காரிகையாய்
பாம்புறுநல்லல்குலாய்பார்த்து.

(இ-ள்.) கருமைபொருந்திய கண்களையும், மூங்கில்போன்றதோ ள்களையும், கற்கண்டிற் கொப்பாகிய மொழிகளையும், மேகம்போன்ற அ ளகத்தையும், படம்போன்ற நிதம்பத்தையுமுடைய பெண்ணே? மே ஷமுதல் பன்னிரண்டுபாவங்களும் முன்சொல்லியபடியே சூரியன்மு தலான கிரகங்களுடைய சபாசுபகுணங்களை வரிசையாகத் தொகுத்து ச்சொல்லுகிறேன் என்பதாம்.

மேடவிராசிபலன் விளம்புகின்றது.

மந்தனெடுமால்சுங்கள்-மாபாவநல்லவர்கள்
கொந்தலர்பூங்கோதாய்-குருவிரவி-சந்ததமும்
தீயபலன்காரியொடு-தேவர்பிரான்சேர்த்தக்கால்
ஏயுமவனெடுதொற்றதே.

மாரசுத்தானப்பதியா-மன்னுகின்றபார்க்கவனும்
மாரசுத்தைப்பண்ணினம்-மானவர்க்கும்-மாரசுத்தைச்
செய்வார்சனிமுன்னோர்-செவ்வியமேடம்பிறந்தோர்க்
கிவ்வாறுரைப்பிரிரந்து.

(இ-ள்.) பூங்கொத்துகள் பொருந்திய, அழகியமாலையினை யுடை யவனே? சனி-புதன்-சக்கிரன் இவர்கள்பாபிகள். குரு-சூரியன் இவர் கள் நல்லவர்கள். சனிசம்பந்தமுற்ற குரு எப்போதும் அவனுக்கேற்ற பாபபலனைக்கொடுப்பன். இதற்குதாரணம்-தன்மகன்மப்பதிகடாமெ ட்டிடென் பதினென்றின் றலைவராகி லவரென்று முன்னங்கூறிய்வ தலை சனிபதினென்றின் றலைவனாவதுதான்-மாரசுத்தானாதிபதியா கிய சக்கிரன் கொல்லான் சனிமுதலானவர்கள் கொல்லவரென்று மே டவிராசியிற் பிறந்தோர்க்குக்கூறுவாய் என்பதாம்.

இடபவிராசிபலன் விளம்புகின்றது.

குருவெள்ளியிந்து-கொண்டாடாக்கொடியர்
மருவுசுபக்கோண்மந்தன்-மன்னுந்-திருவுறுமா

யோகங்கொடுப்போ-னொருவனவன்சனியே
ஆகும்பாவாயறி.

குருமுதலாய்கூறுகின்ற-கோட்களேகொல்லும்
இருவினையராயினொரன்றும்-தெரியும்
படியிடபவோரையிநிற்-பார்மிசையிற்றேன்றும்
முடியுடையோர்கட்குமொழி.

(இ-ள்.) பிரதமைபோன்றவளே ; குருவும்-வெள்ளியுஞ்-சந்திர
னும் பாபிகள், சனியும்-இரவியும் நல்லவர்கள். சனியொருவனே சிற
ப்புபொருந்திய மேலான இராசயோகங் கொடுப்போன். குருமுதலா
னவர் கொல்வரென இப்பலனை ஆராய்ந்து பார்க்கும்போது, பூமியின்
கண் இடபவீராசியிற் பிறக்கின்ற கிரீடத்தையுடைய அரசர்க்குத்தெ
ரியும்படி சொல்லுவாய் என்பதாம்.

(க-ரை.) குரு-சக்கிரன்-சந்திரன் இவர்களுடன் சம்பந்தப்பட்ட
கிரகங்களை யாராய்ந்து, அவர்கள் நிலைகளறிந்து சொல்லத்தக்கதென்க.

மிதுனவிராசிபலன் கூறுகின்றது.

சேயரசனேடி-ரவி-சேராக்கொடுங்கொடியர்
ஆயில்புகரோனொருவ-னானகோள்-சேயிழையாய்
மந்தனெடுமந்திரியும்-கூட்டமென்னிலிம்மண்ணில்
நந்துமீடப்படியேநாடு.

அசமர்த்தனிந்துகொல்-கைக்கங்காரகன்முன்
அசமர்த்தரல்லரிதா-ராயில்-இசையுற்
நிலங்குமதிமுகத்தா-யென்றறிமூன்றாகும்
நலங்கொளிராசிக்குநவில்.

(இ-ள்.) செவ்விதாகிய வாபரணங்களையும் புகழ்பெற்றுப் பிரகா
சிக்கும் பூரணச் சந்திரன்போன்ற வதனத்தையுமுடையவளே? அங்கா
ரகன்-குரு-சூரியன் கொடியபாவிகள், சக்கிரன் ஒருவனேசுபன். குரு
சனியுடன் செருவானாகில், மேடவிராசியில் பிறந்தோர்க்கொத்தபடி
அவயோககாரனாவான். சந்திரன் துதியாகிபத்தியதோஷத்தை அடை
ந்தவனாயிருந்தாலும், மாரகங்கொடான். சூசன்-குரு-சூரியன் இவர்
கள் மாரகத்தைகொடுப்பார்களென்று முன்றமிராசியாகிய மிதுனவி
ராசியிற் பிறந்தோர்க்குச் சொல்வாயாக.

(க-ரை.) குருவும்-சனியும் தருமகருமாதிரிகளாகையால், யோ
ககாரகாள்வலி அறிந்து சொல்கவெனக்கொள்க.

கடகவிராசிபலன் கூறுகின்றது.

சுங்கலிந்துமைந்தனிவர்-சூழாக்கொடுங்கோட்கள்
மங்கலன்மாவேந்தனிவர்-மன்னுகின்ற-துங்கமுள்ள

நல்லவர்கணல்லையோ-கத்திறைவனாகும்வன்
சொல்லுநிற்பூசுதனாச்சொல்.

ஆதித்தன்கொல்லான்மற்-றாரென்னிற்கொல்லுமவர்
சோதித்துரைக்கிற்சுங்கன்முதலாய்-திதுற்றோர்
கண்டென்றுகண்டோ-ருவக்குஞ்சொற்காரிகையாய்
நண்டிலுதித்தோர்க்குநவில்.

(இ-ள்.) கற்கண்டென்று கண்டோர்களுள்ளங் களிக்குஞ்சொ
ற்களையுடையபெண்ணே? ஆலோசிக்கும்போது சக்கிரன்-புதன் பாபி
கள், செவ்வாயும்-குருவும் வீசேஷசுபர். யோககாரகன் செவ்வாய் ஒரு
வனே. சூரியன்கொல்லான் கொல்வாராரெனில், சக்கிரன்முதலியோ
ர் கொல்வார்களைன்று, கடகவிராசியிற் பிறந்தோர்க்கு இப்பயனைக்
கூறுவாய் என்பதாம்.

சீங்கவிராசிபலன் கூறுகின்றது.

புந்தியும்பார்க்கவனும்-போற்றுக்கொடும்பாபர்
செந்திறத்தசெவ்வாயே-செம்மைக்கோள்-அந்திறத்தீல்
யோகமுற்றார்ஜீப்பலனை-யோராதளித்தீவெ
ராகுமதியாரல்புகர்.

புந்திமுதலாப்புகலும்-பொல்லாரேபூமிசையோர்க்
கந்தமதாக்கொல்வரவர்-வினையில்-பந்தமுற்றார்
ஆமாகிலாயிழையா-யார்கலிசூழ்வையகத்தில்
தாமாண்சிங்கத்தவர்க்குச்சாற்று.

(இ-ள்.) சிவந்தநிறத்தையும், ஆராய்ந்தெடுத்த வாபரணங்களையு
முடையவளே? கடல்சூழ்ந்த பூவுலகத்தில், புதன்-சக்கிரன் துதிக்கத்
தகாதபாபிகள். செவ்வாயொருவனே நல்லவன். யோககாரகன் செ
வ்வாயும் - சக்கிரனும், இவர்கள் சம்பந்தமுற்றால் தீயபலனைக்கொடுப்
பார். புதன்முதலானபேர் மாரகக்குறியுற்றாராலு, கொல்வரென்று
சிங்கவிராசியிற் பிறந்தோர்க்கு ஆலோசித்து சொல்வாயாக என்பதாம்.

(க-ரை.) செவ்வாயோககாரகனைபோதிலும், சதுர்த்தகேந்திரா
திபதி சம்பந்தத்தினால் தீயபலனைக் கொடுப்பாரென்றதாயிற்று.

கன்னியிராசிபலன் கூறுகின்றது.

செவ்வாயுஞ்செம்பொன்னுஞ்சேணர்மதியுமிவர்
வெவ்வாயர்வெள்ளி-விளம்புங்கால்-ஒவ்வுசுபன்
பார்க்கவனும்பங்கயமா-வைரிமைத்தன்றானிவர்கள்
ஏர்க்கமிகுயோகத்தரே.

கொல்லான்பெரிய-பிருகுகுஜன்முதலாய்
எல்லாருங்கொல்லு-மியல்புடையர்-நல்லாயென்
றெந்நாளுங்கூ-றுவா-யேரரிவைமீதுவந்த
மன்னுமவர்க்குமகிழ்ந்து.

(இ-ள்.) செவ்வாய்-குரு-சந்திரன் பாபிகள். வெள்ளி யொருவ
னேசுபன். வெள்ளியும் புதனும் யோககாரகாள், வெள்ளி கொல்லான்,
குசன் முதலானபேர்கள் எப்போதுங்கொல்வாரென்று கன்னிராசியி
ற் பிறந்தோர்க்குச்சொல்வாய் என்பதாம்.

(க-ரை.) சக்கிரன் துதியாதிபதியாயிருந்தாலும் கொல்லானெ
ன்றறிக.

துலாவிராசிபலன் கூறுகின்றது.

குருவிரவிசேய்கொடியர்-கூ-றுசனிபுந்தி
மருவுநலமுடையார்-மண்ணில்-திருவுறுமா
யோகத்தாரிந் துவு-மொண்சுதனுமொண்ணுதன்மீ
தாசுமளகத்தாயறி.

சேயவன்கொல்லான்பின்னே-சுவன்முன்னானவர்கள்
தேயுமதியனைய-செந்துதலாய்-ஆயும்
அறிவினொர்க்கெல்லா-மளந்தறியக்கோலின்
குறியாகுமென்றுகூறு.

(இ-ள்.) ஒளிபொருந்திய நெற்றினையு மேலாகியகூந்தலேயு மு
டையவனே? பிரகஸ்பதி-சூரியன்-செவ்வாய் இவர்கள் பாபிகள். சனி
யும்-புதனும் சுபாள். சந்திரனும்-புதனும் யோககாரகாள். செவ்வாய்
கொல்லான். குருமுதலானவர்கள் கொல்லுவாரென்று துலாவிராசியி
ற் பிறந்தோர்க்கு யூகித்துச்சொல்வாய் என்பதாம்.

(க-ரை.) செவ்வாய் சப்தமாதிபதியா யிருந்தபோதிலும் கொல்
லான்.

விருச்சிகராசிபலன் கூறுகின்றது.

புந்தியுஞ்சேயும்-புகரும்பொல்லாக்கொடியர்
இந்துவொருத்தனே-யேந்திழையாய்-சந்ததமும்
நல்லனிருஞால-நலனளிப்போன்ஞாயிறுடன்
அல்லவனுமாகவறி.

குருவென்பவன்கொல்லான்-கோதாய்கொல்வோர்கள்
மருவுபுதன்முதலோர்-மன்னும்-திருவிலியர்
என்றுரைப்பாய்தேட்பிறந்தோ-ரெல்லார்க்குமிப்படியே
குன்றெனவேகூறுமுலை.

(இ-ள்.) ஆபரணங்களையும், மலைபோன்ற கொங்கைகளையுமுடையவனே? புதன்-செவ்வாய்-சுக்கிரன் பாபிகள், சந்திரன் ஒருவனே சுபன், சூரியனும்-சந்திரனும் யோககாரகர்கள், குருதுதியாதிபதியாயிருந்த போதிலும், மாறகத்தைச் செய்யான். புதன் முதலானவர்கள் கொல்வார்கள் என்று விருச்சிக இராசியிற் பிறந்தோர்களுக்குச் சொதித்து அறிவாய் என்பதாம்.

தனுசிராசிபலன் கூறுகின்றது.

ஒருவன்புகர்பொல்லா-னெண்ணேயிரவி
மருவுநலயோகமது-மன்னுந்-திருவுடையோர்
பார்க்கரனும்புந்தியென்று-பாம்பேரகல்குல்
சீர்க்கமலச்சேயிழையாய்செப்பு.

கதிரவன்சேயாகிவளர்-காரிகொல்லான்கொல்வார்
மதிநுதலாய்வேள்ளிமுன்னோர்-மன்னும்-திதியுடைய
பாபிகளென்றோர்ந்திப-படிமிசையிலெந்நாளும்
சாபமதி லுற்றவர்க்குச்சாறறு.

(இ-ள்.) அரவப்படம்போன்ற வல்கூலையும், சிறப்புற்ற தாமரை மலரில்விளங்கிய இலக்குமிக்குச்சமானமும், பிறைபோன்ற நெற்றியினையு முடையவனே? சுக்கிரன் ஒருவனேபாபி. செவ்வாயும்-சூரியனும் சுபன். சூரியனும்-புதனும் யோககாரகர்கள். சனி ஒருவனே கொல்லான். சுக்கிரன் முதலானவர்கள் எப்போதும் கொல்வார்களென்று பூமியின்கண் தனுசுவிராசியிற் பிறந்தோர்க்குச் சொல்வாய் என்பதாம்.

(க-ரை.) சனிதுதியாதிபதியாயிருந்தபோதிலும் கொல்லானென்றறிக.

மகரவிராசிபலன் கூறுகின்றது,

ஆரல்பொன்னிந்துபொல்லா-ரானவர்கங்கன்புந்தி
ஶ்ரீமிகுயோகபரன்-வெள்ளியே-காரணைய
கூந்தன்மடமானேகேள்-சும்பிகொல்லானென்றே
ஆய்ந்துணர்ந்தோர் தாமுரைத்தாராம்.

சேய்முதலாய்முன்னமே-செப்புமவரே கொல்வார்
வாய்ந்தமகரமதில்-வந்துதித்துக்-காந்திபெற
வாழ்மவர்க்கென்றே-வகுத்துரைத்தாரென்றுமிகுச்
சூழ்மடமாமயிலேசொல்.

(இ-ள்.) மேகத்தைநிகர்த்த கூந்தலையும், மலையையநிகர்த்த சாயலையுமுடைய பெண்ணே? செவ்வாய்-குரு-சந்திரன் பாபிகள். சுக்கிர

ஹும்-புதஹும் சுபர். வெள்ளி ஒருவனே இராசயோககாரகன். சனிகொல்லான். செவ்வாய் முதலானபேர் கொல்வாரென்று தெரிந்தவர்கள் ஆலோசித்துச் சொன்னார்களென்று மகரவிராசியிற் பிறந்தோர்க்குச் சொல்வாயாக என்பதாம்.

(க-ரை.) சனி-துதியாதிபதியா யிருந்தாலும், மாரகத்தைக்கொடான்.

சும்பவிராசிபலன் கூறுகின்றது.

பொன்மதீசேய்பொல்லார்-புகரொருவனேபுனிதன்
நன்னயஞ்சேய்யோக-நயந்தளிப்போன்-கன்னனிகர்
ஆனமொழிமாதே-யசுரர் தமக்கெஞ்ஞானும்
ஞானநிலையுரைப்போனன்கு.

வேந்தனென்போன்கொல்லான்-வெறிகமழ்பூங்கோதைகொல்
ஆய்ந்துணரிலாரன்முன்-னானவரே-தேர்ந்துரையாய் [வார்
வேலைபுடைசூழலகில்-வெம்புங்குடந்தன்னில்
சாலவுதித்தோர்க்கென்றுசாற்று.

(இ-ள்.) சருக்கரையை நிகரான சொற்களையும், வாசனை வீசும் பூமாலையினையுமுடையவளே? குரு-சந்திரன்-செவ்வாய் இவர்கள் பாபிகள். சுக்கிரன் ஒருவனே சுபன். அந்தச்சுக்கிரனே யோககாரகன். குரு கொல்லான். செவ்வாய் முதலானபேர்கள் கொல்வார்களென்று சமுத்திரஞ்சூழ்ந்த பூமியின்கண் சும்பவிராசியிற் பிறந்தோர்க்குக் கூறுவாயாக என்பதாம்.

(க-ரை.) குரு-துதியாதிபதியா யிருந்தபோதிலும், மாரகத்தைக் கொடான் என்றிக.

மீனவிராசிபலன் கூறுகின்றது.

காரிபுகர்வெய்யோன்மால்-காணுக்கடுங்கொடியர்
ஆரலோடிந் துவிவ-ரானவரே-சேரக்கால்
செய்யோன் குருவிவரே-செல்வமளிக்கும்பெரியோர்
ஐய துண் ணாவிடையாயாய்ந்து.

பூசுதன்கொல்லான்கொல்வார்-போற்றாச்சனிமுதலாக்
தேசபெரும்பாவரென்று-தேர்ந்துரைப்பாய்-காசினியில்
கட்டழகியென்று-கதித்துவளர்மீனத்தின்
உட்சிறப்போர்க்கொண்ணுதலாயோர்ந்து.

(இ-ள்.) சந்தேகமுற்ற நூல்போன்ற யிடையினையும், ஒளிபொருத்திய நெற்றியினையுமுடையவளே? சனி-சுக்கிரன்-சூரியன்-புதன்

கஅஉ

சிற்றம்பலசேகரம்.

பாபிகள், செவ்வாயும்-சந்திரனும் சுபர். செவ்வாயும்-குருவும் இராசயோககாரர்கள். செவ்வாய் கொல்லான். சனிமுதலானவர் கொல்லாரென்று மீனவிராசியிற் பிறந்தோர்க்குக்கூறுவாய என்பதாம்.

(க-ரை.) செவ்வாய்-துதியாதிபதியாயிருந்தபோதிலும், கொல்லான். கிரகங்களுடைய வலிமையை யூகித்துச் சொல்லுகவென்க.

சுபாசுபரிகளைப்போதுவிந்கூறுகின்றது.

நல்லார்பொல்லாரென்று-நாடிநவிலாத
எல்லாருமிவ்வுலகோர்க்கேந்திழையாய்-சொல்லுகின்ற
தானமதற்குந்தம்மைச்-சார்ந்தசகவாசத்திற்
கானுகுலமாயீவராய்ந்து.

(இ-ள்.) ஆபரணங்களையணிந்தவளே? பூமியிலுள்ளவர்கட்குச் சுபாசுபர்களென்று குறித்துச்சொல்லாத எல்லாகோட்களும், எல்லாருஞ்சொல்லுகின்ற தங்கள் தானத்துக்கும், சுபாளுடன் பிறர் சம்பந்தமுற்றிருக்கிறதற்கும், அனுகூலமாய் பலன்களைக் கொடுப்பார்களென்று ஆராய்ந்து சொல்லவாயாக என்பதாம்.

(க-ரை.) சுபர்கள் பாபர்சம்பந்தப்பட்டு, துர்ஸ்தானங்களிலாவது மாரகஸ்தானங்களிலாவது இருந்தால், பாபபலனைக்கொடுப்பார்கள். பாபிகள் சுபர்சம்பந்தப்பட்டுக் கேந்திரதிரி கோணங்களிலிருந்தால், சுபபலனைக்கொடுப்பார்களென்க.

ஸ்தானபலன்பகரீகின்றது.

புத்திரதாராதிகளைப்போற்றுகின்றபாவத்திற்
கொத்தசுபக்கோட்டிசையி-லொண்புசிப்பிற்-புத்திரதா
ரம்முதலாய்ப்பேரளிப்ப-ராயிழையாயார்களிரு
அம்புவியில்வாழுவவர்க்கு.

(இ-ள்.) ஆராய்ந்தெடுத்த ஆபரணங்களை யுடையவளே? கடல் சூழ்ந்த பூமியிலுள்ளவர்களுக்குப் புத்திரகளத்திரஸ்தானமுதலானஸ்தானத்துக்கொத்த சுபக்கிரகங்களுடைய திசாபுத்திகளிற் புத்திரதாராதி சுபபலனைப் பெறும்படிக்கொடுப்பார்கள் என்பதாம்.

(க-ரை.) புத்திரதாராதி ஸ்தானங்களுக்கொத்த சுபாரெனில், அத்தானுதிபதிகளும், காரகாளுந்தான்.

கோட்சாரங்கொண்டு-குறிப்பறிதன்மானவர்வாழ்
நாட்பலனைநான் முகளை-யன்றியே-வாட்கண்ணாய்
ஆர்வல்லார்கூறுவதற்கார்வல்லார்கேட்பதற்கிங்
கார்வல்லாராய்வதற்கு.

(இ-ள்.) வாள்போலும் கண்களையுடையவளே? மனிதர்களுக்குத் தின்பலன் சொல்வதற்குச் சோதிட, நூல்வல்லவர்கள், கிரகசர்வர்களைக்கொண்டு யுத்தியாகச்சொல்லிக் காண்பிப்பார்களே யன்றி, தாரதன்மயங்களைப் பிறிவினையாய்ச் சொல்லவேண்டுமென்றால், பிரமதேவனொருவனைத்தவிர சொல்வதற்கும், கேட்பதற்கும், ஆராய்வதற்கும், யார்வல்லவர் என்பதாம்.

யோகமதிலுற்பவித்து-மோங்கும்பயனின்றித் தாகமிகவுற்றிருப்பர்-தாரணிக்குள்-வாகான காசமீரகண்டக்-கமுதைகளென்செய்யுமவர் தேசுதிசைசேராவிடில்.

(இ-ள்.) பூமிக்குள் மிகவும் வளமைபொருந்திய காஷ்மீரகண்டத்தில், கமுதைகளானவைகள் பிறந்திருந்தாலும், அவைகள் என்னபலனையடையும். அத்தன்மைபோல், யோகத்திற்பிறந்தாலும், உயர்ச்சிசெய்யும்படியான யோககாரகதிசை வாராதாயின், அந்தயோகபலனனுபவமில்லாமல், ஆசைமாத்நிர மிகுதியாயடைந்திருப்பார்கள் என்பதாம்.

எல்லாக்கோள்களுடைய நன்மை துன்மைகூறுகின்றது.

ஐந்தொன்பாணுதிபரா-யாவர்வரினுமவர் அந்தமிலின்ப்பலனை-யாற்றுவர்-அந்தமிறுள் ப்ப்பலனையாற்றுவர்-மூன்றாறுடன்பதினென்றுப்பதிகளிவவுலகுளோர்க்கு.

• (இ-ள்.) இவ்வுலகத்தன் பிறந்தோர்களுக்கு, இலக்கினத்துக்கு நூ-ம் இடத்துக்கும், கூ-ம் இடத்துக்கும், அதிபராய் எந்தக்கிரகங்கள் வந்தாலும், மட்டில்லாத இன்ப்பலனைக்கொடுப்பார்கள். நூ-ம் இடத்துக்கும், கூ-ம் இடத்துக்கும், கக-ம் இடத்துக்கும் அதிபராய் எந்தக்கிரகங்கள் வந்தாலும், மட்டில்லாத துன்ப்பலனைக் கொடுப்பார்கள் என்பதாம்.

(க-ரை.) முன்சொன்ன நூ-கூ-கக-ம் இடங்களிலிருக்கிறவர்கள் பாபபலனைக்கொடார்கள் என்றறிக.

கோள்களுக்திரித்தாதுநீ சுபகேந்திரமும்
பாபகேந்திரமும் கூறுகின்றது.

கொடியோர்கள்கேந்திரத்தோ-ராகிற்கொடார்கள் கொடியபலனல்லோர்-கொடுப்பர்-கடல்புடைசூழ் வைபகத்தோர்தங்கட்கு-வைவேன்மலர்வியியாய் ஐயப்பாடின்றியறி.

(இ-ள்.) கூர்மைபொருந்திய வேல்போலு மலர்ந்த கண்களையுடைய பெண்ணே? சமுத்திரஞ்சூழ்ந்த பூமியிலுள்ளவர்களுக்குப் பாபக்கிரகங்களாகிற சூரியன்-செவ்வாய்-சனி இவர்கள் கேந்திரங்களாகிற க-ச-எ-க-ம-இடங்களுக்கு அதிபரானால், சுபபலத்தைக் கொடுப்பார்கள். சுபக்கிரகங்களாகிற குரு-சுக்கிரன்-புதன்-சந்திரன் இவர்கள் கேந்திராதிபதிகளானால், பாப பலத்தைக்கொடுப்பார்கள். முன்சொன்ன எல்லாக்கோள்களும், ஒன்றுக்கொன்று விசேஷபிரபலராவர். அ-ம் தாவது, டி-ம் இடத் திபதிக்கு-க-ம் இடத்திபதி பிரபலன், இலக்கிணதிபதிக்கு-ச-ம் இடத்திபதிபிரபலன். அவனுக்கு-எ-ம் இடத்திபதி பிரபலன். அவனுக்கு-க-ம் இடத்திபதிபிரபலன். டி-ம் இடத்திபதிக்கு-ச-ம் இடத்திபதிபிரபலன். அவனுக்கு-க-ம் இடத்திபதிபிரபலன். இவைகளை சந்தேகமில்லாமல் அறிவாயாக என்பதாம்.

எட்டுக்கிறைவனியல்பு கூறுகின்றது.

பாக்கியநாசத்திறையாம்-பாவத்தாலெட்டதிபன் வீக்குவெம்பார்-முலையாய்-மேதினியோர்க்-காக்கமிலாத் துன்பமீவன்னவனே-தூயவோராதிபனெல் இன்பமீவன்னிகலியே.

(இ-ள்.) கச்சுக்கட்டிய தனங்களையுடையவனே? பூமியிலுள்ளவர்களுக்கு-அ-ம்-இடத் திபதி பாக்கியத்தானத்திற்கு விரயத்தானதிபதியான பாவகத்தினாலே, நன்மைப்பெருக்க மில்லாத துன்பத்தைக்கொடுப்பன். அந்த அ-ம்-இடத்திபதிதானே இலக்கிணதிபதியானால், மாறுபட்டின்பத்தைக் கொடுப்பன் என்பதாம்.

(க-ரை.) அ-ம்-இடத்திபதியைப்பொல மிகவுந்துன்பத்தைக் கொடானெனவுணர்க.

கேந்திராதிபத்தியதோஷத்தைக் கூறுகின்றது.

கண்டத்திபராம்-பாவத்திற்காரிகையாய் கொண்டகுருவெள்ளி-கொடியரிவர்-தண்டாமல் ஆயுவியத்திருப்பா-ராமாகிலையமிலா தாயுவியஞ்செய்திவரங்கு.

(இ-ள்.) பெண்ணே? கேந்திராதிபத்திய தோஷத்தில், குருவும்-வெள்ளியும் மிகவும் பலவான்கள். இவர்கள் நீங்காமல் ஆயுந்தானத்திற்கு வியத்தானமாகிய உ-எ-ம் இடங்களில் நின்றாராகில், சந்தேகமில்லாமல் ஆயுவியஞ்செய்வார்கள் என்பதாம்.

(க-ரை.) மாரகத் தானதிபதியைப்பார்க்கிலும், அந்தமாரகத்தானத்தி விருப்பவர்கள் பலவான்களெனக்கொள்க, இவர்களுக்குக் கேந்திர

ராதிபத்திய தோஷத்தாற் கூறப்பட்டது. மாரகத்தான விலக்கினமேற் கூறுகின்றது.

பெர்துச்சுபயோகம் புகல்கின்றது.

கோணக்கோள்கண்டக்கோள்-கூடலுடனேபார்த்தல்
பேணுற்றொருவரில்லிற்-பெட்புடனே-காணுற்
றொருவருற்றாராகி-லொழிந்தோருருமல்
இருநலத்தையீவாரிவர்க்கு.

(இ-ள்.) திரிகோணத்தியும், கேந்திராதிபதியும், ௩-௬-௮-௧௧ம் இடங்களுக்குரிய அதிபதிகளுடன் கூடாமல், தங்கடங்கள் சம்பந்தமான வேறேரிடத்து ஆதிபத்திய தோஷமில்லாமல், இருவருங்கூடல், ஒருவரையொருவர்பார்த்தல், ஒருவரில்லி லொருவரிருத்தலான சம்பந்தமுற்றாராகி; இவ்வுலகத்தோர்க்கு விசேஷ சுபலனைக் கொடுப்பார்கள் என்பதாம்.

(க-ரை.) தானவிசேஷத்தால், சுபலனைக் கொடுப்பவரானாலும், ஒருவருக்கொருவர் சம்பந்தத்தால் விசேஷசுபலனைக் கொடுப்பார்களென்றதிக.

இராஜயோகம் கூறுகின்றது.

தன்முகன்மப்பதிசு-டங்களிற்றாமாறியுமே
அன்னியமாய்த்தங்கட்-கறையுமிடத்-தின்பமுடன்
உற்றிவொராகி-லொளிவனையாயிவ்வுலகோர்
பெற்றிவொர்யாவர்பெரிது.

(இ-ள்.) பிரகாசம்பொருந்திய வளையல்களை யுடையவனே? தருமதிபதியுங் கருமதிபதியுந் தங்களிடத்திற் றுங்களிருந்தாலும், தங்களுக்கு அன்னியமாச் சொல்லுமிடத்திற் சேர்ந்திருந்தாலும், தருமத்தானத்தில் கருமதிபதி கருமத்தானத்தில் தருமதிபதி தானிருந்தாலும், இவ்வுலகத்தி லுள்ளவர்கள் யாவரும் பெரிதாகிய யோகபலனைப் பெறுவார்கள் என்பதாம்.

(க-ரை.) தருமகருமதிபதிகள், தோஷத்துடனே கூடியிருந்தாலும், தோஷத்துடனே கூடாதிருந்தாலும், இராசயோகத்தைக்கொடுப்பார்கள் எனக்கொள்க.

யோகதிசையிரண்டி-னுண்ணுகின்றேன்றிசையும்
யோகபலனளிப்ப-னொள்ளியநன்-னாகப
படமனையவல்லுலாய்-பாரினிற்றோட்கள்
உடனுறைதலின்றேலுரை.

(இ-ள்.) ஒளிபொருந்திய நல்லபாம்பின் படத்தை நீகர்த்தவால் குலியுடையவனே? இராசயோகங் கொடுக்கு மவர்திசையிரண்டினுள், நடுவினின்றவன் திசையும், அவர்களுடன் சம்பந்தமில்லாமலிருந்துள்ளவளில், அவ்வரசயோகபலனைக் கொடுக்குமென்று சொல்வாயாக என்பதாம்.

கண்டங்கோணத்திலிருந்தகடுங்கோட்கட்குக்
கெண்டைவிழிச்செவ்வாய்-கிளிமொழிபாய்-ஒண்டொடியாய்
ஆதிபனோடலலா-விடத்துண்டேற்சம்பந்தம்
கோதில்யோகங்கொடுப்பார்கூர்ந்து.

(இ-ள்.) சேல்போலுங் கண்களையுஞ் சிவந்த வாயினையுங் கிளி போலுஞ் சொற்களையும் ஒளிபொருந்திய வளையல்களையு முடையவனே? கேந்திரத்திலாவது, திரிகோணத்திலாவது இருந்த, இராசு கேதுகளுக்கு அல்லாத விடத்ததிபதியுடனே சம்பந்தமுண்டாகில், அந்த, இராசு கேதுக்கள் குற்றமற்ற பெரிய யோகபலனைக் கொடுப்பார்கள் என்பதாம்.

(க-ரை.) அல்லாவிடத் ததிபதியுடனே சம்பந்தமுறவென்றால், கேந்திரத்திலிருந்தால், திரிகோணதிபதியுடனும், திரிகோணத்திலிருந்தால், கேந்திரதிபதியுடனும், சம்பந்தமுறல் பிரபலத்தான பிரபலகிரக சம்பந்தக்கிரக அனுசாரியாய் விசேஷசுபலன்களைக் கொடுப்பாரென்றறிவது.

கேந்திரகோணத்தலைவர்-கேட்கிலொருவரே
லாந்திரமாயோக-மளிப்பரன்றே-கூர்ந்தறிவிர்
அன்னியகோணத்தவனோ-டார்ந்திடினீயும்பலன்கள்
என்னாலறிவரிதாமிங்கு.

(இ-ள்.) கேந்திரதிபதியும், திரிகோணதிபதியும் ஒருவராகில், நிறைந்து திரமாயிருக்கப்பட்ட யோகபலனைக் கொடுப்பார், அவர் அன்னிய திரிகோணதிபதியுடனே சம்பந்தமுற்றாராகில், அவர்கொடுக்கும் பலன்களை என்னாலறிவிட்டறியப்படாதென்றறிவிர் என்பதாம்.

(க-ரை.) அவர்கள் பலத்திற்கு அனுசாரியாய் பலத்தை விசாரித்துச் சொல்லுவது,

இராஜயோகபங்கம்.

தன்மகன்மப்பதிக-டாமெட்டுடன்பதினோன்
றின்றலைவராகிலவ-ரின்பமுற்ற-நன்னயஞ்சேர்
சம்பந்தத்தாலே-சகத்தினுள்ளோர் தமக்குத்
தம்பலனீயாரென்றுசாற்று.

(இ-ள்.) தரும கருமாதிபதிகள், அட்டம இலாபாதிபதிகளாயிருந்தாலும், அட்டம இலாபாதிபதியுடைய சம்பந்தம்வந்தாலும், பூமியிலுள்ளோர்கட்குத் தங்கள் சுபலனைக் கொடார்களென்று சொல்வாயாக என்பதாம்.

(க-ரை.) இவர்கள் சம்பந்தத்தால், இல்லையெனவே அன்னிய யோககாரக சம்பந்தமுண்டாயிருந்தால், யோகபலன் அடைவமெனக் கொள்க.

மாரகவிலக்கணம் வழத்துகின்றது.

எட்டுமதற்கெட்டு-மிரண்டனையுடையவென்று
திட்டமுடனறிந்து-சூரிலா-நட்டத்தை
மாரகமென்று-வகுத்தறிவாய்மாமயிலே
ஆர்கவிகுழம்புவிடாளார்க்கு.

(இ-ள்.) பெருமைபொருந்திய மயில்போலுஞ் சாயலையுடையவனே? இலக்கினத்திற்கு-அ-ம் இடமும், அதற்கு-அ-ம்-இடமான-க-ம் இடமும், ஆயுத்தானமென்று பேர். இவைகளுக்குச் சிறப்பில்லாத விரயத்தானங்களாகிய-எ-ம் இடத்தையும், உ-ம் இடத்தையும், கடல்குழந்த பூமியிலுள்ளவர்களுக்கு மாரகத்தானமென்று வருத்தறிவாயாக என்பதாம்.

(க-ரை.) பாவம்-கஉ-க்கும் இப்படியே பகுத்தறிவது.

நித்தியபலன்.

விருத்தம்.

செங்கதிருநாட சத்திரமுதலாய் திங்கணட்சத்திரமட்டமும், சேரவேயெண்ணி ரெண்டினிற்பெருக்கித் தெரிந்தவன் சென்மநாண்முதலாய், பொங்கமாய்நட சத்திரமளவும் பொருந்தியதொகையுடன்வாரம், போதமுவகையுங்கூட்டியொன்பானிற்பொற்புடன்கழித்தசெடங்கள், இங்கிதஞ்செறியுமிரவி சத்திரன்சே யிராகுபொன்சனிபுதன்கேது, இரியசுக்கிரமாதிரிசைப்படியே யிசைதொகைபாதிராழிகையாம், அங்கதுரித்யபலனெனச் சொல்வ ரவைதனில்வரும்பலபாவம், அருண்மகாதிரிசையின் பலனதுபோல வறிந்துரித்தியபலனுரைமின்.

(இ-ள்.) சூரியனிருக்கும் நகூத்திரமுதல்-சங்கிரனிருக்கிற நகூத்திரம் வரையிலெண்ணி-இரட்டித்து வைத்து, ஜென்மநகூத்திரமுதல்-அன்றையநகூத்திரம் வரையிலெண்ணி - அன்றையவாரத்தொகையும் சேர்த்து-ஆகமுன் நின்மொத்தத்தை கூ-ல் கழித்து, நின்றதை திரசுக்கிரமப்படிக்கு திரகதிசை வருஷம் க-ஐ) ௨-நாழிகை யாகக்கொண்டு-பலபாவமும் சொல்லுதல் நித்தியபலனாம் என்பதாம்.

இராசிசக்கிரம்.

உயிர் - உடல் - வெண்பா.

ஜெனித்தகடிகைக்குச்-சேர்ந்துவருஞ்சக்கிரம்
தனித்ததுவேலக்கினமாச்-சாற்றத்-தினத்தில்வரும்
நகூத்திரத்திற்கு-நாமுமிடஞ்சசிதன்
பகூத்திராசியெனப்பார்.

(இ-ள்.) மாதலக்கினத்தில் - நின்றநாழிகைமுதல் - ஜெனித்தநா
ழிகைக்குரிய - சக்கிரமே - இலக்கினமென்றும், அச்செனித்த தினத்
தில்வரும் நட்சத்திரத்திற்குரிய சக்கிரமே - இராசியென்றும் பேர்
பெறும்.

காலசக்கிரம்.

தேகம் - ஜீவம்.

ஒட்டியவிராசியுட-லொட்டிவிட்டதேஜீவம்
வட்டவலச்சக்கிரவகை-மாற்றிடமாய்-திட்டமிது
மத்தியிலுறுங்கோள்தம்-மாட்சிபலன்றாட்சிபலன்
சொற்றிடுநாட்பாதத்தொடர்.

(இ-ள்.) காலசக்கிரவகையில்யாதொருஜாதகனுடைய ஜென்ம
நகூத்திரபாதம் - எந்தராசியைத்தொடருகிறதோ - சவ்வியத்திற்கு
அதுவே தேகம் - அதுதொடர்ந்துவிடுகிறராசி எதுவோ அது-ஜீவம்-
அபசவ்வியத்திற்கு - தேகராசி - ஜீவமாகவும் - ஜீவராசிதேகமாகவும்
மாறும். இவ்விருராசியின்மத்தியிலுள்ள கிரககுணகுணப்படி - பலாட
லன்சொல்லுதல் எ-று.

ஸ்திரீஜாதகம்பாரீக்தும்வகை.

ஒதிவொய்கன்னிகைக்கு-வொன்பாரிடக்கணவன்
பேதியாவேழிடமே-பெண்பிள்ளைச்-சாதிபொருள்
ஐந்தாமிலக்கினத்தா-லம்புலியால்பேதைகுணம
பைந்தோட்கயற்கண்ணாப்பார்.

(இ-ள்.) பெண்பிள்ளைகளுடைய ஜெனனஜாதகத்திற்கு - ஒன்ப
தாமிடத்தைக்கொண்டு - பதியினுடையபலனையும், ஏழாமிடத்தைக்
கொண்டு - புத்திரர் - புத்திரிகள்பலனையும், ஐந்தாமிடத்தைக்கொ
ண்டு - வரும்படிபலனையும், இலக்கினம் - இராசி இதுகளைக்கொண்
டும், இவ்விடங்களிலிருந்த கிரகங்களைக்கொண்டும், அந்தஜாதகியினு
டைய அழகுமுதலிய - குணகுணங்களைச்சொல்ல - மற்றெல்லாப்பல
ன்களை - ஆண்பிள்ளைகளுக்குப் பார்த்துச்சொல்லுவதுபோல் சொல்
லுதல் எ-று.

அங்காரகதோஷம்.

விருத்தம்.

வாக்கிருனன்கேழெட்டின்-மருவுமீராறிற்செவ்வாய்
தெக்கியவரன்றனக்குத்-திருந்தவேவந்துநிற்கல்
ஆக்கியமனையாள்சாவா-ளாயிழைதனக்குநிற்கல்
பாக்கியபுருஷன்செற்றுப்-பார் தனில்விதவையாமே.

(இ-ள்.) உ-ல் ச-ல் எ-ல் அ-ல் கஉ-ல் செவ்வாய்-புருஷனுடைய
ஜாதகத்திருக்கில் - பெண்சாதிவியோகமாவாள், பெண்சாதியினு
டைய ஜாதகத்திலிப்படிக்கிருக்கில் - புருஷனிறந்து விதவையாவாள்,
இருவருக்குமிப்படி யிருந்தாலும்-இல்லாவிட்டாலும் நல்லதே எ-று.

துற்பலன்.

வெண்பா.

முக்கிரகநீசமுறின்-மூடங்களாகிவிடில்
வக்கிரமானுலுமே-வையத்துள்-துக்கம்
துயரமுந்துன்பமுஞ்-சொல்லுநேர்நேராய்
கயல்விழியாய்மாதேகணித்து.

(இ-ள்.) மூன்றுகிரகம்-ஒருஜாதகத்தில்-நீசமானல்-துக்கமே, மூ
டமானல்-துயரமே, வக்கிரமானல்-துன்பமே எ-று.

நற்பலன்.

முக்கிரகமுச்ச-முறிலாட்சிமொய்நட்பு
தக்கபடியுற்றிருக்கச்-சக்ரவர்த்தி-திக்கரசன்
மீந்திரிநிறையாய்-மன்னுமெனச்சொல்வாய்
கொந்தலர்பூங்கோதாய்குறித்து.

(இ-ள்.) மூன்றுகிரகம்-ஒருஜாதகத்தில் - உச்சமாகில்-சக்கிரவர்
த்தி - ஆட்சியாகில்-இராஜா-நட்பாகில்-மந்திரி - யெனச்சொல்லவாய்.
ஆனால், நல்ல ஆதிபத்தியமும் - மூலத்திரிகோணமும் பெற்றிருக்கையிலே
எ-று.

பிரசவவிடுமுதலியவடையாளம்.

சேபுதிக்குமனையிருக்குந்-திசைகடகஞ்சிங்கம்

சென்மலக்கினமாயிற்றெற்குமூலை

யாயிருக்குங்கன்னிதனுர்-சேன்மீதுனம்வடக்கு

ஆடிடபமகரகும்பமதற்கோமேற்கு

வேயுருண்டதோளணங்கே-விரிச்சிகங்கோலாயின்

விளங்கமரர்வேந்தனூர்-திசையெனவேவிளம்பாய்

தேயின்பிறைநெய்தீபத்-தில்லைவளர்பிறைக்கோ

செப்பிடுவாய்நெய்விளக்கினிறைவுவெனத்தேர்ந்தே.

(இ-ள்.) குழந்தைபிறந்த - திக்கறிய - இலக்கினம்கடகம்- பிங்கு
மாகில் தெற்கு, கன்னி - தனுசு - மீனம் - மிதுனமாகில் - வடக்கு,
மேஷம் - ரிஷபம் - மகரம் - சும்பமாகில் - மேற்கு, விருச்சிகம் - து
லாமாகில் - கிழக்கென்க, அபரபகூதகாலமாகில் - விளக்கில்-எண்ணெ
ய் குறைவு, பூர்வபகூதகாலமாகில் - எண்ணெய் நிறைவென்கொண்
பதாம்.

கிறைந்தபெண்ணாமிலக்கினத்தினுதிதிபம்
நீண்டிருக்குங்குறைந்திருக்கும் தமாயின்
புறந்தரவிலக்கினந்தான்சரமாயிற்றீபம்
புறம்பாகுமுபயமெனிற்றிரமிருளாமென்ப
அறைந்தசலியங்கிசவிடாகிலதிற்காரி
யம்புலியைப்பார்க்கவிருளகமதேயாகும்
சிற்றம்மதிக்குஞ்சேய்க்குமங்கிசவிடதனைச்
செவ்வைசலிபார்க்கிலோசெனிப்புலந்தெரிவாய்.

(இ-ள்.) இலக்கினம்-பெண்ணுமாகில் - முற்பாதிபுமாகில் - பிரச
வித்த அறையில் - விளக்குபிரகாசமாகவும், பிற்பாதிபுமாகில் - பிரகா
சமிராதாகவும், சரமாகில்-விளக்கிருந்ததென்றும், உபயமாகில்-வெளி
ப்புறத்திலிருந்ததென்றும், திரமாகில் - விளக்கில்லையென்றும், சந்திர
னுக்கும் - செவ்வாய்க்கும்-இலக்கினம் அபிசமாகி சனிபார்வைபுமுண்
டாகில்-குழந்தைபிறந்தவிடம்-கழனிக்குண்டு என்பதாம்.

தெரிவைக்குந்தூன்பமில்லைக்கினத்தாதிக்கே
திடமுடனையந்தமெனிற்றேமொழிக்குத்தூன்பம்
மருவியலக்கினமுதற்சந்திரனிருக்குமட்டும்
மன்னுதொகைமடவார்கண்மருவியருகிருப்பர்
சருவியநற்சுபர்காணிற்றூன்றேன் றும்விரவற்
சனிசுசுன்பார்த்திடிற்றூயேசஞ்சலமுற்றிவிவள்
பெருமையுடனிருந்தகோணிறங்குழவிதனக்குப்
பெறுமென்றேபெரியோர்களுரைப்பர்மிகுத்தானே.

(இ-ள்.) இலக்கினம் - ஆதியாகில் - பெற்றவருக்கு வருத்தமில்
லை, அந்தமாகில் வருத்தமுண்டு, இலக்கினமுதல் - சந்திரனிருக்கிற
வரையில்-எத்தனை கிரகங்களிருந்ததோ-அத்தனைபேர்-அருகிலிருப்பா
ர்களென்க, இலக்கினத்தை சுபக்கிரகம்பார்க்கில்-அனாயசமாய் தாய்
பெற்றிருப்பள். சனி-செவ்வாய்பார்க்கில்-ஆயாசமாய் பெற்றிருப்பள்.
பின்னும்கிரகங்களுடைய - நிறமுதலானதைக்கொண்டு-குழந்தையினு
டைய வழிமுதலியதைச் சொல்லென்பதாம்.

தானருகேயிருந்தமடவார்பருவங்கூறில்
 சனியிருந்துகண்டக்காற்றலைநரைத்தகறுப்பி
 றானமிலாக்ஞ்சனியிருந்துகாணின்முதுவயதே
 யிசையநிறஞ்சிவப்பாகயிருப்பளமங்கலையாம்
 நானிலமெண் குருவெள்ளிசசியிருந்துகண்டால்
 நாரிசுமங்கலையாலேநற்புதன்மத்திமையாம்
 மாநிலமேற்பாம்பிருந்தாலசாரமடந்தை
 மகவுநூலேதரித்துவந்திடுங்கண்டிரே.

(இ-ள்.) சமீபத்திலிருந்த ஸ்திரீகளுடைய - பருவத்தைப்பே
 சில், இலக்கினத்தில-சனியிருந்தாலும்-அதைப்பார்த்தாலும் - நரைத்
 தமயிர்-கறுப்பியெனவும், செவ்வாயிருந்தாலும் - பார்த்தாலும் - முது
 மையது, சிவப்பி - அமங்கலியெனவும், குரு - சுக்கிரன் - சந்திரன் -
 இருந்தாலும் - பார்த்தாலும் - சுமங்கலி-பாலியமெனவும் - புதனிருந்
 தாலும்-பார்த்தாலும்-நிறமுதலியதை மத்திபமெனவும், இராகு-கேது
 இருந்தாலும் - பார்த்தாலும் - ஆசாரமில்லாதவளெனவும், குழந்தை
 மாலேபோட்டுவந்ததெனவும் சொல்ல வென்பதாம்.

கண்டுமொழிமாதாவின்பருவங்காரி
 கதிர்குருமூவருங்கண்டால்விருத்தையவளாகும்
 மண்டுவெள்ளிசேய்பார்க்கவயதுநடுவாகும்
 மதிபுதனுங்கண்டக்காலவள்வாலையாவள்
 மிண்டுமுடவன்னிருந்தால்வீடுபுராதனஞ்சேய்
 மேவில்வெந்துசுட்டினதோர்வீடாகுமென்னே
 பண்டுசசுபார்க்கிலகம்புதியதுவேயாகும்
 பரிதிக்குமரந்திரண்டபதியெனச்சொல்வாரே.

(இ-ள்.) குழந்தையைப் பெற்றவளுடைய-பருவத்தைக்குறித்து
 ச்சொல்லில், சனி - சூரியன் - குரு - இம்மூவரும்-இலக்கினத்திலிரு
 ந்தாலும்-பார்த்தாலும் - முதிர்வயது, சுக்கிரன் - செவ்வாயிருந்தாலும்
 பார்த்தாலும் - நடுவயது, சந்திரன் - புதனிருந்தாலும்-பார்த்தாலும்-
 இளவயது எனவும், சனியிருந்தாலும் - பார்த்தாலும் - குழந்தைபிறந்
 தவீடு பழைமை, செவ்வாயிருந்தாலும்-பார்த்தாலும் - வீடுநெருப்புபு
 டது, சந்திரனிருந்தாலும் - பார்த்தாலும்-வீடுபுதுமை, சூரியனிருந்தா
 லும்-பார்த்தாலும்-வீடு-செடி-செட்டுள்ளது என்பதாம்.

சொல்லுபுதன்பார்த்திருந்தாற்சித்திரவீடாகும்
 சுக்கிரன்பார்த்திருந்தக்காற்சசிவீடாகும்

வில்லரசனிநுந் துகண்டாற்கெட்டியகமாகும்
 மின்னனையாள் விரும்புகுவைவெய்பவனே லுறைப்பாம்
 நல்லமதிக்குப்பாகுஞ்சேய்துவர்ப்பைநாமும்
 நாலுவகைச்சுவைபுதனேநல்கிவிப்பனிப்பால்
 அல்லலறுங்குருமதூர்மவள்ளிபுளிப்பாகும்
 யணிகாரிகசப்பிலக்கினத்திசையிலசிரசே.

(இ-ள்.) புதனிநுந்தாலும்-பார்த்தாலும்-வீடு-சித்திரவிசித்திரம்.
 சக்கிரனிநுந்தாலும் - பார்த்தாலும் - வீடு பரிசுத்தம், குருவிநுந்தாலும்
 பார்த்தாலும்-வீடு-அழுத்தம், பெற்றதாய் புசிப்பைப்பற்றிச்சொல்ல-
 சூரியன்-காரம், சந்திரன்-நுத்திப்பு, செவ்வாய்-துவர்ப்பு, புதன்-நாலு
 தினுசும், குருமதூர், சக்கிரன்-புளிப்பு, சனி-கசப்பு என்பதாம்.

சிரசரரசியிற்சுங்கனிநுக்கவிளக்கசையும்
 திரங்களைப்பாவர்கள்பார்க்கிறீர்க்கமுறுத்திபம்
 உரைமருவும்லக்கினத்துக்கிருபாலுநான்கு
 மோதுதசந்தனிவிநுந்தாருடன் கூடியிருப்பர்
 இரவிபுத்திபளிங்குக்கேந்திரத்திருக்கிறகிழக்காம்
 இரணியன்கேந்திரத்தேறியிருந்திடினுத்தாமே
 அரவுசெவ்வாய்சென்மத்திலுறினுத்தெற்காகும்
 அணிபுமனைசேர்காரிக்ககமேற்குவாசல்.

(இ-ள்.) சரரசியுதையமாக-சக்கிரனிநுக்க-விளக்கொளியசை-
 வும்-நிலைபேதகமும், திரலக்கினத்திலுஜ்ஜனிக்க-பாவர்கள்பார்க்க-விளக்
 கின் சுடர்மேல்நோக்கியும் நிலைமாறாமலநிற்கும். (உபயலக்கினமுடைய
 யமாகில், பிரசவ அறையிலிருந்த விளக்கையெடுத்துவிட்டு வேறுவிள
 க்கைவைப்பார்கள்.) இலக்கினத்திற்கு உ-சு-க0-கஉ-ல் எத்தனைகிரகங்
 கள் நின்றதோ-அத்தனை பெண்கள் பிரசவ அறையில் - பிரசவகாலத்
 தில் தாயுடனிருப்பார்கள். கேந்திரத்தில் சூரியன் - புதன் - சக்கிரன்
 இருக்கில்-கிழக்கு, குருவிநுக்கில்-வடக்கு, செவ்வாயும்-இராகும் இல
 க்கினத்திலிருக்கில் - தெற்கு, சனியிருக்கில் - மேற்கு, இத்திசைகளிற்
 பொருந்திய வாசற்படியுள்ள வீடாயிருக்கும் என்பதாம்.

வாசமுறுமுன்றாறிப்பதினொன்றிப்பாவர்
 வந்திருக்கச்சனிபத்தாமனையதனிற்சார
 நீசமடந்தையரிநுந் துபரிவர்பரிகாரம்
 நீண்டசனிசுபர் மனையிலேநிலல்லோர்காணிஸ்
 ஆசனிலீனத்தொழில்செய்நாரியருகிருப்பர்
 ஆமென்றேசுருதியறிந் துரைத்தாராய்ந்தோர்

தேசுறுநற்கலைநிறையுந்திங்கண் முகமயிலே
செய்யினரிப்பலபாகந்தெரிந்துகொளத்தானே.

(இ-ள்.) ஈ-சு-கக-ல் பாபக்கிரகமிருந்தாலும், க0-ல் சனியிருந்தாலும், நீசஸ்திரீகள் பெற்றவளுக்கு-உபசாரம் செய்வார்கள். அந்தச் சனியே-சுபர்களுடைய வீட்டிலிருந்து - சுபர் பார்வையும் பெற்றால், தாழ்ந்தஜாதின்திரீகளிருந்து உபசாரஞ்செய்வார்கள் என்பதாம்.

சதுரங்கபலயோகம்.

வெண்பா.

ஒன்றுநான்கேழ்பத்தி-லொவ்வொருநற்கோளிருக்கி
லன்றுசதுரங்கபல-யோகமா-மென்றுணர்வீர்
ஆங்கதற்குப்பலனோ-வாயுவிர்ந்திதிங்கில்லை
ஒங்குமிசைகல்வியுமுண்டு.

(இ-ள்.) க-ச-எ-க0-என்கிற கேந்திரத்தில், ஒவ்வொரு சுபக்கிரகமிருந்தால், சதுரங்கபலயோகஜாதகமாகும். அதன்பலன் ஆயுவிர்ந்திகரம், திங்கில்லை, கீர்த்தி, கல்வியுண்டென்பதாம்.

ஆநடம்.

விருத்தம்.

நல்லதொர்பொருளைப்போக்கிநாடியேவருவொர்பக்க
வீல்லதிலரவங்காரியிரவிசேமிருப்பாராகில்
சொல்லதுவின்றேசேருந்தொனிப்பவர்கோணமாகில்
அல்பகணம்முன்றைத்திலலறியேவரப்பார்மாதே.

(இ-ள்.) பாபக்கோள் நின்றராசிப்பக்கம் பொருளைப்போக்கினவர் வந்திருந்தகேட்கில், உடனே கிடைத்தது எனவும், மூலையில் வந்திருந்து கேட்கில், ஈ-நாளில் ௫-நாளில் தப்பில்-௬-நாளில் கிடைக்கப்படும் என்று சொல்லவும்.

இப்படிநல்லொர்நின்றவிடத்தினிற்றகேட்பாராகில்
பொய்ப்படும்போன சொத்துப்புலன்வரமெதுவாமென்று
மெய்ப்படச்சொல்லலாகும்மேவியகோணமாகில்
துய்ப்படவேதமூர்த்திசொன்னதுதவறாமாதே.

(இ-ள்.) சுபக்கோள்நின்ற ராசிப்பக்கம் வந்து கேட்கப்பட்டவர் சொத்து கிடைக்காது. மூலப்பக்கமிருந்து கேட்கப்பட்டவர் சொத்து மெதுவில் கிடைக்கலாம் என்று சொல்லவும்.

குநாக்கிரகதூற்றநிவிர்த்தி.

வெண்பா.

ஒருநூலுகோள்புத-னோராயிரங்கோள்
பிருகுவிலக்கங்கோள்-பீதன் - திருகேந்தரம்
பெற்றாற்பவமில்லை-பின்பென்னவேறுகுறை
பற்றாதுபாலன்வரப்பார்.

(இ-ள்.) புதன், சக்கிரன், வியாழன் இம்மூவர் நல்ல கேத்தி...
பெற்றிருந்தால், பிறந்தகுழவிக்கெல்லாக் குற்றங்களைப்போக்கும் எனது,

வந்தனம்.

விற்பூட்டுவெண்பா.

என்னைத்தலைமிதிக்கு-மெண்ணுடையோர்மேலிருக்கத்
தன்னைப்புகழ்த்-தகாதந்தை-யன்னையின்பேர்
சோதிடநூல்கற்கமுனஞ்சொன்னேனிதென்பேரால்
ஓதிடக்கொள்வாருவப்பு.

வாழ்த்து.

மெய்மையுணர்வோர்வாழ்க-வேதஞ்சுருதியினால்
பொய்மையிலாவிந்துஜெனம்-பூவசியர்-துய்யமையிங்க
விஷ்கொடிசக்ரேஸ்வரியாம்-விக்டோரிதங்கனையும்
நிஷ்பகூபாதீதி.

வழாநிலை.

ஓர் தந்தைதாயிற்-குடம்பெடுத்தோரிந்நூலைப்
பார்தனில்வேறச்சிற்-பதியார்கள்-யார்விருப்பில்
நூல்செய்தோர்சத்தியார்-நோன்புகெடாமலவர்
பால்சேர்த்திடிற்பெறுவர் பண்பு.

சிற்றம்பலசேகரம்முற்றிற்று.

